

ஓம்.

தொலைவிலுணர்தல்

என்னும்

மறைபொருளுணர்ச்சி

(TELEPATHY & THOUGHT-TRANSFERENCE)

இரண்டாம் பதிப்பு

By

இது, பல்லாவரம், போதுநிலைக்கழக ஆசிரியர்
மறைத்திருவாளர் கவாயி வேதாசலம் என்னும்

(Swami Vedachalam)

மறைமலையடிகளால்

இயற்றப்பட்டு,

நால் முழுதும், 1941க்குமுன்
பல்லாவரம்

Pallavaram

போதுநிலைக்கழக நிலையத்திலுள்ள
திருமுருகன் அச்சுக்கூடத்திலும்

T. M. Press,

இந்தால் முகப்பும் முகவுரையும்
சென்னைத் திருவல்லிக்கேணி Green & Co.,
பிலுள்ள பார்வதி அச்சுக்கூடத்திலும்
பதிப்பிடப்பட்டன.

December, 1946.

All Rights Reserved

விலை, நான்து குபா.

560

44703

M. I. P. PROJECT
Microfilmed

6272a

முதற்பதிப்பு, 1935
இரண்டாம்பதிப்பு, 1946

முதற்பகிப்பின் முகவரை.

இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன், அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுத்துவங்கிய தோலைவிலுணர்தல் என்னும் இவ்வரைநூல், எமது ‘ஞானசாகாம்’ என்னும் அறிவுக்கடலின் ஆறுந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந்திருமலரிலும் கூ பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதி மூன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினாண்கு, பதினைந்தாந் திருமலர்களில் தொடர்ந் தெழுதப்படாமல் நின்றுபோய், மீண்டும் கூ-ஆந் திருமலரில் ஆங்கிரச ஆவணி புரட்டாசிக்குரிய ஏழு எட்டு இதழ்களில் தொடர்புகொண்டு வெளிவரத் துவங்கி, இப்போது* அதன் பதினைமாந் திருமலரின் எட்டு ஒன்பதாம் இதழ்களில் எல்லாம் வல்ல இறைவன் றிருவருளால் இனிது முடிவு பெறலாயிற்று.

இங்குநம் இந்தால் இடையிடையே எழுதப்படாமல் நின்று போயது ஏனெனின்; . யோகநித்திரை, மனிதவசிபம், மக்கள்நூற்றுண்டு உயிர்வாழ்தல் எப்படி? , மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பேராராய்ச்சிப் பெரும்பயன்நூல்களும் வேறுசில சிறுநூல் களும் இடையிடையே எழுதி வெளியிட வேண்டுவது இன்றியமையாதகாக நேர்ந்தமையானும், அந்தாற் பொருள்களின் உண்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து எழுதுதற்குத் தமிழ் ஆங்கிலம் வடமொழி என்னும் மும்மொழிகளிலும் உள்ள உயர்ந்த பல நூல்களை ஒவாது பயில நேர்ந்தமையானுர், தோலைவிலுணர்தல் என்னும் இந்தாற்பொருளின் உண்மைகளைபும் உண்மை நிகழ்ச்சிகளால் விளக்குதற்கு இன்னும் பல நூல்களைப் பயில தேவண்டுவது முதன்மையா யிருந்தமையானும், மேற்கொந்த நூல்கள் முடியுந்தனையும் இந்தாலே இடையே பல ஆண்டுகள் நிறுத்திவைக்க வேண்டுவதாயிற்று. என்றாலும் துவக்கஞ்செய்யப் பட்டி இருபத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகாவது இது முற்றுப் பெறும்படி அருள்புரிந்த எம்பிரான் றிருவடிகளுக்கு அடியேங்களின் புல்லிய வணக்கங்கள் உரிய வாகுக!

‘தொலைவிலுணர்தல்’ என்பது ஜம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப்பெறுதலே யாகும். ஜம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணரமாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம்புலன் களுக்கும் எட்டாத் இடத்திலும் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒரோவொருகாற் கணவிலும் நம் உக்கண்ணெனதி ரே சடுதியிற்கண்டு, அங்குள்ள கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெனதிரேயும் அவைதோன்றக்கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்புதெய்துகின்றோம்! கனவிலோ கனவிலோ நாம் நம் அக்ககண்ணுற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தை அங்குள்ள கண்டபடியே சிறிதும் பிச்காத நமது புறக்கண்ணெனதிரேயுங் காண நேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினர் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்துகொண்டிருக்கையில், அவர் ஸமக்கெதிரே வந்தாலும், அல்லதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்! இவ்வாறு ஜம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருகாலன்றிப் பலகாலும் ஆங்காங்கு நிகழ்தலை நம்மனேர் தம்மாட்டும் பிறர்மாட்டும் அடுத்தடுத்து அறிந்துவைத்தும், அவற்றைப் பற்றி ஆராயாதும், அவ்வாராய்ச்சியாற் பெறும் பெரும்பயனைப் பெறுதும் வாளா நாட்கழித்து மாய்ந்துபோதல் எத்துணை இரங்கத்தக்க தொன்று இருக்கின்றது!

இவ்வுடம்பும் இவ்வுடம்பிலமைந்த ஜம்புலங்களும் நமக்கு அறிவைவளர்த்தற்கும் இன்பத்தைப் பெருக்குதற்கும் இன்றியமையாதவைகளாய் இருந்தாலும், இவையிற்றின் உதவியில்லாமலே பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே யறிந்து கொள்ளுதற்குரிய அறிவும் ஆற்றலும் உடையவர்

களாய் இருக்கின்றோம் என்பது மேல் நிகழ்ச்சிகளால் விளங்கவில்லையா? இத்துணைச்சிறந்த அறிவாற்றல் நமக்கு இயற்கையாகவே யிருந்தும், ஏதோ ஓர் இருள் நம்மறிவைக் கவிந்துகொண்டிருத்தலினாலன்றே, இவ் வடம்பும் இதிலமைந்த ஐம்புலங்களும் அவ்விருளைப் போக்கி நமதறிவை விளங்கசெய்தற்கு இன்றிய மையாக கருவிளாக இறைவனால் நமக்கு வசூத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன? கட்டபார்வை மங்கியகண் கண்ணுடியின் உதவியால் தனது பார்வை விளங்கப் பெறுதல் போலவும், புகையிற் பொதிந்த நெருப்புக் காற்றினுதவியால் அப்புகை நீங்கிச் சுடர்ந்தெரிதல் போலவும், பாசி மூடிய நீர் செம்படவர்வலையால் அரிப் புண்டபின் தெளிந்துவிளங்குதல் போலவும், மழை முகிலால் மறைவுண்ட மதியம் மழை பொழிந்தபின் நீலவானில் நிலவொளி விரித்துச் சாலத் துலங்குதல்போலவும், நமதறிவை மறைத்த இருஞும் விலக விலக அவ்வறிவுஞ் சொல்லக்கூருந் துலக்க முடையதாகி, ஐம்புலாதவி வேண்டாமிலே அண்மையிலுஞ் சேய்மையி இலும் முற்கால இக்கால பிற்காலங்களிலும் எவற்றையும் எவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே காணவல்லதாயிருக்கின்றது. அங்ஙனம் நேரே காணவல்லதாகிய அறிவுக்காட்சியை நாம் பெறுங்கால், அதற்கு முன் நாம் அறியாமையால் அடைந்த நோயுங் கவலையும் வறுமையும் அவற்றால் வரும் அளவிலாத் துண்பங்களும் நம்மையிட்ட டொருங்கே நீங்கிப்போக, நாம் எல்லையற்ற அறிவும் இன்பமும் நிரம்பப்பெற்று, எல்லாம் வல்ல ஆண்டவனது அருட் பேரோளியில் அழிவின்றி நிலையுதலுறவோம்.

ஆகவே, அத்துணைச் சிறந்த அறிவுக் காட்சி நமக்கு இயற்கையே உண்டென்பதையும், அவ்வறிவுக் காட்சியால் நம் மக்களிற் சிலர் பலர் ஐம்புலங்களுக்கும் எட்டாத அரிய பல நிகழ்ச்சிகளை நேரேகாண்டலையும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நன்கு விளக்கி, அவ்வாற்றால் மக்கட் ப்ரவிபினை அரித்திற்

பெற்றுரெல்லாரும் ஒவாத தமது தவமுயற்சியால், அவ்வறிவுக்காட்சியின் இன்னும் வரம்பின்றிப்பெருக்க செய்து, அதனால் அறியாமையும், அறியாமையின் அடிப்படையாக கொண்டுவரும் அல்லல்களும் ஒழிந்து, இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எப்தல் வேண்டும் என்னும் நோக்கப்பற்றியீடு தொலைவிலுணர்தல் என்னும் இந்துலை இயற்றலாயினேம்.

இந்துவின்கண் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் மெய்நிக்மிச்சிகளிற் பெரும்பாலன மேனுட்டாசிரியர் ஆராய்ந்து உண்மையென உறுதி செய்தவைகளாகும். இத்தமிழ்நாட்டிலும் ஆங்காங்குத் தொலைவிலுணர் தலாகிய நிகழ்ச்சிகள் நாடோறும் நிகழ்கின்றன வாயினும், அவைதம்மை நடுவின்று ஆராய்ந்து பல மெய்ச்சான்றுகளால் உறுதிப்படுத்துவாரும் உறுதிப் படுத்தி நூல் எழுதுவாரும். யாமறிக்தவரையில், எவருமில்லை. அதனால், இத்தமிழ்நாட்டில் நிகழுக் தொலைவிலுணர் நிகழ்ச்சிகளை மிகுதியாய் எடுத்துக் காட்டுதல் எம்மால இயலாதாயிற்று எந்நாட்டி விருப்பினும், எம்மக்கள் குழுவைச் சேர்ந்தவராயிருப்பி னும், உண்மைகானும் வேட்கையும் முயற்சியும் உடைய சான்றேர் ஆராய்ந்துகண்ட மெய்ம்மைகளை எடுத்துக் காட்டுதலே மக்களுக்கு மெய்யறிவைத் தருமாகவின், யாம எடுத்துக்காட்டிய மேனுட்டாசிரியர்தம் மெய்யுரைகள் நந் தமிழ்நாட்டவர்க்கு மெய்யறிவைப்பயன்து அவர்க்குப் பெருநலன்களை விளைக்குமென்னும் நம்பிக்கை யுடையேம்.

இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் யாம் இந்துலைமுதத்துவங்கிய காலத்தில், வடசொற் கலப்பால நம் செந்தமிழ்மொழிக்குண்டாங் தீதினை உன்னியா திருந்தேம். அதனால், இந்துற்பத்திகள் சிலவற்றில் முதல் ஜம்பத்தொரு பக்கங்கள் வரையிற் சிற்சில வடசொற்கள் கலந்துவிட்டன. இந்துவின் இரண்டாம் பதிப்பில் அவ்வடசொற்கள் கணாந்தொழிக்கப்படும்.

இதுகாறும் எமது நூற்றிருண்டுக்குத் துணைபுரிந்துவரும்
இறைவன் றிருவருள் மேலும் அதற்குத் துணை
புரிவதாக!

பல்லாவரம்
போதுநிலைக்கழக நிலையம், } மறைமலையடிகள்
திருவள்ளுவர் ஆண்டு, ககசுகு.)

இரண்டாம் பதிப்பின் முகவரை

இங்நூலின் முதற்பதிப்பு முகவரையிற் கண்டபடி
தோலைவுணர்தல் என்னும் இத்தமிழ்நூல் திருவள்ளுவா
ஆண்டு, ககசுட இல் (கி. பி. 1911இல்) இயற்றத்துவங்கி,
இடையிடையே பலஆண்டுகளாக ஏழுசி அச்சிடப்பட்டு ககசுகு
ஆம் ஆண்டில் (கி. பி. 1935இல்) நால் வடிவில் வெளிவந்த
தாகும்.

அதன் பின் இவ்விரண்டாம் பதிப்பு, கி. பி. 1941இல்
துவங்கிய மேல் கீழ் காட்டுக் கொடும் பெரும போருக்குமுன்
பல்லாண்டுகள் இடையிடையே அச்சிடப்பட்டு, அப்போர்
முடிந்ததற்குப்பின் இப்போதுதான் வெளிவரலாயிற்று.

முதற்பதிப்பின் கண் இருந்த வடசௌற்கள் முற்றுக
களைக்கெடுக்கப்பட்டு இவ்விரண்டாயபதிப்பு முழுதுங் தூய
தனித்தமிழ் உரைநடையில் ஆக்கப்பட்ட டிருக்கின்றது.
முப்பத்தைக்காண்டுகளுக்குப்பின் இங்நூலின் உ-ஆம் பதிப்பை
வெளியிடுதற்கு அருள்செரங்த எல்லாம் வல்ல இறைவன் திரு
வடிப்போதுகளுக்கு அடியனேன் புல்லியணக்கம் உரிய
தாகுக!

பல்லாவரம்,
போதுநிலைக்கழகநிலையம், } மறைமலையடிகள்.
திருவள்ளுவர் ஆண்டு, ககசுட, }
கி. பி. December, 1946 }

தொலைவிலுணர்தல்
பொருளாடக்கம்

பக்கம்

தொலைவிலுணர்தல்	க
நுண்ணிய வெளிகள்	எ
மனவெளி	கூ
மனவுணர்வை நுட்பமாக்கல்	2.0
உணவு	சூ
மூச்சவிடும் முறை	சு.2
தொலைவில் உணர்வோர் உணர்த்துவோர்	சு.கூ
முதற்பழக்கம்	எ.0
இடம் உணர்தல்	எ.ஞ
பொருள்களை உணர்தல்	எ.ஞ.
அறிதுயில் வருஷிக்கும் முறை	அ.க
தாமேதோன்றும் உணர்ச்சிகள்	க.ஒ.ச
கனவிற்றேன்றும் உணர்ச்சிகள்	க.கா.ஏ
நனவிற்றேன்றும் முன்னறிவிப்புகள்	க.எ.க
பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள்	2.0.க
தளிவுக்காட்சி	2.இ.ஏ

ஓம்

தொலைவிலுணர்தல்

இத் தலைப்பெயர் பலர்க்குப் புதுமையாகக் காணப்பட வாம். அங்குனம் புதுமையாகத் தோன்றினாலும் இது ஒன்றைக்குப் படிம் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குங் தெரிந்த தொன்றே யாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுங் தெரிவியாமல் தொலைவிலிருந்த தன் காதல்ளைப்பற்றி ஆழ நினைந்து கொண் டிருக்கையில் திடுமென அவனிட மிருந்து கடி தம் வரப் பார்த்து வியப்படைகின்றான்றே? ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக்கொண் டிருக்கும் போது அவர் திடீரென்று எதிரே வர உடனே நாம் வியப்படைந்து ‘உங்களுக்கு ஆண்டு நூறு, இப்போதுதான் உங்களைக் குறிக்குப் பேசிக்கொண் டிருந்தோம்’ என்று சொல்கின்றேம் அல்லமோ? இவ்வாறு தொலைவிலுள்ளவரை நினைப்ப நூம் நினைக்கப்பட்ட அவர் திடீரென வருதலும் அல்ல தவரிடமிருந்து செய்தி வருதலும் நமது உயிர்வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் நிகழ்தல் வழக்கத்திற் கண்டு கொள்ளலாம். இங்குனம் நாங் காணவங் கேட்கவும் ஏலாத் தொலை தேயங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை நம் மனமானது எளிதில் உணர வல்லதா யிருக்கின்றது. தொலைநாட்டி அவள்ள ஒருவர் தம் நண்பரைப்பற்றி நினைந்த அப்பொழுதே வேற்றுநாட்டி அவள்ள அங்குன பழும் அவரைப்பற்றி நினைந்ததைப் பின்னால்வந்த கடி தங்கள் செவ்வையாக விளக்கிக்காட்டி யிருக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக எமதறிவெல்லையில் உண் மையாக நடந்த ஒரு வரலாற்றினை இங்கெடுத்துக்காட்டுகின்டேம்.

எமக்குப் பதினைந்து பதினாறு ஆண்டிருக்கும். செந்தமிழ் இலக்கண இலக்கியங்களை மிக்க அருளோ. இம் எமக்கு எடுத்து அறிவிறுத்திய நல் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளையவர்கள் நாகபட்டினத்திற் புத்தகக்கடை வைத்திருந்தார்கள். அப்பொது யாம் ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றுகொண்டிருந்தே மாகவின், ஒவ்வொரு நாளும் மாலையிற் கல்லூரியினின் அம் வந்தவுடனே புத்தகக்கடைக்குச் சென்று அருமையிற் சிறந்த எய்மாசிரியரிடஞ செந்தமிழ் நால்களைப் பயில்வது எமக்கு வழக்கமாய் நடந்துவந்தது. இங்ஙனம் நடந்து வருகையில், யாங் கல்வி பயினும் ஆங்கிலக் கல்லூரியில் மேல்வகுப்பிற கலை பயின்றுவந்த மாணவர் ஒருவர் எமக்குச் சிறந்த நண்பராகித் தாம் அப்பொது கற்று வந்த மனேன்மனீயம் என்னும் ஒரு நாடகக் காப்பியத்தை எம்மிடங் காட்டினர். அதனை வாங்கி நோக்குதலும் அக் காப்பியத்தின் சொன்னயம் பொருள் நயங்களுங் கதைப்போக்கும் அதன் புதிய நடையும் எமதுள்ளத்தை மிகவுக் கவர்ந்தன; உடனே அதனை எடுத்துப் போய் எம் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்களுக்குச் சொல்லிக் காட்டினம்; அக் காப்பியத்தின் அருமையைக் கேட்டதும் “இதனை இயற்றினவர் யார்?” என்று ஆசிரியர் எம்மைக் கேட்டனர். அதற்குத் திருவனநதபுர அரசர் கல்லூரியில் அறிவுதாற் புலவராய் அமர்ந்திருக்கும் ஆலப்புழை எம் ஏ. சுந்தரப்பிள்ளை அவர்களே என்று விடைப்பகர்ந்

தேம். அதுகேட்ட ஆசிரியர் சிறிதுநேரஞ் சும்மா விருந்து, “யாம் இருபது ஆண்டுகளுக்குமுன் மலையா னஞ் சென்றிருந்தேம்; அப்போது ஒருகால் ஆலப்புழை யில் தங்கனேரிட்டது; அப்பொழுது தூதான் ஆங்கில மொழியில் கற்றுத் தேறிய சுந்தரம்பிள்ளை என்பவர் ஒருவரைக் கண்டேம்; அவர் பெருமாள்பிள்ளை மகன்; அவரோடு யாம் தங்கி யிருந்த சிலநாளும் அவர் எம் மிடம் யாப்பூருங்கலக் காரிகையிற் பல ஜியப்பாடுகள் கேட்டுத் தெளிந்து எம்மிடம் பெரிதும் அன்பு பாராட்டி, எம்மைத் தம்முடனேயே இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு யாம் இசையாமல் வந்துவிட்டேம். அப்போது அவர்க்கு ஆண்டு இருபது இருக்கலாம். இப்போது நாற்பது இருக்கும். இந்தால் இயற்றியவர் அவராகத்தாம் இருக்கவேண்டும்.” என்று மொழிந்தார்கள். ‘அவ்வாரூயின் அவர்க்கு ஒருகடிதம் எழுதலாமா?’ என்று ஆசிரியரைக் கேட்டேம். அதற்கு ஆசிரியர் “அவ்வாறே செய்க” என்று சொல்லித் தாம் இருபது ஆண்டுகட்கு முன் ஆலப்புழை வந்திருந்ததும் அவரைத் தாங் கண்டதும் ஆகிய அடையாளங்களைல் லாம் நன்கு குறிப்பிக்கும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவ்வடையாளங்களைக் குறித்து அகவற் பாட்டில் ஒருகடிதம் எழுதிச் சுந்தரம்பிள்ளை யவர்கட்கு விடுத்தேம். அதற்கு மறுமொழிக் கடிதம் பத்துநாட்கழித்து வந்தது; அக்கடிதத்தொடுகூடவே தாம் இயற்றிய மனேன்மணீயம் முழுப்புத்தகம் ஒன்றும் எம் ஆசிரிய ரவர்கட்குப் பிள்ளையவர்கள் தம் வணக்கவுரை களுடன் விடுத்தார்கள். அவர் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்க்கையில் அதிற் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது.

“அன்பார்ந்த ஜியா,

யான் ஐந்தாறு நாட்களுக்குமுன் சுகத்திற்காகத் திருக்குற்றுலம் போயிருந்தேன். தங்களைப் பிரிந்து இருபது வருடங்களுக்குமேல் ஆனமையால், இது காறும் தங்களை நினையாம் விருந்த யான் திருக்குற்றுலத்தில் போயிருந்தபோது, தங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கலாமேன்; தங்கள் நினைவு எனக்கு மிகவும் பலமாகத் தோன்றியது. பிறகு நாலீந்துநாட்கள் கழிந்து திருவனந்தபுரம் திரும்பிவர, என் வீட்டில், தங்கள் மாணவர் வேதாசலம் பிள்ளை யவர்கள் தங்களைப்பற்றி எழுதிய கடிதம் வந்திருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்குண்டான் வியப்பு இவ்வளவில்லை சொல்லமுடியாது—” என்று பின்னுஞ் சிலவற்றைச் சேர்த்து எழுதி யிருந்தார்; எண்டெழுதும் பொருளுக்கு அக்கடிதத்தி ஹன்ள இவ்வளவுமட்டுமே வேண்டுமாகையால், எஞ்சிபவற்றை இங்கே பதிப்பியாது விடுகின்றேம். இக்கடிதத்தால் அறியப்பாலது யாது? எம் ஆசிரியரும் யாமுஞ் சுந்தரம் பிள்ளை யவர்களைப்பற்றிக்கருத்துஞ்சிப் பேசுக்கொண் டிருக்கையில், நாகபட்டினத்திற்கு நெடுங்தொலைவி ஹன்ள திருக்குற்றுலத்தில் அப்போது தங்கி யிருந்த சுந்தரம்பிள்ளை யவர்கட்கும் எம் ஆசிரியரப்பற்றிய நினைவு சட்டியில் உண்டானதன்றே? இருபங்குதான்டு காலமாக ஒருவரை பொருவர் நினைவுக்காம் விருந்த இவ்விருவரும் ஒரே காலத்தில் ஒருவரை ஒருவர் எமது முபற்சியால் நினைவுக்கார்ந்தமை பெறிதும் உற்றுநோக்கற் பாலதாகும். எம் ஆசிரியர் பிள்ளையவர்களை மிகவும் ஆழ்ந்து நினைந்த நினைவானது அதேநேரத்தில் தொலைவிலிருந்த பிள்ளையவர்கள் உள்ளத்திலும் எம் ஆசிரியரப்பற்றிய நினைவினை

உடனே எழுப்பிவிட்டது. இக்காலத்திற் கம்பி வழியாக விடுக்கப்படுஞ் செய்தியானது மிக விரைவாகச் சென்று நெடுங்தொலைவி ஹள்ளார்க்கும் அறிவிக்கப்படுதலை எல்லாரும் அறிந்திருக்கின்றார்கள். ஆனால், அக்கம்பியினும் விரைவாகச் சென்று நமது நினைவானது ஓர் இமை கொட்டும்முன் பிறர்க்கு நாம் கருதியதை உணர்த்தும் புதுமையினை எவரும் நினைந்துபாராததும், எவ்வளை யுதவியும் வேண்டாமல் நமது நினைவு கடந்து செல்ல விடும் ஆற்றலைத் தம்மிடத்து மிகுதிப்படுத்திக் கொள்ளாததும் ஏனோ? மின்செய்தி விடுப்பதற்குக் கம்பிதேவண்டும்; அம்மின்செய்தி விடுக்கத் தெரிந்தவர்கள் உதவிதேவண்டும்; அவர்க்குப் பொருள் தரல்வேண்டும். ஆனால், நமது நினைவைச் செலுத்துதற்கோ எது ஆதவியும் நமக்கு வேண்டுவதில்லை நம்முதவியே நமக்கு வேண்டும். தவழுபற்சியில் முதிர்ந்த பெரியார்கள் தாம் இருந்தங்கிடத்திருந்தே உலகமெங்கும் உள்ளதம் மாணுகர்க்குத் தம் நினைவுகளைத் தெரியப்படுத்துகின்றார்கள். வடநாட்டிற் பல ஆண்டுகளுக்குமுன் போர்வினைஞர் கலகம் நடந்தபோது, நம் அருந்தவத் தோரிற் சிலர் அதிற் றலையிட இருந்தார்கள் என்றும், அவர்கள் மலைமுழுமஞ்சகளில் நெடுங்தொலைவில் இருக்கப், படைஞர்களாடு கலந்திருந்த அவர்களின் மாணுகர்கள் போர்க்களத்தில் நிகழ்வனவற்றை ஓர் இமை கொட்டும்முன் தங் குருமார்களுக்கு அறிவிப்பரென்றும், அது தெரிந்த குருமார்கள் தம் மாணுகர் நடக்கவேண்டு முறை இதுவென ஓர் இமைப் பொழுதில் திரும்ப அறிவிப்பார்களென்றும், இம் மறைவுகளைத் தெரியாமல் வெள்ளைக்காரர் மிகவியங்கு திகைப்படைவ சென்றுங் கற்றறிந்தேம். 'இன்னும் எமது மனையகத்தில்

க.

தோலைவிலுணர்தல்

எம் அன்பின்மிக்க மனையாரைம் யாழும் ஒருவர் நினைப் பதனையே மற்றவரும் நினைப்பதும் அடிக்கடி நிகழா நிற்கின்றது. எமதறிவு நிகழ்ச்சியில் நிகழும் இன்னே ரண்ண நிகழ்ச்சிகள் பலவாயினும், அவற்றை இங்கெடுத் துக் குறித்தலினும், பிறர்தம் அறிவு நிகழ்ச்சிகளை மொழிதலே பொருத்தமாமென்று எண்ணி அவற்றையின்கே மிக வெடுத்துக் கூறிற்றிலேம். அதுநிற்க.



நுண்ணிய வெளிகள்

இங்னனாங் தொலைவி மூள்ள ஒருவர் நினைவானது மற் றிருக்குவது உள்ளத்தில் எழுவதற்கு ஏது என்னை? வேறு வேறு இடங்களில் உள்ள இருவரையும் ஒன்று படித்தி இனைக்க நட்டேவே எவ்வகைப் பொருளும் இல்லா திருக்கவும். அவ்விருவர்க்கும் ஒரே நினைவு தோன்றுவதெப்படி என்று பலருந தம்முள் ஜீயற்று மருள்வர். உள் பொருள்களைப் பசுத்தறியும் நுண்ணுணர்வுங் கல்வியும் இல்லாதவர்கள் மட்டுமே இங்னனம் மருள்வர்; இத்தன்மையோர்க்குக் கண்ணுற காண்பதுங் காதாற் கேட்பதும்மட்டுமே மெய்; ஏனையவெல்லாம் பொய். கல்வியும் நுண்ணுணர்வும் உடையாரோ, வெளிப்பார் வைக்கு உடம்பினுள் வாழும் உயிர்கள் தனித்திருப்பது போற் ரேற்றினுா, தம்மைச் சுற்றிலும் அவை பலவகை யான நுண்ணியப் பொருள்களாற் சூழப்பட்டிருத்தலைத் தெள்ளித்தில் அறிந்து கொள்வர். நுண்பொருள் நோக்கி என்னுங் கண்ணுடியின் உதவியால் நாம் உயிர்க்கும் மூச்சிலும் அருந்துந் தண்ணீரிலும் இயங்கும் இடை வெளியிலும் எண்ணிறந்த உயிர்கள் மிக நுண்ணிய சிற்றுடம்புகளில் உலவுதலை அறிவுடையோர் உணர்ந்து வருகின்றார்கள். நம்முடைய கண்களுள் வந்து நுழைந்து கண்ணென்றியை விளக்குங் கதிரவன் முதலிய பொருள் களின் ஒளியும், புறப்பொருள்களிற் பிறந்து காதினுள் வந்து நுழையும் ஒசையும் எவ்வாறு வருகின்றன என்பதைனைக்கூர்ந்து ஆராய்ந்துபார்த்த இயற்கைப்பொருளுறை புலவர்கள், அவை அங்ஙனம் பரந்து உலாவி வருதற்கு

எங்கும் நிறைந்த மிக நுண்ணிய இடைவெளி ஒன்று உண்டென்று கண்டறிந்தார்கள். ஒளியானது ஓர் இமைப்பொழுதில் ஓர் இலக்கத்து எண்பத்தாரூயிரம் மைல் இடத்தைக் கடந்து செல்கின்ற தென்பதைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் இனிது விளக்கினால். கண்ணிமைகொட்டும் முன் இவ்வளவு தொலைவிடஞ் செல்கின்ற ஒளியானது, சில வான்மீன் மண்டிலங்களில் இருந்து இங்கு வருதற்கு ஐம்பது ஆண்டுகளுக்குமேற் செல்கின்றது. இப்படியானால் அவ் வான்மீன் மண்டிலங்கள், இந் நிலவுலகத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டுமென்பதைச் சிறிது நினைந்துபாருங்கள்! இத்தனை தொலைவிலுள்ள வளன்றலகங்களுக்கும் இந் நிலவுலகத்திற்கும் இடையிலே நிறைந்துள்ள இவற்றையெல்லாம் இணைப்பதற்கு இடைவெளி ஒன்று இல்லாவிட்டால் அவ் வான்மண்டிலங்களில் உள்ள ஒளியானது இங்கே எவ்வாறு வரக்கூடும்? இன்னுங், காதுக்கு எட்டுந் தொலைவிலேயிருந்து ஒருவர் பாடும்போது அப்பாட்டின் ஒசையானது நமது செவியில் வந்து படி வதைப் பாருங்கள்; தொலைவிலிருந்து பாடும் அவருக்கும் இப்பாலிருந்து அதனைக்கேட்கும் நமக்கும் இடையிலே வான்வெளி ஒன்று இல்லாவிட்டால் அவ்வோசைநஞ் செவிக்கு எவ்வாறு எட்டும்? ஆகவே, ஒசையும் ஒளியும் உலவுதற்கு இடமாய் எங்கும் நிறைந்துள்ள வான்வெளி ஒன்றுண்டென்பது நன்கு பெறப்படுகின்றதன்றே?

இனி, இவ் சிடைவெளியில் நுண்ணனுக்கள் நிறைந்துள்ளன. இவ்வெளியின்கண் எங்கேனும் ஓரிடத்தில் ஒளியாவது ஒசையாவது தோன்றினால் அது தோன்றிய விடத்திலேயுள்ள நுண்ணனுக்கள் அதனால் அசைவு

பெற்றுத் தம் பக்கத்தேயுள்ள நுண்ணனாலுக்களை அசைக்கும்; அந்நுண்ணாலுக்கள் தம்மோ டினைந்து நிற்கும் அனுக்களை அசைக்கும்; இங்கானம் ஒன்று பற்றேன்றை அசைக்கக் கடைசியாக நங் கண்ணிலுள்ள செவியிலும் நிறைந்த நுண்ணாலுக்கள் அசைந்து நமக்கு ஒளியினையும் ஒசையினையும் புலப்படச் செய்கின்றன. இவ்வியலைபை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவாம். அகன்ற ஓர் ஏரியில் நிறைந்த நீரின் நடிவே ஒரு கல்லை விட்டெறிந்த வழி, அக் கல் விழுந்த இடத்திலுள்ள நீரின் அனுக்கள் அசைந்து தம் பக்கத்தே யுள்ள நீரின அனுக்களை அசைக்க, அவை தம் பக்கத்தே யுள்ள அனுக்களை அசைக்க, இவ்வாறு அந் நீரின் அனுக்கள் எல்லாம் நாற்புறமும் அலை அலையாய் அசையக். கரைவரையில் அவ் வியக்கம் வந்து திரும்புவதைப் பாருங்கள்! இங்கானமே வான்வெளியிலும் ஒளியும் ஒசையும் இயங்குகின்றன வென்பது அறியற்பாற்று.

இனி, நம் ஜிம்புலன்களாலும் அறியப்படும் புறப் பொருள்களுள் ஒளியும் ஒசையும் நாற்றமுமே மிக நட்பமான பொருள்களாகும்: நட்பமான பொருள்கள் உலவுதற்கு நுண்ணிய வெளியும், பரும்படியான பொருள்கள் உலவுதற்குப் பருப்பொருளான நிலமும் வேண்டி படுகின்றன. ஒளியும் ஒசையும் மிக நுண்ணிய இடைவெளியில் உலவும்; நாற்றங் காற்றில் உலவும். அற்றேல். மின்னுட்பத்தால் உந்தப்படும் ஒசையானது பருப்பொருளான துத்தநாகக் கம்பிவழியே செல்வது என்னையெனின்; அக்கம்பியிலும் நுண்ணிய வான்வெளியே நிறைந்திருத்தவின், அங்கும் அங்கு அவ் வெளியிலேதான் செல்கின்றதென உணர்க. அவ்வாரூயின், வான்வெளி மிற் செல்லும் அவ் வோசையைக் கம்பிவழியே செல்

விடுத்தல் என் என்றால், வறிதே வான்வெளியில் அவ் வோசையைச் செல்லவிட்டால் அவ்வெளி எங்கும் அது சிதறிப்போகு மாதலால், அஃது அங்கைஞ்சு சிதறுமைப் பொருட்டுக் கம்பி அவ் விடைவெளியில் ஒரு சிறுபகுதி யைத் தன்னுள் வைத்து அவ்வோசை ஒரு வழியே செல்ல உதவி புரிகின்றது. அதுபோக, அமெரிக்காவில் ஹள்ள நுண்ணறிவாளர் இப்போது கம்பி யில்லாமலும் வெறும் வான்வெளியிற் செய்தி விடுக்கக் கற்றிருக்கின்றார்களாகவின், ஒசையானது துண்ணிய வான்வெளியிலேதான் எங்குஞ் செல்வதென்பது மறுக்கலாகாத உண்மையேயாம் என்க. இனி ஒளியும் இவ்வாறே இடைவெளியில் உலவும் உண்மையும் அறியற்பாற்று.

இனி, நாற்றமோ ஒசை ஒளி இரண்டிலும் சிறி து பரும்படியான பொருளானைக்கயால், அது தனக்கேற்ற காற்றிலே உலவுதல் செய்கின்றது. காற்றுனது வான் வெளியைவிடப் பரும்படியான பொரு ளானைக்கயால், அது தன்னிடத்தில் ஏற்றமானது நடைபெறுதற்கு இடங்களுவதா யிருக்கின்றதென்க.

இனி, இவை யொழி பக்கல் மண் மரம் நீர் முதலிய பொருள்கள் எல்லாம் நிலத்திலேமட்டும் இயங்கவல்லன. அவ்வாருயிற், புறவு பருந்து முதலான பறவைகளின் பருவுடம்புகள் காற்றிலே இயக்குதல் என்னையென்றால், அவ்வுடம்புகள் எக்காலத்தும் இயல்பாகவே காற்றில் இயங்குவன் அல்ல; இறக்கைகளின் உதவியாற் காற்றை அலைத்துச் செயற்கையாக அக்காற்றில் இயங்குகின்றன ஆகையாற், பருப்பொருள்கள் பருப்பொருள்களிலேயே இயங்கும் என்னும் முறை பிறழுமாட்டாதென்க. இனி, இந்நிலவுலகமானது உருண்டை வடிவின்தாய் இடைவெளியிற் சுழல்கின்ற தென்னுங்கால், இது கதிரவு னுவ

கத்தானும் அம்புவி யுலகத்தானும் முன்னும் பின்னும் இழுக்கப்பட்டு அங்கனஞ் சமூல்கின்றதேயன்றி அது தன்னியற்கையாகவே அவ்வெளியிற் சமூல்கின்றதில்லை யென்க.

இவ்வாறு கல் மண் முதலான பருப்பொருள்கள் நிலம் என்னும் பருப்பொருளிலும், நாற்றம் ஒசை ஒளி முதலான நுண்பொருள்கள் காற்று வெளி முதலான நுண்பொருள்களிலும் இயங்குதல் போலவே, ஒசை ஒளியினும் மிகதுண்ணியவான நம்முடைய நினைவுகள் இயங்குதற்கு வான்வெளியினும் நுண்ணிதான ஒரு நினைவுவெளி இருக்கவேண்டுமென்பது நன்கு பெறப்படும்.



மன வெளி

இவ்வாறு நட்சினைவுகள் நடை பெறுதற்கு இடமாய் உள்ள நண்ணிய இடைவெளியே மனவெள்ளானப்படுவதாகும். மக்கள் உடம்புகளில் அமைந்த அண்மைவுகளும், அவ்வுடம்புகள் இருத்தற்கு இடமான இவ்வுலகத்தின் அமைவுகளும் தமிழுள் ஒப்பனவாகும் என்பதும், நமதுடம்பாகிய இச்சிற்றுலகத்தினுள் ஒன்றி சிறுன்று நண்ணியவா யிருக்குங் கருவிகளுக்கு கீராகு முத்தீடு இடப்பெறுவதத்திலும் ஒன்றினேன்று நுண்ணியவான பொருள்கள் இயைந்து நிற்கும் என்பதும், இவ்வுடம்பின் அகத்தீடுயில் மனம் சினைவு அறிவு முனைப்பு என்னும் நுண்கருவிகளாடு ஒத்த நண்ணியவெளிகள் புறத்தே உலகத்திலும் உண்டென்பதுஞ் சிவ ஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளங்க விரித்துக்காட்டி விருக்கின்றோம். இவ்விடைவெளிகளைல்லாம் ஒன்றினேன்று நுண்ணியவாய் ஒன்றைதான் து உள்ளிருவிக கொண்டிருக்கும். மண் சீர் கெருப்பு காறது வெளி முகவிய ஜம்பொருள்களுள் மிகவும் நட்பமானது வானவெளிகள் என்று சொல்லப்படும் இவ்வானவெளி சினையும் உள்ளிருவிககொண்டு இதனினும் நட்பமானதாக இருப்பதை மனவேளி என்று சொல்லப்படுவது இவ்விடைவெளி மக்கள் உடயபினுள்ள மனததோடு இயைந்து எழுதும் நிறைந்து கிறபது இவ்விடைவெளி சினையுள்ள எல்லாருடைய மனமும் அம்மனதத்திற் கீழான்றும் எண்ணிறந்த சினைவுகளும் ஒருங்கு இயைந்து நிறகின்றன ஒவ்வொருவரும் சினைக்கும் சினைவுகளைல்லாம் —

அவை பெரியனவேனுஞ் சிறியனவேனும், உயர்ந்தன வேஞுங் தாழ்ந்தனவேஞும், நல்லனவேஞும் தீயனவே ஞும்—எல்லாங் கனமேற் செதுக்கிய எழுத்துப் போல் அழியாமல் நிலைபெறுகின்றன. யான் எண்ணிய எண் ணம் பிறர் எவர்க்குஞ் தெரியாதென்று எண்ணி எவனும் மகிழா திருக்கக் கடவன். அவன் இப்பிறப்பு முழுதும் எண்ணிய எண்ணங்கள் மட்டும் அல்ல, மேற்சென்ற எண்ணிறந்த பிறவிகளில் எண்ணிய எண்ணங்களும். இனி வரும் பிறவிகளில் எண்ணும் எண்ணங்களும் எல்லாம் ஒரு தினையளவுகூட்டப் பிசகாமலுங் குறைந்து போகாமலும் அப்படியே இம் மனவெளியிற் பொறிக்கட்டபட்டிருக்கின்றன. அருந்தவழுமுயற்சியால் தமது உள்ளத்தை ஒரு வழி நிறுத்தி நுண்ணிய உள்பொருள்களின் இயலா புகளைக் காணும் ஆற்றல் வரும்போது, ஒவ்வொருவருந் தாந்தாம் எடுத்த பிறவிகளின் வரலாறு களையும் அப்பிறவிகளிற் ரூந்தாம் எண்ணிய எண்ணங்களையும் இம்மனவெளி என்னும் புத்தகத்தில் தெளிவாகக்கற்று அறிந்து கொள்வார்கள். இம்மனவெளியில் தமது நினைவைப் பொருத்திவைத்து உணரும் பழக்சம் வாய்ந்தவர்கள், வேண்டுமானால், தம்மிடத்துவரும் ஒவ்வொருவர் நினைவுகளின் இயற்றைக்களையும் அவற்றின் நன்மை தீமைகளையும் எளிதிலே அறிந்து கொள்வார்களாகையால், ஒருவருக்குஞ் தெரியாமல் நாம் இச் செயல்களைச் செய்தோம், நாம் இந்நினைவுகளை நினைத்தோம் என்று எண்ணுவது மிக்கதோர் அறியாமையாகும். ஆது நிறக.

இன்னும் இம்மனவெளியின் இயல்பை அறிய மையினுலேதான், மக்களிற் பெரும்பாலார் தாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாங் தமக்கே உரியனவென்று பிழையாகக் கருதி மிகவுங் துன்பப்படுகிறார்கள். உண்

மையாக நோக்குங்கால், நம்முள் ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளிற் பெரும்பாலன பிறருடையன்டேவையாகும். மனவலிமை மிக்கவர்கள் நினைக்கும் நினைவுகள் இப்மனவெளியில் எங்கும் பறவி. இதன்கட்டாது உள்ளத்தை வைத்தவர்கள் எல்லார் உள்ளத்திலும் பிறக்கும். கல்வியறிவாலாயினும், உயர்ந்த உள்பொருள்களை அறியும் அறிவாலாயினும் மிக்கவர்கள் தம்சினைவுகளை உலகமுயற்சிகளினின்றும் பிரித்து ஆழந்த நிலையில் உய்த்து இருத்தும்போது, அவர்கள் அறிவானது மனவெளியில் இயைந்திருக்கின்றது. இங்ஙனம் ஒரு தேயத்திலுள்ள அறிவுடையார் ஒருவர் தமது ஆழந்த நினைவால் மனவெளியில் தொடர்பு உடையாரா யிருத்தல் போல்டேவ, வேறொரு தேயத்திலுள்ள கற்றவரும் அதற்கு மது கருத்தை நாட்டியிருப்பர். அங்ஙனம் அவ்விருத்தார் நினைவுகளும் அம் மனவெளியிற் பரவுதலால் ஒருவருடைய கருத்துகள் மற்றொருவர் உள்ளத்திலுங் திடீரெனத் தோன்றுகின்றன. இவ்வாறு நினைவுக் கலப்புசள் தோன்றுவது உயிரோடு இருப்பவர் தமக்குள் மட்டும் அன்று, நில வுலசத்தின்பேல் உலவும் இப் பருவுடம்பைவிட்டு, நுண்ணுடம்புகளில் நுண்ணிய உலகங்களில் உலவும் பேய்கள் தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலியோர் நினைக்கும் நினைவுகளும் இங்குள்ள மக்கள் உள்ளத்திற் ரேண்றாகிற்கின்றன. இங்குள்ளமக்கள் நினைவுகளும் மேலுலகங்களிலுள்ள தேவர் முனிவர்முதலான உயிர்களின் உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே, இங்குள்ளவர்களான நாம் நினைக்கும்நினைவுகள் அவ்வளவும் நம்முடையனவே என்று எண்ணி அகம்மகிழ்தற்கு இடம் இல்லை. நம் நினைவுகளிற் பெரும்பாலன பிறருடையனவேயாம்; நமக்கே உரியனவென்று உரிமை பாராட்டுதற்கு இயைஞ்

தன மிகச்சிலலேவ யாகும். அங்ஙனமாயின், நம் நினைவுகளிற் சில நல்லனவாயும் பல தீவனவாயும் இருத்தலால் இவற்றில் எவை நம்முடையுன வென்று சொல்லுதற்கு ஏற்பன? எவை ஏலாதன? அல்லது, நன்மை தீமை எவற் றிற்குமே நாம் உரியவர்கள் அல்லதோ; அவற்றிற்கு நாம் உரிமையுடையர் அல்லராயின் அவற்றால் நாம் இன்புற வதுங் துன்புறவதும் என்னை? என்று பலவாறு வினை தற்கு ஏதுவான ஐபம் உண்டாகுமாதலால், அம்முறை பை இங்கு ஒரு சிறிது விளக்குவாம்.

நல்லனவுக் தீயனவுமாய்க் கலந்து நம்முள்ளத்தில் உண்டாகும் நினைவுகளிற் பெரும்பாலன நமக்கே உரியன ஆகாவிட்டாலும், அந்நினைவுகளை ஏற்றுக் கொள்ளுதற்கு இபைந்த ஒருதன்மையை நாம் நம்மிடத்திற்செய்து கொள்வதனால், அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அடைதல் நமக்கே உரியதாயிற்று. நம்முடைய மனம் நன்னினைவுகள் நினைப்பதிலேயே பழகி விடுமானால், தூய நல்லியல்பு உடையதான் அம்மனம் மற்ற நல்லாயிர்களின் நன்னினைவுகளையே ஏற்று அவற்றால் இன்புற றிருக்கும்; அவ்வாறன்றித், தீய நினைவுகளை நினைப்பதிலேயே பழகிவிடுமானால் தூய்தல்லா வியல்பு உடைய அது மற்றப் பொல்லாவுயிர்களின் பொல்லாத நினைவுகளையே ஏற்று அவற்றால் துன்புற்றுச் சுழலும். தூயது தூயதையே கவரும், அழுக்கோ அழுக்கினையே நாடும். ஒருவன் திருத்தல் கொல்லுதல் பொய் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்தவிலேயே கருத்துான்றுவனியின், அவன் மனம் அத்தகைய நினைவுகளால் மிகவும் அழுக்குப்பட்டுத் தனக்கு இபைந்த அழுக்கான நினைவுகளையே விரைவில் ஏற்றுக்கொள்ளும், வேறு நன்னினைவுகளைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டாதாகும்; தன்

னீப்போலவே நிலவுலகத்தில் உயிரோடிருக்குஞ் தீயவர் னினைவுகளையும், நிலவுலகத்தைவிட்டு இருங் உலகத்திற் சென்ற தீய பேய்களின் பொல்லாத னினைவுகளையும் எளி திலே ஏற்றுக்கொண்டு அவற்றுல் அவன் அளவிற்ற துன்பத்தை அடைகுவன். தீயபேய்களினுற் பிடிக்கப் பட்டு வருந்துவோர்களை ஆராய்ந்து பாருங்கள்! அவர்கள் எவ்வளவு அழுக்கான செய்கையும் னினைவும் உணவு முதலியனவும் உடையவர்களாய் இருக்கின்றனர்! அவர்கள் இருக்கும் விடுகளிற் சென்று பார்த்தால் அவை எவ்வளவு தீநாற்றமும் அழுக்கும் மிகுந்து பார்ப்ப வர்க்கு அருவருப்பை விளைக்கின்றன! அவர்கள் உணவாகக்கொள்ளும் இறைச்சி முதலியவற்றின் அருவருப்பை என்னென்று சொல்கேவும்! நாம் ஆராய்ந்து பார்த்த வரையில் ஒரு வரை துறையின்றி ஊன் உணவுகொண்டு அருவருப்பு மிகுந்து திரிவோர்களையே தீயபேய்கள் பற்றிக் கொள்கின்றன. இந்நிலவுலகத்தில் இருந்த காலத்து மிகவும் பொல்லாங்கு உடையவர்களாய், வேண்டுமெட்டும் இறைச்சி தின்பதில் விருப்பம் மிகவைத்து நாளைக் கழித்து இறந்தொழிந்தவர்கள், நுண்ணுடம்பிற் சென்ற பிறகுஞ் தமது பொல்லா னினைவு தம்மைவிட்டு அகலா மையின் தமது அவாவினால் இழுக்கப்பட்டுப் புலால் நாற்றம் வீசும் இறைச்சிக்கடைகளைச் சுற்றித் திரிந்துகொண்டிருப்பர். அவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் அப்பேய்கள் தம்மைப்போலவே பொல்லாங்கு உடையவர்களாய் இறைச்சிவாங்க வருவோரைக்கண்டாற் பிடித்துக்கொள்ளும். இவ்வண்மை, பேயாடுவோரிடத்திலேயே கேட்டுத் தெளியலாம். ஆவி வந்தேறி ஆடும்போது, “நான் கள் ஞாக்கடைமுடுக்கிலே இவள் மீன்வாங்கி வரும்போது இவளைப் பின்றூடர்ந்து வந்தேன்.” என்றும், “நான்

இறைச்சிக்கடையிலே ஒரு மாலைவேளையில் இவளைப் பிடித்துக் கொண்டேன்.” என்றால் சொல்லுஞ் சொற்கள் நாங் கூறுவதன் மெய்ம்மையைப் புலப்படுத்தும். இத்தகைய பேய்கள் நன்னினைவும் நற்செய்கையுங் தூய் மையும் உள்ள மாதர்களிடத்தும் ஆடவரிடத்தும் அனுகக் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சாக்காட்டுமந்திரஞ் செய்யும் மந்திரகாரர்கள் முன்னமே தெரிந்துகொள்ளாமல் நல்லவர்கள்மேற் கொடிய பேய்களை ஏவிவிட்ட போது, அவைகள் அந்நல்லவர்களிடம் வந்து அவர்கள் நன்னினைவுங் தூய்பையும் உள்ளவர்களாய் இருப்பதைப் பார்த்து அவர்களிடம் அனுகக் கூடாமல் திருப்பிப் போயத் தம்மை ஏவின மந்திரகாரரையே கொன்ற வரலாறுகள் பலவற்றை நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேம், உலகவழக்கத்திலுங் கண்டிருக்கின்றேம். ஆகவே, தியன வும் நல்லனவுங் தம்மைவந்து அனுகுதற்கு மக்கள் தாமே இடந் தருபவராக இருக்கின்றனர். முதலிற் தீய எண் ணஞ் சிறிது கொள்வார்களானால் அதனைப் பெரிதாக்கு தற்குத் தீயோர் பலர் அவரிடம் வந்து சேர்க்குவர்; முதல் முதல் நல்லெண்ணாஞ் சிறிது கொள்வாயின் அதனையும் வலுப்படுத்துதற்கு நல்லோர் பலர் அவரிடம் வந்து சேர்ந்திடுவர். இவ்வுண்மை உலகம் எங்கும் பிறழாமல் நடைபெறுகின்றது. பாருங்கள், நிலத்தில் ஒருசிறுஎட்டி விதையை ஊன்றினால் அது தன்றன்மைக்கு இயைந்த பொருள்களையே உணவாகக் கொண்டு முனைத்து மரமாகி மிகக் கசக்கும் பல்லாயிரம் எட்டிப்பழங்களைத் தருகின்றது; அவ்வாறன்றி, ஒரு தேமாவின் விதையை ஊன்றினால் அதுதன் றன்மைக்கியைந்தவற்றையே உணவாகக் கொண்டு முனைகளைப்பிப் பருமரமாகிப் பல்லாயிரங் தேமாம் பழங்களைப் பலர்க்கும் உதவித், தானும்

பயன்பட்டுப் பிறரையும் மகிழ்வு ருத்துகின்றது. உயிர் வகைகளில் மிகத்தாழ்ந்த ஒரறிவுடைய மரம் முதலியே, வற்றிற் காணப்படும் இவ்வியற்கை ஆறறிவுடைய மக்கள் வரையிற் சிறிதும் பிறழ்ச்சியில்லாமல் காணப்படுகின்றது. இவ்வண்மையை ஆழ்ந்து ஆராயுங்கால், உயிரோடிருப்பவர் நினைவுகளையும் உயிர் துறந்து நுண்ணுடம்புகளில் இருப்பவர் நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் இருவகைப்பட்ட தன்மைகளையும் தம்மிடம் புலப்படக்காட்டும் மக்களே அங்கினைவுகளால் தாம் அடையும் இன்பதுன்பங்களுக்கு உரியர் ஆதல் புலனுகாநிற்கும்.

இனி, இம்மனவளியின் இயல்பையும் அதிற்றமது உள்ளத்தை நிறுத்தும் முறையையும் அறியா திருக்கையிலேயே பிறவுயிர்களின் எண்ணங்கள் நமது உள்ளத்திலும், நம்முடைய எண்ணங்கள் பிறவுயிர்களின் உள்ளத்திலிருஞ்சேர்ந்து தோன்றுமாயின், அவ்விரண்டும் தெரிந்து பழகுவார்க்கு அவற்றூல் வரும் பயன்கள் இவ்வளவே வென்று நம்மால் எடுத்துச்சொல்லல் ஏதுமோ? இம்மனவளியானது எங்குமுள்ள வான்வெளியினும் மிக நுட்பமான தாகையால் இதில் ஒருவர் தமது உள்ளத்தை எளிதிலே நிறுத்துவது அரிது. ஏனென்றால், மக்களுடைய மனமானது எந்தேர மும் பருப்பொருளை அறி வதிலே மட்டும் பழகி வந்திருக்கின்றது. பரும்படியான பொருள்களையே அறிந்து வரும் மனம் நுண்பொருள்களை எவ்வாறு அறியும்? பருத்த பொருளைக்காணுவது கண்மிக நுண்ணிய அனுக்களைக் காண்கின்றதா? உரத்துசைகளையே கேட்டுப் பழக்கம் ஏறின நஞ்சைவி மிக நுண்ணிபழவியைக் கேட்கின்றதா? அருகிலுள்ள நாற்றத்தையே கவரும் முக்கானது தொலைவிலுள்ள மணத்தை அறிகின்றதா? இல்லையே. இவற்றைப்போலவே

இவற்றின் வழியாகப் புறப்பொருள்களை அறிந்துவரும் மனமும் இப் புறப்பொருள்களினும் நட்பமான மன வெளியினை அறிந்து அதிற் சேர்ந்து நில்லாமற் போகின் றது. அங்கனமாயிற் பரும்படியாய் நிற்கும் மனத்தை நுண்ணி தாக்கி, அது நுண்ணிய மன வெளியிற் பொருந்தி நிற்கும்படி செய்யும் வகை யாதெனின்; முதலில் ஜம்பொறிகளை நட்ப இயல்பு உடையதாம்படி பழக்கினால், அவற்றேடு ஒற்றுமைப்பட்டு நடக்கும் மனமும் நட்ப இயல்புடையதாகும். அங்கனம் அவற்றைப் பழக்கு மிடத்தும் மிகவும் பரும்படியான பொறியினின்று துவங்கிச் சிறிது சிறிதாக நுண்ணிய பொறிப் பழக்கம் வரையில் ஏறல் வேண்டும்.



மனவணர்வை நுட்பமாக்கல்

நம்முடைய பொறி உணர்வுகளில் நமது உடம் சின் உணர்ச்சியை மிகவும் பரும்படியானது; வாயின் உணர்ச்சியோ உடம்பினுஞ் சிறிது நுட்பமானது; மூச்சின் உணர்ச்சியோ வாயினும் நுட்பமானது; கண்ணின் உணர்ச்சியோ மூக்கினும் நுட்பமானது; செனியின் உணர்ச்சியோ கண்ணினும் நுட்பமானது. ஆகைபால், இவற்றைப் பழக்கத் துவங்கும்போது முதலில் உடம்பி விருந்து தொடங்கல் வேண்டும் மன், சீர், செருப்பு, காற்று என்னும் பொருள்கள் தன்மேற் படும்போது, உடம்பினிடத்தே உணர்வு காணப்படுகின்றது. இம்மன் முகலிய நான்கு பொருள்களிலும் மன மிகவும் பரும் படியானது, சீர் அதனினுஞ் சிறிது நுண்ணியது, செருப்ப அதனினும் நுண்ணியது. காற்று அதனினும் நுண்ணியது. இப்பொருள்கள் யேலேபடும்போது உண்டாகும் உணர்வானது வெவ்வேறு உடம்புகளில் வெவ்வேறு வகைபாய் ஏறியுள் குறைந்துக் கோன்றும். ஏற்றுமை மாட்டின்தீமல் ஒரு பெருந் தடிகாண்டு தாக்கினும் அஃது அகணை ஒரு பொருட்டாய் எண்ணுது. ஆனால், அப்பெருந்தடி ஒரு மெல்லிய மானின் உடம்பின் மேற் பட்டால் அஃது அகணைத் தாங்கமாட்டாமல் இறந்துபோம். ஆகவே, ஏற்றுமை உடம்பின் உணர்வி ஆம் மானுடம்பின் உணர்வானது மிகவும் நுண்ணிதென்பது பெறப்படாகிறது. இங்குன்னமே மக்கள் உடம்புகளிலும் உணர்வு பலவேறு தன்மைப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவு உடையவன் உடம்பு மிகவும்

முருபுட்டுக் காணப்படுகின்றது; கூரிய அறிவுள்ளவன் உடம்போ மூல்லைப்பூப்போல் மிகவும் மென்மைவாய்ந்து விளங்குகின்றது. முரண்ட உடம்புள்ள மட்டி பற்ற கறகள் மேல் நடந்தாலும் அவன் அடிகள் தோகா; அவன் உடம்பு குளிருக்கு நடுங்காது, வெயிலுக்குத் தளராது, அவன் கைகள் இரும்பே; மெல்லிய உடம்பு வாய்ந்த அறிஞனே டீமேல் நடப்பினும் அவன் அடிகள் தோம். அவன் உடம்பு குளிரைப்பொருது, வெயிலைத் தாங்காது; அவன் கைகளும் மற்ற உறுப்புகளும் அனிச்ச மலரினும் மெல்லியனவே. உயிர்களுக்கு அறிவு மிகு திப்பட மிகுதிப்பட அவைகளிருக்கும் உடம்புகளும் வரவர மென்றனமை உடையனவாகும்; அறிவு கடைசி யில் மிக நுண்ணிதாய் வளர்ந்து முற்றியபிறகு உடம்பானது காற்றினும் நொய்தாய் இந்திலவுகில் இயங்காமல் விசம்பில் இயங்க வல்லதாகும். இதனாலன்றே அறி வின் மிக்க சித்தர்களும் முனிவர்களுர் தேவர்களும் நிலத்தில் இயங்காமல் வான்வெளியில் உலவுகின்றனர்? ஆகவே, உடம்பின் உணர்வானது மிக நடப்பம் உடைய தாம்படி செய்துகொள்வது மனத்தை ஒரு வழிப் படித்துதற்கும், அறிவை மிகுதிப்படுத்துதற்கும் உதனியான பழக்கமாகும்.

இனி, உடம்பினுஞ் சிறிது நண்ணிய இயல்பு வாய்ந்த வாயுணர்வும் ஒருவனது அறிவின் ஏற்றக்குறைச் சலுக் கேற்பப் பல திறப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவுள்ளவன் தான் உண்ணும் பண்டத்தின் சுவையையும் நேர்த்தியையும் பாராமல் தன்பசி அடங்கு மட்டுங் கஞ்சியோ கூழோ கிடைத்ததை நிரம்புண்ணு கின்றான். நுண்ணிவுமிக்கவடைனுதான் உண்பதுசிறிதாயிருந்தாலும் அது சுவை மிக்கதாய் நறுவிதாகச் சமைக்க

கப்பட்டதாய் இருந்தால் மட்டுமே மனம் உவந்து கூறுகின்றன. சிலர் காசம் மிக்கவற்றைக் கண்ணீர் ஒழுகு வொழுக அருந்துகின்றனர்; வேறு சிலர் புளிப்புக்காடியாய் இருப்பதனைப் பார்ப்பவர் வாயுங் கூச விழுங்குகின்றனர். இவையெல்லாம் நண்ணறிவுடையார்க்குச் சிறிதும் பொருந்தாதனவாம்; அறுசுவைப் பண்டங்களையும் அளவாக ஒவ்வொன்றினையும் நன்கு சுவைத்துப் பார்த்து இன்புற்றுச் சிறிதே அருந்தி ஒழுகுவதே அவர்தமக்கு இயற்கையாம்; தித்திப்பு, துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள பொருள்களை விரும்புதல்போல, அவர்புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகளை விரும்பமாட்டார். அறிவிற் குறைந்தவர்களுக்கே புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகள் மிகவும் வேண்டப் படுவனவாகும். ஒருவர் உண்ணும் உணவுப் பொருள்களின் அளவையும் இயற்கையையும் ஆராய்ந்து பார்த்து அவர்கள் அறிவும் இயல்பும் இப்படியிருக்கு மென்று செவ்வையாக அறிந்து கொள்ளலாம்.

பாருங்கள்! சிலர் பிற வயிர்களின் உடம்பைச் சிதைத்துக் கொண்டுவந்த இறைச்சியை எவ்வளவு விருப்பத்தோடு உண்கின்றார்கள்! கொலைத் தொழிலாற் பிற வயிர்கள் படிந் துன்பத்தைச் சிறிதாயினும் ஆழந்தறியும் அறிவு இருந்தால் அவர்கள் அப்படிச் செய்வார்களா? ஆகையால், இறைச்சி யுண்பவர்கள் சிறிதும் அறிவில் லாதவர்கள் என்பது பெறப்படுகின்றதன்கோரே? பிற வயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு பிழைக்கும் புளி, அரிமா முதலான வல்லிலங்கின் கொடுமையையும் அறிவின்மையையும், புற்புண்டு தழை வைக்கோலைத் தின்று பிழைக்கும் யானை, குதிரை, மாடு முதலிய மெல்லிலங்குகளின் அமைதியையும் அறிவுடைமையையுஞ்

சிறிது கருதிப் பாருங்கள்! சூவ தெரிந்து உண்ணப் படும் மெல்லிய இனிய காய்கறி உணவுகளால் உயிர் கருக்கு அறிவு மிகுதிப்படுமாகவின், வாயுணர்வினை இம் ஆறையால் அறிந்து நண்ணிதாக்கவே அதனால் மனவணர்வும் நுண்ணிதாகி மனவெளியிற் பொருந்தி முக்கால நிகழ்ச்சிகளையும் அறிய வல்லதாகும்.

இனி, முக்குணர்வும் பரும்படியாக நடைபெற விடாமல் அதனை நுட்பப்படுத்தல் வேண்டும். இப்போது நில வலகில் உள்ள மக்களிற் பெரும்பாலார்க்கு இவ்வுணர்ச்சி மிகவும் மழுங்கிக் கிடக்கின்றது. மக்களி னுங் தாழ்ந்த சிற்றுயிர்கள்மாட்டுக் காணப்படும் இவ்வுணர்வின் சுருசுருப்புக் கூட மக்களிடத்தில்லாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றும்! நாயானது தன் தலைவன் சென்ற வழியை மோப்பத்தால் அறிந்து அவனிடஞ் செல்கின்றது; கள்வர் திருடர் செடுந்தொலைவில் வரும்போது அவரதுவருகையை மோப்பத்தால் அறிந்து குலைக்கின்றது. கண் இல்லாத ஏறும்புகள் மிகவுக் கருத்தாய்த் தொலைவில் வைக்கப்பட்ட நெய்க்குடுவையை மோப்பத்தால் தெரிந்துகொண்டு அதனிடஞ் சென்று அதனை மொய்த்துக் கொள்கின்றன. இங்னனந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் வெறு மோப்பத்தால் அறியும் ஏழை உயிர்களின் அறிவுகூட மக்களிடங் காணப்படாதிருக்க, இவ்வேழழு மக்கள் தம்மை உயர்வாகக் கருதி இறுமாந்திருத்தல் என்ன தீவினை! தமக்குப்பின் அம் முன்னும் பக்கத்தும் வரும் இடர்களையே அறிய வலியற்றவர்களாய் இருக்கின்றார்கள்! தம்மைச் சுற்றி அம் மிகவுக் தீநாற்றஞ் சூழ்ந்துகொண்டு தம் உயிரின் வலிவை உரிஞ்சிக்கொண் டிருக்கவும், அதனை உணராமல் முக்குணர்வு மழுங்கிக்கிடக்கும் இவர்கள் நிலைமை

மிகவும் இரக்கற்பாலது! எனவே, முக்குணர்வினை நடப்பட்டுத்திச் சுற்றிலும் சிகழும் சிகழுச்சிகளை நாற்றத்தின் வாயிலாக உணர்ந்துவரின், அதனால் மனவெளி நடப்பாக மன வெளியைப் பொருந்தி நெடுங் தொலைவில் உள்ளவற்றையும் எளிதிலேஅறியும்.

இனிக், கண்ணுணர்வினையும் பருப்பொருட் காட்சியினின்றும் மேல்நழுச்செய்து நண்பொருட் காட்சியிற் பழக்கவரல்வேண்டும். பருப்பொருள்களான கல், மண் முதலீயவற்றைக் காணுமிடத்தும், அவற்றில் மிகச் சிறிய பொருள்களை உற்றுப்பார்க்கப் பழகுக. முதலில் அழகிய சிறு கூழாங் கல்லைச் சிலாள் உற்றுப்பார்த்தும், அதன்பிற் சிறிய மன்னுகள் பொற்பொடி முதலீயவற்றிற் பார்வைவைத்தும், அதன்பின் தாமரையிலைமேல் நீர்த் துளியை விட்டு அதனை நோக்கியும், அதன் பின் விளக் கின் கொழுந்தைக் கருத்துஞ்சிப் பார்த்தும் இங்னனம் முதன் முன்று உள்பொருள்களை நோக்கும் முகத்தாற் - கண்ணுணர்வினை நடப்பட்டுத்தி வரல்வேண்டும். எல்லார்க்குங் கண்ணுணது மிகச் சிறந்த உறுப்பாகையால், அதனைச் சடுகியிலே நடப்பட்டுத்த முயன்றால் பன்னுஞம் பருப்பொருளிலேயே பழகிய அதனுணர்வு, திடீரென நண்பொருட் காட்சியிற் ரிரும்புதலால் மழுக்கம் அடைந்து கெட்டுப்போனாலும் போகும். ஆதலால், இதனை நண்பொருட் காட்சியிற் பழக்குவது படிப்படியாக சிகழும்படி மிகவுங் கருத்தாக மெல்லெனச் செய்துவரல் வேண்டும். ஆனதுபற்றியே, துவக்கத்திற் கல், மண் முதலான நிலத்துப் பொருள்களிலும், அதன் பின் நீர்த்துளி நெய்த்துளிமுதலான நீரியற்பொருள்களிலும், அதன்பின் விளக்கொள்கியாகிய தீப்பொருளிலும் பழக்கி வரும்படி கூறினால் இங்னனம் முதன்மூன்று

பொருள்களிற் பழகி வந்தபின், கட்டுலனுக்குத் தென் படாத இடை வெளியை உற்று நோக்கத் துவங்குக. மூப்பொருள்களில் இடைவெளியை உற்று நோக்குதல் ஒன்றே கண்ணுணர்வினையும் அதன் வாயிலாக மன வணர்வினையும் நடப்பப்படுத்துதற் குரிய மிகச் சிறந்த பழக்கமாகும் என்று உணர்மின்கள்! இவ்வாறு கண் ஞுணர்வினை நடப்பப் படுத்திய பிறகு நெடுங்தொலைவி அள்ள பருப்பொருள்களை உற்றுநோக்கவும், அதன்பின் தொலைவிலுள்ள நூண் பொருள்களை உற்றுநோக்கவும் பழகி வருக. இதிற் பழக்கம் முதிர்ந்தபின், நிலாக் காலத்து இரவில் நூண்ணிய பொருள்களை நோக்கப் பழகி வரல் வேண்டும். அதுவுக் கைவந்தபின் நிலவில்லாத இருட்காலத் திரவில் முதலிற் பருப்பொருள்களையும் அதன்பிற் சிறுபொருள்களையும், அதன்பின் மிகச்சிறிய பொருள்களையும், அதன்பின் நூண் பொருள்களையும் உற்றுநோக்கிப் பழகி வருக. இங்கனமெல்லாம் பழகிக் கண்ணுணர்வு நூட்பமாய் வலுப்பட்ட பின்னர், அக் கண்ணுணர்வு தொலைவிலும் அருகாமையிலும் உள்ள எவ்வகைப்பட்ட பொருள்களையுங் காண வல்லதாகும். ஏனைமக்களின் கண்ணுணர்வுக்குப் புலனுகாதனவும் இங்கனம் பழகினவர் கண்ணுணர்வுக்கு எளிதிற் புலனும். இது கைவந்தவுடனே பார்வை செல்லாமல் நடுங்கிற மறைக்குஞ் சவர், மலீ, காடு, நாடு முதலியவற்றிற்கு அப்பாலுள்ள பொருள்களையுந் தாங் காண்பதாகத் தமது கட்பார்வையினை ஒரு முகமாக வைத்து எண்ணிவரப் பழகுக. இப்பழக்கம் முதிர்ந்தபின் அது கைவரப் பெற்ற வர் ஒரு தேயத்தில் ஓரிடத்திலிருந்தே எத்தேயத்தும் எவ்விடத்தும் சிகழும் சிகழுச்சிகளை யெல்லாங் கண் இணை வல்லராவர்.

இனிச், செவியுணர்வினை நுட்பப் படுத்தப் பழகு தல் கண்ணீப் பழக்குதலினும் எளிதாவதாம். கண் னுணர்வு மிக நுண்ணிய பொருள்களைக் காணும்படி பழக்குங்கால் படிப்படியே செல்லா விட்டால், கண் னுறுப்புத் தன்கிலை குலைந்து கெடும். மற்றுச் செவியோ நாண் ஒலிகளைக் கேட்கும்படி பழக்கப்படுவதிற் சிறிதுங் கெடாது ஆகையால், அருகே தோன்றும் நுண்ணீவிகளையுந் தொலைவே தோன்றும் நுட்ப ஒனைசகளையுங் கருத்துஞ்சிக் கேட்டவில் அச்சமின்றி யாரும் பழக வாம். ஏனையோர் செவிகளுக்குப் புலனுகாத மிக நுண் ணிய ஒலிகளையுந் தாங் கேட்பதாக எண்ணி ஒரு தொடர்பாகப் பழகிவரவே சில காலத்துள் எல்லாம், அருகிற் சில சிற்றுயிர்கள் இடும் ஒலிகளுந் தொலைவிற் தேருன்றுஞ் சிற்றெருவி பேரோசைகளுந் தெளிவாக வந்து செவிப் புலனிற் தேருன்றும். இவ்வரிய பேறு கைவரப், பெற்றமையினாலன்றே தவவொழுக்கத்தில் மேம்பட்ட குரவர் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள தம் மாணுக்கர்களைக் குறித்துச் சிலவற்றைச் சொல்ல அச் சொற்களை நெடுங்தொலைவிலிருந்த அவர்கள் கேட்டு அவ்வாறே ஒழுகுதலும், ஒரு பெரிய இடரிலே அகப்பட்ட டுத் தத்தளிக்கும் ஒருவர் கூவி யழுத சொற்களை நெடுங் தொலைவிலிருந்த முனிவர்கள் கேட்டு விரைந்து வந்து அவரை அவ்விடரினின்று மீட்டதும் நிகழு நிற்கின்றன. இங்கனஞ் செவியுணர்வு நுட்பப்படுத்தப்பட்ட வட்டேன் புறத்தே செயற்பாலனவாம் நுண்ணிய பழக் கங்கள் முற்றுப்பெற்றன வென்று அறிதல்வேண்டும்.

இதுகாறுங்கூறிய பொறியுணர்வுகளைப் பழக்கும் முறைகள் இவற்றிற் பழகி அறியாதார்க்குப் பழக அரியன்போற் காணப்படுமாயினும், மிகவும் பருப்பொறி

யாகிய மெய்யினை நுண்ணிய ஊற்றுணர்விற் பழக்கத் துவங்குவார்க்கு அதனைத் துவங்கும்போதே அஃது எளிதாயும் மகிழ்ச்சி தருவதாயுங் காணப்படும். இன்னும், ஒருபொறியுணர்வினை நுண்ணிதாக்கவே ஏனைப் பொறியுணர்வுகளுஞ் தாமாகவே நுண்ணிய நிலையினை அடையத் துவங்குமாகவின், ஒரு பொறியுணர்வினை நுண்ணியநிலையிற் பழக்கியபின் ஏனைப் பொறியுணர்வு களையும் அங்கிலையிற் கொண்டுபோய்விடுவது மிக எளி திலேகைகூடற் பாலதொன்றுய் முடியுமென்று உணர்க. அஃது எதனுலென்றால், ஐம்பொறிகளும் வேறுவே நியற்கை யுடையனவா யிருப்பினும், அவ்வைம்பொறி களினுஞ் சேர்ந்து நின்று அறியும் மனவுணர்வு ஒன்றே யாயிருத்தவின், ஒரு பொறியின் வழியே அம்மன வனர்வு ஒருகாற் பதப்படத் துவங்கியபின், ஏனைப் பொறிகளின் வழியேயும் அது பின்னும் பின்னும் பத மெய்துதல் எளிதிலேகைகூடி வருவதனுலென்றுணர்க. இனி, ஐம்பொறி யுணர்வுகளொடு கூடிய மனவுணர்வினை ஒருகாலத்து ஓரிடத்து வைத்தே நட்பப்படுத்தி அவ்வாற்றால் எல்லாவணர்வுகளையும் ஒருங்கே நட்பமாக்கும் அரசியற் றவமுறை, மெய்க் குரவைனை எதிர்ப் பட்டு அவன்றிவுறக்கும் அறிவுமொழி பெறும் நல்வினை வாய்ந்த மிகமுறுகிய மனநிலை யுடைய மாண்புக்கருக்கன்றி ஏனையோர்க்கு வாயாதாகவின், யாம் சண்டு எடுத்துக் கூறிய முறைகளே எத்திறத்தவரும் படிப்படியே பழகித் தம்முணர்வுகளை நட்பப்படுத்திப் பயன் பெறுதற்கு ஏற்பனவாமென்று கடைப்பிடிக்க. இங்னனம் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறி களின் வழியே புறத்துச்செல்லும் மனவுணர்வினை நட்பம் ஆக்கிய பின், அகத்தே செல்லுங்காலும் அது மேலு

மேலும் நுட்பமாகும்படி அதனைப் பழக்கி வருதல் வேண்டும். அகத்தீ மனவணர்வு நடைபெறுங்காலத்து அஃது அமைகியற்று நுணுக்காமல், வருத்தங், கவலை, அச்சஞ்சு, சினம், பொருமை, அவா முதலான பல தீய தன்மைகளால் தாக்கப்பட்டு, சிலைகலங்கி வலிவுகுண்றிப் போகின்றது. இவ்விதிந்தத் தன்மைகளின் இயல்பையும் இவற்றின் சேர்க்கையால் ஆணியின் வலிவு குறைந்து போதலையும் யோகநித்திரையைப்பற்றிப் பேசிய எமது நூலில் மிக விரித்து விளக்கியிருக்கின்றோம்; அவற்றை அனுகவிடாமல் உள்ளத்தை ஒருங்கிலைப் படித்தும் வகையினையும் அங்கே காட்டியிருக்கின்றோம். அம்முறைகளை நன்றாக சினைவில் இருத்தி அவற்றின்படி நடந்துவரின் மிக எளிதிலே உள்ளமானது ஒருங்கிலைப்படும். இன்னும் மனிதவசியம் என்னும் எமதுநூலிலும் ‘சினைவை ஒரு வழி சிறுத்தல்’ என்னுங் தலைப்பின் கீழ்ச் சொல்லிய முறைகளும் பெரிதும் சினைவுகூர்ந்து பழகற்பாலனவாம்.

இனி, இவ்விடத்தும் இதற்குரிய முறைகள் சில வற்றை எடுத்துக் கூறுவாம். இதிந்த தன்மைகளுள் எதுவும் வந்து நுழைய வொட்டாமல், எந்தேநரமும் நமது உள்ளத்தை நல்சினைவிற்கு இடமாம்படி செய்தல் கீவண்டும். தெளிந்தோடும் ஓர்யாற்று சீரானது, சாக்கடைசீரின் சேர்க்கையால் அழுக்குற்று அருவருக்கத் தக்கதாய் விடுதலும், மலைப் பாறைகளிலிருந்து முத்து முறியென ஒடிவரும் இனியசீரின் கலப்பால் மிகத் தெளிந்து விளங்குதலும் போலத், தீய சினைவுகளின் சேர்க்கையால் தெளிவான உள்ளமும் அழுக்குப்பட்டுக் கலங்கலாதலும், நல்சினைவுகளின் கூட்டுறவால், அது மேலுமேலும் தூய்மை எய்தி விளங்குதலும் சேர்கின்றன. முடைநாற்றம். வீசுந. தீய பொருளாடு.

கலங்கல் அடைந்த நீர் தன்னை அடுத்துள்ள பொருள் களையுங் தன்கண்ணே காட்டமாட்டாது; அதுபோலத் தீயதினைவின் வழிப்பட்டுக் கலங்கல் எய்திய உள்ளத்திற் கும் அருகே நிகழும் எண்ணங்களுட் தோன்றுது மறையும். அதுவேயுமன்றி அது நினைவுவலிமையினையும் வரவர இழந்துவிடும். அங்குனமின்றி, நன்னினைவாடு பொருந்தி நின்ற உள்ளமோ தெளிவுபெற்று விற்றலால், அதன்கண் அடுத்து நிகழும் எண்ணங்கள் மட்டுமே யன்றி மிகவுங் தொலைவிற் ரேன்றும் எண்ணங்களும் விரைவிலே வந்து தோன்றுகிற்கும்; முற்காலத்தும் இக் காலத்தும் இனிவருங் காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையுங் தெளிவுள்ளம் உள்ளவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கணிபோல் தெற்றென வினங்காகிற்கும். ஆகையால், இத்தனைச் சிறந்த முக்கால வுணர்ச்சியாகிய அரும்பெரும்பேற்றை அடையனிரும்பும் நல்வினையடையார் ஒவ்வொருவருங் தமது மனத்தைத் தெளிவுபட வைத்தலாகிய அரும்பெருமுயற்சியை அடுத்தடுத்துச் செய்துவரல் வேண்டும்.

இனி, நன்னினைவின்வழியே உள்ளத்தைவைத்துப் பழக்கும் முறைதான் யாதோவெனின்; அதனையும் ஒரு சிறிது இங்கே விளக்கிக் காட்டுவாம். இன்பாஂ தராத சினைவுகளைப் பற்றி நிற்கும்படி மனத்தைவளினால் அதற்கு அஃது எளிதிலே மட்டங்கி நில்லாமல் வருத்தத்தை விளை விப்பதோடு, இத்தன்மையவான பழக்கங்களில் அவனுக்கு வெறுப்பினையும் பின்னர்த் தோற் முவிக்கும். ஆகவே, அதனை அங்கும் பழக்குவதற்கு முயலல் ஆகாது. இப்பாகவே அஃது எந்த நன்னினைவை மகிழ்வொடு பற்றிவிற்குமோ அதனை அறிந்து அதன்கண்ணே ஏதைனைப் படிவித்தல்வேண்டும். அங்குனம் அஃது இயல்

பாகப் பற்றிநிற்கும் நினைவுகள்தாம் யாவையோவெனின், அவை அதற்கு ஆரா மகிழ்ச்சியினையும் பெருங்களிப் பினையுங் தோற்றுவிப்பனவேயாம் என்க. மகிழ்வினையும் உள்ளக்கிளர்ச்சியினையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையாற் பிறப்பிக்கும் நன்னினைவுகள் பற்பல இருப்பி னும், அவை எல்லாவற்றுள்ளும் அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்று தன்மைகளைப் பற்றிய நன்னினைவு களே எல்லார்க்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் பெருங்களிப்பினைத் தருவனவாமென்பது அனைவரானும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாம். அழகு முதிரச் சலவைக்கல்லில் திருத்திய ஓர் அரிய வடிவத்தையே னும், இயற்கை நிறங்கள் முகிழ்த்துத்தோன்ற ஒவியக் காரண் முனைப்பாகத்தீடிய ஓர் இனிய ஒவியத்தின் உருவத்தையேனும், அழகு கனிந்தொழுக உலவுஞ் சிறுவர் சிறுமியரையேனுங் கண்டு சளிப்படையாதார் உள்ளோ? அமைந்து நிரம்பின கல்வியுடையோன் தோண்டுந்தோ றஞ் சரக்குந் தெண்சுவைத் தண்ணீரைப்போல் நூற் பொருளை எடுத்து உரைக்குந்தோறும் சிரிந்து விரிந்து புலப்படானின்ற அறிவின் அருமை பெருமைகளைக் கண்டு வியந்து மகிழாதாருண்டோ? எல்லா உயிர்களிடத்துங் கரைகடந்த இரக்கம் உடையோனும் அவற்றின் துயர்கண்டு பொறுமல் தன்னைவருத்தியேனும் அப்பிறவுயிரின் துண்பங் துடைத்து, அருளொழுக்கமேதன் உயிரொழுக்மாய் பேற்கொண்டு, இங்கணம் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் எழப்பெற்றமையானே இளக்கிய மென்னென்றுசொடு எல்லாம்வல்ல இறைவனிடத்தே என்பொலாம் நெக்கு நெக்குருகி ஒன்றுபட்டு நிற்கும் தெயியோன் அன்பின்றிறத்தைக்கண்டு பிறிதுபட்டு அன்புடையராகாரும் உண்டோ? சொல்லுமின்! என்கே-

அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்றையும் பற்றி நினைக்குமிடத்தெல்லாம் மக்களைல்லார்க்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி ஏழு, அவர் உள்ளமும் எள்கிளே அந்நினைவின் வழிப்பட்டு நிற்றலால் இம்முறையால் உள்ளத்தைத் தெளிவுபெறச் செய்தலே எளிதான் முறையா மென்பது இனிது பெறப்படும்.

இனி, அழகு அறிவு அன்பு என்னும் மூன்றும் பண்புகளே யன்றிப் பண்புகளையுடைய பொருள்கள் அல்ல. பண்புகளை எவ்வளவுதான் நினைப்பினும் அவை மக்கள் உள்ளத்திற்குப் புலப்பட மாட்டா. பண்புகளை நினைக்கப் புகுந்தால், அப்பண்புகள் தோன்றுமல் அப் பண்புகளையுடைய பொருளே நினைவில் வந்து தோன்றும். மூல்கூலப் பூவின் மணத்தை நினைக்கப்புகுந்தால் அந்த மணம் மட்டும் நினைவுக்கு வராமல் தன்னையுடைய பூவொடு கூடியே அது நினைவில் எழும். வாழைக்கனி யின் சுவையை நினைக்கப் புகுந்தால் அச்சவை மட்டுந்தனித்து நினைவில் எழாமல் அது தன்னையுடைய அக்கணியொடுக்கடியே நினைவிற் ஞேன்றுவிற்கும். மேலும், மூல்கூலப்பூவின் மணமும் வாழைக்கனியின் சுவையும் அப் பொருள்களைத் துய்த்துப் பார்ப்பவர்க்கே யல்லாமல் மற்றையர்க்குச் சிறிதும் விளங்கமாட்டா; ஏனென்றால், அந்த மணமும் அந்தச் சுவையும் மூல்கூல வாழை என்னும் அப்பொருள்களின் வழியாகவன்றி வேறு தனித்து நின்று துய்க்கப் படுதல் எங்கும் இல்லை. இது போலவே, அழகு என்னும் பண்பை நினைக்கப்புகுந்தால், அப்பண்பு தனித்து நில்லாத தொன்றுகையால், அதனையுடைய ஏதெனுமொரு பொருளையே நினைக்க வேண்டிவரும்; அறிவு என்னும் பண்பை நினைக்கப்புகுந்தால் அதுவுக்கு தனித்து நில்லாத பண்பேயாகவின் அதனை

யுடைய அறிஞன் ஒருவளையே நினைக்கவேண்டி வரும்; இங்ஙனமே அன்பு என்னும் பண்புந் தனியே நினைக் கப்படுவ தல்லாமையால் அதனை நினைக்குமிடத்தெல் லாம் அன்புள்ள ஒருவளையே நினைக்கவேண்டி வரும் என்க. அதுவேயுமன்றிப், பண்பும் பண்பையுடைய பொருளும் எவ்வாற்றானும் பிரிவுபடாமல் ஒன்று பட்டே நிற்கும் இயல்புவாய்ந்தனவாம்; பண்பும் பண்பியும் ஒன்றேபல்லாமல் வேறல்ல. பண்பு அழிந்தால் அதனேடு ஒன்றூயுள்ள பண்பையும் அழியும், பண்பையுமின் தால் அதனின் வேறல்லாத பண்பும் அழியும். ஆகவே, பண்பிப் பொருளினும் பண்பே நுண்ணியதாகவின் அப்பண்பை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முயல்வே மென்றங், கடவுளை முகங் கை கால் முதலான உறுப்புகளுடைய ஓர் உருவப் பண்பிப் பொருளாக வைத்து வணங்கக் கடவேம் அல்லமென்றும் உரைப்பார் உரை ஒரு சிறிதும் பொருந்தமாட்டாதென் துணர்க. பண்பு களை நினைக்கப் புகுவார் எல்லார்க்கும் அப்பண்புகளின் வேறல்லாத பொருள் உடனே நினைவிலைழப் பெறுதல் மாறு இயற்கையாக இருத்தலின், மிக நுண்ணிய பண்பு நிலையில் வைத்துக் கடவுளை வழிபடுவே மென்பார்க்கும் அப்பண்புகள் திரண்ட பிழம்பான கடவுளின் றிருவருவம் அவருள்ளத்தில் தோன்றுமற்போதல் இல்லையென்க. பண்பென்றும் பண்பியென்றும் வேறு பகுத்துணர்தற் கியலாமற் பிரிவின்றி சிற்கும் ஒரு பொருளிற் பண்பை மட்டும் நினைக்கப் புகுவேம் என்றும், பண்பியை மட்டும் நினைக்கப் புகுவேமென்றுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் பொருளினியற்கைக்கு மாறுகப் பேசவோர் உண்மை தெரியமாட்டாத மடவோரேயாவர். அங்ஙனமன்று, பண்பு பண்பியினிறு பிரியா

தாயினும், நினைவின்கண் அதனைப் பிரித்து நினைக்கமாட்டுவேமனின்; எப்பொருள் எத்தன்மையதா யிருக்கின்றது, அப்பொருளை அத்தன்மைப்பட நினைதலே மெய்ந் நினைவு அல்லது ‘சத்தியபாவனை’ யென்று சொல்லப் படும்; இவ்வாறன்றி ஒரு பொருளை அப் பொருளின் கண் நிகழுத நிகழ்ச்சிபற்றி நினைப்பது பொய்ந் நினைவு அல்லது ‘அசத்தியபாவனை’ யென்று சொல்லப்படும். இனி, மெய்ந் நினைவு உண்மையான மெய்ப்பயன்களைத் தருவதுபோலப், பொய்ந் நினைவு மெய்ப் பயன்களைத் தராது பொய்படு மாகவின், கடவுளை வெறும் பண்பள வாகக் கொண்டு வழிபடுவே மென்பார்க்கு, அவரதுவழி பாடு கடவுளியல்பொடு மாறுபட்ட பொய்வழிபாடாய்ப் போதவின், அவர் அப் பொய் வழிபாட்டால் இம்மை மறுமைப் பயன்களில் ஒரு தினைத்தனையும் பெறுவென் பதே முடிபு. ஆகவே, இவ் வியல்பினரான பொய்யறி வினர் இறுமாந்து உரைக்கும் பொய்யுரை ஈண்டுக் கரு தற்பாலதன்றென விடுக்க. எனவே, அழகு அறிவு அன்பு என்னும் பண்புகளை நினைக்கப் புகுந்தால் அப் பண்புகளையுடைய பொருள்கள் தாமே நினைவிற் ரேன் றும் என்று உணர்க.

இனி, அழகு என்பது பெரும்பாலும் கண்ணறி வைப்பற்றி நிற்கும் ஓர் இனிய தன்மையாகும்; இஃது ஏதேனும் ஒரு பொருளைப்பற்றி நிற்பதன்றித் தனித்து நில்லாதாகையால், இதனை நினைவுக்குக் கொண்டுவரு மிட்த்தும் இதுபற்றி நிற்கும் பொருள்களையே நினைத்துப் பார்க்கப் பழகி வரல்வேண்டும். வான் அளாவித் தோன் றும் மலைகளையேனும், எல்லையின்றி விரிந்து கிடக்குஞ் கடலையேனும், மட்மான் தொகுதிகள் அச்சமின்றி யுல வுங் காடுகளையேனும், இன்னும் இவைபோன்ற நிலத்

தோலிவிலுணர்தல்

தோற்றங்களையெனும் நினைவிற் கொண்டுவந்து பயில்வேண்டும். இங்ஙனஞ் சில நாட்கள் பழகிய பிறகு திருத்தமாகச் செய்யப்பட்ட கல்வடிவுகளையும், அருமையாக வரையப்பட்ட ஒவியங்களையும் அகக் கண் எதிரே கொண்டுவந்து தோக்குக. அதன் பின்னர் அழகின் மிக்க ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாரில் எவரையே னும் அடிக்கடி நினைவிற் கொண்டுவருக. உயிரில்லாத எனைத் தோற்றங்களை அகக் கண்ணிற் பார்க்கும் பழக்கத்தினும், உயிரொடு கூடிய உருவங்களை நினைக்கும் பழக்கமே சிறந்ததாகும்; இனி உயிரொடு கூடிய உருவங்களுள்ளும், அறிவில் மிக்கவற்றின் உருவங்களை நினைத்தலே மிகச் சிறந்ததாகும்; இனி அறிவின் மிக்க உயிர் வடிவங்களினும் அவ்வறிவோடு அன்பும் மிக்க உயிர்வடிவங்களை நினைவிற்கொண்டு வருதலே அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். அழகு அறிவு அன்பு என்னும் மூன்றோடு தெய்வத் தன்மையும் வாய்ந்த உயிர்-வடிவை உணர்ந்து இன்புறுவது அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவருவம், அழகு அறிவு அன்பு என்னும் மூன்று தன்மைகளோடு குழந்தைப் பொழுதே எல்லா அறிவும் முதன்மையும் நிரம்பின தெய்வத் தன்மையும் பொருந்தப் பெற்ற விழுப்பம் உடையதாகவின், அவ்வறுமைத் திருவருவை இடையாறு து நினைவிற் கொண்டுவந்து பழக்கம் நற்பெரும் பழக்கம் மன வனர்வை நடப்பமாக்குதற்கு மிக இயைந்த தொன்றுமென்பது கடைப்பிடிக்க.

இனி, எல்லையற்ற அழகும், எல்லையற்ற அறிவும், எல்லையற்ற இன்புமும் உடைய உயிர்ப்பொருள் கடவுளையன்றி வேசெறுந்தும் இல்லை பென்பது திண்ணமாகலானுங், குற்றம் என்பது அனுத்துணையும் இல்லாத அறி

வடைய உயிர் கடவுள் ஒன்றே என்னும் உண்மை எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றுகலானுங், தம துணர்வை மிகவும் நுண்ணிதாக்க வேண்டும் என்னுங் கருத்துடையார் எல்லாருங் கடவுளின் திருவருளந்துவை எந்தெரமும் ஒழிவின்றி நினைவு கூர்ந்து வரல்தேவண்டும். இங்கும் நினைக்குங்காலும் அவ்வருளந்துவை எல்லா அழகும் எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்து ஒளிதுஞம்புங் திருந்திய வடிவினதாகநினைந்து, அந்தினை வின்கட்டபெரிதும் இன்புறத்திருப்புமுகுக் கூட இப்பழக்கங்கைவந்து உயிரின் நினைவு அதிற்றோய்ந்து அவ்வண்ண மாயயின் ஏக்காலத்து நிகழ்ச்சிகளையும் எவ்வுலகத்து நிகழ்ச்சிகளையும் அஃது எளிதிலே ஒருங்குணர வல்ல தாகும். இவ்வருளந்துவை வழிபாட்டில் தலை நின்றவர் யாவரே யாயினும் அவர் அழகு அறிவு அன்பு என்னும் அவ்வருமைத் தன்மைகள் நிறையப் பெற்றவராய்த்துலங்குவர். பண்பும் பண்பையுடைய பொருளுங் தம்முட்சிறிதும் பிரிதல் இல்லாத தற்கிழமைப் பொருத்த முடையன வென்றும், அவற்றுள் ஒன்றை நினைக்கவே மன்றேன்றுந் தானுகவே நினைவில் எழுமென்றும் முன்னரே நன்கு விளக்கிக் காட்டின மாகளின், அவ் வருளந்து வத்தைப்பற்றிய நினைவானது தன்னுட்பொதிந்த அவ் வருமை இயல்புகளைத் தானே தோற்றுவிக்கு மென்பது மறுக்க எலாத உண்மை நிகழ்ச்சியே யாகும். இக்காலத்து உள்நாற் புலவர்கள் ஆராய்ந்துரைக்கும் முடிபுகளும் பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் பண்புகளையும் உடனே தோற்றுவிக்குமென நாட்டுகின்றன. அறிஞரான ஜிபோட்டோ என்னுங் துரைமகனார் தொலைவிலுணரும் நிகழ்ச்சிகளைப்பற்றித் தாம் ஆராய்ந்த பல வற்றுள் ஒன்றைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:—

“ பி. என்னும் பெருமாட்டியார் தமக்குள்ள தலை தீநாயைப்பற்றி என்னிடம் முறையிட்டார். யான் எனது கையை அவ்வம்மையாரின் நெற்றிமேல் வைத்தேன், சில நேரங்களி லெல்லாம் அவர் ஓர் இழைந்த அறிதுயில் வரப்பெற்றார்: அவ்வறக்கத்தை மிகுதிப் படித்தாமலே யான் அவரிடத்தில் அமைத்தியையும் நலத்தையும் பற்றிய உணர்வை எழுப்ப முயன்றேன்; அதற்கு, முதலில் என் னிடம் என்னிடத்தீத் அவ் வணர்வை எழுப்புவித்துக் கொள்ள வேண்டிக், காற்றுந தண்ணீரும் பகல் வெளிச்சமும் சிரம்பி விளங்குங் கடற் காட்சியினை என கிளைவிற் கொண்டுவந்தேன் அங்குனம் யான் என்னுள் உணரத் துவங்கிய வட்டனே, அம்மாதரார் யான் இப்போது சிறிது நலமாயிருப்பதாக உணர்கின்றேன்; காற்று எவ் வளவு குளிர்ச்சியாயிருக்கின்றது! ” என்று கூறினார். அதன்பிறகு யான் பூல்வார்டு செயின்டு மிக்கல் என்னும் இடத்திற சிறிது துளிக்கும் மழையில் நடப்பதாக என் னுள்ள எண்ணைப் புகுந்தேன்; அவ்வாறு எண்ணேவே, விரைந்து செல்லும் மக்களையுங் குடைகளையும் என்னுட் காண்டிப்படுவினேன். உடனே அந்த அம்மையார் ‘து என்ன புதுமையாயிருக்கின்றது! யான் பூல்வார்டு செயின்டு மிக்கல் என்பதன் கோடியில் இருப்பதாக எனக்கு ஒரு தீநாற்றமுண்டாகின்றது. மழைபெய்கிறது; மக்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; கூட்டமாய் விரைந்து செல்லுகிறார்கள். அவர்களெல்லாருங் தெருவின்மேற் செல்லுகிறார்கள்; யானும் அவர்களைடு செல்லுகிறேன். காற்று மிகவுங் குளிர்ச்சியாயிருக்கிறது. அஃது எனக்கு இனிய இளைப்பாறும் உணர்வைத் தருகின்றது.’ இச் சொற்களைக் கூறிய பிறகு அவர் தங் கண்களைத் திறந்தார்; தம் மனத்திற் பதிந்த அவற்றைப்பற்றிப் பின்னும் உறுதி

யுரை மொழிந்தார்.” இங்னனமே இத்துறைமகனுர் தம் ஸ்ரோல் உறங்கச் செய்விக்கப்பட்ட பலரிடத்துந் தாம் நினைந்த நினைவுகள் நினைந்த அளவில் தோன்றும்படி செய்து ஆராய்ந்துபார்த்த ஆராய்ச்சிகள் பல; இத்துறை மகனுரைப் போலவே இன்னும் பல்ரும் இவ்வாறே ஆராய்ந்து பார்த்துவருகின்றார்கள். இவ்வாராய்ச்சியில், அமைதியுங் குளிர்ந்தகாற்றின் உலவுதலும் வாய்ந்த கடற காட்சியாகிய ஒருபொருளின் ரேற்றத்தை நினைந்த அளவானே, அப் பொருட்டன்மைகளான அமைதியுங் குளிர்ச்சியும் அறிதுயிலில் அமர்ந்திருந்த அம்மாக்காரார் பாற ரேன்றிய உண்மை கிகழ்ச்சி பெரிதும் உற்றியற் பரலதாம். எனவே, பொருளை நினைக்கும்நினைவு அப்பொருட்டன்மைகளையுங் தானே தோற்றுவிக்குமென்று யாம் முன்னே கூறியவரை மறுக்கலாகாத மெய்யுரையேயா மென்பது புலப்படுகின்ற தன்றே? உயர்ந்த பொருட்டன்மைகளைத் தம்மிடத்து வருவிக்கும் அவற்றைத் தம் வழிப் படுத்திக் கொள்ள அவாவும் நன்மக்கள் எல்லா ரும், அப்பொருள்களை ஒவாது நினைவுக்கர்ந்து வருதல் இன்றியமையாத பழக்கமாகும். இதனை விடுத்து நினைக்க வராத பண்புகளை மட்டுமே நினைக்கக்கடவேமென்று மயக்கவுரை கூறி அம்மயக்கவுரையாற் பிறரை ஏமாற்றி ஒழுகுவார் சொற்களை நம்பிப் பொருள் நினைவை விட்டு இம்மை மறுமைப் பயன்களை இழக்கும் பொய்க் கெறி பிற் செல்லாவண்ணாந் தம்மைப் பாதுகாக்க வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம்.

இதுகாறும், விழித்திருக்கும்போது மனவுணர்வை நுட்பமாக்குதற்கு இசைந்த பழக்கங்களையே விளக்கீக காட்டினும். இனித், துயிலும்போதும் அதனை நுட்ப மாக்குதற்குரிய வழிவகைகளைப்பற்றிப் பேசப் போகின்

ரூம். பெரும்பாலும் பாதி நாள் நமக்குத் தூக்கத்திலே கழிந்து போகின்றது. தூக்கத்திற் சென்றவுடனே உயிர், களைல்லாம் அறிவிழுந்து உயிரற்ற கற்போற் கிடக்கின்றன. தூக்கத்திலே, இன்ன தென்று சொல்லுதற்குக் கூடாத ஒரு பேரிருள் நமதறிவை வந்து சூழ்ந்துகொள் ளுதலை மட்டும் வழக்கத்தில் அறிந்திருக்கின்றோம். இத்தகைய தூக்கமானது ஒவ்வொருநாளின் இராப்பொழுதிலும் நமதறிவை வந்துவிழுங்க, அதனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றகத்தே செயலின்றிக் கிடக்கும் நாம், அங்கே உடனிருந்து உதவுங் கடவுளின் திருவருளால் திரும்பத் திருப்ப எழுப்பப்பட்டு விழித்துக்கொள்கின்றோம். இங்ஙனம் நாடோறும் இப்பேரிருளிற் போய்த் தங்கி யிருந்து வருதலினாலேதான், பகற் காலத்தில் நாம் மிக முயன்று தேடிய நம் அறிவிற் பெரும்பாகத்தை நாள் ஏற நாள் ஏற இழந்து வருகின்றோம். பகவிற்றேடிய அரிய அறிவுப் பொருட்டிரளை இரவிற் தூக்கமாகிய எல்லையற்ற இருளிலே கொண்டுபோய்ச் சொரிந்து, பின்னர் அப்பொருள் முழுதுஞ் சொரிந்தவிடால் தெரியாமையால் முழுதுமெடுக்க ஏலாமற், சிறிதுசிறிதே கைக் கொண்டு வருகின்றோம். விழித்திருக்கையிற் றலக்கப்படுகின்ற நமதுயிரின் அறிவு மறபடியுங் தூங்குகையில் அப்பேரிருட் சாயலால் மங்கிப்போகின்றது. இதனாலே தான் மக்களுயிர்க்கு மறதித்தன்மை மிகுந்து காணப்படுகின்றது. ஊசி நுளையை உடம்பினுள்ளே அழுந்தச் செருகின்றதும் அதனை அறியமாட்டாத அத்துணை அறியாமையொடு மெய்ம்மறந்து தூங்குகின்றவனுக்கு, விழித்திருந்தாலும் அறிவு கூர்மையற்று விளங்காது; அவனிடத்தே மறதித் தன்மை மிக வேலான்றி நிற்கும். இவ்வாறு இயற்கையிலேயே அறிவிழுத்தற்கு ஏதுவான அறி

யாமைத் துயில் எல்லா வுயிர்களிடத்தும் நிறைந்திருப்பி ஆம், அதனை நீக்கிக்கொள்ளும் நன்முயற்சி மக்களுயிர் கள் மாட்டு மட்டுமே காணப்படுகின்றது; அங்ஙனம் மிக அரிதிற காணப்படும் அந் நன்முயற்சியினையுங், கட்டுடித்துஞ் சாராயம் மாந்தியுங் கஞ்சா அவின் தின்றும் எங்கோமும் ஒழிவின்றிப்போக்கித், தமதறிவை மீளா இருளில் முழுகுவிக்கும் மாந்தரின் தீய புன்செயல் சிரம் பவும் அருவருக்கற்பாலதாகும். அந்தோ! இவர் தமது புல்லறிவுகொண்டு தம்மைக் கடைப்பட்ட விலங்குகளி னங் கடைப்பட்டவராக ஆக்கிக்கொள்வது கண்டு எவர் தாம் அவர் தன்மைக்கு இரங்காமற் போவர்? இயற்கையிலேயே உயிரது அறிவின் வளியை உரிஞ்சும் வல்லிருள் உயிர்களின் உள்ளத்தே அமைந்திருக்கத், திருவருளுத் தியாற் சிற்சில பொழுதுகளேனும் விளங்கானின்ற சிறிய அறிவை அது தானும் விளங்கவொட்டாது கள்ளானுங் கஞ்சாவாலும் மயங்கச்செய்யும் மாந்தர் எதுக்குத்தான் இம்மக்களுடம்பிற் பிறந்தனரோ அறிகிலம். அருட்களஞ்சியமாகிய ஆண்டவன் செயலால் விழித்திருக்கும் போது விரிந்து விளங்கும் இச்சிறிய அறிவின் உதவியைக் கள் சாராயங் கஞ்சா அவின் முதலான மயக்கப் பொருள்களாற் பாழாக்கி விடாது, அதனைப் பண்படுத்தி அவ் வழியே சென்று தூக்கத்திலுள்ள அறியாமை வல்லிருளைத் தொலைக்க வகை தேடுகுல் மக்கட் பிறவி யெடுத்தார் செய்தற்குரிய பயன்படு செய்கையாம்.

அவ்வாரூயின், தூக்கத்திலும் அறிவு நிகழும்படி செய்யவே, உயிர்களுக்கு இனைப்பாறுதல் இல்லையாய் ஒழியும்; அஃதொழியவே, உடம்பு நிலைகுலைந்து நோய் மிகும். ஆகையால், இங்து உயிர்களுக்கு அறிவு மிகுத் தற்குரிய வழியாதல் யாங்ஙனம் எனிற்; கூறுதும். தூக்

கம் என்பது உயிர்கள் இளைப்பாறுதற்கு அமைந்த நிலையே யல்லாமல், அவைகள் அறிவிழுந்து கிடத்தற்காக்க வந்ததன்று. அறிவிழுந்து கிடப்பதனுடேதான் உயிர்களுக்கு இளைப்பாறுதல் கூடுமென நினைப்பது பெரும் சிறை. அறிவிழுந்த நிலையே இளைப்பாறுதல் ஆகுமென்று உரைப்பின் அறிவே இல்லாத கல் மண்முதலியன் எப்பொழுதும் இளைப்பாறுகின்றன வென்றும், அவற்றின் நிலை உயிர்களின் நிலையைசிட மிகச் சிறந்ததாகுமென்றும் அன்றே கூறுதல்வேண்டும்? அங்கஙங் கூறுதல் பொருந்தாமையின், அறிவிழுப்புக்கும் இளைப்பாறுதலுக்குஞ் சிறிதும் இயையில்லை யென்பது தெள்ளித்திற் பெறப்படும்.

அவ்வாரூயின், இளைப்பாறுதல் இன்னதென்பதும், தூக்கம் இன்னதென்பதும், ஒருசிறிது விளக்கிக்காட்டுக வெனிற்; காட்டுகின்றும். நாள் முழுதுஞ் செலவு செய்யப் பெற்ற அறிவு விழைவு செயல்களின் முயற்சியால் உடம்பி ஹள்ள ஆவி வலிமை கழிந்து போகின்றது; கழிந்துபோன அதனைத் திரும்பவும் உடம்பில் உண்டாக சிக் கொள்வதற்குச் சம்மாயிருப்பதாகிய நிலையே இளைப்பாறுதல் என்று சொல்லப்படும் நாம் நம்முடையமுயற்சி களைக் கழிந்துபோக விடாமற் சிலநாழிகை நேரமேனும் வறிதே இருப்பமாயின், நம்முயிரி லும் உடம்பிலுங் கலந்து தின்று உதவி வரும் இறைவ னருளநற்லானது நமக்கு வேண்டும் ஆவிவலிமையினை உடனே அவற்றில் நிரப்பி விடும். நீர் வருங் காலும் வடிகாலும் உடைய ஓர் ஏரியானது ஓயாமல் வடிகாவின் வழியேதன்னீரை ஒழுகவிட்டுக்கொண் டிருக்குமாயின், அதன்கண் நீர் நிறைந்திராதென்னும் உண்மை எவரும் அறிந்ததேயாம்; - கிலத்திற்கு வேண்டுமாவு நீரைப் போகவிட்டு வடிகாலை

அடைத்து வைத்தால் அது வருங்காவின் வழியே மிகுந்த நிறைப் பெற்று நிறைந்திருந்து, பின்னரும் வேண்டும் போது இளை புலங்களுக்கு நிறைக் கொடுத்துப் பயன் படும். அதுபோலவே, நாம் இடை யிடையே இளைப் பாறுவதனால், முன்னே செலவு செய்யப்பட்ட ஆவிவலி வானது திரும்பத்திருப்ப நம்முள் நிறைக்கப்பட்டுப் பின் னும் பின்னும் நாம் வேவண்டிய முயற்சிகளைச் செய்தற்கு நம்மை வலிவடையவராக்கி வரும்.

அங்கானம் இளைப்பாறுதல் இன்றி ஓயாமல் முயல் வதிலேயே ஆவியைச் செலவழித்து வந்தால் முதுமைப் பொழுதாகிய வேனிற்காலம் வரும் முன்னமே ஆவி வலிமை முழுதும் வறண்டு உயிரை உடம்பினின்றும் அகலச் செய்யும். ஆனது பற்றியே, இரவில் இளைப் பாற்றுதற் பொருட்டு உயிர்களுக்குத் தூக்கம் வருகின்றது. இனித், தூக்கமோ அறியாமையில் நடைபெறுகின்ற தல்லாமல், அறிவொடு சிறிதும் நடைபெறக் காணேம். அங்கானமாயின், இளைப்பாறுதல் என்பது அறியாமையிற்றுன் நிகழவேண்டுவதுபோலும் எனின். அது பொருந்தாது. தொழில்செய்து அலுத்துப் போன வர்கள் அறிவோடிருந்து இளைப்பாறுதலையும் நாம் பார்த்திருக்கின்றோமே. இன்பமான கதையைப் பிறர் ஒருவர் எடுத்துச்சொல்ல அதனைக்கேட்டு மகிழ்ந்துகொண்டே. வேலை செய்ததனால் உண்டான இளைப்புத் தீர்ந்து தொழி லாளிகள் மனக்களார்ச்சியோடின் செல்வதை நாம் எப் போதும் பார்க்கலாமே. இன்பத்திலே நமதறிவு உறைத்து நிற்கையில் நமக்கு எவ்வகையான அலுப்புங் தோன்றுமையை நாமும் நமதுபழக்கத்திற் பலகாலுங் கண்டிருக்கலாம். மக்களின் அறிவு உடம்பிலுள்ள உறப்புகளின் வழியாகப் பலதுறையில் மாறி மாறி ஓடுவதனுலேதான்

அயர்ச்சியும் இனோப்பும் வந்து மூடுகின்றன. எந்தெந்த மூம் ஓயாமற் கல்வி பயின்று வருபவர்களுக்கு அயர்ந்து, தூக்கம் வருவதில்லை. உடம்பின் உழைப்பு மிகுதியா யுள்ளவர்களுக்கே தம்மை மறந்த தூக்கம் வருகின்றது. ஆகையால், தம்மை மறந்து தூங்கும்படியான அவ்வளவுக்கு உடம்பை உழைப்பில் விடுவது அத்தனையாக விரும்பத் தக்கதன்று. தன்னை மறந்து தூங்குவதுதான் உடம்பின் நலத்தைப் பாதுகாப்பதற்கு வழியென்றும், ஆகவே அதனை வருவித்தற்குக் கடிமையான உழைப்புக் கட்டாயமாக வேண்டற்பால்தேயா மென்றும் பெரும் பாலார் பிழைப்படக் கருதுகின்றனர். இந்த மக்கட்டிறவி எடுத்தது கடுமையாக உழைத்தற்கும் பின்னர் அதனால் அறிவின்றித் தூங்குதற்குந்தாமா? தூக்கம் மிகுதியா யில் லாதவர்களுக்கு உடம்பின் நலங் குறையும் என்றால், நன்றாய் உழைக்கும் மாடுகளுங் குதிரைகளுந் தம்மைமறந்து உறங்காமை என்னை? அங்ஙனம் உறங்காமலிருந்தும் அவை நல்ல நிலைமையோடு இருப்பதென்னை? எல்லாரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் அவற்றின் கிட்டச்சென்றால், அவை உணர்விழுந்து தூங்காமல் உணர்வொடிருத்தலைக் காண்கின்றோமே; தம்மை மறந்து தூங்குவது போற் காணப்படும் நாய் பூளை முதலான உயிர்களின் அருகே ஒருவர் அரவமினறி எவ்வளவு மெதுவாய்ச் சென்றாலும் அவை உடனே எழுந்து ஒடுதலைபுங் காண்கின்றோமே. நெடுநாள் உயிரோடிருந்த முதியவர்கள் தாம் உணர்வு கெட்டு உறங்கியதில்லை யென்றுப், எவ்வளவு நேரங் தூங்கினாலும் நல்லுணர்வொடு கூடியே தாம் இருந்தனரென்றுங் தம் வரலாற்று நூல்களிற் கூற வுங் கேட்டிருக்கின்றோம்; அவரைப் பற்றிய நூல்களிற் பயின்றறிந்து மிருக்கின்றோம். அப்படிப் பட்ட அம்

ஸுதியோர்களெல்லாம் நல்ல நிலைமையோடு ஒரு நூற்றுண்டுவரையில் உயிரோடிருந்தார்களென்பதும் மறுக்கப்படாத உண்மையாம். இவ்வாற்றால், நன்கு இளைப்பாறுதற்பொருட்டு அறிவிழந்த தூக்கம் வேண்டப்படுவதில்லையெனவும், உணர்வோடிருந்து தூங்குவதால் உடம்பின் நலம் பழுதுபட மாட்டாதெனவும் இனிது தெளியப் பெறுகின்றோம். மற்று, உணர்வோடிருந்து தூயிலுவதால் அறியாமை நீங்கி அறிவொளி பெருகிப் பேரின்பம் மிகுந்து உயிரையும் உடம்பையும் வலுப்படுத்திப் பல்லுழிகாலம் உயிரோடிருக்கச் செய்யுமென்னும் உண்மை செவ்வையாகப் புலப்படுகின்றது.

அங்ஙனமாயின், உணர்வோடிருந்து தூயின்று நன்றாக இளைப்பாறுதற்கு வழி யாது என்றால், அவ்வழியின் பாகுபாடுகளை முறையாக எடுத்துக் கூறுவாம். பகற காலத்தில் மிகுதியாக உழைக்கின்றவர்களுக்கே இராக்காலத்தில் தம்மை மறந்த தூக்கம் வருதலால், உடம்பை மிகுந்த உழைப்பின்கண் வருத்துதல் ஆகாது. அவ்வாறுயின், உழைப்பாளிகளாய் இருக்கும் மக்களுக்கு இவ்வுயர்ந்த பழக்கங்கள் கைகூடுமாறு யாங்கனமெனின், அவர்களும் இவற்றைச் செய்யவிரும்பி உயர்ந்த அறிவு நிலைபை நோக்குவார்களாயின் நாம் இங்கே சொல்லிய வாறு உடம்பின் உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுவது அவர்களுக்கும் இன்றியமையாததே யாகும்; அவர்களுக்கு அவ்விருப்பமும் உயர்ந்த நோக்கமும் எளிதிலே வரமாட்டா. அவர்கள் மிகவுங் கிழேயுள்ளதாகிய பிறவிப் படியில் நிற்கின்றார்களாதலால், மேல்நிலையில் உள்ள அறிவுக் களஞ்சியத்தைப் பெறுதற்குமுன் அவர்கள் இன்னும் பல பிறவிப்படிகளைத் தாண்டிவரல் வேண்டும்.

அப்படியாயின், அவர்கள் தாமிருக்கும் நிலையீடு வேலையே பதப்படும்படி செய்தற்கு இசைந்த முறைகள் இல்லையோ வென்றால், உண்டு; அவர்களது நிலைக்கு ஏற்பச சில நல்லொழுக்கமுறைகளையும் இரக்கத்தையுங்கற வித்துவந்தால் அவர்கள் சிறிதுசிறிதாக மேலேறுவர் என்பது தின்னம்; இம்முறைகளையுங் கூடக் கற்பியாபல் அவர்களைப் பராமுகஞ் செய்து விடுவோமாயின், அவர்கள் குடி கொலை முதலான மிகவுங்தீப செயல்களிற் பழகி மக்கட் பிறவியினுங் தாழ்ந்த பிறவிகளிற் கீழ் இறங்கிப் போகுவர்.

இனி, அவர் பின்பற்றத் தக்க முறைகள் அல்லாமையால் அவரைப்பற்றி இங்கே பேசுதலை விடுத்துப் பிறவிப்படிகளில் மேலேறிப் பதமுடையராய் வந்திருப்பார் பெரிதுங் கைக்கொள்ளறபாலன் வாகிய உயர்ந்த பழக்கங்களைப்பற்றிப் பேசப்படுகுவாம். உடம்பை மிகுந்த உழைப்பின்கண் விட்டால் ஆவியின் வலிவு வீதேனாக தழிந்து போதலுடன், அறிவைப் பண்படுத்தும் முயற்சியும் இல்லாது போகும்; அதனால் அறியாமையும் நீங்காமல் உசிரைப் பற்றியபடியே கிடக்கும்; இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இராப்பொழுது வந்தவுடனே அறிவு மயங்கிப் பேணம்போற் கிடக்குஞ் தூக்கம் வந்து கூட விடும். ஆகவே, பிறவிப்படிகளில் எத்தனை போ ஊறி காலங்களாக ஏறிச் சிறிது மேல் நிலைக்கு வந்தவர்கள் நிரம்பவுங் குறிப்பாகக் கருதற் பாலது இது: பாழும் வயிறு வளர்த்தலையே பெரிதாக எண்ணி, இந்த நிலவுலகத்து வாழ்வையே நிலைபாகக் கருதி, அனவுக்குமீற்பட்ட பொருளைத் தொகுத்து வைத்தவிடையே அவர்மிகுதியாகக் கொண்டு காலை முதல் நள்ளிரவுவரையில் ஒயாது பலதுறைகளிலும் முபன்று அல்லற படுவதை

இழுத்து விடுதல் வேண்டும். இத்தகைய அல்லல்வாழ்க்கையால் அளவு கடந்த கவலையுங் துன்பமும் வந்து ஆவி யின்வளிவை உரிஞ்சிவிடுகின்றன. ஆதலால், வேண்டுமாவுக்குப் பொருள்தேடும் முயற்சியைக் கூடுமானவரை யுஞ் சிறுகச்செய்து, மற்றுப் பெரும்பான்மை முயற்சியை அறிவைப் பண்படுத்துத் துவக்குவதிலேயே செலுத்துதல் வேண்டும்; அறிவால் மிக்க சான்றேர்கள் வரைந்த நூல்களை இடைவிடாது கற்றுவரல் வேண்டும். எதனைச் செய்தாலும் அதனை அறிவோடிருந்து செய்தல்வேண்டும். அச்சங்களை பொறுமை முகலான இழுந்ததன் மைகள் வந்து, உள்ளத்தைக் கலங்கச்செய்யாதபடி அதனைத் தெளிவாக வைத்துக்கொள்ளல் வேண்டும். இவ்விழுந்த தன்மைகளாற் பற்றப்பட்டவர்களின் உடம்பு ஆவி வளிவினை மிகுதியும் இழுந்து விடுதலால், அதனால் அவர்கட்டு அலுப்பு சிரம்பவும் உண்டாகி அவர்களை அறிவில்லாத கடிந் தூக்கத்தில் அழுத்திவிடும். இத்தன்மையவான இழுந்த தன்மைகளுக்கு இடங்கொடாமல் முன்சொல்லியவாறு பழகிவரவே, இரவில் அறிவில்லாக்கடிந்துக்கம் வருவது சிறிதுசிறிதாகக் குறையும். இனிய உறக்கத்திலும்கூட உணர்வு மிகுதியாகக் குறையாமற் கூற்றி இலும் நடப்பவற்றைத் தெரிந்துகொள்ள வல்லதாகும்; அதுகிற்க.

அங்கும் உணர்வோடு உறங்குவது அறிவைத் தெளிவுபடுத்துதற்கு இசைந்ததேயாயினும், அதனால் நன்கு இளைப்பாறுதலும் நலமுறுதலும் உண்டாகுமாறு யாங்குமென்னின், அதனையுஞ் சிறிது விளக்குவாம், தன்னை மறந்த தூக்கத்தில் இளைப்பாறுதல் மிகுதியாய் உண்டாவதற்கு ஏது என்னென்றால், அப்போது மக்கள் அறிவு உடம்பின்புறத்தேயுள்ள ஜம்பொறிகளிற் கலந்து

நின்று புறப்பொருள்களைச் சிறிதும் அறியாமல் வேறூற்கிற்றலால், அங்கிலையில் ஆவியின்வலிவு மிகவுங் கழிவுப்படாமல் உடம்பில் நிறைந்துநிற்கின்றது; அங்ஙனம் நிறைந்து நிற்பதுதான் இனிய இளைப்பாறுதலை உண்டாக்குதற்கு ஏதுவாகின்றது. இதனை ஆராய்ந்து பார்க்க விரும்பினால், அயர்ந்துறங்கும் ஒரு சிறு குழந்தையின் பக்கத்தேசன்று அதன் கைகால்களை மெல்லிலன நாம் எடுத்துப் பார்த்தல்வேண்டும்; அதன் கையை எடுத்து மேலேதூக்கும்போதும் அக்குழந்தையின் அறிவுமுயற்சி அதிற் சிறிதுந் தோயாமலிருக்கின்றது; அக்கையை மெல்லிலன நாம் விட்டுவிடும் போதும் அம்முயற்சி அதிற் சிறிதுமில்லாமல் அதுதானே துவண்டு விழுகின்றது. விழித்திருக்கும்போது ஒருவர் மற்றொருவரது கையை உயரத் தூக்கிச் சுடுதியில் அதனை விட்டு விட்டால், குழந்தையின் கையைப்போல் அவரதுகை அங்ஙனாந்துவண்டுவிழாமல் உயரத்திலேயே நிற்பதைக் காணலாம். தூங்குங் குழந்தையின் கையையே அல்லாமல் நன்றாய் அயர்ந்துறங்கும் எவரதுகையை அங்ஙனாந்தூக்கிக் கீழே விட்டாலும் அது துவண்டு தானே கீழ் விழுதலைப் பார்க்கலாம். ஆனால், விழித்திருக்குங் குழந்தையின் கையை யும் அங்ஙனமே அதற்குத் தெரியாமல் உயர எடுத்துச் சுடுதியில் விட்டுப்பாருங்கள், அது தூங்குங் குழந்தையின் கையைப் போலவே துவண்டு கீழ்விழும்; ஆனால், விழித்திருக்கும் பெரிய ஆட்கள் கையை அங்ஙனமே மேலேதூக்கிக் கீழேவிட்டால் அது துவண்டு கீழ்விழாமல் மேலேயே நிற்கும். இங்ஙனங் குழந்தைகளின் கைமட்டும் விழிப்பிலும் உறக்கத்திலுங் துவண்டு கீழ் விழு, ஆண்டிற் பெரியவர்கள் கையோ அயர்ந்த உறக்கத்திலன்றி விழிப்பு நிலையிற் துவண்டு விழாமல் கிருப்ப

தன் வகை என்னன்றால்; குழந்தைகளின் நினைவு எப்போதும் ஓரிடத்திலேயே ஒருபொருளிலேயே முனைத்து நிற்கின்றது; அதனால் அதன் நினைவு ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்கும்படி செய்துவிட்டு, அதன் கைகால்களை நம் விருப்பப்படி எவ்வாறு அசைத்தாலும் அவை அவ்வாற நெல்லாங் துவண்டு அசையும். ஆனால், ஆண்டிற் பெரியவர் நினைவோ ஒரை ஒன்றையும் ஓரிடத்திற் பற்றிநில்லாமல் பலவகையாய் மாறி மாறி ஓடுதலால், அவரது நினைவை ஒருவழியிற் றி நுப்பிவைத்து அவர்தங் கைகால்களை நாம் அசைக்குமிடத்து, அஃது அவ்வொரு நிலையில் நில்லாமல் அவ்வறுப்புகளிலும் வந்துங்கிறதலினால் அவை நாம் விரும்பியபடியெல்லாம் அசையாமல் தந் நிலையிலேயே நிற்கின்றன. மேலுங், குழந்தைகளுக்கு ஒரு நொடிப் பொழுதில் உறக்கம்வந்து கூடுதலையும், பெரியவர்களுக்கு அங்கணம் எளிதில் துயில்வராமையையும் ஆராய்ந்து பாருக்கன். குழந்தைகள் ஒரேநினைவா யிருத்தலால் அவ்வாறு சடுதியில் உறக்கம் வருகின்றதென்றும், ஆண்டிற் பெரியவர்கள் பலகோடி நினைவுகளில் உழலுதலால் நினைத்தபடி துயில்கூடாமல் வருந்துகின்றன ரென்றும் அறிதல் வேண்டும். இன்னுங் குழந்தைகள் நிலத்தே தகவறி விழுந்தால் பெரியகாயம்பட்டு வருந்தாதிருத்தலையும், பெரிய ஆட்கள் அங்கணம் விழுந்தாற பெருங்காயம் பட்டு நெடிநாள் வருந்துதலையும் ஒப்பிட்டுப் பார்க்குங்காற், சிறுபிளைகளின் உடம்பு எப்போதுந் துவண்ட நிலையிலும் பெரியவர்களின் உடம்பு பெருப்பாலும் எப்போதும் விறைத்த நிலையிலும். இருக்கும் உண்மை புலப்படாங்கும். உடம்பு துவண் டிருத்தம்கு ஏதுவாவது நினைவின் ஒருமையேயாம் என்றும், அது முறைப்பாயிருத்தற்கு ஏதுவாவது நினைவு சிதறுதலே

ஈ

தோலைவிழுப்புணர்தல்

யாமென்றும் உணர்ந்து கொள்க. ஆகவே, நினைவை ஒருவழிப்படுத்தி அஃது உடம்பின் புறத்து ருப்புகளிற் கலந்து நில்லாமல் வேறுமுகமாய் நிற்கும்படிசெய்து உடம்பைத் துவண்டநிலையில் வைத்துக்கொண்டால் மிகவும் நன்றாய் இளைப்பாறுதல் கைகூடும். மக்களினுங்தாழ்ந்த விலங்கினங்கள் தமதுடம்பை இங்னனம் மிகவுந் துவண்ட நிலையில் வைத்துக் கொள்வதனுலேதான், அவைகள் தம்மைமறந்த உறக்கங்களை கொள்ளாமலிருந்தும், மக்களினும் மிகுந்த இளைப்பாறுதலைப் பெற்று வளி வுடையனவா யிருக்கின்றன. ஆதலால், உணர்வோடு உறங்குவது மிகுந்த இளைப்பாறுதலையும் நலத்தையும் விளைவிக்குமென உணர்ந்துகொள்ளல் வேண்டுமென்க.



உணவு

இனி, உறக்கத்திலும் உணர்வொடு கூடியிருந்து இளைப்பாறவும், அதனால் மனவுணர்வை நுட்பமாக்க வும், அவ்வுணர்வை வளர்த்தற்கு ஒப்பற்ற கருவியாய் வாய்த்த நமதுடம்பைப் பாதுகாக்கவும் ஒரு பெருங் கருவியாய் உள்ள உணவைத் தூயதாசத் தெரிந்தெடுத்து உட் கொள்ளுதல் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதா கும். ஏனென்றால் உணவின் நன்மைக்கு இசையவே உடம்பின் முதற் பொருள்களும் உருவாக்கப்படுகின் றன். கொழும்புல்லுங் தெளிந்த மலையருவி நீரும் பருகி வாழும் மான் மரை குதிரை ஆ முதலான விலங்கினங் களின்உடம்பு எவ்வளவு தூயதாகவும் எவ்வளவு அழகி தாகவும் அமைந்திருக்கின்றன! அவ் விலங்குகள் எவ் வளவு அமைதியாகவுங் களங்கமற்றனவாகவும் இருக் கின்றன! அருவருப்பான வனவைத் தின்னும் பன்றி யும் நாயும் பூளையும் புலியும் முடைநாற்றம் வீசும் பொல்லா உடம்புடையனவா யிருத்தலோடு அவை எவ் வளவு கொடுமையும் வெடுவெடுப்பும் மிகப் பெற்றன வாயு மிருக்கின்றன! இவற்றை நோக்குமிடத்து உணவினால் விளையும் நன்மை தீமைகள் தெளிவாகப் புலப்படுகின்றனவல்லவோ?

இனித், தூயவான உணவுப் பொருள்களை உட் கொள்ளப் புகுந்தாலும், மக்கள் ஏனையுயிர்களினுங் தமக்குள்ள அறிவின் மேன்மைக்கு ஏற்பஞ் சுவை மிகுந்தனவு களையே ஓர் அளவாக அருந்திவரல் வேண்டும். பல் வகைச் சுவைகளுந் தெரிந்து உண்ணுதவரையில் நாவி

நுணர்வும் அதனேடு ஒற்றுமைப்பட்ட மனஞ்சனர்வும் நுட்பமாய்ப் பெருச் வளரா; ஓர் அளவாய் உண்ணுமல், மிகுத்துண்டாலும் குறைத் துண்டாலும் உடம்பு நோய்க்கு இறைபாய்விடும் மேலும், மிகுதியாய்த் தின் பவர்க்குத் தூக்கமுஞ் சோமப்புலும் மேற்பட்டு அவர்களது அறிவினையும் மழுங்கச்செய்யும்; குறைத் துண்ப வர்க்குக் களைப்புந் தளர்வும் மிகுதிப்பட்டு அவர்களது அறிவினையும் நிலைகலங்கச் செய்யும். ஆகைபால், அவரவர் உடம்பிற்கு வேண்டும் அளவறிந்து உணவெடுப்பது எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இக் நுட்பங்கள் உணராதார் பலர், ‘பசிபெடித்த வேளைக்கு எது கிடைத்தாலும் நிறைய உண்ணுதலை விடுத்து, நாச்சவை பார்ப்பதுங் குறைபச் சாப்பிடுவதுங் கூடா’ என எளிதாய்ப் பேசிவிடுகின்றனர். அறிவு விளக்கத்தை நாடாதவர்க்கு, அங்கனஞ் சவை தெரிந்து அளவாய் உண்ணுற்ற கண்டதைக் கண்டமட்டும் எருமைபோற்றின்பதும் எதனையும் எளிதாய்ப் பேசி ஏனாஞ் செய்வ தும் பொருத்தந்தான். அறிவுவளர்ச்சியினை காடுவார்க் கோ சவையுணர்வும் அளவாய் உண்டலும் இன்றியமையாது வேண்டப் படுவனவேயாம். அங்கனஞ் சவை தெரிந் துண்ணல் வேண்டின் திறமான பண்டங்களை வாங்குதற்கும் அவற்றை நலம் பெறச் சமைத்தற்கும் மிகுந்த பொருள் வேண்டுமெபனின்; அப்படியன்று, விலைகுறையக்கொண்ட கிரை, கிழங்கு, வரகு, சோளம் முதலிய நயத்த பொருள்களை பாயினும், அவற்றையும் நுண்ணறிவால் எவ்வளவோ சவை முதிரச் சமைத்துக் கொள்ளலாம்; விலையுபர்ந்த பருப்பு, நெய், வாழைக் காய், உருளைக்கிழங்கு, தேங்காய், கோதுமை, சீரகச் சம்பா முதலான சீர்த்த பொருள்களை பாயினும், நுண்

ணறிவொடு சமைக்கப்படாவிட்டால் அவை சிறிதுஞ் சுவைப்படமாட்டா. ஆகவே, சுவை கனியச் சமைக்கும் நுண்ணறிவு முபற்சி யுண்டானால் எத்தனை நயத்தை பொருள்களையுஞ் செவ்வையாக ஆக்கிக் கொள்ளலாம்; ஆகையாற், சுவைமிக்க உணவு கூட்டுதற்கு விலையுயர்ந்த பண்டங்களும் பெரும்பொருளும் வேண்டுமெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாதென்க. சுவைமிக்க உணவு கூட்டுதற்கு நட்ப அறிவு வேண்டுதலானாலும், சுவை முதிர்ந்த உணவை யுண்பார்க்கு நுண்ணறிவும் மகிழ்ச்சி யும் உண்டாதலானும் இனிய உணவின் மேன்மை யான்களுமலே எவர்க்கும் விளங்குவதோன்றேயா மென்க.

இன்னும், இன்சுவை யுணவினால் உடம்பு தோயின்றித் தளிர்த்தலால் அதன் மேன்மை பின்னும் பின்னும் ஆராயற்பாலதேயாம். இக்காலத்து உடம்புநால்* வல்ல ஆங்கிலப் புலவீரர், உண்ட உணவு தீனிப்பையிற் சேர்ந்த அளவானே அங்கது நன்றாய் அரைக்கப்பட்டுக் குழம்புபோல் ஆதற்கு, வாயில்வைத்த கவளத்தொடு சேர்ந்து உள்ளிருங்கும் வாய்நீர் நிரம்பவும் உதவிசெய் கிணறதென்று உரைக்கின்றார்கள். தீனிப்பை மெல்லிய தன்மை யுடையதாகையால், அஃது உணவை ஏற்றுக் கொள்ளும்முன் அவ்வணவை நன்றாய் அரைத்துப் பதப்படுத்திக் கொடுச்சும்படி வாயும் அதன்கண் அண்ணமும் பல்லும் நாவும் நீரும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பாருங்கள்! வாயில் ஓர் உணவுப்பொருளை வைத்த வுடனே நாவின்கீழ் நீர் சரந்து அதனை நனைத்துக் கொண்டே யிருக்கின்றது; நாவோ அதனை இருபுறத்து மூள்ள பந்களிற் சேர்த்துச் சேர்த்து அரைப்பித்து மேலண்ணத்திற்பொருத்தி இனிமைகாட்டிப் பிறகதனைக்

* Physiology.

கீழ் இறக்கி விடுகின்றது; இவ்வாறு அரைபட்டுக் கீழ்ச் சென்ற அவ்வணவு இரைப்பை நிரோடு எளிதிற் கூடிச் செரித்துப்போகின்றது. இங்னனம் வாயினுள் அரைக் கப்படாமல் தீனிப்பைக்குட் செல்லும்லணவோ அங்கே வலிதா யிருத்தலால் இரைக் குடலால் அரைக்கப்படாமல் கிற்கின்றது; அதனால் அது செரியாமற் போதலோடு மெல்லியல்பு வாய்ந்த தீனிக் குடலுக்குங் கடுந்தொழி கீலக் கொடுத்து அதனையும் புண்ணுக்கித் தானும் பதனாழிக்கு நஞ்சாய் விடுகின்றது இதனுலேதான் மாந்தரிற் பலர்க்கு வயிற்றுளைச்ச லென்னும் நோய் உண்டாகின்றது; வலிய பொருளை அரைக்கமாட்டாமற் புண்படுகின்ற தீனிக் குடலிலிருக்கு ஒழுகுஞ் செங்கீர் வெளிப்படுங்கால் மிகுந்த உளைச்சலை உண்டாக்குகின்றது. இவ்வாறெல்லாம் உடம்பினகத்தே நடைபெறும் சிகழ்ச்சி களை நன்குணர்ந்தவர்களுக்கு, உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் தேரும் பொல்லாங்கின் கொடுமை எவ்வளவுபெரிதாய்க் காணப்படும்! இவற்றுள் ஒன்றும் உணர்ந்து பாராமல் ‘உணவை மென்று தின்னல் ஆகாது’ என்றும், ‘நெடுநெரம் மெல்லுதற்கு ஒழிவு காலம் இல்லை’ என்றும் எளிதாய்ப் பேசித் திரிபவர்கள், நுண்ணுணர்வும் இன்பமும் பெருமற் பலவகை நோய்களாற் பற்றப்பட்டுக் காலம் முற்றுமுன்னரே இந்தொழி வர்! வாயிற் பெய்த ஒவ்வொரு கவனத்தையும் வாய் கீரித் கூட்டி நன்றாய் அரைத்துக் குழைத்து உண்பவர்கள் சுவையால் இன்பமும் உணர்வும் மிகப்பெற்று, அதனை மென்பதப்படுத்தி யிறக்குதலால் தீனிப்பைபயையும் புண்படுத்தாமல் வைத்து, அவ்வணவையும் எளிதிற் செரிப் பித்துத் தூய செங்கீர உண்டுபண்ணிக் கொள்வராக விண், அவர் நீண்டநாள் திண்ணியராய் உயிர்வாழ்ந்து

அறிஞராய் விளங்குவர் என்க. இன்னும், வாயிற் சரக்கும் நீரின்கண் உடம்பை வளர்க்கும் முதற்பொருள்கள் அமைத்திருக்கின்றன வென்றும், அதனால் வாயிற் பெய்த பண்டம் அந்தீரில் நன்றாகக் கலந்து குழம்பாய் உள்ளிறங்குமாயின் தீனிப்பை அதனை எளிதாகச் சென்தீரிற் சேர்ப்பிப்பதோடு அவ்வாய்தீரிலுள்ள வலிய முதற்பொருள்களையும் அதன் வழிபாக எங்கும் பரவச்செய்து உடம்பை வலுப்படுத்துமென்றும் இக்காலத்து உடம்பு நூல் வல்லருங் கூறுதலின் உணவுப்பண்டத்தை நன்றாக வாய்தீரிற் கலப்பித்தற்கு அதனை அடுத்து இதுப்பல முறையும் மென்றுதின்பது இன்றியமையாததாகின்றது. இது வன்றியும், பலமுறை மெல்வதால் தாடையும் நன்றாய் அசைந்தசைந்து வலுப்படுகின்றது. இங்னைமெல்லாஞ், சுவை யின்பழும், நுண்ணுணர்வும், எளிதிற் செரித்தலும், உடம்பு வலுப்படுதலும் முதலான நன்மைகள் பலவும் விளைதற்கு வாயிலா யிருத்தலின் உணவை நன்றாய் மென்றுண்ணும் பழக்கம் அறிவுடையார்க்கு முதன்மையாக வேண்டப்படுவதேயாகும். தமது நினைவைப் பிறர்க்குப் புலப்படுத்தவும் பிறர் நினைவைத் தாம் அறிந்து கொள்ளவும் பழகும் அறிஞர்க்கு உணவைச் சுவைப்பட மெல்லுதல் அவர் கருதிய பயனை விரைவிற் ரூபுவதாகுமென்க.

இனி, இயல்புள்ளவர்கள் நெய் பால் தயிர் வெண் ஜெய், உழுந்து துவரை கோதுமை அரிசி, வாழைக்காய் தேங்காய் உருளைக்கிழங்கு, நாரத்தம்பழும் சீஸை பிலங்கைப்பழும் வாதுமைப்பழும் முதலான துய வலி வான் உணவுப்பொருள்களைக் காலமும் இடமும் அளவும் அறிந்து உட்கொண்டு வருவார்களாயின், அவர்களுடம்பு அழகுமுதிர்ந்து மினுமினு வென்று மினிரவு

தோடு, அறிவும் மிக நுணுகி வளர்த்து பிறராற் செயற் கரிய சேயல்களைப் பொன்று செய்ய வல்லதாகும். மற்று; இயல்பில்லாதவர்களோ தமது நிலைமைச்சுக் தக்க அறைக்கிரை, தூங்கங்கிரை, சிறுக்கிரை, பொன்னங் காணிக்கிரை, மணித்தக்காளிக்கிரை, சலவங்கிரை முதலியவற்றைப் பலவகையாகப் பதப்படுத்தி மேற் சொன்ன வாறு அருந்தி வருவார்களாயின், அவர்களும் மேல் இயல்புள்ளவர்கள் அடையும் பயன்களைல்லாம் அடைக்குவர். விலையுயர்ந்த வலியுப்பொருள்களை உண்பவர்களுங் கூட இங்கே கூறிய கிரைவகைகளைச் சமைத்துண்ணல் வேண்டுட்ட; செங்கீர் துப்புரவுதற்கும். உடம்பிற சேரும் நச்சுநிரை அகற்றுதற்கும், உடம்பினுறுப்புகளை உரப்படுத்துதற்கும் இக்கிரை யுணவு இன்றியபையாது வேண்டப்படுவதாகும். இயல்புடையவர்க்கே கட்டாய மாய் வேண்டப்பட்ட இவ்வணவை, எல்லை சிறிதாயிருத் தல்பற்றித் தாழ்வாக நினைபாது உயர்வாகவே நினைந்து ஏராளமாய் வாங்கி உண்ணுதற்கு ஏழை எளிபவர்கள் முன்னிற்பாராக.

இனிச், சிமையிற் புகழ்பெற்ற ஆங்கில பருஷ்துவராய் விளங்கும் ஒருவர்* தீரானோட்கொண்டு வருவார் பலர்க்குங் கிரைகளையும் ஆவின்பாலையும் பலவகையாகப் பதப்படுத்திக் கொடுத்து அவர்க்குள்ள நோட்களை உலகம் வியக்குப்படி தீர்த்துவருகின்றார். தங்கண் நச்சுநிர்தி இன்றி, உடம்பிலுள்ள நச்சுநிரை அட்புறப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை கிரை பால் முதலிய சைவ ஏனுப்பொருள்களேயாம் என்று அவர் மிகவுங் திறப்பட நால்கள் எழுதி விளக்குவதோடு, தாங் கூறியவற்றைப் பழக்கத்திலுள்ள செட்டுகாட்டுகின்றார். அவர் கூறுவதிலுள்ள

* Alexander Haig, M. A., M. D. † Uric acid.

செப்பதி மூடும் இறைச்சி யுண்பது பெரிதுங் தீதாம் என்கிறும் உண்மை நன்கு விளங்கிவருகின்றது. இறைச்சி மில் நச்சு டீர் இருத்தலால், அதனை உண்பவர் உடப்பி மூடும் நச்சு டீர் பொருகி உரைத்தற்குங் கேட்டற்குங் கொடு மையான பல நோய்களை வருஷிகின்றது. ஆகலால், இப்புனியர்ஸ் இல்லாதவராகிய இருதிறத்தாரும் ஆடு மாடு பண்றி கோழி மீன் முதலான எவ்வகைப்பட்ட உயிரின் உடம்பையுஞ் சிதைத்து அவற்றின் ஊனை உண்ணேதிருக்கக் கடவராக. ஊனுண்ணல் இரக்கமற்ற கொடுஞ்செயலாய் இருப்பதோடு அதனைச் செய்கின்ற வர்க்கும் அது நோய்களை விளைத்து அவர் உயிரைக் கொள்ளோ கொண்டும் போதலால், தற் பாதுகாப்பின் பொருட்டாகவாவது ஒருவரும் ஊன் றின்ற லாகாது. ஊனுக்குச் செலவழிக்கும் பணத்தில் எட்டிலொரு கூறிருந்தால் இனிய நல்ல சைவவணவு உட்கொண்டு நன்கு வாழலாம் என்று ஊனுண்பாரே கூறுகின்றனராத லாற், செட்டாய்ச் செலவு செய்து எஞ்சிய பணத்தை நல்ல துறைகள் பலவற்றிற் பயன்படுத்துகற்குச் சைவ ஏணவே மிகவும் இசைந்த தென்று கடைப்பிடித்தல் வேண்டும். இன்னும், ஏழை எளியவர்கட்குச் சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, துளை, சாமை முதலான உரமான சைவவுணுப்பொருள்கள் நயமாய்க் கிடைக்குமாதலால், அவர்கள் இறைச்சியுண்டடலை அறவே விட்டு இம்மணிகளைக் கைக்கொள்வாராக. நயமாய் விற்கும் இப்புனிசெய்ப் பயிர் நன்செய்ப் பயிர் விளைவுகளைப் பெற்று நன்றாகச்சமைத்துப், பரபரப்பின்றி மெதுவாகச் சுவைத் துத் தின்னல்வேண்டும். மக்களினுங் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதலான உயிர்கள் இத்தொழிலை எவ்வளவு திருத்தமாய்ச் செய்கின்றன! அவை தீனி எடுக்குங்கால்

விரைவதேயில்லை, அதனை மெல்ல மெல்ல வாயுள்ளவத்து அரைத்து மன நிறைவோடு உள்ளிறக்குகின்றன. மக்கள் விலங்குகளினும் மேலான அறிவைப் பெற்றும், இவ்வழிர்களிடத்துக் காணப்படும் இயற்கையைப் பின்பற்றி ஒழுகாயல், அதற்குப் பெரிதும் மாறுபட்டு நடக்கின்றன! இலையில் நிறையச்சுனித்தசோற்றையும் கறியையும் கிண்஠ு நொடிகளில் எடுத்துப் பறப்பறப்போடு விழுங்கி எழுந்தவர்களையும் பார்த்திருக்கின்றோம். இத்தனை பறப்பிடோடு உண்பவர்களுக்கு யாது சுவை தெரியப்போகின்றது! உண்ட வன்வை அறங்செட்வதற்கு முதன் மையாக வேண்டப்படும் வாய்நீர் பறப்பறப்போடுண் னும் உண்ணிற் கலவாதாகையால், அங்கனம் விழுங்கப் படும் உன்று தீணிப்பையிற் செரியாயல் அழுகினின்று பல நோய்களை வருவிக்கும். அல்லும் பகலும் நெற்றித் தண்ணீர் நிலத்தில்லிழக் கைவருந்த யெய்வருந்தப் பாடு பட்டுப் பணங்தேடுவது எதன்பொருட்டு? சான் வயிற்றின் பொருட்டன்றோ? இவ்வாறெல்லாம் பாடுபட்டும், அப்பாட்டினால் வந்த அரிய உணவை அபைதியாயிருந்துண்டு மகிழாதவர் பெறும் பயன் என்னை!

இனி, மற்றொரு முதன்மையான செயலிலும் மாந்தர் உலக இயற்கை நன்னிகழ்ச்சிக்கு மாருப் நடக்கின்றனர். மக்களினுங் சிழ்ப்பட்ட மற்றை யெல்லா உயிர்களுங் காய் கனி கழங்கு கிரை கடலை உழுந்து துவரை முதலிய எல்லா உண்பெராருள்களையும் இயற்கையில் உள்ளபடியே யெடுத்து நன்றாய் மென்று தின்கின்றன. மாந்தரோ அவற்றை நெருப்பில் வேவுவித்து அவற்றின் இயற்கைத் தன்மையைக் கெடுத்து உண்கின்றனர். இங்னனால் செய்தலால் அவ்வண்டபொருள்களில் உள்ள வலுவானபாகம் அழிந்துபோகின்றது. இத்தின் பண-

டங்களைப் பச்சையாக உண்ணுஞ் சிற்றுயிர்களுக்குள்ள
நவ்விவும் நலமும், இவற்றை அவித்துத் தின்னும் மாக்
தர்க்கு வருவதில்லை. இயற்கைக்குப் பொருந்த இவற்
றைப் பச்சையாகவே உண்ணுஞ் சிற்றுயிர்கள் இவற்றை
யுண்டபின் இவற்றின் பிழிவுகள் அவைதம் உடம்பில்
நன்றாய்க் கலந்து போகச், சக்கையானபாகம் அவைக
ளால் வருத்தமின்றி வெளியே கழித்துவிடப்படுகின்றது
மக்கள் உண்ணும் உணவிற் பிழிவான பாகம் சிறிதே
பிருத்தலால், அஃது அவர்கள் உடம்பிற் கலக்கக் காலந்
தாழ்ப்பதோடு, அதனிற் பிரிந்த சக்கையும் எளிதில்
வெளிப்படுவதில்லை; இதனாலேதான் பலர் மலச்சிக்க
லாற் பெரிதுந் துன்புறுகின்றார்கள்! விலங்கினங்களில்
எவையே நும் இங்நனம் மலச்சிக்கலாற் துன்புறுவ
துண்டோ? கூறுமின்! கடலை துவரை உழுந்து முதலைய
வற்றிலுள்ள தோலுந் தவிடும் மலச்சிக்கலைப் போக்குந்
தன்மை வாய்ந்தன; அவற்றை மக்கள் கழித்துவிட்டு
அவற்றின் உள்ளுள்ள பருப்பைமட்டும் நன்றாய் வேக
வைத்துத் தின்கின்றனர், அதனால் அவர் மலச்சக்கை
யைக் கழிக்க இயலாமல் வருந்துகின்றனர்; ஆனால்,
இவர்களாற் கழித்துவிடப்பட்ட உமியையுந் தவிட்டை
யும் இரையாகக் கொள்ளும் அச்சிற்றுயிர்களோ அங்கு
னம் வருந்துவதில்லை, அவை நல்ல செம்மை வாய்ந்து
தின்னியவாய் இருக்கின்றன.

அவ்வாறுயின், மக்கள் இனி விலங்குகளைப்போல்
எல்லாவற்றையும் பச்சையாகவே உண்ணல் இயலுமோ
வெனின்; அமெரிக்கா இங்கிலாந்து முதலான அயல்நாடு
களில் இந்துட்பங்களை நன்குணர்ந்த அறிவுடையோர்
பலர் காய் கணி கிழங்கு முதலான எல்லா உணவு;
பொருள்களையும் பச்சையாகவே உண்ணப் பழகி வரு

கின்றூர்கள்; அவர்களிற் பலர் அப்பழக்கத்திற் நேர்ச்சி பெற்றும் விளங்குகிறூர்கள். இவ்வாறு இம்மேலார்க்கு இப்பழக்கம் எளிதாய் இருப்ப. நான் தமிழ்நாட்டில் உள்ள வர்க்கு மட்டும் இது கடுமையாய்க் காணப்படுவானேன்? நம்மேனர்க்கு மனவுறுதியும் மேலான துறைகளிற் செல் நூதற்கு ஆவலும் இல்லாமையோடு, அறிவில்லாத பிறர் செய்யும் ஏனைத்திற்கும் பெரிதும் அஞ்சவர்; தாம் பழக்யதொன்று எவ்வளவு தீயதாய் இருப்பினும் ‘அது வழக்கமானது, விட முடியாது’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பர். இத்தன்மையுடையார்க்கு ‘எல்லா உணுப் பொருள்களையும் பச்சையாக உண்டலே நல்லது.’ எனக் கூறுவமாயின், அவ்வண்மை கூற வரும் நம்மையே எனனஞ் செய்து நகையாடுதற்கு முந்துவர். மற்றை நாட்டி ஊள்ளவர்கள் கல்வியிலுங் கைத் தொழில் விலும் உழவிலுங் கொண்டுவிற்றலிலும் நாலுணர்ச்சியிலும் புதியபுதிய பொறிகள் ஆக்குவதிலும் நாளுக்குநாள் வளர்பிறைபோற் பெருகவர், நட்மவறோ இவையொன்றிலுங் கருத்தில்லாதவர்களாய் நாளுக்கு நாள் தேய்பிறைபோற் குறைந்துகொண்டே போகின்றனர்! ஐயகோ! இவர்கள் தமதறியாமையினையுங் தீயவழக்களையுஞ் சோம்பலையும் நல்லோரைப் பழித்தலையுங் கைவிட்டு முன்னறும் நான் எந்நாள்! அதுநிற்க.


இனி, மக்கள் எல்லாருஞ் சமைத்துண்டலை அறவே விடுத்து, எல்லா உணவுப்பொருள்களையும் பச்சையாகத் தின்றல் இப்பொது எளிதில் முடியாததாய்க் காணப்படுதலால், உள்ள நிலைமையை இயன்றவரையிற் சிர்திருத்துதற்கு முயற்சையே பயன்படுவதாமெனின்; எல்லாரும் அங்கனஞ் செப்தல் இயலாண்டினும் முக்காலங்கழிக்கிளையும் உணர்தற்கு மிகவிரும்புகின்றவர்களாயினும் எல்லா

உணவுப் பொருள்களையும் பச்சையாகவே உட்காள்ளுத்தற்குப் பழகிவரல்வேண்டும். தீயில் அவற்றை வேவு வித்து உண்ணும் மற்றையோர் தமது உடம்பைச் செல்வையான நிலையையில் வைத்தற்கு வேறு சில செயற்கை முறைகளைப் பின்பற்றல் வேண்டும். ஏனென்றால், இயற்கை முறைக்கு மாறுஞ தொன்றைச் செய்து அதனால் உடம்புக்கு ஒரு பொல்லாங்கு வந்தாற், பின்னர் அதனை நீக்குதற்கு மற்றொரு செயற்கை முறையினைப் பின்பற்ற வேண்டுவது கட்டாயமாய் இருக்கின்றதன் ரே? பச்சையாய் உள்ள காய் கணி கழங்கு கிரை விதை களில் உடம்புச்குவேண்டிய வலிவான பொருள்கள் அத்தனையும் அமைந்திருக்கின்றன. ஆனால், அவற்றை நெருப்பி விட்டு வேவுவித்தாலும், வேவுவித்த நிறை இறுத்துவிட்டாலும் அவற்றின்கண் இருந்த பசையும் ஆனியும் அகன்று அவை சாற்ற வெறுஞ்சக்கையாய் விடுகின்றன. அதனால், அவைதீனிப்பையிற் செரித்துச் செங்கிராய் மாறுதற்குஞ், செங்கிரிற் சேராது கழிந்த சக்கையை வெளிப்படுத்துதற்கும் இன்றியமையாத நெய்ப்பும் ஆவியுஞ் சாறும் இல்லாமற் போதலால், பெரும்பாலார்க்குச் செரியாமையும் மலச்சிக்கலுங் தோன்றி அவரை வருத்திவருகின்றன. உணப் பொருள்களைப் பச்சையாக உண்ணுமல், இயற்கைக்கு மாறுய் அவற்றை வேவுவித்து உட்காள்ளுதலால் இப்பொல்லாங்குகள் நேர்கின்றன. செயற்கையால் நேர்ந்த இப்பொல்லாங்குகளைத் தீர்க்கவேண்டுமாயின், அவற்றிற் சேற்ற செயற்கை முறைகளைக் கையாண்டே தீர்வேண்டும். தீனிப்பையிற் சென்ற உணவில் வேக்காட்டாற் பிரிந்துபோன நீர் திரும்புவும் அதிற் சேர்க்கப்பட்டாலன்றி அது செரியாது. ஆகையால், நாடோறும் ஒருநாழிகைக்கு ஒரு

கால் இரண்டுமூன்றுமிடறு தண்ணீர் அருந்தவரப்பழகுதல் வேண்டும். இங்கனம் பழகிவரவே, தீனிப்பைப்படுணவைச் செரிப்பித்தற்கு வேண்டிய சீர் பெற்று அதீனப் பதப்படுத்தும். அதனைடு, மலக்குடலிற் சென்றசக்கை வேவுவித்துணவின் கழிவாதலால் அது வெளிப்படுத்தற்கு வேண்டிய அளவு நெய்ப்பு அதனில் இல்லாமற்போக அது வறண்டு அக்குடலை இறுகப் பற்றிக்கொள்கின்றது; ஆதலால், அவ்வப்போது சேருஞ்சக்கையை அக்குடலினின்றும் அகற்றுதற்கு நீரேற்றி* என் னுங்கருவிகொண்டு மாலைக்காலத்திற் கீழ்வாயிலின் வழியே, சிறிது விளாக்கெண்ணொவது பன்னீர்ச்சவர்க்காரமாவது கலந்த ஒருபடி வெங்கீரை ஏற்றி அக்குடலைக்கழுவித்துப்புரவுசெய்தலும் வேண்டும். இதனைக்கையாளும் முறைகளும் உடம்பின்கலம் பேனுதற்கு இன்றியமையாத ஏனைமுறைகளும் யாம்னமுதிய 'மக்களாருண்டு உயிர்வாழ்தல் எப்படி?' என்னும் நாலுட்கண்டு கொள்க. அடுத்துத்துத் தண்ணீர் பருகுவதாலும், மலக்குடலைக் கழுவுவதாலும் தீயிற் சமைத்துணவை உட்கொள்ளுதலால் விளையும் பொல்லாங்குகளைக்கடக்கலாம். இவ்வாறெல்லாம் உணவையும் உணவால் வரும் பயன்களையும் ஓர் ஒழுங்காக்கியபின் உடம்பு மிகவும் நல்ல நிலைமையை எய்தித் தன்னிடத்துலவும் உயிரின் உணர்வு மிகுஷிப்படுதற்கு உதவிசெய்யும் என்க. செவ்வையான வீடு கட்டவேண்டும் ஒருவன் அதற்குரிய கல்லாஞ்சன்னமும் மரமுங்கேடித் தொகுத்துக், கட்டுதற் றெழுமிலில் வல்ல கொற்றாக்களையும் அமர்த்திக்கொள்வது இன்றியமையாததாய் இருத்தல்போல, இந்த உடம்பை ஒழுங்கான முறையில் வைத்தற்கு விரும்ப

* Enema.

வோரும் அதற்குரிய பண்டங்களைக் கருத்தாய்த் தேடித் தொகுத்து, உள்ளுள்ள தீனிப்பை மலக்குடல் நெஞ்சப் பை முதலியன நன்றாகத் தக் தங் தொழில்களைப் புரியும் படி செய்தல்வேண்டும். ஆனதுபற்றித், தீனிப்பை மலக் குடலைத் துப்புரவாய் வைத்து அவற்றை நடைபெற விடுமாறு சொல்லி முடித்தமையின், இனி நெஞ்சப் பையை ஒழுங்காக நடைபெறுவித்தற்பொருட்டு முச்ச விடு முறையைச் சிறிது எடுத்துப்பேசவாம்.



ஸுச்சவிடும் முறை

விரைய முச்சவிடும் உயிர்கள் நீண்டநாள் உயிர் வாழாபையும். பெல்ல நேரங்கென்று ஸுச்சவிடுப் உயிர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்தலும் உயிர்நூல் வல்லாரால் நன்காாய்த்து சொல்லப்பட டிருக்கின்றன. ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டுமுறை ஸுச்சவிடுப் பக்கள் சிறிதீதறக் குறைய நூறுண்டு உயிரோடிருட்பாகன். ஒரு நிமிடத்திற்குப் பத்தினாறுமுறை ஸுச்சவிடுங் குதி ரையோ இருபத்தைந்து ஆண்டிற்குபேல் உயிரோடிருப்பதில்லை யென்று கணக்கிட்டிருக்கின்றார்கள் இங்குணமானால், ஒரு நிமிடத்திற்கு முப்பத்தாறு முறை ஸுச்சவிடும் வெண்முயலும். முப்பத்து நான்கு முறை முச்சவிடும் புரூவும் எவ்வளவு விரைவில் இறந்துபடும்? என்பது புனரைகின்றதன்றோ? இனி, ஒரு நிமிடத்திற்கு மூன்றே முறை முச்சவிடும் யாமை நெடுங்காலம் உயிரோடிருக்கின்றதென உயிர்நூலார் ஆராய்ந்தறிந்திருக்கின்றார்கள்; ஓர்யாமை நூற்றுப்பத்து ஆண்டு உயிரோடிருந்ததை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இது வேயுயன்றி, இது நெடுங்காலம் முச்சை அடக்கிக் கொண்டு பட்டினி கிடக்க வல்லதென்றும், மிகவும் அமைதியான இயற்கை யுடையதென்றும் அறியப்பெறுகின்றோம். இஃது ஜிப்பசித்திங்கள் இறுதியில் நிலத்தின் கிழே உறங்கப்போய்த், திரும்பவுஞ் சித்தீரைத் திங்கள் முதலில் நிலத்தின்மேல் வரும் வழக்கம் உடையது. ஆகவே, ஓராண்டில் ஜிந்து திங்கள் உணவும் உயிர்ப்பும் இன்றி இஃது உறங்கிக் கிடக்கின்றது. மழை காலத்தில்

வெளிதேய எங்கும் உலவுவதில்லை. பால் உள்ள செடி களின் இலைகளைதேய விருப்பத் தோடு நின்பது. இங்கு னம் இது தவழுப்பியிற் ரலைசிற்குஞ் துறவோர் ஒழுக் கத்தை ஒத்தக்கா யிருத்தல் கண்டன்றே தெய்வப்புல மைத் திருவள்ளுவ நாயனார்,

“ஒருமையுள் யாமைபோல் ஓந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து”

என்று அருளிச்செய்தனர். இவ்வண்மையை உணர்ந்து பார்க்குங்கால் மூச்சை அடித்தடித்து ஒடவிடாமற் றடை செய்வதனால் உணவு குறைந்து உயிர்வாழ்க்கை நிருவ தோடு அறிவாற்றலும் அளவின்றிப் பெருகும் என்பதும் விளங்காங்கிற்கும். இஃது எங்கணமெனிற் காட்டுதும்: நாம் மூச்சை உள்ளிழுக்கும்போது உயிர்க்காற்று அகத் தே செல்கின்றது; நாம் அதனை வெளிவிடும்போது நச்சக்காற்றுப் புறத்தே கழிகின்றது. உட்செல்லும் உயிர்வளி நெருப்பினை எரியச்செய்வ தாதலால், அஃதுட் செல்லுங் தோறுங் தீனிப்பையிலும் அதன்கீழும் உள்ள நண்ணிய தீயை மிகுத்து எரியச்செய்யும். முத்தேயுள்ள தீ மிகுங்கெரியுங்கோறும் அதற்கு விற்கும் நெங்யும் இவுவதுபோல, அகத்தேயுள்ள தீ முறுகி எரியும்பொதும் அதற்கு வலியானவும் நிரும் ஓயாது இடல் வேண்டும். அங்கும் உணவும் நிரும் இடைவிடாது இடுதலால் அவற்றை உடம்பிற் கலப்பித்தற்கு ஒழிவின்றி இயங்கும் அக்கருஷிகள் விரைவிற் பழுதுபட்டுப்போக மூப்பும் இறப்பும் விரைந்து வருகின்றன. எனிதிற் செரியாத ஊனைத் தின்னும் புலி ஒநாப் முதலான உயிர்கள் தாம் உண்ட ஊனைச் செரிப்பித்துக்கொள்ளல் வேண்டி இரை யெடுத்தபின் விரைந்து விரைந்து உலவுதலைப் பலர் பார்த்திருக்கலாம். அவ்வாறவை உலவுதலால்,

உயிர்க்காற்றை அடுத்தடுத்து உள்ளிழுக்க, உட்செல்லும் அவ் உயிர்வளி தீயை மிகுத்து அவ் ஊனை எரித்துச் செரிக்கச் செய்கின்றது. இதனால் அகக் கருவிகள் விரைந்து தேய்தலின் புலி கரடி ஒநாய் முதலான ஊன் தின்னிகள் நீண்டநாள் உயிர்வாழாமல் இறக்கின்றன. சைவ உணுப்பொருள்களைக் குறைய உண்கின்றவர் கட்கு அவை எளிதிற் செரிப்பனவாய் இருத்தலால், அவர் உயிர்வளியை மிகுதியாய் உள்ளிழுக்கவேண்டுவதில்லை. அதனால் அவர்தம் உடம்பின் அகக்கருவிகள் விரைந்து இயங்காமல் மெதுவாக நடத்தலால் அவை பழுதுபடாமலிருந்து உடம்பை நெடுங்காலஞ் செவ்வையான நிலைமையில் வைக்கும். ஆனதுபற்றியே சைவ வனுப்பொருள்களுள்ளும் எளிதிற் செரிப்பனவற்றை வேண்டும் அளவுறிந்து மெல்லச் சுவைத்து உண்ண வேண்டிய திருக்கின்றது. இவ்வாறு உணவுக்கும் அவ் வணவைச் செரிப்பித்தற்கு உள்ளிழுக்கும் உயிர்வளிக்கும் நெருங்கியலையைப் பிரதிக்காலால், நல்ல உணவைக்குறைத்து உண்ணும் முகத்தால் மூச்சின் ஓட்டத்தை மெல்ல நடைபெறச் செய்தல் வேண்டும். இங்ஙனம் ஓர் ஒழுங்கு செய்துகொண்டபின், மூச்சினேட்டத்தைப் பின்னும் பின்னுக் குறைத்துக்கொண்டே வருதல்வேண்டும். ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டு முறை மூச்சு விடுதலைச் சுருக்கிப் பத்துமுறை எட்டுமுறை ஆறுமுறை நான்கு இரண்டு ஒன்றென்று ஒடுக்கிக்கொண்டுவர்து கடைசியாக மூச்சின்றியே நெடுகேரம் இருக்கப் பழகுதல்வேண்டும். இங்கனம் பழகாவிட்டால், இப்பழகுத்தில் நிரம்பத் தேர்ச்சிப்பெற்று ஒரு நிமிடத்திற்கு மூன்று முறையே மூச்சுவிடும் யாமையைக்காட்டிலும் மிகவுங் தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் தம்மை

மேலாக நினைந்து இறுமாந்திருத்தல் எவ்வளவு பேசை மூமயாய் முடியும்! ஆதலால், தொலைவான இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை அறிய விழையும் உயர்ந்தநோக்கம் வாய்ந்த மக்கள் மூச்சை வரவரச் சுருக்கும் பழக்கத்திற் கருத்தொருமித்து நிற்கக் கடவராக.

இனி, ஒரு நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து உணர் வோரும், அதனை அவர்க்குத் தொலைவிலிருந்து உணர்த் துவோரும் மூச்சுவிடும் இம்முறையைத் தமக்குள் இசைவுபடுத்திக் கொள்ளல் வேண்டும். ஒருவர் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறை மூச்சுவிட்டால் மற்றவருட் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறையே மூச்சுவிடுதல் வேண்டும்; அதனிற் குறைத் தலும் மிகுத்தலும் ஆகா. இருவர்க்கும் மூச்சின் ஓட்டம் ஒத்துநின்றுல் ஒருவர் நினைப்பது மற்ற வர் உள்ளத்திலும் உடனே தொன்றும்; அஃதோத்து நில்லாவிட்டால் ஒருவரது நினைவு மற்றொருவர்க்குத் தோன்றுது. ஆகையால், தொலைவிலிருந்து ஒருவர் நினைவு ஒருவர் அறியவிரும்பும் இருவரும் இம்மூச்சின் ஓட்டத்தைத் தமக்குள் ஒரேவகையாய் நடைபெறச் செய்துகொள்வதோடு, மேலெடுத்துக் கூறிய பழக்கங்களிலும் கடைப்பிடியாக நிறுவல்வேண்டும்.



தொலைவில் உணர்வோர் உணர்த்துவோர்.

இனித், தொலைவிலுணர்தல் என்னும் இவ்வரும் புலமைத் திறத்தைப் பெறுதற்கு வேண்டுபவர் தொடக்கத்தில் தாமே இதனைத் தனியாயிருந்து பழகுதல்ஆகாது; பெரும்பான்மையுங் தம்மோடு ஒத்த இயல்பும் ஒத்த விருப்பும் உடையார் ஒருவரைக் தெரிந்தெடுத்து அவரொடு சேர்ந்திருந்து பழகல் வேண்டும். இவ்வாறு சேர்ந்து பழகும் இருவரில் ஒருவர் தாந் தொலைவி விருந்து மற்றவர் நினைத்து விடுக்கும் ஒரு நினைவை ஏற்று அறிதல் வேண்டும்; இங்குணம் ஒரு நினைவை வரவேற்று அறிபவர் உணர்வோர் என்று சொல்லப்படுவர்; மற்ற விருந்து தாமுந் தொலைவிலிருந்து ஒருபொருளில் உள்ளத்தைப் பதியநிறுத்தித் தமது நினைவை உணர்வோர் பாற் செல்லும்படி விடுத்தல் வேண்டும்; இங்கணக் தாம் நினைக்கும்நினைவை உணர்வோக்கு அனுப்புகின்றவா உணர்த்துவோர் என்று பெயர் பெறுவர். உணர்வோராயிருந்து பழகுபவர் அங்குனஞ்சு சிலகாலம் பழகித் தேர்ச்சி பெற்றின் அந்திலையை மாற்றிப் பின்னர் உணர்த்துவோராயிருந்து பழகலாம். உணர்வோர் எப்போதும் உணர்த்துவோராயும், உணர்த்துவோர் எப்போதும் உணர்த்துவோராயுமீம் யிருந்து பழகல் வேண்டுமென் னுங் கடபபாடு இல்லை. உணருந்திலையிலும் உணர்த்து நிலையிலும் மாறி மாறிப் பயிலுதலே நலமுடைத்தாம். ஒருவர் மற்றொருவர் நினைவை அறியவுங், தமது நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவும் வேண்டிய நிலையில் இவ்வுலக வாழ்க்கை நடைபெற்று வருதலால், தாம் உணர்வதொடு

தோலைவில் உணர்வோர் உணர்த்துவோர் சுள்

பிறர்க்கு உணர்த்தவுங் கற்றலே பலவகையாலும் பயன்னடைத்தாம். ஆனதனால், இருவகை நிலையிலும் உறைத்துப் பழகுக.

இவ் வருங்கலைப் புலமையை அடைதற்குப் புகும் போது, இதன்பயிற்சியாற் பொருள் திரட்ட வேண்டுமென்னும் எண்ணம் ஒருசிறிதும் கொள்ளறக். அழியாச்செல்லவாகிய இப் பெற்றகரும் பேற்றை அழியுஞ் செல்வத்தின் பொருட்டுப் பயன்படுத்தக் கூணிந்தால் அதனுற் பல அல்லவ்கள் விளையும். இவ் விழிந்த வேட்கையோடு அதனைப் பயிலும்போது அஃது எளிதிற்கை வராது. அன்றி அதுவரினும், பொருள் தொகுத்தலின் கண்ணே வேட்கை சென்று பலவகைச் சூதுகளையும் ஏமாற்றங்களையுஞ் செய்யத் துணிந்தால், இவ்வரும் பெருங் கலைப்புலமை வெறும் பொய்யே யென்று பலரும் இசுழ்தற்கு இடஞ்செய்யும். ஆனதுபற்றி, இக்கலைப் புலமையை அதன் அரும்பெரும் பேற்றின் பொருட்டே உள்மிழைந்து பயின்று தேர்ச்சிபெறவேண்டும். இதிற் மேர்ச்சிபெற்று உண்மைக்குப் பாடு பட்டுவெருபவர்களின் றன்மை நாளேற நாளேற எல்லார்க்குஞ் தானுகவே தெரியவருமாதலால், அவ்வருமை தெரிந்தவர்கள் அவர்க்கு வேண்டிய அளவு பொருளுத்து செய்வர். உண்மைச்கு உழைத்துவந்தால் எல்லாம் வல்ல ஜீயன் அதற்கு உற்றவர்களைக்கொண்டு கட்டாயம் உதவிபுரிவானென்பது தின்னனம். ஆதலாற், பொருளை எதிர்பாராமலே இவ் வரிய கலைப்புலமையை விருப்பத்தொடு பயின்றுவருக. உணர்வோர் உணர்த்துவோராகிய இருவரும் இங்ஙனம் பொருளை அவாவாது பழகிவருவராயின், அவர் தமது பழக்கத்தின் உறைப்

தோலைவிலுணர்தல்

புக்குத் தக்கபடி கண்டாரெல்லாம் வியக்கத்தக்க முக் காலவுணர்ச்சியினை அடைந்து பல நலங்களைப் பெறுவார்.

இனி, உணர்வோர் உணர்த்துவோரான இருவரும் உண்மையைப்பிற பினிக்கப்பட்டவராய் இருந்து இவ்வருங்கலைப்புலமையிற் பயில்குவராயின் இதிற் ரேர்ச்சி பெறுவது அவ்விருவர்க்கும் மிக எளிதில் முடியுமென்பதும் உணர்த்துகொள்ளல் வேண்டும். இதற்குச் சான்றூக, உயர்ந்தகாதல் அன்றிற் கட்டுண்டகாதலரின் உயிர் வராழ்க்கையை எடுத்துக்காட்டலாம். காதலனுங்காதலி யும் உடம்பால் இருவர்போற் ரேண்றினும் உயிரால் ஒருவரேயாய் வாழ்க்கை செலுத்துஞ் சிறப்பினை உன்னித்துக் காண்தேபமாயின், அவரில் ஒருவர் நினைக்கும் கிளைவினையே மற்றவரும் நினைத்தலும், ஒருவர் ஒன்று சொல்ல நாலெடுக்கும் போதே மற்றவரும் அதனையே சொல்லுதலும் ஒவ்வொரு நேரமும் நம் எதிரே நடைபெறுதலை உணர்த்து களிக்கலாம். எனவே, இருவர் கிளைவை ஒன்றுபடித்துதற்கு அவர்க்குள் நிகழும் உயர்ந்த அன்டே ஒருபெருங்கருவியா யிருக்கின்றது. அன்பில்லாத இருவர் எத்துணைதான் இக் கலைப் புலமை பிற் பழகினலும் அவர் இதிற் ரேர்ச்சிபெறுதல் அரிதேயாதும். அன்புடைய இருவர்க்கு இக்கலைப்புலமை இயற்கைபாக ஓவிதில் வாய்ப்பதாய்க் காணப்படுமானால், அவர் பின்னும் இதனைக் கருத்தொருமித்துப் பழகித் தேர்ச்சிபெற நினைந்து முபல்வராயின் அஃது அவாக்கு எவ்வளவு விரைவிற் கிட்டுமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ! அவ்வாரூயின், இக்கலைப் புலமையைப் பெறுதற்கு அன்பு ஒன்றுமேபோதாதோ, இதனின் வேறுக மேற்சொல்லிய முறைகள் எல்லாக்கைப்பற்றுதல் வேண்டுமோவனின், அன்பின் முதிர்ச்

தோலைவில் உணர்வோர் உணர்த்துவோர் சுக

சியால் இருவர் நினைவு ஒன்றுபட்டுள்ளாலும், இக் கலைப்புலமையை முற்றும்பெறுதல் இயலாது; அன்பொடுகூட அறிவும் உடையராய் மிகமுயன்று மேற்சொல்லிய முறைகளையுங் தவறுமற் பின்பற்றி வந்தால் மட்டுமே இதில் எவரும் வியக்கும்படி தேர்ச்சியடையலாம். இஃது எது போலவெனிற் காட்டுவாம். ஒரு வயல்சிலம் மிகுந்தநீரொடுகூடி மென்பதப்பட்டு நின்ற வளவானே பயிரை விளைத்துத் தராது; அதன்கண் நல்ல விதைகளையிட்டுக் களையிடுங்கிப் பயிரைப் பாதுகாத்து வந்தால்மட்டுமே பயனடையலாம்; அதுபோல, இருவர் உள்ளமும் அன்பினால் நீணக்கப்பட்டு மென்பதமாய் நின்றாலும், அதுதானே இக் கலைப்புலமையை முற்றும் பயவாது; கூட அறிவென்னும் வித்தை இட்டு இழிக்கத்தக்க பேரவா செற்றம் கலக்கம் முதலியனவற்றைக் களைந்து ஓயா முயற்சியால் அப்பழக்கத்தைப் பாதுகாத்துவந்தால் மட்டுமே இப்புலமை பிழைப்பாயற் பயன்றாரும். இருவர் உள்ளமும் அன்பால் ஒருங்கு இயைநது சிறைல் இக் கலைப்புலமையைப் பெறுதற்கு ஒரு சிறந்த கருவியாகு மென்றுமட்டும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுசிற்க.



முதற்பழக்கம்

உணர்வோரும் உணர்த்துவோருமான இருவருங் தொலைவான இடங்களிலிருந்து ஒருவரது நினைவை மற்ற ரவர் தெரியத் துவங்குமுன், முதன்முதற் கிட்டிருந்து அதனை அறிதற்குப் பழகல்வேண்டும். இருவரும் ஓர் அறையில் அல்லது ஒருவிட்டி விருந்துகொண்டே பழகலாம். உணர்த்துவோர் கண்ணேசுத் திறந்து கொண்டு நிமிர்ந்தநிலையில் ஒன்றின்மேல் அமர்ந்து ஒருபொருளை உறுத்து நினைக்கவேண்டும்; அந்நினைவை ஏற்கு நிலைமையிலிருந்து உணர்வோர் ஒரு சாய்மானக் குறிச்சியிற் சாய்ந்தபடியாய் அவரெதிரே அருகில் இருந்து கண்ணேசுமுடிக்கொண்டு தமது உள்ளத்தில் எந்த நினைவு வசிவாய் வந்து தோன்றுகின்ற தென்பதனைப் பார்த்தல் வேண்டும். இவ்வாறிருவரும் பழகுகையில் உணர்த்துவோர் தம்மெதிரே யிருக்கும் உணர்வோரது வலது கையைத் தமது இடதுகையிலும், அவரது இடதுகையைத் தமது வலதுகையிலும் பிடித்துக்கொள்ளுதல் நன்று. அல்லது உணர்த்துவோர் தபது வலது உள்ளங்கையை உணர்வோரின் நெற்றிமேல் வைத்திருக்கலாம். அது கூடாகிட்டால் ஒருமுழு நீளமுள்ள ஒருகோலை அல்லது ஒருகம்பியை இருவரும் பற்றிக்கொண்டும் இதனைப் பழகலாம். இங்ஙனம் ஒருவரை பொருவர் தொட்டுக்கொண்ட டாவது, அல்லது இருவரையுங் தொடர்புபடுத்தும் ஒரு நீண்ட பொருளைப் பற்றிக்கொண்டாவது அவர்கள் பழகவேண்டுவது என் என்றால், முளையின் அசைவால் நரம்பின் வழியே வெளிப்

முதற்பழக்கம்

புடும் நினைவுகளானவை தொட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் கைவழியேவறி முளையிற்சென்று தங்கி அவர்க்கும் அங்கினைவுகளை எழுப்புவிக்கும். அவ்வாறு தொட்டுக் கொண்ட டிராவிட்டால் அங்கினைவுகள் இடைவெளியிற் சிதறிப்போம். ஓரிடத்திலிருந்து செலுத்தப்படும் ஒரு செய்தி இடையேயுள்ள கட்சியின்வழியே விரைந்து சென்று வேறேரு இடத்திற் புலப்பட்டுத் தோன்றுவது போல, ஓரிடத்திற் பிறக்கும் ஒரு நினைவும் அவரொடு பின்னக்கப்பட்ட டிருக்கும் மற்றவர் கைவழியே சென்று எறும். இருவர்க்கும் இடையே இவ்வாறு தொட்டுப் பெய்துகொண்டு இக்கல்வியைப் பழகப் பழகச் சிலங்காட்களில் இடையே தொட்டுப் படுத்துங் கருவி இல்லாமலே ஒருவர் நினைவை மற்றொருவர்க்கு ஏற்றுவதும், ஒருவர் நினைவை மற்றொருவர் ஏற்பதும் மிகளளித்தேல் நிறைவேறும். துவக்கத்தில் இங்கனம் இருவருங் தொட்டுப்பட்டு சின்று இதனைப்பழகுதலே இபற்கை முறையாமென்பது மக்களினுங் தாழ்ந்த சிற்றுயிர்களிடத்துங் கண்டறியலாம். கண்ணுங் காதும் இல்லாத எறும்புகள் விரைந்து ஒடும்போது எதிரேவரும் எறும்புகளுடன் சிறிதுநேராக தலையொடு தலை முட்டி நின்று பிறகு ஒதுக்கிப் போவதைப்பாருங்கள்! இவை ஏன் இங்கனம் ஒன்றையொன்று முட்டிச் செல்கின்றன என்று சிறிது ஆராய்ந்து பார்த்தால், இவை தாம் நினைத்ததனை மற்றையவற்றிற்குந் தெரிவித்தற்பொருட்டேயா எமன்பதைக் கண்டுகொள்ளலாம். இரண்டு எறும்புகள் ஒன்றையொன்று முட்டிச் சிற்குங்கால் ஒன்றன் நினைவு மற்றொன்றிற்கு எளிதிற்புலனுகின்றது. இங்கனமே பண்டைநாட்களிற் பேசத் தெரியாத நிலையிலிருந்த பழைய மக்கள் தமக்குள் ஒருவர் நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவேண்டினால் இருவ

ரும் எதிர் எதிசே நெற்றியொடு நெற்றி சேர்த்துச் சிறிதுநேரம் நின்று அதனை அறிவித்துக்கொள்வர்க்க, வென்று பழையங்கள் மக்கள் வரலாற்றை ஆராய்ந்து நூலெழுதுவோர் கூறுகின்றார்கள். தங் கருத்தைப் புலப்படுத்துதற்குச் சொற்கள் அறியாதிருந்த முன்நாளில் மக்கள் தமது நினைவைப் பிறர்க்கு நினைவின் அளவானே உணர்த்தும் ஆற்றல் உடையராயிருந்தனர்; ஆனால், அச் சிறந்த ஆற்றல் அவர்கள் பேசத் தெரிந்து கொண்ட உடனே மழுங்கிப்போயினது. மழுங்கினாலும் அது முற்றும் இல்லாமல் போசவில்லை. நெற்றியொடு நெற்றியை வைத்தாயினும், நெற்றிமேற கையை வைத்தாயினும், அன்றிக் கையொடு கைபினைந்தாயினும் ஒருவர் நினைவைப் பிறரொருவர்க்கு அறிவிக்கத் தொடர்ந்து பழகினால் மழுங்கிக் கிடக்கும் இவ்வாற்றல் மக்களிடத் துத் திருப்பவும் விளங்கித்தோன்றுமென்பது தின்னாம்.

இடம் உணர்தல்

இங்கானம் உணர்வோரும் உணர்த்துவோரும் இயைபுபட்டு நின்றபின் இவர்கள் இருக்கும் அறையின் ஏதேனும் ஒரு மூலையை அல்லது ஒரு சாளரத்தை உணர்த்துவோர் கருத்து ஊன்றி நினைக்க வேண்டும்; அவ்வாறு நினைக்கும்போது தமது நினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று தோன்ற வேண்டுமென்றும் விரும்புக. இங்கானம் உறுத்து நினைத்து விரும்பவே, அவா நினைத்தது உணர்வோர் உள்ளத்தில் வந்து தோன்றும். தோன்றியவுடனே உணர்வோர் அம் மூலையை அல்லது சாளரத்தை மெல்லச்சென்று தொடக்கடவர். அதைனாத தொடுதற்குச் செல்லுகையில் உணர்த்துவோர் தாம் நினைக்கும் மூலையை அல்லது சாளரத்தை நோக்கித் தமது பார்வையையும் நினைவையுந் திருப்புக. இப்படிச் செய்தால் உணர்வோர் குறி தவறாமல் அவர் நினைத்த வாழே சென்று அவ்விடத்தைத் தொடுவர். அவரது நினைவு இவருக்குச் செவ்வனே புலப்படா மற்போக. இவர் தவறான இடத்தை நோக்கிச் செல்வராயின் ‘இது பிசுகு’ என்று இவருக்குத் தோன்றும்; அப்படித் தோன்றுகையில் அம்முகமாய்ச் செல்லாமற் சிறிதுநின்று குறிப்பிட்ட இடம் உள்ளத்திற் புலப்படுகிறதா வென்று அமைதியோடும் பார்க்கவேண்டும். செவ்வனே அது புலப்படுமாயின் ‘இதுதான் குறிப்பிட்ட இடம்’ என்னும் உறுதியுண்டாம். இங்கானமே தொடர்பாகச் சில பல நாட்கள் அருகிலுள்ள இடங்களையும், அதன்பிற் சிறிது அகன்றுள்ள இடங்களையும் நினைத்துநினைத்து

இருவரும் பழகிவருதல் வேண்டும். உணர்வோர் தாமீம் கண்ணொ முடிக்கொண்டு உணர்த்துவோர் சினைவுகளே, அறிந்து காட்டலாமென்றாலும், சில நேரங்களில் அவர் தம்மை மறந்து தறசெயலாய்க் கண்ணேத் திறந்துவிடுதலும் கூடும். ஆகலால், இது சிகழாமைபொருட்டுக் கண்களைத் துணியால் நன்றாக மறைக்குக் கட்டிக்கொள்ளாதல் நலம் உடைத்து. கண்களை மூடிதலானால் திறவாமல் மறைக்குக் கட்டுதலானும், மனங்களையின்வழியே புறப்பொருள்களைப் பற்றி ஒடிம் ஒட்டங் தவிர்ந்து அகத்தே ஒய்ந்துகிற்கும்; அப்போது அதனை ஒருமுகப் படுத்தித் தானே வந்து தோன்றும் சினைவினை உணருமாறு பயிற்றுதல் எனிது. அது கிற்க.

பொருள்களை உணர்தல்

இனி. மேற்குறித்தவாறு சிலகாலம் பழகியின், இடங்களை அறியும் ஆற்றல் எளிதிலே உண்டாகும். அதன்பின், இடங்களில் உள்ள பொருள்களை நினைத்து உணர்த்தவும் உணரவும் பழகத் துவங்குக. இப்பழக்கத் தின் முதலில் உருவத்தாற் பெரிய பொருள்களை நினைத் தல்வேண்டும். ஏனென்றால், மனமானது எந்தெந்தமுன் கண்ணின் வாயிலாகப் புறத்தே யுள்ள நிலம் மலை கடல் மரம் வீடு மாடு குதிரையாடு மக்கள் முதலான பெரும் பொருள்களின் உருவத்தையே அறிந்து வருதலால், அப்பொருள்களில் ஒன்றனிடத்தே அஃது உறைத்து நிற்றல் வருத்தமில்லாத செயலாம். ஆகையால், தாம் இருந்து பயிலும் வீட்டின்கண் உள்ள தட்டுமுட்டுகளில் மேசை நாற்காலி பெட்டி கடாரம் முதலியவற்றில் ஒன்றை அஃது இருக்கும் இடத்தொடு நினைந்து, அங்கினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று பதியுமாறு உணர்த்துவோர் உண்ணிப்பாய் ஏவுதல் வேண்டும். உடனே உணர்வோர் உள்ளத்தில் அங்கினைவு புலப்படு மாகவின், அவர் அப் பொருளிருக்கும் பக்கமாய்ப் போகத் துவங்குவர். அவ்வாறு அவர் செய்கையில் உணர்த்துவோர் மிகவும் உறைப்பாய் முதலில் அப் பொருளிருக்கும் இடத்தின் முகமாய்த் தங் கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்திப் பின்னர் அப்பொருளின் வடிவத்தில் தமது உள்ளத்தை முனைக்க நிறுத்தக்கடவராக. இவ்வாறு செய்தால், உணர்வோர் அங்கினைவைத் தெளிவாக உணர்ந்து அவ்விடத்திற் சென்று அப்பொருளைத்

தொட்டிக்காட்டுவர். முதலில் இடத்தையும் பிறகு அதன் கண்டள்ள பொருளையும் நினைக்க வேண்டு மென்றது என்னை? பொருளை மட்டும் நினைத்தாற் போதாதோ? எனின்; உலகத்தில்லை எவ்வகைப்பட்ட பொருளும் ஏதேனும் ஒரிடத்திலிருப்பதன்றி, அதனைவிட்டு வேறு தனிசீபை இருக்கமாட்டாது. எந்தப்பொருளை எடுத்தாலும் அஃது எங்கேயிருப்பது? என்றும், எந்த ஆளைப்பார்த்தாலும் அவர் எவ்விடத்தில் இருப்பவர்? என்றும் எல்லாரும் வினாவக் காண்கின்றோம். ஆகலால், ஒரு பொருளை அஃதிருக்கும் இடத்தொடி சேர்த்து நினைவேத இப்பழக்கத்தில் தேர்ச்சிபெறு வேண்டுவார்க்கு முதன் முதற் செயற்பாலதாகும். ஆகவே, முதலில் இடத்தையும் அதன்பின் அதிலிருக்கும் பொருளையும் நினைவிற் கொண்டுவருக.

இவ்வாறு முகவில் இடங்களைப் படி, பின்னர் அவற்றை உள்ள பெருங் பொருள்களையும் உணர்த்தவும் உணரவும் பழக்கத் தொச்சிபெற்றபின், அவ்வவ் விடங்களில் உள்ள சிறு சிறு பொருள்களை உணர்த்தவும் உணரவும் முயல்க ஒரு செப்புக் காசையேனும் அல்லதொரு தண்டிக்கையேயியலும் ஒரிடத்தில் மறைத்து வைத்து அவ்விடத்தையும் அதன்கணுள்ள அப்பொருளையும் உணர்க அல்லார் செவ்வையாக நினைத்தால், உணர்வோர் அக்னைக் குறிப்பையால் உணர்ந்து அவ்விடத்திற் போய் அதனைக் கண்டெட்டுப்பர்.

இடத்தின்கண் உள்ள தட்டுமுட்டுகளையும் வேறு பல பண்டங்களையும் நினைக்குங்கால் அவற்றின் வடிவத் தையும் நிறத்தையும் தெளிவாக உள்ளதெத்காண்க. ஏனைனில், ஒருபொருள் மற்றொருபொருளின் வேறென்று அறியப்படுவதெல்லாம் அப்பொருளின் வடிவத்தினாலும்

நிறத்தினுடைமொம். தனித்தனி வடிவங்களும் நிறம் களும் இல்லாமல் எல்லாம் ஒரேவடிவாய் ஒரேசிறமாய்க் காணப்படுமாயின், நமக்குப் பகுத் துணர்ச்சியென்பதை இலாமற்போக, நாம் அறிவற்ற வெறுக் கட்டைபோற கீட்க்கீரும். ஆனால், எல்லா இரக்கழும் எல்லா அருளுடைய இறைவனே, நமக்குப் பகுத்துணர்ச்சியினை உண்டாக்கி நமதறியாமையினைத் தொலைப்பான வேண்டிப் பொருள்களைப் பல வகுப்புகளாகவும், ஒரு வகுப்பினுள்ளும் ஒன்று மற்றென்றின் வேறாகக் காணப்படுமாறும் பலவேறு வடிவும் பலவேறு நிறமும் உடைய வாட்படி அவற்றைப் படைத்தருளியிருக்கின்றன இவ்வாறமைந்த பொருள்களின் வடிவையும் நிறத்தையும் நன்கு உற்றுநோக்கி அவற்றின் அடையாளங்களை எவ்வள்ளும் நினைவிற் பதித்துக் கொள்ளுகிறார்களோ அவர்களுடைய அறிவு சொல்லுதற்கரிய விளக்கம் ஏற்குந்து ஓலங்குவதாகும் ஜிம்பொறிகளிற் சிறந்த கண்ணுக்குப் புலனுகும் வடிவும் நிறமும் பொருள்களோடும் வேறு வேறாய் இருத்தல் போலவே, செவி வாய் மூக்கு மெய்யென்னும் ஏனைப் பொறிகளுக்குப் புலனும் ஒரைச்சுவை நாற்றும் ஊறென்னும் ஏனைய பண்புகளும் பொள்ளுகளோடும் வேறுவேறாய்க் காணப்படுகின்றன; இவற்றையும் உன்னித்துப்பார்த்து நினைவில் அமைத்துக் கொள்கின்றவர்களுக்கு அறியாமை தேய்ந்து அறிவு கீழான்மேற் கிளருதல் திண்ணமேயாம். எனவே, கண்முதலான பொறிகளுக்கும் புலனுகும் வடிவும் நிறம் முதலான பண்புகளை ஊன்றி நினைக்கவே, அப்பண்டுகளையுடைய பொருள்கள் நன்கு அறியப்பட்டனவாய் என்றும் அறியாமல் நினைவில் ஏற்கிற்கும். இவ்வுண்மை, ‘தொலைவில் உணர்தல்’ என்னும் இவ்வரிய கல்வியை

நன்கு ஆராய்ந்து கைகண்ட ஆங்கிலப் புலவர்களால் இனிது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஆனதனேலே தான், கட்புலனுகாக் கடவுளைத் தொழுமிடத்தும், அழகியதோர் ஆண்மகன் வடிவாக வேனும் அல்லதொரு பெண்மகன் வடிவாக வேனும் ஓர் உருச்சமைத்து. அவ்வருவிலே தங் கண்ணையுங் கருத்தையும் பதியவைத்துப், பின்னர்ப் புறத்தீகானும் அவ்வருவை யொத்ததோர் அறிவுருவை உள்ளத்தின்கண் இடையருது வருவித்து அதனையே தம் முழுமுதற் றுயுந்தந்தையுமாய்க் கரைந்து கரைந்து எண்ணி அன்பொடி வழிபட்டுவரின், அவர் நினைந்த அவ்வருவாகவே இறைவன் வெளிப்பட்டு அவரைத் தனது திருவடிப்பேரின்பத்தில் இரும்புண்ட நீரிற் றிரும்பாவகைசெய்து வைத்தருஞ்சுவன் என்று உண்மை அறிவு நூல்கள் கூறுவாயின். இவ்வண்மை உணராதார் தாம் இவ்வண்மையினும் மேற்பட்ட தொன்றினை அறிந்தார்போல் மயக்கங் கொண்டு, கடவுளை ஏதொரு பண்பு மில்லாத பொருளாகவைத்து வழிபடுதலே சிறந்த தெனச் செருக்கிக் கூறுவர். கடவுள் ஒருபொருளானால் அதற்கும் பண்புகள் இருத்தல்வேண்டும்; பண்பில்லாத பொருள் எக்காலத்தும் யாண்டும் இல்லை. இவ்வாருக, அதனைப் பண்பற்ற பொருளாக நினைத்தல் வேண்டுமெனக் கூறுதல் ‘மலடி பெற்ற மைந்தன் முயற்கொம்பி வேறி வானிற் பூத்ததோரு தாமரையைப் பறித்தான்’ என்று கூறும் படுபொய்யேபோல் வெறும் பொய்யாய் ஒழிவ தன்றி வேறில்லை. ஒருபொருள் ஒருவரால் அறியப்படுதலெல்லாம் அப்பொருளின் வடிவு நிறம் சுலை ஒசை நாற்றம் முதலான பண்புகளின் வாயிலாகவேயாம். இப்பண்புகள் இல்லையானால் இவற்றையுடைய நியாருளும் இல்லையாம். அதனால் இப்பண்புகள் இல்லாததோரு

பொருள் எஞ்சான்றும் எவ்ரானும் அறியப்படுவதில்லை. ஆகலாற், கடவுளும் பண்பற்றபொருள் எனின் அதுவும் ஒருவாற்றுதும் மக்களால் அறியப்படுவதில்லை. மற்று, உலகங்களையும் உடம்புகளையும் ஒவாதுபடைக்கும் முதல் கடவுள் ஒன்று உண்டென்பது மெய்யறிவுடைய சான் ரேர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தமையின், அஃது எல்லையற்ற அழகும் அறிவும் அன்பும் ஆற்றலும் வாய்ந்த அருள் உருவும் உடைய ஒரு மெய்ப்பொருளே யாமென் பதும், அஃது இப்பண்புகளின் வாயிலாகவே உணர்ப்படுமென்பதுங் கடைப்பிடிக்க. ஆகவே, கடவுளை அருஞ்சுருவும் அல்லது அறிவுருவும் உடைய எல்லையற்ற அழகுவாய்ந்த ஓர் ஆணைக்காவாவது அல்லது ஒரு பெண்ணைக்காவாவது வைத்து வழிபடுதலே பெற்றக்கும் பெரும்பயன் றருவதாமன்றி, இதனைடு மாறுபட்ட உரைப்பனவெல்லாம் ஒருசிறிதும் பயன்படாவென்பது ஆழந்தாராய் வார்க்குத் தெற்றென விளங்காநிற்கும். அதுநிற்க.

இத்துணையுங் கூறியதுகொண்டு, தாம் நினைக்கும் ஒருபொருளின் வடிவத்தையும் அதன் நிறத்தையும் எவ்வளவு தெளிவாக உணர்த்துவோர் தமதுள்ளத்திற் காண்கின்றனரோ அவ்வளவு தெளிவாக உணர்வோருங் தமதுள்ளத்தில் அவற்றைக் காண்குவர் என்று அறிதல் வேண்டும். நன்றாய்ப் பழுத்த குடசூரத்தம் பழும் ஒன்றை உணர்த்துவோர் நினைக்கப்படுகுவராயின் அதன் உருட்சி வடிவத்தையுங் தோலின்கண்ணள் பொகுட்டு களையும் மஞ்சள்கலந்த அதன் செங்கிறத்தையும் பிழைப்படாமல் நினைவில் இருத்தக்கடவர். இங்னனம் நினைத்தால் உணர்வோரும் அதனைஉடனே தமதுள்ளத்தின் கட்காணப்பெறுவர். இன்னும் இங்நினைவினை உரப்படுத்தல் வேண்டினால் அப்பழுத்தின்கட்கட்டுலனும் நின்ற

வடிவத்தையும் நிறத்தையுமேயன்றி, நாவிற்கும் மூர்கிற குப் புலனுகும் அதன் தீஞ்சுவையையும் நறுமணத்தை யுங் கூடச்சேர்த்து நினைவிற்குக் கொண்டுவருக. இவ்வாறு செய்தால் உணாவோர் உள்ளத்திற் குடகுநாரத் தம் பழத்தைப்பற்றிய நினைவன்றி வேறெதுவம் அந் நேரத்திற் ரேன்றுது. இங்கனமே எந்தப்பொருளை நினைந்தாலும், அது கட்டுலனும் வடிவும் நிறமும் உடைய தாதலொடு, மற்றைப் பொறிகளுக்கும் டலனுகுஞ் சவை ஊறு ஒசை நாற்றம் என்டவற்றில் எவ்வெவை வாய்க்கப் பெற்றிருக்கின்றனவோ அவ்வாறு றையுங் கூடச்சேர்த்து நினைந்தால், அப்பொருள்ள் பண்புகள் உணர்த்துவோ ருள்ளத்திற் ரெள்வுபெறத் தோன்றி அவர்தம் அறிவைத் துலச்சுவதோடு, உணாவோ ருள்ளத்திலும் அர்நினைவு விளக்கமாய்த் தோன்றி அவர்தம் அறிவாற்றலையும் மிகு திப்படுத்தும்.

இனி, ஓம்பொறிகளிற் கண் வாய் மூக்கு என்னும் மூன்றுக்கும் புலனுகும் உருவஞ் சவை மணம் என்னும் பண்புகளையுடைய பொருள்களெல்லாம் பருப்பொருள்களாயிருத்தலின் அவை ஒருசாலத்தில் மூன்று பொறி களுக்கும் எளிதிற் புலனுதல் கூடும். கூடவே, இட்முப் பொறிகளுக்கும் புலனுகும் பண்புகளை ஒருங்கே நினைத்தலும் எளிதிற் செய்தல்கூடும். ஏனென்றாற் பருப்பொருள்கள் எளிதில் நினைவிற்குவருதல் இயற்கையாயிருக்கின்றது. மற்றுச், செவிப்புலனுகும் ஒசையோ கண் வாய் மூக்குக்கட்குப் புலனுகும் பருப்பொருள்போலாகாமல் மிகவும் நுண்ணிதாய் இருத்தலின் அதனை நினைவுக்குக்கொண்டு வருதல் வருத்தமான செயலாம். இங்கனமே மெய்யின்மேற் படுங் காற்றும் ஏனைப்பொறி களுக்குப் புலனுகாத் நுண்மையுடையதாகவின், அதன்

ஷாற்றுணர்வினை நினைவிற்குக் கொண்டுவருதலும் அருமையுடைத்தாம். ஆயினுங், காற்றினைத்தவிர உடம்பின் மேற்படும் ஏனைப்பருப்பொருள்களை நினைத்தல் அருமையுடைத்தன்று. இங்கான் கண் வாய் மூக்கு என்னும் பொறிகளுக்குப் புலனுகும் பருப்பொருள்களைத் தெளி வாக நினைத்தல் எளிதிற் கைகூடுவதாயுஞ், செனி மெய் என்னும் மற்றை இருபொறிகளுக்கும் புலனுகும் நுண் பொருள்களை நினைத்தல் எளிதிற் கைகூடுவதல்லாததாயுங் காணப்படுதலால், இதிற் பழகித் தேர்ச்சிபெறவிரும்புவோர் துவக்கத்திற் கண் வாய் மூக்குகட்குப் புலனுகும் பருப்பொருள்களையும், பிறகு செவி மெய்கட்குப் புலனுகும் நுண்பொருள்களையும் முறையாக நினைத்தற்குத் தொடர்பாக முயன்று வரல் வேண்டும். இங்கானம் பழகிவரவே மனமானது நுண்ணிய நிலையினை அடையும். அது நுண்ணிய நிலையினை அடைந்தபின் நுண்ணிய பொருள்களைத் தெளிவாக நினைவுக்குக் கொண்டு வருதலும் எளிது.

பருப்பொருள்களைத் தெளிவற நினைத்தல் என்றாக இருந்தாலும், அவற்றுள் ஒன்றை நினைக்கப் புகுக்கால், உள்ளம் அஃது ஒன்றிலேமட்டும் நிலையாககில்லாமல் ஒருங்காடிப்பொழுதில் அதனை விட்டு மற்றென்றிலும், அம் மற்றென்றையும் விட்டு வேற்றென்றிலும், அவ் வேற்றென்றையும் விடுத்துப் பிறிதொன்றிலுமாக விட்டு விட்டோடும். கறங்கோலை போல இங்கானம் ஓயாது சமூலம் உள்ளம் ஒருபருப்பொருளை நினைக்கும்போது அதனைவிட்டு வேற்றென்றற்குப்போகாமல்தடைப்பட்டு நிற்பதற்கு ஓர் எளியமுறை இருக்கின்றது. அஃது பாதெனிற், காட்டுவாம். அகத்தே நினைக்கும் ஒரு பொருளின் நினைவைப் புறத்தே அதனேடு ஒப்பதான்

ஒன்றைச் செய்யும்படி ஏவினால் அஃது அப்பொருளீள் விட்டு வேறொன்றைன் நினைக்கமாட்டாது. அகத்தோ நடைபெறும் ஓர் அறிவு முயற்சியைப் புறக்கே ஒரு செயலிற் கட்டுப்படுத்தும் முறை. புறப்பொருளிலேயே எந்நேரமும் நினைவைச் செல்ல விடித்துக்கொண் டிருக் கும் நம்மனோர்க்கு மிகவும் பயன்றாவதொன்றும். ஒரு தெங்கின் இளாநீரிலே தனது மனத்தைச் சிறிதுகேரம் நிறுத்தி வைக்க வேண்டுகின்றவன் அதன் வடிவத்தைப் போலக் களிமண்ணிலேனும் நெட்டியிலேனும் கல்வி லேனுங் கட்டையிலேனுந் செப்பயப் புகுவனுபின் அவனது மனம் அப்பொருளி நினைவிலேயே வருத்த மின்றி நெடுகேரம் நிலைபெறுகிற்கும். ஒரு பருப்பொருளின் வடிவத்தை நினைக்கும் நினைவு நிலைபெற வேண்டி அதனை யொப்பதான் வடிவை வேறொரு பருப்பொருளிற் செய்துகொண் டிருக்கும் முறை சிறந்துதயான லும், இதனை எல்லாருஞ் செய்தல் கூடாமையால், இது னினும் உயர்ந்ததான் மற்றொரு முறை எவருந் செப்யத் தக்காக இருக்கின்றது. அஃது யாதோவெனின், ஒருகடிதத்தில் எழுதுகோலால் அதன் உருவத்தைக் கூர்ந்து எழுதுதலேயாகும். கல் மண் முதலியவற்றில் திரட்டிச் செய்யும் உருக்களைக் காட்டினால், கடிதத்தில் துகிலிகையால் அவற்றை எழுதிப் பார்க்கும் முறை எத் திறக்கவரும் எனி திற் செய்தற்கு இசைந்ததாப் இருப்பதுடன் அஃது அறிவினையும் மிகக் கூர்மைப் படுத்துதலால் உயர்ச்சி வாய்ந்ததாகவும் இருக்கின்றது. எங்குன மென்றும், பருப்பொருள்களைலாம் அகலம் கிகளாம் பருமை என்னும் மூன்றளவு உடையனவாகும்; ஆகையால், ஒரு பருப்பொருளின் வடிவத்தைக் கல் மண் போன்ற வேறொரு பருப்பொருளிற் செய்து அணித்தல்

அத்துணை வருத்தமான செயல் அன்று, ஆனால், அக்லும் நிகளாம் மட்டும் உடைய ஒரு கடிதத்தின் மேற்பரப் பின்மேல், அகலம் நிகளாம் பருமை என்னும் மூன்றளவு உடைய ஒருபருப்பொருளின் வடிவத்தைப் பிழைப்பதாமல் எழுதிக் காட்டுதல் பெரிதும் அருமையான செயலாம். அகலம் நிகளாம் பருமை என்னும் மூன்றளவுடைய ஒருகுதிரையின் வடிவை, அங்கனமே மூன்றளவுடைய ஒரு முருக்கமரத்திற் றிரட்டி யமைத்தல் போல, இரண்டளவுடைய கடிதத்தின் மேற்பரப்பிலே அதன்வடிவை வரைந்து காட்டுதல் எளிதன்று. ஒரு பருப்பொருளின் திரட்சி வடிவைக் கடிதத்தில்வரைந்து காட்டுதற்கு நுண்ணிய பார்வையுங் கூரிய அறிவும் முதன்மையாய் வேண்டும். அதுவல்லாமலுாக, தான் எழுதும் பருப்பொருளுக்கு இயற்கை நிறம் எதுவோ அதனை இசைவான சாயத்தால் விளக்கி எழுதவுங் கற்றுக்கொள்வனுயின், அவன் அறிவும் நினைவும் மிகமேம் பட்ட துலக்க முடையனவாய் உரம் பெற்றுத் திகழும். ஆதலால், ஒருகடிதத்தின் மேல் ஒருபருப்பொருளின் வடிவத்தை வரைந்து காட்டும் முறை அதனைப் பற்றிய நினைவை மிகவும் நிலைப்படுத்து மென்றும், அதனால் அவ்வழியிற் பழகி ஒரு நினைவைப் பிறர்க்கு உணர்த்து வோர் ‘தொலைவில் உணர்தல்’ என்னும் இவ் வருங்கலைப் புலமையிற் சிறந்து நிற்பரென்றும் உணர்தல்வேண்டும்.

நினைத்தபொருளாக் கடிதத்தில் வரைந்து காட்டும் இம்முறையின் மேன்மையை உற்று நோக்குங்கால், தமது நினைவைப் பிறர்மனத்தில் எழுப்ப வேண்டும் எவரும் அங்நினைவைக் கடிதத்தில் எழுதுதலால் அதனை எளிதில் நிறைவேற்றலாமென்று தெரிந்து கொள்ளல் வேண்டும். உணர்த்துவோர் தாம் நினைத்த ஓர் இளாநீரை ஒரு

கடிதத்தில் வரைந்துகொண் டி ருக்க, உணர்வோரும் அதனையே தமது கடிதத்திலும் வரைவர். உணர்த்து, வோர் ஒருக்குதிரையை எழுத உணர்வோரும் உடனே அதனைக் தமது கடிதத்தில் வரைவர். உணர்த்துவோர் நாரத்தை எலுமிச்சை முதலான பழங்களின் பெயரை பைனுங், தென்னை மா பலா வாழை முதலான மரங்களின் பெயரையேனுங், தாம் நினைத்த ஒருநண்பரின் பெயரை பைனும், ஒன்று இரண்டு முதலான எண்களின் பெயரையைனும், ஞாயிறு திங்கள் முதலான நாட்பெயரை பைனும், மேசை நாற்காலி முகலான தட்டிமுட்டுகளின் பெயரையைனும், வட்டம் சதுரம் கோணம் முதலான உருவங்களைபைனும், வேறு விலங்கினங்களின் உருவங்கள் அல்லது பெயர்களைபைனும் தமது கடிதத்திற் குறிப்பிடுவராயின், உணர்வோரும் அவற்றைப் பெரும்பாலும் பிழைப்படாமற் றமது கடிதத்திலும் குறித் துக் காட்டுவர். இதனை நன்கு ஆராய்ந்துபார்த்த அறி ஏர் ஒருவரின்* ஆராய்ச்சிகள் பலவற்றுள் ஒன்றனை இங்கு எடுத்துக்காட்டுவாம்: உணர்த்துவோர் இருவரை ஒருபக்கத்திலும், உணர்வோர் ஒருவரை மற்றொருபக்கத்திலும் இருக்கவைத்து, உணர்வோர் எந்தவகையாலும் உணர்த்துவோரையும் அவர் செய்வனவற்றையும் பாராதபடி அவர் கண்களை நன்றாய் மறைத்துக் கட்டிய பின்னர், உணர்த்துவோர் ஒருவர் கையிற் சுதாவடிவம் வரையப்பட்ட ஒருக்கட்டத்தையும், மற்றொருவர் கையிற் சாய்ந்த சிலுவை வடிவம் வரையப்பட்ட மற்றொரு கடிதத்தையுங் கொடுத்து, அவ்விருவரும் அவ்வடிவங்களை உண்ணிர்ப்பாப்ப பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவர்கையிலுள்ள உரு

* Professor Lodge, University College, Liverpool.

வத்தினை அறியார். அவ்விருவருங் தத்தங் கடிதத்தில் உள்ளதை வாய்ப்போமல் உறுத்து உன்னிப்பாய்ப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்நேரத் தில் தமது மனத்தில் எது தோன்றுகின்றதோ அதைத் தெரிவிக்கும்படியாகவங் கண் கட்டப்பட்டிருக்கும் உணர்வோர் கற்பிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் உணர்வோர், “யான் இரண்டு ஒருவங்களைக் காண்கின்றேன் — முதலில் ஒன்றையும் பிறகு அதன்கீழ் மற்றொன்றையுங் காண்கின்றேன். நான் எதனை வரைவ தென்று தெரியவில்லை. நான் இரண்டில் ஒன்றைத் தெரிவாய்க் காணக்கூடவில்லை.” என்றனர். அதன்மேற், கண்டதைக் கண்டபடியே வரையும்படி கேட்டுக் கொள்ளப்படவே, அவ்வணர்வோர் ஒரு சதுரத்தை எழுதி அதனுட்சாய்ந்த ஒருசிலுவையை எழுதிக்காட்டினர். இங்கானம் எழுதியது ஏன் என்று கேட்டபோது, ஒரு சதுரத்தினுட்சாய்ந்த ஒரு சிலுவையைத் தாம் எழுதியதன் வகை தமக்கே தெரியாதன்று உரைத்தார். ஆயினும், அதன் உண்மை இது: உணர்த்துவோர் இருவரும் ஒரே காலத்திற் ரணித்தனியே கிணைத்த இருவேறு வடிவங்களும் ஒன்றே பெடான்று கலந்து உணர்வோர் உள்ளத்திற் ரேஞ்சினமையால், அவர்தாங் கண்டவாறே அவையிரண்டையும் ஒன்றினுள் ஒன்றூய் வரைந்து காட்டினர். இதனால் நாம் அறியற்பாலதும் ஒன்று உள்ளது: உணர்வோர் ஒருவராய் இருக்க உணர்த்துவோர் பலஶாய் இருந்து பலவற்றை கிணைப்பராயின், அவை யெல்லாம் ஒன்றேபெடான்று கலந்து ஒரு கும்பலாய்த் தோன்றிக் குழப்பத்தை வருவிக்கும். ஆகையால் இக்கலைப்புலமையைப் பெறுதற்குப் பழகுகையில், உணர்த்துவோர் ஒரு வரும் உணர்வோர் ஒருவருமாய் இருந்து பழகுதலே

குழப்ப மின்றி இதனைத் தெளிவாய் உணர்ந்து தேர்ச்சி பெறுதற்கு ஏதுவாம் என்க எதனை நினைந்தாலும் அதனை ஒரு கடிதத்தில் வடிவமாகவோ அல்லது பெயரளவாகவோ உணர்த்துவோர்ன்முதுவராயின், அதனைப் பற்றிய அவரது நினைவு அதனினின்றுங் கலையாமல் அதன்கட்சிறிது நேரமேனும் ஒன்றுபட்டு நிற்குமாதலால், அதனை உணர்வோர்க்கு அது செவ்வனே புலப்பட்டுத் தோன்றும். உணர்வோர் உணர்த்துவோராகிய இருதிரத்தினர்க்கும் நினைவு வலுப்பட்டு இக் கலைப்புலமைத் தேர்ச்சியை உண்டுபண் னும் வரையில், தாம் நினைக்கும் எதனையுங் கடிதத்திலிட்டு எழுதும் முறையைக் கடைப்பிடித்தல் வேண்டும். தமதுநினைவு வலுப்பட்டபின் கடிதத்தின் உதவி வேண்டாமலே ஒருவரது நினைவை மற்றவர் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இனி, உணர்த்துவோர் பலராயிருப்பினும் அப்பலரும் பல நினைவுகளை உடையராகாமல் ஒருபண்டத்தையே நினைக்கும் ஒரு நினைவே உடையரானால், அந்நேரத்தில் அதனை உணர்வோர் பிழைப்பாமல் அதனை நன்குணர்ந்து உரைப்பார். ஓர் ஊரிலிருந்த ஒரு சமய குருவின்மக்கள்* முற்பிறவியிற் செய்த நல்வினையால் பிறப்பிலேயே இக் கலைப்புலமையையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். அச்சிறுபிள்ளைகட்கு வாய்த்த இவ் வருங் கலைப்புலமைத் திறத்தை ஆராய்ந்து பார்க்கும் பொருட்டுச் சென்ற ஓர் அறிஞர்† அச் சிறுவரது திறத்தை ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று: அச் சிறுமகாரில் ஒருவர் ஓர் அறையிற் போய்க்கதவைச் சாத்திக் கொள்ளும்படி கற்பிக்கப்பட்டார்.

* The children of Rev. Mr. Creery of Boston. . . .

† Professor Barrett.

ஆதற்கு அடித்த மற்றேர் அறையின் கண் அவ்வீட்டில் ஆலூள்ள குடும்பத்தாரை இருக்கவைத்து, அவ் அறிஞர் அந்நேரத்திற் ரமக்குத்தொன்றிய ஒருபொருளாச் சிறிது நினைத்துப் பின்னர் அதன் பெயரை ஒரு துண்டுக் கடி தத்தில் எழுதி, அதனை அங்கிருந்த குடும்பத்தார்க்கு காட்டி, எவரும் வாய் பேசாமலே அதிலெழுதப்பட்ட பண்டத்தினை ஒருமித்து நினைக்கும்படி கேட்டுக்கொண்டார் அவர்கள் எல்லாரும் அவர் சொல்லிப்படியே சிறிதும் வாய்பேசாதிருந்து அக்கடிதத்திற் குறிப்பிட்ட பண்டத்தை நினைந்த சில நேரத்திலெல்லாம், பக்கத்து அறையிலிருந்த சிறுபிள்ளை கதவைத் திறந்து கொண்டு வருவது கேட்டது; உடனே அடித்த அறையி லிருந்த அனைவரும் இருக்கையினின்று அசையாமலும் வாய் பேசாமலும் அத்துண்டுக்கடிதத்தை மறைத்துக் கொள்ளவும், அக்குழங்கை இவர்களினிருந்த அறைக்குள் வந்து அவர்களெல்லாரும் ஒன்றூய் நினைத்த அப்பண்டத்தின் பெயரைச் சொல்லிற்று. இதனை அடித்துச் செய்த ஆராய்ச்சிகளுள், அடித்த அறையிலிருந்த குடும்பத்த வர் எல்லாம் அவ்வீட்டிலுள்ள பண்டங்களில் ஏதேனும் ஒன்றை ஒருகாலத்தில் ஒருமித்து நினைக்கவும், நினைந்த அப்பண்டத்தை அச்சிறுபிள்ளைதானே அறிந்து எடுத்து வந்து கொடுக்கவும் கற்பிக்கப் பட்டனர். கற்பிக்கப்பட்டபடியே அவர் அடித்துடுத்து நினைந்த பண்டங்கள் ஒவ்வொன்றையும் அப்பிள்ளை தவறுமல் எடுத்துடுத்து வந்து கொடுத்தது. இங்னனமாக அவ்வறிஞர் ஆறு நாட்கள் வரையில் அவர்களோடிருந்து ஆராய்ந்த முக்குற்றுப் பண்ணிரண்டு ஆராய்ச்சிகளுஞ் சிறிதும் பிழை படாமல் நிறைவேறின. இவற்றை எண்ணிப் பார்க்குங்கால் உணர்த்துவோர் பலராயிருப்பினும் அவர்

அஅ

தொலைவிலுணர்தல்

ஒருகாலத்து ஒருபண்டத்தினையே உன்னிப்பாய் ஒரு மித்து நினைப்பராயின், அதனை உணர்வோரும் அதனை உள்ளவாறே பிழையாமல் உணர்வரென்னும் உன்றை நன்கு பெறப்படும். உணர்வோர் அறிவும் மேற் பிறவி யிற் செய்த நல்வினைப்பயத்தாலும் இப்பிறவியிற் செய்து கொண்ட பழக்கத்தாலும் நன்கு தெளிவடைந்திருத்தல் வேண்டும்.

இனி, உணர்த்துவோர் ‘போகநித்திரை’ என்னும் அறிதுயில் வாயிலாக உணர்வோரது அறிவைத் தெளிவடையச் செய்து, அவரை அருகில் இருத்தியும், அங்கிரித் தொலைவிலிருக்கச் செய்துந் தாம் நினைப்பனவற்றை அவர் பிறமாயல் நினைக்கும்படி செய்யும் மற்றொரு நன்முறையும் உண்டு. உணர்த்துவோர் முதற்கண் நல்ல தொரு முறையால், உணர்வோரை அறிதுயிலிற் போகச் செய்து, அதனால் அவரது நினைவு தமது நினைவின் வழிப்பட்டு கிற்கச் செய்து கொள்ளல் வேண்டும். அங்கானம் அவரை அறிதுயிலிற் செலுத்துதற்கு இசைவான நன்முறைதான் எதுவோவைவனின்; அதனைக்காட்டுதும்.

அறிதுயில் வருவிக்கும் முறை

கொளுத்திய ஒரு மெழுகு திரியையேனும், பளப் பளப்பாகவுள்ள ஒரு வெள்ளிக் காசையேனும், தெளி வான ஒரு பளிங்கு உருண்டையையேனும் உணர்த்து வோர் தாமே கையிற் பற்றிக்கொண்டாவது, உணர் வோர் சாய்ந்திருக்கும் நாற்காவியினெதிரே உள்ள ஒரு சிறு மேசைமேல் அவரது கட்டாயவை சிறிது மேல் நோக்கும் உயரத்தில் நன்றாய்த் தெரியும்படி வைத்தா வது அவர் அதனைக் கண்ணினமை கொட்டாமற் பார்க்கும்படி செய்தல்வேண்டும். கட்டாயமாக இமைக்க வேண்டி யிருந்தால் அல்லாயல், உணர்வோர் சிறிதுங் கண் இமைத்தல் ஆகாது. இங்ஙனமாக அவர் சிறிது நேரம் அதனை உற்று நோக்கியபின், உணர்த்துவோர் தமது இடதுகையின் விரல்களை ஒன்றேடொன்று சேராமல் விரித்து, உணர்வோரின் பின்றலைப் புறத்தே தொட்டாவது தொடாமலாவது மேலிருந்து கீழ்நோக்கிப் பல முறை தடவல்வேண்டும். தடவுகையில் உள்ளங்கை யைக் கவிழ்த்தபடியாய்த் தடவி, இறக்கி, மறுபடியுங் கையை மேல் உயர்த்துகையில் இறக்கினவழியே நேராக மேல்உயர்த்தாமல் ஒரு பக்கச் சாய்வாய் உயர்த்துதல் வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்துப் பின்றலைப் புறத்தே தடவிய சிறிதுநேரத்திற்குப்பின், உணர்த்துவோர் உணர் வோரைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ளும்படி கற்பித்து, அதன்பிறகு தம்வலக்கை இடக்கை இரண்டின் விரல்களையும் ஒன்றன்மேல்ஒன்று படாமல் விரித்துக் கொண்டு, உள்ளங் கைகளைக் கவிழ்த்தபடியாய் உணர்

தொலைவிலுணர்தல்

வோரின் நெற்றிக்கு நேரே தொட்டாவது தொடாமலா வது கீழ்நோக்கி அவரது முழுங்கால் அளவுஞ் தடவல் வேண்டும்; அங்கனங்கிழ்நோக்கித் தடவியகைகளை மறுபடியுஞ் தடவுகற்காக மேலுயர்த்துகையில் நேராக எதிரே உயர்த்தாமல், இரண்டு கைகளையும் பிரித்து அவர் தம் விலாப்பக்கங்களிற் பக்கச் சாய்வாய் உயர்த்தித், திரும்ப வும் முன்சொன்னவாறே கீழ்நோக்கித் தடவுதல் வேண்டும். இங்கனங் தடவுகையில் ‘தூக்—கம்—தூக்கம்—தூக்-கம்—தூ-க-கம்-அயர்ந்த தூ-க-கம்-இனிய தூ-க்கம்’ என்று ஆழந்து நீண்டகுறவில் திருப்பித்திருப்பி மெல்லச் சொல்லுக. இங்கனங் திருப்பிச் சொல்லச் சொல்ல, உணர்வோர் கெடிமுச் செறிந்து தூங்கத் தொடங்குவர். இவ்வாறு அவர் தூங்கத் துவங்குவதைப் பார்த்தவுடனே, மறுபடியும் அவரது தலையிலிருந்து முழுங்கால் அளவும் முன்சொல்லியவாறே கீழ்நோக்கி எல்லட்டுமுறை தடவி ‘நல்-ல-தூ-க-கம், ஆழந்த தூ-க-கம், இன்பமான தூ-க-க-ம-நன்-ரூய்-ஆழ-ந-த தூக்-கம்—ஆழந்த—தூ-க-க-ம்’ என்று அடித்தடித்து மெல்ல நிறுத்திச் சொல்லுக. இங்கனங்க் சொல்லியபின், அவர் நன்றாய்த் தூங்கக் காணலாம் அகளைக் கண்டபின் அவரை கோக்கி: ‘இப்போது நன்றாய்த் தூங்கும். நான் சொல்வதைத் தனிர் வேறு எதுவும் உமக்குச் கேளாது. நான் சொல்வது மட்டும் உமக்குக் கேட்கும் நன்மையைக் கோரி நான் உமக்குச் சொல்லுகிறபடி செய்யக் கடவீர். நான் எழுப்புகிறபோது நீர் நன்றாய்த் தூங்கி எழுந்திருப்பீர்.’ என்றுசொல்லுக. பல பிறவிகளிற் சீர் திருந்தி வந்து இப் பிறவியிலும் ஒழுங்குபட்டிருக்கும் உயிராயின் அவ்வணர்வோர் இரண்டொருகால் இங்கனம் அறிதுயிலிற் செலுத்தப்பட்ட அளவானே மிகச்

அறிதுயில் வந்தீட்டும் நூறு கக

சிறந்த நண்ணிய உணர்வினைப்பெற்று, உணர்த்துவோர் நினைக்கும் நினைவுகளையும், உணர்த்துவோர் கோரியபடி பிறர் நினைக்கும் நினைவுகளையும் தாம் அறிதுயில் இருக்கையிற் செவ்வனே உணர்ந்து கூறுவார். உணர்த்துவோர் இன்னும் அவரை நன்றாய்ப்பழக்குவராயின், அறிதுயில் விருந்து விழித்தெழுந்த பின்னும் உணர்த்துவோர் விரும் பியபடி யெல்லாம் பிறரெண்ணங்களை இனிதுணர்ந்து உரைப்பார். அவ்வாறு பலபிறவிகளிலும் இப்பிறவியில் அஞ்சீர்த்திருத்தம் அடைந்து வராத உயிராயின் அவருக்கு அறிதுயிலை எளிதிலே வருவித்தல் இயலாது அதனை அவர்பால் வருவித்தற்பொருட்டுப் பலகாலும் பலநாளும் முயன்றுவரல் வேண்டும். அடுத்தடுத்து முயன்று பழகி னால் எத்தகையோரிடத்தும் அறிதுயிலை வருவிக்கலாம்.

இனி, உணர்வோர் அறிதுயிலிற் கூடக்கும்போது உணர்த்துவோர் பின்வருமாறு சொல்லுதல் வேண்டும். “உமது உடம்பு எப்போதுஞ் செவ்வையான நிலைமையில் இருக்கும். உமது ஆறிவு தெளிவாகவும் நட்பமாக வும் விளங்கும். நீர் என் அருகி விருந்தாலும், என்னை அகன்று தொலைவி விருந்தாலும், யான் நினைக்கும் நினைவுகளையும், யான் குறிப்பிடுவோர் நினைவுகளையுஞ் செவ்வனே அறிந்து சொல்வீர். நீர் எங்கிருந்தாலும் யான் வேண்டியபோது ஆம்ந்த இனிய தூக்கத்திற்குச் செல்வீர். மறுபடியும் யான் வேண்டியபோது செவ்வையாக விழித்தெழுந்து உம்முடைய அலுவல்களைப் பார்ப்பீர்.” என்று ஏழெட்டுமூறை இவற்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லுக. உணர்த்துவோர் இவ்வாறு கூறிய சொற்கள் உணர்வோரது நினைவில் ஏறி அவரைப் பதப்படுத்தி விருந்தால், அதனைத் தெரியும் பொருட்டு உணர்த்துவோர் ஒருமோதிரத்தை அல்லது ஒருசாவியை அல்லது

ஓர் எழுதுகோலை அல்லது வேறே தெனும் ஒருபொருளை சினைத்து அதிற் நமது சினையினைச் சிறிது நேரம் பதிய சிறுத்துக் கூடுதல் உணர்வோர் உள்ளாம் நுண்ணிப் பதத்தை அடைந்திருக்குமாயின். உடனே அவர் உணர்த்து வேவார் எண்ணிப் பொருளைத் தவறுமல்ல எடுத்து உரைப் பர். இவ்வறிதுயிலில் நன்கு பழகியபின் உணர்வோரும் உணர்த்து வேவாரும் ஒருவரை யொருவர் பிரிந்து எவ்வளவு தொலைவான ஊர்களில் இருந்தாலும் உணர்த்து வேவார் வேண்டியபடியெல்லாம் உணர்வேவார் பிழைப்பாம் செய்வர். இம்முறையின் மேன்மையினை ஆராய்ந்து பார்த்த நுண்ணறிவின் ரெல்லாரும் இதனை மிகப் பாராட்டிப் பேசுதலும் எழுதுதலுஞ் செய்து போதருகின்றார். அறிதுயிலில் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒருவர் தாம் அபர்ந்த தூக்கத்திற் கிடக்கயில் உணர்த்து வேவார் தமக்குக் கட்டளையிட்டபடியே அவர் தொலைவிலிருந்து செய்தவற்றைக் கூடிருந்து பார்த்த ஆங்கிலமருத்துநால் அறிஞர்ஒருவர் எழுதிய ஒரு பகுதியை இங்கெலித்துக் காட்டுகின்றார்:-

இருபத்திரண்டு ஆண்டின் ஓர் அழகியமாது இக் கலைப்புஸ்மையில் தேர்ச்சிபெற்று உணர்த்து வேவார் ஒருவரால்* நாலைக்கு முறை அறிதுயிலிற் செல்லும்படி பழக்கப் படுத்தப்பட்ட டிருந்தார். இம்முறையினை நன்காராய்ந்து பார்க்கவிரும்பிய ஆங்கிலமருத்துநாம் புலவர் ஒருவரின்டு வேண்டிகொள்கு இசைந்து இவ்வம்மை பாரும் இவரை அறிதுயிலிற் பழக்கிய அறிஞரும் ஒரு நாள் அவர்வீட்டுக்கு வந்து சேர்த்தார். இந்த அறிய முறையினைக் கண்டறியும் ஆவலால் வேறு சிலரும் அங்கே வந்திருந்தார்கள். அம் மருத்துவர் வீட்டின்கண்

*Dr. Carl Sextus. † Dr. George Lutken, M. D.

உள்ள அகன்றதோர் அறையின்கண் அவ் விளையமாதர் அங்கு வந்த மற்றையோருடன் பேசிக்கொண் டிருக்கையில், அம் மருத்துவர் தம்மோடிருந்த அவ் வுணர்த் துவோவரை அழைத்துக் கொண்டுபோய் அம்மாதர் அவரைப் பார்க்கக்கூடாத மற்றேர் அறையில் இருக்கச் செய்து. “யான் அந்த அம்மையிடத்தும் மற்றவரிடத் தும் போய்ப் பேசிக்கொண் டிருக்கின்றேன். இடையே நான் சிறிது கணைப்பேன்; அந்த ஒலியைக் கேட்டதும் நீர் இந்த அறையி விருக்கும் அம்மடந்தையை அறி துயிலிற் போகச் செய்தல் வேண்டும்.” என்று அவர்க்குக் கற்பித்துவிட்டு. அவ்வறையினின்றும் வெளியே வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு, அந்த அம்மையாரும் மற்றையோரும் பேசிக்கொண் டிருக்கும் அறைக்குட்புகுந்து அவர்களோடு அளவளாவிப் பேசியிருக்க ஸானார். எல்லாரும் பேசஞ்செய்தியில் கருத்து ஊன்றி ஈடுபட்ட டிருக்கையில், நடுவே அத்துரைமகன் சிறிது கணைத்தார். அக்கணைப்பொலி நிகழ்த்திய சிறிது நேரத்தி ஜெல்லாம், அம் மாதரார் முகம், உணர்த்துவோர் முன்னே அமர்ந்திருந்த இருக்கையின் பக்கமாய்த்திரும் பியது. கூடிருந்த அம்மிருத்துவர் அம்மாதரை நோக்கி ‘யாது நேர்ந்தது?’ என்று வினாவு, அம்வம்மை ‘ஓன்று மில்லை’ என்று விடைக்குறினார். அவ் வம்மையின் கண்கள் இமையாமல் நின்றன. மற்றை அறைக்குள் இருந்த உணர்த்துவோர் தமதுகைபை டீடிச் சிறிது அசைத்த அளவிலே, அம்மாதரார் தாமிருந்த நாற்காவியை விட்டெடுந்து, பின் தள்ளும் நடையொடு மெல்லநடந்து உணர்த்துவோர் இருந்த மற்றை அறைக்குட்ட சென்றார். உணர்த்துவோரோ தாம் இருந்த இருக்கையினின்று அசையாமலும், ஏதோர் ஒசையும் புரியாமலும் இருந்

தார். தாம்கினேத்தவாறே அறிதுயிலில் நடந்து தம் அருகில் வந்த அம்மாதரின் கண்களுக்கு நேரே இயங்கி இரண்டு விரல்களை நீட்ட, மறுபடியும் அப்பெண் முன் னிருந்த அறைக்குப் போகும்படி அவராற் செலுத்தப் பட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார். இன்னும், அறிதுயிலி விருக்கும் அம்மாது விழித் தெழுந்தவுடனே சிறிதுநேரங் கழித்து அடுத்துள்ள அறைக்குட் போய் அங்குள்ள இசைப்பெட்டியினை* இயக்கி ஒர் இசை பாடுமாறும், அதன்பின் அங்குள்ள பல புத்தக வரிசை களிலிருந்து தாம் எண்ணிய ஒருபுத்தகத்தைத் தெரிக் கொடுக்குமாறும், மண்டியிட்டு அதனை அம் மருத்துவர் கையிற் கொடுத்து அதில் உள்ள சில சொற்களை ஒரு வகையான குரவில் திருத்தமாகச் சொல்லுமாறுங் கட்டளை யிடப்பட்டனர். அதன்பின், விசிறியால் மெல்ல வீசி அவர் எழுப்பப்பட்டார். விழித்தபின், தூக்கத் தில் நடந்த தொன்றும் அவர் அறியாராய், மற்றவர்களொடு முன்போற் பேசிக்கொண் டிருந்தார். ஆனற், சிறிதுநேரங்கு சென்றதும், அம்மாதரின் கண்கள் உறுத்த பார்வை உடையவாயின; நீக்கமுடியாத ஒரு கட்டளைக் குக் கீழ்ப்படிந்து நடப்பவர் போல் அப் பெண்மணி யார் தமதிருக்கையினின்றும் எழுந்து, தாம் உணர்த்து வோராற் கற்பிக்கப்பட்டபடியே இசைப் பெட்டியில் ஒர் இசைபாடிப், பின் புத்தகவரிசைகளி விருந்து அவர் கருதியதொரு புத்தகத்தைப் பிழைப்பாமல் எடுத்து, அதனை முழுந்தாளிட்டபடியாய் அம்மருத்துவர் கையிற் கொடுத்து, ஒருவகையான குரவிற் சிலசொற்களையுங் திருத்தமாகச் சொன்னார். அவர் மண்டியிட்ட நிலையி விருந்தபோது அவ்வறிதுயிலினின்றும் எழுப்பப்பட்டுவே,

* Piano.

அறிதுயில் வருஷிக்தம் முறை கடு

தாம் அங்கிலையிலிருந்ததற்காகச் சிறிது சினமும் வருத்த மும் உடையவர் போற் காணப்பட்டார்.

அதன்பின் அம்மாதர்க்குச் சில சிற்றுண்டிகள் தறப் பட்டன; அவர் அவற்றுள் ஓர் அடையைத் தின்று கொண்டிருக்கையில், அவர்க்குப் பின்பக்கத்திற் சிறிது தொலைவில் இருந்த உணர்த்துவோர்க்கு அம்மருத்துவர் கண்ணல் ஒருகுறி செய்தார். அதனை அறிந்த அவ் வுணர்த்துவோர் தமது கையை ஒசைப்படாமல் அசைக் கூவே, அம் மடங்கை உடனே தலையைத் திருப்பிக் கொண்டு தூங்கலாயினார். இங்கனங் தூங்குகையிலும், அவ்வுணர்த்துவோர் கோரியபடியெல்லாம் அவர் செய் வாராயினார். தோட்டத்திற் சென்று மலர்கள் பறித்துச் செண்டு கட்டுவதுபோல் நினைக்க, அங்கு தோட்ட மில்லாதிருந்தும் அவர் அதனுள் நுழைந்து நறுமலர் கொய்து செண்டுகட்டுவதுபோற் செய்வாராயினார். பின் எனர் அப்பூஞ்செண்டை முகங்கு இன்புறல் வேண்டு மென்றுநினைக்க, அவர்கையிற் பூஞ்செண்டு இல்லாதிருக் கவும் அஃது உடையவர் போல் முகங்கு மகிழ்ந்தார். அதன்பிறகு அந்துமணம் மிக்க காரம் உடையதென்று கூற, அம்மாதர் பலகாற் றும்மினார். உணர்த்துவோர் தமதுகையால் அமர்த்திய பிறகுதான் அத் தும்மல் நின் றது. இங்கனமே, உணர்த்துவோர் நினைத்தபடியுஞ் சொல்லிப்படியு மெல்லாம் அம்மங்கையார் அறிதுயிலிற் சென்று, வியப்பான பல செயல்களைப் புரிவாராயினார். இது நிற்க.

அறிதுயிலிற் சென்ற ஓர் உயர்ந்த உயிர் தன்னைடு தொடர்புடையவர்கள் நினைக்கும் நினைவுகளை நன்கு அறிந்துரைக்கும் உண்மை நிகழ்ச்சிகளைச் செவ்வை

யாக ஆராய்ந்து முடிவுகட்டிய உயிர்களை ஆராய்ச்சிக் கழகத்தார்* செய்த ஆராய்ச்சிகளிற் சிலவும் ஈண்டு எடுத்துக் காட்டுதல் வேண்டும். ஏனெனில், உயர்ந்த துணீஸ் நூற் புலமையில் நிரம்பத் தேர்ச்சிபெற்று இவ்வுலக மெங்கும் பெரும்புகழ் பெற்று விளங்கும் புலவோர் பலர் அக்கழகத்தில் ஒருங்கு சேர்ந்திருந்து, எவரும் ஜியுறதற் கில்லாதபடி இவ்வரிய பெரிய முறைகளைத் தீர ஆராய்ந்து தெளிவுபடுத்தி யிருக்கின்றனர்; ஆதலால், அவர் செய்துபார்த்த ஆராய்ச்சிகளிற் சில எடுத்துக் காட்டினாலும் அவை இவ்வண்மையை நிலைநாட்டி எத் திறத்தவரையும் அறியுட்டி மகிழ்விக்கும்.

ஒரு நாள் ஓர் அம்மையார் அறிதுயிலிற் செலுத்தப்பட்டு உணர்வோராய் இருக்க, அவருக்கு உணர்த்து வோரான ஒருதுரைமகன் அவரைத் தொடாமலும் அவரொடு பேசாமலும் அவர்க்குப்பின்னே இருத்தப்பட்டார். இம்முறையினை ஆராய்ந்து பார்ப்பதற்கென்று அங்கு வந்திருந்த கற்றறியிற் சிறந்த மற்றொரு பெருமாட்டியார், ‘ஒரு சிறு பையன் கையில் ஒருபந்து ஏந்தி நிற்பதாக’ நினைக்கும்படி அவ்வணர்த்துவோர்க்குக் கற்பித்திருந்தார். அங்குனமே அத்துரைமகன் அந்நினைவை உறுத்து நினைந்த சில இமைப்பொழுதிற்குள், அறிதுயிலில் அமர்ந்திருந்த அம்மையார்: “ஓர் உருவும் வருகின்றது—ஒரு சிறுபையன்.” என்று கூறினார். உடனே அங்கிதனை ஆராயும் மற்றொரு பெருமாட்டியார்: “அவன் தன்கையில் யாது வைத்திருக்கின்றான்? என்று வினாவு, அவ்வும்மையார் “ஓர்உருண்டபொருள்—அஃது ஒரு பந்தென்று நினைக்கிறேன்.” என்று மறுமொழி தந்தார்.

* The Society for Psychical Research.

இனி, மந்தேர் ஆராய்ச்சியில் உணர்வோராயிருக்கும் பொருட்டு அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர் ஓர் ஆண்மகன். அவர்க்கு உணர்த்துவோராயிருமாற்தப்பட்டவர் முன் ஆராய்ச்சியில் உணர்த்துவோராய் இருந்ததுவரமகனே யாவர். இந்த முறை ‘ஒருவண்டி நிறைய மீன் வைத்துக்கொண்டு ஓர் ஆள் நிற்பதாக’ நினைக்கும் படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அங்கனமே நினைந்த சிறிது நேரத்தில் அவ்வணர்வோர் கூறுவர்: “அஃது ஓர் ஆண்மகன் உருவம். ஆம், அங்கே ஓர் ஆள் நிறகின்றார். அவரை இன்னுரென்று நான் அறியேன். அவர் பழங்கள் விற்பவர் போற் காணப்படுகின்றார்.” அப்போது அங்கு வந்திருந்த ஒரு பெண்பாலார்: “அவரிடத்திற் பழங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார். அதற்கு அவர்: “அங்கு இருப்பது அவரது வண்டிபோல் தோன் ருகின்றது. ஓ, அவர் என்ன விற் கிறார்? அவர் விற்று விட்டாரென்று நம்புகின்றேன். அவரது வண்டிமேல் யான் ஏதும் பார்க்கக் கூடவில்லை. ஒரு வேளை விற்றுவிட்டார்போலும்! ஆ! சில உருண்டவடிவான பொருள்கள் இப்போது தென்படுகின்றன. அவைகள் பழங்கள் என்றே நம்புகின்றேன். அவைகள் சிறிது சிவப்பாய் இருக்கின்றன. ஓ, அவை மீன்கள் அல்லவோ.” என்று மாறிமாறிக் கடைசியாக நினைந்த பொருளைத் தவறுதலின்றிச் சொல்லிவிட்டார். ஆனால், நினைந்த பொருளை நினைந்தபடியே உணர்வோர் கூறுமல்ல இடையிடையே மாறிக் கூறிய தென்னையெனின், உணர்த்துவோர் அப்பொருளை நினைக்கையில் அதன்வடிவையும் நிறத்தையும் தெளிவாக நினையாமல், அதன்னேடொத்த பழத்தின் வடிவையும் நிறத்தையும் இடையே நினைந்திருக்க வேண்டும். அஃது அல்லாவிட்டால்

உணர்வோர் அறிதுயிலிற் செவ்வனே சென்று அமைதி பெறுமற் சிறிது கலங்கிய நிலையில் இருந்தாராகல் வேண்டும். இவ்விரண்டு குறையும், அல்லது இரண்டில் ஒரு குறையும் இல்லாதாயின் உணர்த்துவோர் நினைந்த பொருளோ உணர்வோர் உடனே தெளிவாக உணர்ந்து கூறியிருப்பர்.

இனி, இவ்வாராய்ச்சியில் வல்ல மற்றொரு துரை மகனுர் நுண்ணறிவு வாய்ந்த தம் மனையாரிடத்துச் செய்து பார்த்த மற்றேர் ஆராய்ச்சி வருமாறு: ‘ஒரு வானக்கப்பல் ஒருநகரத்திற் குறிப்பிட்ட ஓரிடத்தில் மேலே செல்லுவதாகவும், அதனைப் பெருந்திரளான மக்கள் நின்று பார்ப்பதாகவும்’ நினைத்துக் கொள்ளும் படி உணர்த்துவோர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதில் உணர்வோராயிருந்த பெருமாட்டியார் ஆழந்த அறிதுயி, லீற் செலுத்தப்படவில்லை; சிறுதுயிலேதான் இருந்தார். உணர்த்துவோர் மேற் சொல்லியதனை நினைந்து அளவிலே, உணர்வோர் கூறுவார்: “யான் தொகுதி யாகப் பலர் நிற்பதைப் பார்க்கிறேன். கூட்டமாகச் சண்டைக்குப் போகிறார்கள். அவர்கள் மிகவுங் கலவரமாய் இருக்கிறார்கள். அவர்கள் தண்ணீர் சொரிக்கிறார்களா? அல்லது கப்பலோட்டிகள் பாய்க்கப்பிறகளை இழுக்கிறார்களா?” இதற்குள் உணர்த்துவோர், ‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’ என்று கேட்க, அவ்வம் மையார் “அவர்கள் எல்லாரும் மேலே பார்க்கிறார்கள். அஃதாரு வானக்கப்பல், யாரோ ஒருவர் அதில் துண்பப் படுகிறார்.” என்றனர். அதைக்கேட்ட உணர்த்துவோர் “இனி நடக்கக் கூடிய ஒரு காட்சியை யன்றே நினைந்தேன்.” என்ன, உணர்வோர் ‘ஓ முதன் முறைக் காட்சி ஒரு வான ஊர்தியை ஒருவர் பறக்க விடுகிறார்.

அவர் அங்கே மேலே செய்துகொண் டிருப்பது அது தான்.” என்று உண்மையைக் கடைசியாகச் சொல்லி விட்டார். இந் நிகழ்ச்சியின் கண்ணும் உணர்வோர் நினைந்ததனை உடனே சொல்லமாட்டாமல் நடுவே தடு மாற்றம் அடைந்தது, உணர்த்துவோர் தாம் நினைந்ததன் கண் உள்ளத்தை ஒருக்கி நினையாமையினுலே தான் என்று அறிதல் வேண்டும்.

இனி, அகல்இருந்து உணர்த்துவோர், உணர்வோ ரை அறிதுயிலிற் போகும்படி செய்தலை அக்கழகத்தார் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்றைன் இங்கெடுத்துக் காட்டுவாம் பிராஞ்சு தேயத்திற் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் ஒருவர் தம்மிடம் கோய் தீர்த்துக் கொள்ளவந்த ஒரு நாட்டுப்புறத்துப் பெண் பிள்ளைக்கு நோய் நீக்கி, அவளைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற் செலுத்தப் பழக்கலானார். இவர் தாமிருந்த வீட்டுக்கு அரைக் கல் எட்டியிருந்த தம் உடன்பிறங் தாள் வீட்டில் இப்பெண் பிள்ளை இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் அம்மருத்துவரோ டிருந்து இம்முறை யினை ஆய்ந்தறியும்படி அங்கே சென்ற கற்றறிவிற் சிறந்த பலவர் மூவர், ஒருநாட் காலையில் திட்டமாய்ப் பதி னெரு மணிக்கு அம்மருத்துவர் தமது மருத்துக் கழு கத்தில் இருந்தபடியே தம் உடன்பிறங்தாள் வீட்டில் தங்கியிருக்கும் அப்பெண் பிள்ளையை அறி துயிலிற் செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர் சிலநேரங்களில் அப்பெண்மகள் தனக்குத் தூக்கம் வராதபடி தடை செய்வதில் முயற்சி யுடையவளாய் இருத்தலால், இவ் வாராய்ச்சி நிறை வேறுதற்குச் சிறிதுநேரங் கூடக் கொடுக்க வேண்டு மென்று அவர்கள் தமக்குள் ஏற்பாடு செய்து கொண்டனர். திட்டமாய்ப் பதினெண்

றரை மணிக்கு அவர்கள் அமைதியாய் அவளிருந்த வீட்டிற்குட்போய், அவன் ஆழந்த தூக்கத்தோடுடை மேடைமேல் உள்ள தனது அறையிலிருந்து கீழே கூடத் திற்கு இறங்கி வரக் கண்டார்கள். முதனால் இரவில் அம்மருத்துவர் அவளைத் தூக்கத்திற்குச் செலுத்தச் செய்த முயற்சியைப்பற்றி அவர்கள் ஏதுஞ் சொல்ல வில்லை ஆனால், அவன் அவ்விரவில் தான் மிகவும் கோயாயிருந்ததாகத் தூக்கத்திலிருந்தபடியே அவர்கட்குக் கூறினால்.

இறகு, அதே நாளின் மாலைக்காலத்தில் அம்முவரும் அம்மருத்துவரோடிருந்து உணவு அருந்துகையில், அம்மருத்துவர் தமது வீட்டிலிருந்தபடியே தொலைவிலிருக்கும் அப்பெண்ணைத் தூக்கத்திற்குச் செலுத்தித், தமது விருப்பப்படி அவன் அங்கிருந்து தமது வீட்டிற்கு வருதற்பொருட்டு பீட்டும் ஒரு முயற்சி செய்தார். மாலை ஏறக்குறைய ஒன்பதுமணிக்கு அவர்தாம் கற்கும் அறைக்குப்போனார். அவ் அறிஞர் மூவரும் இப்போது இவர்களொடுசேர்ந்த மற்றொர் அறிஞருமாக நால்வரும் அப்பெண்மகள் தங்கிய வீட்டின்டை போய். அவ் வீட்டிலுள்ளார் கண்களுக்குத் தெரியாதபடி வெளியே தெருவிற காத்திருந்தார். ஒன்பத்தரைமணி யாவதற்கு முன் அம்மாது தோட்டவாயிற் கசவிலிருந்து பாதிவழி வந்து மறுபடியும் சின்னுக்குப் போவதை அவர்களில் ஒருவர்கண்டார். மற்றைறைவரும் அவளை உன்னித்துப் பார்க்க, அவன் ஆழந்த தூக்கத்தில் நடங்பவளாய் எதீதே முனைமுனைத்துக் கொண்டு அங்குமிங்கு மாய் அலைவதுபோற் காணப்பட்டாள். சின்னுங் சிறிது கேரததில் அவன் நன்றாய் மூடப்பட்ட கண்களோடும் வெளியேவந்து, அநநால்வரையும் பாராயல் அவர்களை

விரைவாய்த்தாண்டிச் சுற்றுவழியாகச் சென்று அம் மருத்துவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் தெரு வில் நடந்துவந்தபோது விளக்குத்தூண்கள் மேலும் வண்டிகள் மேலும் பிறவற்றின்மேலும் படாமற் குறுக்கு மறுக்குமாய் நடந்துவந்தாள். எவரும் அவள் எதிரிற போகவும்இல்லை, அவளோடு பேசவும்இல்லை. எட்டு அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவள் நடையில் தள்ளாடினால்; விழுந்துவிடுவாள்போல எண்ணி நின்றுவிட்டாள். அப்போது ஒன்பதரைமணியும் ஜின்து நிமிடங்களும் ஆயின என்று அந் நால்வரில் ஒருவர் குறித்துக்கொண்டார். ஏறக்குறைய ஒன்பதுமணி நாற பது நிமிடத்திற்கு அவள் மனத்திட்பம் உடையவளாய் ஒன்பதேமுக்காலுக்கு அம்மருத்துவர் வீட்டின் எதிரே வந்தாள். வந்தவள் அவரை எதிர்ப்பட்டும் அவரை உண்ணியாமலே, அவரது வீட்டினால் நுழைந்து, கீழே யுள்ள அறைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு விரைந்து சென்றாள். அவள் அவரைத் தெரிந்துகொள் ளுதற்கு முன் அவள் கையை அவர் பிடித்தெடுக்க வேண்டுவதாயிற்று. அதன்பின் அவள் அமைதியுற்றாள்.

எட்டுமணி ஜிம்பத்தை நிமிடம் முதல் ஒன்பது இருபதுவரையில் அம்மருத்துவர் அவளோப்பற்றி நன்றாய்க் கருத்தாண்டி தினைத்தகாக்க்கிறனார். ஆனால், ஒன்பது இருபது முதல் முப்பத்தைந்துவரையிற சும்மா டேமலாகநினைந்தார்; ஒன்பது முப்பத்தைந்திற்கு அவளோ தினைப்பதைவிட்டு வேறொரு விளையாட்டிற் கருத்தைச் செலுத்தினார்; ஆனாற், சிலசிமிடங்கள் கழிந்ததும் மறு படியும் அவளோப்பற்றி எண்ணலானார். அவர் இடையே அவளை தினைப்பதை விட்டிருந்தநீரமும், அவள் தெரு

தோலைவிலுணர்தல்

விலே நடை தள்ளாடி கின்றுவிட்டனேரமும் ஒன்றும் இருந்தன.

பின்னர், மூன்றுமாளில் அம்மருத்துவரோடு உடனிருந்து இதனைப்பயிலுங் தோழர் ஒருவர் அம்மா திணை அறிதுயிலினின்றும் எழுப்பி ஏனைநால்வரோடும் இருந்து உணவுகொள்ளும்படி செய்துவிட்டுக் காலை நால்லரைமணிக்குத் தமது இல்லத்திற்கு ஏகினார். அவர் தமது வீட்டிலிருந்தே மற்றை நால்வரோடு வேறேர் இடத்திலிருக்கும் அவனைத் தூங்கச்செய்தல் வேண்டு மென்று ஓர்ஏற்பாடு முன்னமே செய்துகொண்டார்கள். ஜிந்துமணி ஜிந்து நிமிடத்திற்கு அந்நால்வரும் அவ்வம்மையிருந்த இடத்தினுள் நுழைந்து பார்க்க, அவள் கண்கள் மூடப்பட்டு அயர்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்தார்கள். கண்கள் மூடியிருந்தும் அவள் தையல் வேலையை மிகவுஞ் சுறுசுறுப்பாய்ச் செய்துகொண்டிருந்தாள். அம்மருத்துவரினுலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப்பட்டதாக அவள் நம்பும்படி சொல்லிப்பார்த்தார்கள்; ஆனால், அம்மருத்துவரின் தோழராலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப்பட்டதாகத் துணிபுரை கூறினால்.

பிறகு, நான்காம்நாள்மாலையில் ஈ-மணிக்கு அம்மருத்துவரின் தோழர்வீட்டில் அந்நால்வரும் ஒருங்கு சேரலானார்கள். அவர்களில் ஒருவர் கோரியபடியே அவர் அந்தமாது தூக்கத்திற் செல்லுமாறு என்னுதற் காகத் தாம் கற்கும் அறைக்குட் போயினார். அந்நால்வரும் அவரது தோட்டத்திற் காத்திருந்து பிறகு மூன்று இருபுதுக்கு அந்த அம்மையிருந்த வீட்டிற்குப் போனார்கள். போனதும் ஒருவர் அவளிருந்த அறையினுட்புகுந்துநோக்க, அவள் தன்கையிலிருந்த தையல்வேலை

யையும் விட்டு ஆழந்த துயிலில் இருக்கக்கண்டார். தான் மூன்றுமணி ஐந்துநிமிடத்திற்குத் தூங்கச்சென்ற தாகவுக் கூறினான்.

இங்நனம் அந்த அம்மையைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற்செலுத்தித் தாம்ஸன்னிய என்னங்களின் படி அவள் எண்ணவஞ் செய்யவும் புரிந்து, அம்மருத் துவரும் அவர்தோழரும் அவள்பால் ஆராய்ந்துபார்த்த இருபத்தெந்து ஆராய்ச்சிகளிற் பதினெட்டு நிகழ்ச்சிகள் செவ்வையாகவேமுடிந்தன; மற்ற நான்குமட்டுஞ் சிறிது வழுவினா. இவைகளைக் கொண்டு தொலைவிலிருந்தே பிறர்க்கு அறிதுயில் வருவித்துத் தாம் எண்ணியபடியே அவரும் எண் னுமா றும் நடக்குமாறுஞ் செய்தல் சிலர்க்கு இயலுமென்பது நன்கு பெறப்படுதல்காணக.



தாமேதோன்றும் உணர்ச்சிகள்

இதுகாறும் இருவர் உணர்வோரும் உணர்த்து வோருமாய் அருகில்இருந்துந் தொலைவில்இருந்தும் ஒரு வர் எண்ணங்களை மற்றவர் உணரும் முறைமைகளை விளக்கிப்போந்தாம். இனி, இங்னனம் பழகாதவர் சிலர் தமக்குள்ளாங் தொலைவில் நிகழும் நிசழ்ச்சிகள் தாமாக வே உள்ளத்தில்லமும் வகைகளையுஞ் சிறிது இங்கெடுத் துப் பேசவாம். ஒருவரிடத்து ஒருவர் மிகுந்த அங்கு வைத்திருக்குங் காதலனுங் காதலியும் ஒருவரை ஒருவர் அகன்று தொலைவி விருக்குங்கால் ஒருவரெண்ணங்களையும் அவர்க்கு நேர்வனவற்றையும் மற்றவர் தெரிந்து கொள்ள முயலாதிருக்கையிலும் அவை அவருள்ளத்தில் தாமாகவே வந்துதோன்றுகின்றன. இதற்கு உண்மையாய்நிகழ்ந்த சிலாதிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம். *

தன் வாயின்மேல் கடுமையான ஓர் அடிப்பட்டதாக உணர்ந்து ஓர் அம்மை ஒருநாள் திடுக்கெனத் தூக்கத்தி னின்றும் எழுந்து, தன் கீழ்த்தடு அறுப்புண்டு இரத்தம் ஒழுகுவதாகவே தனக்குத் தெரிவாகப் பட்டதனால், தனது கைக்குட்டையை எடுத்துச்சுருட்டி அவ்விடத் தில் வைத்துக்கொண்டே தன் படுக்கையேற் சிறிதுநேரம் உட்கார்ந்துகொண் டிருந்தாள். சிறிதுநேரஞ் சென்ற பின் அவள் அத்துணியை வாயினின்றும் அகற்றிப் பார்க்க அதில் இரத்தக்கறை சிறிதும் இல்லாதிருக்கக் கண்டு பெரிதும் வியப்புற்றுத் தனக்கு அங்கனம் அடிப்பட்டிருக்க முடியாதென்றும், அடிப்பட்டதாகக்கண்டது

தனவேயன்றிப் பிறிது அன்றென்றும் உணர்ந்தாள். உடனே அவள் தன் கைக்கடிகாரத்தை நோக்க அப்போது விடியற்காலையில் ஏழுமணியா யிருக்கக் கண்டாள். அப்போது தன்கணவன் அங்கு இல்லாமை தெரிந்து, அக்காலைப்பொழுது மிகவும் இனிதாயிருந்தமையால், அவன் அடுத்துள்ள ஏரியில் விளையாட்டுப் படகு விடப் போயிருக்க வேண்டுமென்று முடிவுகட்டி னள். அதன்பிற் சிறிது நேரங் தூங்கியெழுந்து காலை ஒன்பதரைமணிக்குச் சிற்றுண்டி கொள்ளும்பொருட்டு அவள் ஒழுங்குசெய்கையில் அவள் கணவன் சிறிது நேரங் கழித்து வீட்டுக்குவந்தான். உணவெடுக்குங் கால் வழக்கம்போல் அவன் அவள்பக்கத்தில் அமராமற் சிறிது எட்ட இருந்துகொண்டு, இடைக்கிடையே தனது கைக்குட்டையை எடுத்துச்சூருட்டி அவளுக்குத் தெரியாமல் மறைவாய் அவன் தன்வாயில் ஒற்றிக்கொள் வதைக் குறிப்பாய்ப் பார்த்தாள். பார்த்ததும் பதறிப் “பெருமானே, ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கவலையொடுகேட்டு, “நீங்கள் காயப்படுத்திக் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன்.” என்மொழிந்தாள். அதற்கு அவன், “நல்லது, நான் படகிற் பாய்விரித்துச் செல்கையில் திடை ரென ஒரு கடுங் காற்று வந்து சுக்கான் திருப்புஞ் சக்கரத்தைச் சுழற்றிவிடவே அஃது என்வாயின் கீழ் உதட்டில் நன்றாய் அடித்துவிட்டது. அதனால் அடிப்பட்ட காயத்தினின்றும் இரத்தம் ஓயாமல் ஒழுகு கிறது.” என்று கூறினான். அதன்பின் அவள், “அது நேர்ந்தபோது மணினவளாவு இருக்கலாம்? உங்களுக்குத்தெரியுமா?” என்று கேட்க, அப்போது ஏறக்குறைய ஏழுமணி யிருக்க வேண்டும்” என்றுவிடைக்கிறனான்.

அதன்பின் அவள் தனக்கு உண்டான தோற்றுத்தை விரித்துச்சொல்ல அவனுங் கூடலிருந்தவர்களும் மிக வியப்புற்றனர்.

ஒருநாள் ஒருமருத்துவர் ஒருவீட்டின் மெத்தை மேல் நோயாளி ஒருவரைப் பார்த்துவிட்டுக் கீழ் இறங் குகையில், நான்கு ஆண்டுள்ள அவர்தனுசிறுமகன் தமது வீட்டுக் கற்படிக்கட்டின் கீழ்விழுந்து நன்றாய்க் காயப் பட்டதாக அவர்க்குச் சடுதியில் ஒரு நினைவு உண்டா யிற்று. இங்னனம் முதலிற்றே நன்றிய அங்கினைவுக்குப் பின், இடையில் இடப்பட்டிருந்த ஒரு திறைமறைப்பு அப்புறம் இழுக்கப் பட்டாற்போற் காணப்பட, அக்குழந்தை படிக்கட்டின் கீழே விழுந்துகிடக்கவும் அதன் மோவாயில் இரத்தம் ஒழுகவும் நேரே காண்பாராயினார். இந்தத் தோற்றுமானது திடீரென மறைந்துபோயிற்று; ஆனால், அதனைப்பற்றிய நினைவு மட்டும் அவர்க்கிருந்தது. அத்தோற்றம் உண்டான நேரங் காலை பத்தறை மணியாதலால் அதனைமட்டும் அவர் குறித்துக் கொண்டார். பிறகு, தாம் பார்க்கவேண்டிய மற்றை நோயாளி களையும் பார்த்துவிட்டு அவர் தமது வீட்டுக்குப் போக அங்கே அவர்தங் குடிப்பத்தார் அவர் குழந்தைக்கு நேரந்ததையும் மணிநேரத்தையும் அவர் கண்டபடியே கூக்க கேட்டு மிகவியப்புறார்.

ஒரு பெண்பிள்ளையைக் கடிகைமயாக அடித்தமையாற் சிறைக்கோட்டத்தில் அடைக்கப்பட்டுப் பின்னர் மன்னித்து விடுதலைசெய்யப்பட்ட ஒருவர்க்கு ஒருமனை வியும் ஜிந்து ஆண்டுள்ள ஒருபையனும் இருந்தனர். அவர் சிறைக்கோட்டத்தில் இருந்தபோது ஒருநாள் அவரது மனைவியிடமிருந்து ஒருசெய்தி அக் கோட்டத்தலை வர்க்கு வந்தது. அறிவின்மிக்க அவ் வாண்பிள்ளை

இறந்து போயிற் ரெனவும் அதனைத் தன் கணவற்குத் தெரிவித்தல்வேண்டுமெனவும் அத்தலைவர் அதிற் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படியே தலைவர், அவரைத் தாம் இருந்த அறைக்கு வருவதித்து அவரைப்பற்றிச் சில வினாவியபின் தாம் ஒரு துயரமானசெய்தி தெரிவிக் கப் போவதாகச் சொன்னார். அதற்கு அவர், “‘ஜியா, தாங்கள் சொல்லப்போவது இன்னதென்பதை அறி வேன்: என்பையன் இறந்துபோயினான்.’” என்றார், உடனே தலைவர், “அதனை நீர் எப்படி அறிந்தீர்?” என்றுகேட்டார் “‘சென்ற ஞாயிற்றுக்கிழமை தாங்களுங் தங்கள் சிறுகுழந்தையுங் கோயிலுக்கு வந்திருந்த போது, அந்தக்குழந்தை தூங்கி விட்டது; அதனைத் தாங்கள் கையில் எடுத்துக்கொண்டு வருவதையான் பார்த்த வுடனே, என்பையன் நீரில் அமிழ்ந்தி இறந்துபோன தாகச் சடுதியில் எனக்கோர் எண்ணம் உண்டாயிற்று. அங்கினைவை என்மனத்தினின்றும் அகற்ற யான் எவ்வளவோமுயன்றும் என்னால் இயலவில்லை! என் கண்களில் நீர் ஒழுகிற்று: நீங்கள் என்னை அழைத்தபோது என் கெஞ்சங் கலங்கியது, நான் எண்ணியபடி தான் இருக்கப்போகிறது என்று உணர்ந்தேன்.’” என அவர் மறுமொழி புகன்றார். இவர் தமது குழந்தைமேல் மிகுந்த அன்பு வைத்திருந்தமையால் அப்பின்னைக்கு நேர்ந்தது இவர்க்குடனே தோன்றலாயிற்று.

மேல்நாட்டில் நூல்ஆராய்ச்சியிற்றேர்ந்த ஓர் அறி ஞர் ஒருநாள் ஓர் இளம்பெண்ணைத் தாமிருக்குங் கலைக் கழகத்தில் வைத்து அறிதுயிலிற் போகச்செய்தார். ஒரு கடிதவுறைக்குள் வரைந்து வைக்கப்பட்ட ஒரு வரிவடிவினை இன்னதென்று அறியும்பொருட்டு அவ்வம்மை அவ்வறிதுயில்லையிலேயே முயன்றுகொண் டிருக்கை

தோலைவினுணர்தல்

யில், அவ்அறிஞர் தம்நண்பர் ஒருவர்பெயரைச்சொல்லி “அவர்க்கு இப்போது யாதுகேர்ந்தது?” என்றுகேட்டார். அந்நண்பரை அந்த அம்மை இக் கலைக்கழகத்தில் இதற்குமுன் இரண்டு மூன்றுமுறை பார்த்திருக்கிறார்கள். “அவர் தம் உடம்பிற் சுட்டுக்கொண்டார்.” என்று அந்தப்பெண் விடைகூறினார். அதற்கு அவர், “ஓ! அவர் எவ்விடத்தைச் சுட்டுக்கொண்டார்?”. என்று திரும்ப விணவினார். “இடதுகையின்மேல்; சுட்டது நெருப்பு அன்று; அஃது ஏதோல்லன்று; அதன்பெயர் எனக்குத் தெரியவில்லை; அவர் அதனை ஊற்றினபோது ஏன் கருத தாய் இருக்கவில்லை?” என்று அந்த இளமாது கூறினார். “அவர் ஊற்றின அந்தப்பொருள் எந்தங்களானது?” “அனு சிவப்புசிற மன்று, பழுப்புசிறம் உடையது; அவர் மிகுதியாய்ச் சுட்டுக்கொண்டார்—தோல் அவ் விடத்தில் அதைத்திருக்கின்றது” என்றார். இவள் கண்டுகூறியது அத்தனையும் வழுவாதிருந்தது. அன்றைப் பிற்பகல் நான்குமணிக்கு அந்நண்பர் ஒரு புட்டிவிற் சிறிது முடைந்றை* ஊற்றல்வேண்டினார். அதனை ஊற்றுகிறபோது அவர் நிரம்பக் கருத்தாய்ச் செய்யாமையால், அது பெய்க்குழலில் நிரம்பி வழிந்து அதனைப்பிடித்திருந்த அவரது இடதுகைம்மேல் ஓடி அதுபட்ட இடமெல்லாஞ் சுட்டுவிட்டது. அவர் உடனே அக்கையைத் தண்டிரில் தோய்த்தாராயினும், அம்முடைநீர் பட்ட இடமெல்லாங் கொப்புளித்துப்போயிற்று.

இன்னும், ஓர் அம்மைதனக்குத் தோன்றியதோற் றத்தைப் பின்வருமாறு குறிக்கின்றார்கள்: “யான் குளிர் காய்ச்சலீற் கிடந்து நலம் அடைந்துவருகையில், யான்

* Bromine.

எனது அறையில் தனியே இருந்து சாளரத்தின் வெளியே பார்த்துக்கொண் டிருந்தேன். என் எண்ணமானது ஒன்றிலும் கருத்தாய் நில்லாமற் பலவற்றிற் சென்று கொண்டிருந்தது; சிறிது நேரத்திற்குப்பின் என்றள்ள மானது ஏதொருநினைவுமின்றி வெறுமையாதக் காணப்பட்டது; என்கண்கள் நிலைபெற்று நிற்பவாயின; இடைவெளியானது வெள்ளியங்கிறம் அடைவதுபோற் காணப்பட்டது. என்னைச்சுற்றிலும் உள்ள பொருள்களையான் பார்க்கக்கூடியதா யிருந்தாலும், எதனையும் பார்ப்பது மிகுவருத்தமாகவே இருந்தது. எவ்ரோலூருவர்—அவர் இன்னுரென்பதும் இன்னிடத்தின ரென்பதும் யான் அறியேன், துன்பப்படுவதாக என் மனத்திற் பட்டமையால் யான் அவர்பொருட்டுத் துன்பப்படுவதாக உணர்ந்தேன். சிறிது நேரத்திற்குப்பின் அவர் யார் என்பதைத் தெரிந்தேன்; அவரை எப்படித்தெரிந்தேன் என்பதை அறிந்திலேன். ஆன் இன்னுரென்பதை யான் தெரிந்த பிறகு, ஒரு விதித்தியிற் சதுரமான ஓர் அறையினையும், யான் இன்னுரென்று தெரிந்த அவ்வாண்மகன் மிகவுங்குன்புற்ற உடம்போடும் உள்ளத்தோடும் அதில் ஒரு படுக்கைமேல் முகங் குப்புறப்படுத்திருப்பதையும் என் ஜூலீனை தெளிவாய்க் கண்டேன். அவர் மிக்க தூயாத்தால் தேம்பித்தேம்பி அழுதலையுஞ், செனியாற் கேட்டிலேனுயினும், உள்ளத்தால் உணர்ந்தேன். அத்துயாத்தின் தன்மையும் எனக்குப் புலனுயிற்று. ஆனாற், புறத்தேயுள்ள அதன்ஏது எனக்குப் புலப்பட்டிலது. இத்தொற்றத்திற்குப் பின் எனக்கு மிகுந்தகளைப்படு உண்டாயிற்று; அது நாற்பது நிமிடங்கள் வரையில் மிகுதியாய் இருந்தது; அதன்பின் அது மெல்லமெல்லக் குறைந்து போயிற்று.”

தோலைவிலுணர்தல்

இவ்வாறு அந்தப்பெண்பிள்ளை தான்கண்ட தோற் றப்படி துன்புற்ற ஆண்மகனுக்கு அதனை ஒரு கடிதத் திற் குறித்து விடுக்க, அவர் பின்வருமாறு எழுதுகிறார் :

“சில ஆண்டுகளுக்குமுன் யான் ஓர் அலுவலின் பொருட்டு ரோடுத்தீவின்கண் உள்ள ஒருங்கரத்தில் இருக்கையிற், பாஸ்டன் நகரத்தின்கண் உள்ள என் வீட்டிலிருந்து சடுதியில்வந்த செய்தியானது மிகவுங் துன்பத்தைத்தருவதாய் என்னை அறக் கலக்கிவிட்டமை யால் யான் இறங்கியிருந்த விடுதியில் எனக்கென விடப் பட்ட நாற்சதுரமான பெரிய அறைக்குட்சென்று எனது படுக்கைமேல் நெடுநேரம் பெருந்துயரத்தொடு முகங் கவிழ்ந்து கிடந்தேன். இங்ஙனம் நெடுநேரஞ் சென்ற பிறகு அத்துண்பத்தின் கடுமை தணிந்தமையால் அவ் வறையைவிட்டு வந்தேன். அடுத்தநாள் யான் பாஸ்டன் நகரத்திற்குச் சென்றேன். அதற்கு அடுத்தநாள் எனது துயரத்தின் தோற்றத்தைக் கண்ட பெண்மணியாரின் கடிதம் எனக்குவந்தது. அவ்வம்மை மேலே நியுயார்க் கில் உள்ள ஒரு நகரத்தினின்றும் நாட்குறித்து அக் கடிதத்தை எனக்கு அனுப்பினார். வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கு எனக்கு யாதுநேரந்தது என்பதைக் காலந்தாழாது தமக்குத் தெரிவிக்கும்படி அவ்வம்மை பார் கெஞ்சிக்கேட்டார். அதேநாளில் அதேமணிநேரத் திற்றுன் நான் முன்னேகூறியிப்படி துயரப்பட்டுக்கிடந் தேன். இந்தமாதாரர் எனக்கு அறிமுகமான நண்பரே யாயினும், இவர் அனுப்பிய இக்குறிப்புக்கு முன் பல திங்களாக இவரிடமிருந்து ஏதொருசெய்தியுமேஎனக்கு வரவில்லை; நெடுந்காலமாக இந்த அம்மையைப்பற்றி யான் நினைக்கவுமில்லை. இன்னும், என்னை அவ்வளவு துன்புறுத்திய அச்செய்திக்கும் அந்த அம்மைக்கும்

தோர் இசைவுமில்லை. அவ்வம்மை கண்டது உண்மையேயென உடனே யான் அவர்க்கு எழுதி அறிவித்தேன்.” இங்கிகழ்ச்சியினால், ஒருவரை யொருவர் நினையாமல் வேறுவேறிடங்களில் இருந்தவிடத்தும் ஒருவர்க்கு உண்டான துன்பம் மற்றவர்க்குத் தானே புலஞ்சுத்தோன்றினமை நன்கு அறியப்படும்.

இனிப், பலர்க்குத் தீதான் ஒருங்கிழஷ்சி எங்காயினும் நடந்தால் அது தொலைவிலுள்ள சிலர்க்குத் தானுகவேவங்குது தோன்றதலும் உண்டு. பெர்த் என்னும் ஊரின்கண் ஒருநாள் ஓர் அம்மை தன் உடன்பிறந்தாருக்காக ஒருங்கடிதம் எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு கொடும்புயற்காற்று அவளது வீட்டைச்சுற்றி அடித்தது. அஷ்போது திடீரென்று அவருள்ளத்தில் ஒரு பெருந்திகில் உண்டாயிற்று. அவள் தான் எழுதுங் கடிதத் தில் தன் நினைவை சிறுத்தக் கூடாதவளானாள். சாவையுங் தீதான் நிகழ்ச்சியையும் பற்றிய எண்ணங்கள் அவள் உள்ளத்தில் நிலைபெற்றுத் தோன்றின. மக்கள் பலர் அழிந்து போனதைப் பற்றிய திகிலான் ஓர் உணர்ச்சி யையன்றி, எங்கே எப்படி எப்பொழுது அழிந்தார்களென்று திட்டமாக அவருக்கு வேறேதுங் தோன்ற வில்லை. உடனே அவள் மேலமாளிகைக்குப் பறந்து சென்று தன் தாயிடம் அடைந்தாள். அவள் அன்னை, ‘குழந்தாய், ஈதென்ன மடத்தனம்!’ என்று கடிந்தாள். ஆனால், அப்பெண்மணி ‘இல்லை, பெருந்திரளான மாநதர்கள் எங்கோ மடிகின்றமை தின்னைம்!’ என்றாள். அவருக்குத் தோன்றியதை மறுநாள் வந்த செய்தி உறுதிப்படுத்தியது: அவருக்குத் திகிலான உணர்வு தோன்றிய அதேநேரத்தில் தே என்னும் யாற்றின் பாலம் இடிந்துவிழப் பெருந்திரளானமக்கள் கீழ்விழுந்து மாய்ந்து

தார்கள். இத்தோற்றத்தைக் கண்ட பெண்ணின் அன்னைக்கு உயிர்ச்சிலை ஆராய்ச்சிக்கழகத்தார் இதைப் பற்றி எழுதிக்கேட்டபோது அவள் பின்வருமாறு எழுதி யனுப்பினார்: “தே என்னும் யாற்றின் பாலம் இடிந்து விழுந்த இராப்பொழுதில் யான் தனியே என் அறையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் மகள் யேன்மெத் தைக்குச் சடுதியில் ஒடிவந்து பலர் கூச்சவிடும் ஒளி இடைவெளியில் எனக்குக் கேட்கின்றது என்றார்கள். அக் கூச்சவினால் ஏதோ திகிலான் நிகழ்ச்சி நேர்ந்திருக்க வேண்டுமென்றும், மக்கள் பலர் மாண்டிருக்கவேண்டுமென்றுங் கூறினார்கள். மறுநாட்காலையிற் பால் கொண்டு வந்த பையன் எங்கள் வேலைக்காரியிடம் தே யாற்றின் பாலம் இடிந்து விழுந்ததெனக் கூறினார்கள்.” இதனால் அப் பெண்மணி கண்டது மெய்யென உறுதிப்பட்டது.



கனவிற்ரேன்றும் உணர்ச்சிகள்

இனி, மேற்சொன்னபடியாகவன்றி, உறங்குங்காற் கனவினிடத்துந் தொலைவு நிகழ்ச்சிகள் வந்து தோன்று தல் உண்டு. இதற்கு உண்மையாக நிகழ்ந்ததொன்றை இங்கெடுத்துக் காட்டுவாம். ஒரு கப்பற்றலைவர்* தாம கண்ட கனவுநிகழ்ச்சியைப் பின்வருமாறு எழுதுகிறார்:

“1825-ஆம் ஆண்டு சூன் 7-ஆம் நாள் இரவு யான் ஒரு கனவு கண்டேன். இரண்டு பாய்மரம் உள்ள ஒருக்பல் உள்ளே தண்ணீர்கொண்டு மிதக்க அதில் ஆண்மக்கள் பலரும் அவரிடையே கரிய ஓர் ஆண்மக னும் இருக்ககண்டேன். மறுநாள் இரவிலும் யான் அதே கனவைக் கண்டு எழுந்து என்னுணவனை எழுப்பி எனது கப்பலின் மேற்றடின்மேற் போய்ப் பார்க்கச் செய்தேன். யானும் அன்றைப் பகல்முழுமும் மேற் றட்டிலேயே யிருந்தேன். திருப்பவும் 7-ஆம்நாள் இரவு அதே கனவு தோன்றிற்று. உடனே எழுந்து எனது கப்பலைத் திருப்பி வேறொரு முகமாய்ப் போகச்செய் தேன். அன்று மாலை எட்டு மணிக்குக் கடும்புயற்காற் றும் இடியும் மின்னலுங் தோன்றின; அதனாற் பாய் களைச் சுருக்கினேன். மறுநாட்ட பகல் வெளிச்சந் தோன்றிற்று, இனியகாற்று வீசியது. 10-ஆம்நாட்ட காலை 8-மணிக்குக் கப்பலை வேறொரு முகமாய்த் திருப்பி னேன். இந்த நேரத்தில், என் கப்பலுக்கு ஏதோ இடர் வரப் போகிறதென்று எண்ணி என்மனங் கலவரம் அடைந்தது. என்னுடைய கனவைப்பற்றி என்கூட-

* Captain Scott.

இருந்த துணைவனுக்கும், பயணக்காரர்களுக்குஞ் தெரி வித்தேன். அவர்கள் அதனை இலண்டனி மூன்று தம் வீட்டார்க்கும் ஒருகழுகத்தார்க்கும் எழுதி அறிவித்தார்கள்.

ஒன்பத்தரை மணிக்கு யாங்கள் காலையுணவு எடுக்கையில், மேற்றட்டின்மேல் அலுவல் பார்ப்பவர் வானத்தில் வெளிச்சங் குறைந்து ஒரு புயற்காற்று வருகிற தென்று கூவினார். உடனே யான் மேற்றட்டிற்குப் போய்ச் சிறியபாய்களைச் சுருக்கினேன். பின் அணி யத்தின் பக்கமாய்க் காற்று வரைவதனை யாங்கள் நோக்கு கையில் ஒருபடகினையும், அதன் துடுப்பின்மேல் ஒரு பெருங் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டு அதனைப் பிடித்தபடியாய் ஒருவன் அப்படகின் கொண்டதில் நிற பதையுங் கண்டோம். உடனே யான் கப்பலைநிறுத்திப் பாய்களைச் சுருட்டிவிட்டேன். உயரப் பாய்மருத்தின் மேலிருந்து பெரும்பாய்களைச் சுருட்டிய என் ஆட்கள், தாம் பலரைப் பார்ப்பதாகவும், அவர்கள் கடற்கள்வர் கூட்டமா யிருக்கலாமென்று நினைப்பதாகவுங் கூறினார்கள். தான் அதே கடவிற், சென்ற ஆண்டு கடற்கள்வரிடம் அகப்பட்டுக்கொண்டது அவ்வழியே யென்ற என் ஆட்களில் ஒருவன் கூறினான். பயணக்காரரும் என்கீழ் அலுவல் பார்ப்பவருங் கப்பலை வேலெரூருமுக மாய்த் திருப்பும்படி வற்புறுத்தியதோடு, அவர்கள் கடற்கள்வராயிருந்தால் அவர்களால் வருங் கேட்டுக்கு ஈடு வாங்குவதும் முடியாமற் போம் என்றாம் எடுத்துரைத் தார்கள். ஆகவே, யான் கப்பற்பாய்களை மடித்துக் கட்டிக் கப்பலைத் திருப்பிவிட்டுக் காலையுணவுகொள்ளக் கீழ்இறங்கினேன். யான் எனது சிற்றறைக்குச் சென்ற தும், என் மனம் மிகவும் அமைத்திலும் தாயிற்று அத

ஞால், யான் பேரறைக்குத் திரும்பிவந்தேன். உடனே யான் கண்ட கனவின் நிகழ்ச்சி என் உள்ளத்தில் வலிய வந்து புகுந்தது. என் இரண்டு கைத்துப்பாக்கிகளையுங் கைவாளையும் இரண்டுபக்கத்தும் வைத்துக் கொண்டு, மேற்றட்டின்மேற் போய் என் ஆட்களை யெல்லாம் அழைத்துக், கப்பலைநிறுத்திச் சுக்காணைப்பிடித்து அதனை விறுத்தச்சொன்னேன். எனக்கீழ் முதற்கண்காணி பட-கைக் கீழ்இறக்கிக் கொண்டுபோய்த் தொலைவிற்றேன் ரும் படகினையும் ஆட்களையும் பார்க்கும்படி கட்டளை யிட்டேன். அதன்பின் என் பிரங்கிகளை மருந்திட்டு இடிக்கவுங், கப்பற்பாய்களை விரித்துக்கட்டி அப்படகு களின் முகமாய்ச் செல்லவுங் கற்பித்தேன். அங்குனான காணப்பட்ட அக்கூட்டத்தாரிடம் யாங்கள் வந்து சேருகையில், யான் அனுப்பிய என் துணைவன் அங்குள்ள படகினின்று அதன் தலைவனையும் ஆட்களையும் அகற்றித் தன் படகினுள் ஏற்றக்கண்டேன். அப்படகு குறுக்குத்தட்டு வரையில் நீர் நிறைந்து, ஒருபெரிய சுருட்டை இழுத்துக் கொண்டிருந்தது.

செல்லார்டு என்னும் பெயர்வாய்ந்த அக் கப்பற றலைவனையும் அவன் ஆட்களையும் எங்கள் கப்பலின் மேல் ஏற்றிக்கொண்டோம். அவர்களெல்லாரும் மிக மெலிந்திருந்தமையாற் பேசுதற்கும் வலிவில்லாதவர்களாய் இருந்தார்கள். ஆனால், அவர்களிற் கரியநிறமுடைய னாயிருந்த ஓர் ஆள்மட்டுஞ் சிறிது நல்ல நிலையி விருந்தமையால் அவனிடமிருந்து பின்வருஞ் செய்திகளை யெல்லாங் கேட்டுணர்ந்தோம். அமெரிக்காவிலிருந்து கிரெனெடா என்னும் இடத்திற்குச் செல்லும் இரண்டு பரய்மரக்கப்பல் ஒன்றுக்கு அவர்கள் உரியராய்க் காணப்பட்டனர். அவர்கள் செல்லும்வழியில் தாம் அருந்துவ

தற்குத் தண்ணீர் தமது கப்பலிற் செலவாய்விட்டமே யாலும், நீண்டவழி செல்லவேண்டியிருந்தமையாலும் இடையேயுள்ள ஒருதீவில் தண்ணீர் எடுக்கும்பொருட்டுப் போனார்கள். அப்போது காற்றின்றி அமைதியா யிருந்ததனால், அத்தீவண்டை கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திச் சிறுபடகு ஒன்றில் இறங்கி அத்தீவின் கரையை நோக்கிப் போகலானார்கள். அப்போது இளங்காற்று ஒன்று வீசத் துவங்கியது; சிறிது நேரத்திலெல்லாம் அப்படகு தன் கப்பலீருந்த முகமாக இல்லாமல் வேறொருமுகமாய் இழுத்துக்கொண்டு போகலாயிற்று; அப்போது நீரோட்டமும் மிகவுங் கடுமையாய் அப்படகினை இழுத்துக்கொண்டு ஒடினமையால் அதனை வலித்துப் பார்த்துப்பார்த்துக் கடைசியாய் அதிலுள்ள வர்கள் முற்றும் இளைப்படைந்து போனார்கள். அவர்களது பார்வை எட்டக்கூடிய அளவு பார்க்கையில், தமது கப்பல் அத்தீவண்டை நங்கூரம் பாய்ச்சிய இடத்திலேயே நிற்கவுங், தாம் ஏறியிருக்கும் படகுமட்டும் அக்கப்பலையுங் கரையையும் வரவர அகன்று கடைசியாய் அவை கண்ணுக்குப் புலப்படாத தொலைவிற் போய் விடவும் மனமடிவொடு கண்டார்கள். அதுத்தாள் அவர்கட்டு மிகவும் பொல்லாத காலமாயிற்று; ஏனென்றால், அன்றைக்குக் கடுங்காற்றென்று வீசியது; இடியும் மின்னலுங் கிளர்ந்தன; துடிப்பினையும், பாய்மரத்தினையும், பாய்களையும் அப்படகின் வடக்கையிற்றோடு சேர்த்துக் கட்டிவிட்டு ஒடுங்கடல்நீர் ஓட்டத்தினை அப்படகு ஊடறுத்துக் கெல்லும்படி தன்போக்கிலே அதனை விட்டுவிட்டார்கள். இந்நேரமெல்லாம் அவர்கள் பருகுவதற்குத் தண்ணீரும் இல்லை, உண்பதற்கு உணவும் இல்லை. அதற்கு அடுத்தாள் காற்று ஏறக்குறைய

ஆகமதியற்றது. சிறுகாற்று அடித்தாலும், வெயில் வெப்பமோ தீய்த்துவிடுக் கடமையுடையதாயிருந்தது. அன்றைப் பகல்லாம் அவர்கள் பட்டதுன்பம் அளவிடப் படாதது. அந்த மீசாமனும், அவன் ஆட்களுங்தாங்கள் உடுத்திருந்த துணிகளைக் கிழித்துக், குளிர்ந்திருக்கும் பொருட்டுத் தண்ணீரை மேலே ஊற்றிக்கொண்டார்கள். நான் அவர்களைப் போய்க் கண்ட அன்றைக்காலையில் அந்தக் கரியதுள் தண்கடவுளை நோக்கிக் “கரிய மக்கள் முறையிட்டினையும் வெள்ளை மக்கள் முறையிட்டினையுங் கடவுள்கேட்டது உண்டேல், யான் கள் இறந்துபோகாமைப் பொருட்டு எங்கள் உணவுக்காக ஒருட்டைன் அல்லது சுறுவை அவர் அருள் கூர்ந்து விடுக்க!” என்று வேண்டினான். எல்லா இரக்கமும் உடைய அப்பன் அவனது வேண்டுகொளைச் செலி யேற்று, அவர்களிடம் ஒருபெரிய சுறு மீனை விடுப்ப அஃது அப்படகின்மேற் கிடந்தது; அவர்கள் அதன் இரத்தத்தைக்குடித்து, அதன் தசையிலும் ஒருபகுதி: மைத் தின்றூர்கள். உடனே யான் ஒரு தண்ணீர்ப் பத்தலைத் திறப்பித்து அவர்களை அதில் முழுகும்படி செய்தேன். இன்னும் அவர்களைக் குளிரப்பண்ணுதற்கும், வெயில் வெப்பத்தாலும் உப்புத் தண்ணீராலும் கொப்புளித்துப்போன அவர்களுடம்பின் தோலை ஆற்றுதற்கும் அவர்கள் முதுகின் ரேவின்மேல் ஒட்டிக்கொண்டிருந்த சட்டைத் துணிகளைப் பிரித்தெடுத்தற்கும், அவர்களைத் தனித்தனியே தண்ணீர்ப்பத்தவில் தலை முழுகுவித்தேன். அதன்பின், அவர்கள் வாய்களில் ஈரம் உண்டாகும் பொருட்டுச் சிறிது நேரத்திற் கொருகால் தேத்தண்ணீர் பருகக்கொடுத்தேன். அவர்களிற் சிலர் உணவுஞ் சிலர் கோதுமை யப்பத்துண்டும் வேண்

டிக்கேட்டார்கள். யான் அவர்கட்கு அரிசிக் கஞ்சியும் வாற்கோதுமைக் கஞ்சியும் இடைக்கிடையே கொடுத்தேன். நன்றாய்த் தூங்கியெழுந்தபிறகு, அந்தச் செல்லார்டு என்னும் மீகாமன் என்னெடு பேசல்வேண்டி என்னைக் கீழேவரும்படி அழைத்தார். அந்தக் கரிய ஆண்மகன் சொல்லியவை யெல்லாம் உண்மைதாமா என்று தெரிந்துகொள்ளும்பொருட்டு அவர்தம் சட்டைப்பைகளை ஆராய்ந்து பார்க்கவே, அவரது சப்பற் சரக்குகள் பதிந்த புத்தகமும் அட்டவணையும் அகப்பட்டன. அவையெல்லாம் உண்மையே எனவும், அவர்கள் கடற்கள்வ ரல்லரெனவங் தெரிந்துமகிழ்ந்தேன். நாங்கள் இருவேமுங் கலந்து பேசியதிலிருந்து 1814-ஆம் ஆண்டு நியூபவண்டிலாந்தில் யோவான் திருக்கோயி வில் அவரும் யானும் முன்னமே ஒருவரையொருவர் கண்டு பேசினமை நினைவுக்கு வந்தது. அப்போதே அவர் இரண்டு பாய்மரக் கப்பலொன்றிற்குத் தலைவரா யிருந்தார்.”

உண்மையாக நிகழ்ந்த இக்கனவு நிகழ்ச்சியில், ஒருகப்பற் றலைவற்கும் அவன்றன் ஆட்கட்குங் தொலைவில் நேர்ந்த இடரின் வகைகள் அவ்வளவும் மற்றொரு கப்பற்றலைவற்கு அடுத்துத்தே தோன்றி, அவன் அவர் தமக்கு உதவி செய்யுமாறு ஏவியதன்மை பெரிதும் நினவுகூரற்பாற்று. நல்ல எண்ணம் வாய்ந்த அக்கப்பற் றலைவன் உள்ளமே தொலைவில் நேர்ந்த அவ்விடரினைக் கணவின்கட்ட கண்டுணர்ந்ததோ, அல்லது கடவுளோ அத் தோற்றத்தினைக் கணவின்கண் அவனுக்கு எழுப்பி அவன் உதவிசெய்யுமாறு அவனை ஏவினரோ நாம் அவ் வகையினை அறியேம். தொலைவில் நேர்ந்த இடர், அதை கிடிதுமே யறியாத ஒரு மீகாமனுக்குக் கணவின்

நடானேவந்து புலப்பட்டமைதான் இங்கே கருதற் பாற்று.

இனிப், பின்னே நிகழப்போகும் நிகழ்ச்சிகள் முன்னே கனவின்கண் வந்து தோன்றுதலும் உண்டு. அதனை மெப்பித்தற்கு உண்மையா நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இக்கெடுத்துக் காட்டுவாம்:

“சென்ற இரவு தம் நண்பர்கள் தம்மைப் பார்க்க வந்தபோது பிராட்டு என்பவர் தாம் முந்தின இரவிற் கண்ட கனு நிகழ்ச்சியை எடுத்துரைக்கலானார். தாம் இறந்துபோனதாகவுங், தாம் நல்லதுக்கத்தி விருந்தாலும் தம்மைச்சுற்றி நடப்பதவுளவுங் தாங் காணக்கூடியதா யிருந்ததாகவும், ஆனால் அப்போது தாம் பேசவாவது அப்புறம் இப்புறந் திரும்பவாவது மாட்டாமலிருந்த தாகவும் ஒருகனவு கண்டார்; தம்மை அடக்கம்பண்ணு வதற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதையுஞ், சவப்பெட்டியைத் தாங்கப்போகும் ஆறு நேசர்களின் பெயர் இன்னவென்பதையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அவற்றை தம்மை அடக்கங் செய்யப் போகும் இடத்தையுங், தம்மை வைக்குங் கல்லறையினையும், அக்கல்லறைக்குள் தமது சவப்பெட்டியைத் தாழ்த்தி இறக்குமாற்றையும் எல்லாம் பிழைப்பாமல் எடுத்துக் கூறினார். பிறகு தமது சவப்பெட்டிமேல் முதலில் வெட்டித்தன்னிய மண் விழுந்ததுங் தாம் அத் தூக்கத்தி னின்றும் விழித் துக்கொண்டதாகவுங் கூறினார். அவர் இங்ஙனங் கண்டுகூறிய கனவின்படியே மறுநாளில் இறந்துபோனார். தாம் இரவு பன்னிரண்டு மணிக்கு இறப்பதாகவும் உறுதி சொன்னார். எல்லாம் அவர் கண்டபடியே நிறைவேறின. அவர் கனவிற் கண்ட

ஆறு நேசர்களே அவரது சவச்சடங்கை நிறைவேற்றினர்.”

மற்றெருருவர் பின்னே நடக்கப் போவதனை முன்னே கண்டதுங், கண்டபடியே நடந்ததும் உயிர் கிளி ஆராய்ச்சிக் கழகத்தார்க்கு எழுதித்தெரிவிக்க, அக்கழகத்தார் அவர் கூறியதை ஆராய்ந்துபார்த்து ஏற்றுக் கொண்டாராகவின், அதனையும் இங்கே எடுத்துக் காட்டுவாம்:

“முதலாக என்உடம்பு செவ்வையான நிலைமையிலிருக்கிற தென்பதனைத் தெரிவிக்கின்றேன். மடத்தன மான நப்பிக்கை என்னிடஞ் சிறிதும் இல்லை. பொய்யான தோற்றங்களுக்கு நான் உட்பட்டதுமில்லை. அத் தகையவற்றை ஆராய்வதில் எனக்குக் கருத்துச் செல்வதுமில்லை. மூன்று ஆண்டுசென்றுக்கூடியுன், அப்போது பதினெட்டு ஆண்டுள்ள என்பகன் அடுத்துள்ள மாகாணத்தில் ஒரு மருந்துக்கடையில் அலுவலில் அமர்தற்குச் சென்றான். அவன்போவதற்கு யான் முழுதும் உடன்பட்டு விடைகொடுத்த தல்லாமல், அவனைப்பற்றியான் ஒருசிறிதும் மனம் வருந்தவில்லை. சென்ற வெனிற்காலத்திற் கிழக்கே நீண்ட பயணம் போய்ச் சிலகாலம் அங்கிருந்தேன். யான் வீட்டில் இல்லாதபொழுது, என் மகனைப்பற்றியாவது என்குடும்பத்தார் எவரைப் பற்றியாவது யான் சிறிதுங் கவலை யடையவில்லை. மனக்களைர்ச்சியோடிருப்பதே எனது இயற்கை. ஆனால், சென்ற இலையுதிர் காலத்தில், திட்டமாய் இன்னதென்று செல்லமுடியா வகையாய் என் மகனைப்பற்றி மனக்குறை கொள்ளலானேன். மனத்துயரம் அடைந்தே என்று சொல்லல் முடியாது; ஆனால், எதனால் என்றும் என்னாற் சொல்லல் முடியாது. மனக்குறை

முட்டும் உற்றேன். அவன் வீட்டில் இல்லாத மூன்று ஆண்டுகளிலும் யான் எழுதிய கடிதங்களைக் காட்டிலும் பலகடிதங்கள் அவனுக்கு எழுதினேன். நவம்பர் முற் பகுதியில் அவன் எங்களைக் காண வீட்டிற்கு வந்தான். அவன் திருப்பை எங்களை விட்டுச் சென்றபிறகு, அவனைப்பற்றி எனக்கு முன்னையிலும் மிக்கவருத்தமும் மனக்குறையும் உண்டாயின; ஆனால், அஃது ஏதோ இடார்வாப்போகிறதென்பதைக் குறித்த மனக்கலவரமும் அன்று, அசசமும் அன்று. அவனைப்பற்றி எவையோ மனக்குறையும் வருத்தமுந்தாம். என் உள்ள நிகழ்ச் சியை யானே எடுத்துரைக்கக் கூடவில்லை. என்னால் நினைவுகூரக் கூடியவரையில், யான் அறச்சிறு பையனு பிருந்தபோது, என்தகப்பனர் இறந்ததன் பிறகு யான் எங்குனம் மனம் நெகிழ்ந்தேனே அங்குனமே இப்போதும் மனம் நெசப்பெற்றேன். என்வாழ்ச்சைகயின் ஒளி என்னைவிட்டுச் சடுதியில் அகன்றபோயதனவும், இனி யான் உயிரோடிருப்பதற்கு ஒன்றுமில்லையென வும் ஒரெண்ணாந் தோன்றியது. திரிகைக்கல்லை பொத்த ஒருங்கிற எனது உயிரை நசக்குவதுபோற் காணப் பட்டது. உயிர்வாழ்ச்சைகயில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லையென்று என் நண்பர்க்கட்குப் பலகாற் சொல்லிவந்தேன். டிசம்பர் திங்கள் செல்லச் செல்ல இவ்வணர்ச்சி எனக்கு மிகுந்துவரலாயிற்று; எப்படியோ என்மகனே அதற்கு நடுக்குறியாகத் தோன்றினன். இரவிற் பலகால் அவனை நினைத்தபடியாய் எழுந்திருப்பேன். உயிர்வாழ்ச்சையின் வெறுபையினையும் போலித் தன்பையினையும் ஆழநினைத்தலால் யான் தூங்க முடிவ தில்லை. டிசம்பர் த்திங்கள் பத்தொன்பதாம் நாட்காலையிற் சிறிதுமுன்னே துயில்ஸிங்கி எழுந்தேன். ஏதோ

தத்தான கிலைமைக்கு யான் வருவதாகத் தோன்றிற்று. எவ்வரையும் எழுப்பாமல் யானேசன்று நெருப்பு மூடினேன். என் வாழ்நாட்காலத்தில் இங்ஙனம் யானே இதற்குமுன் செய்ததில்லை. அந் நெருப்பண்ணையில் உட்கார்ந்துகொண்டு சினைத்துப்பார்க்கப் புகுந்தென். என்னைவருத்தும் அர்ச மூளை துன்பம் இன்னதென்று என்னால் அறியக்கூடவில்லை. அதிசீன் னதென்று தெரிந்திலது, எனக்குத்தான் பாதென்றுங் தெரிடவில்லை, இன்னும் என் மகனுக்குத்தான் ஏதேனுங் துங்பமோ இடரோ வரப்போகிறதென்றும் யான் துணிபக கூடவில்லை. காலை ஏழுமணிக்கு என்மனைவி துயில் சீங்கி யெழுந்து படுக்கைமேல் உட்கார்ந்து. தன்னுள்ளத்தை மிக உறுத்தியதொரு கணவு கண்டதாகக் கூறினால்: அச்கனவுதான் அவளை விழிக்கச் செய்தது.

அவள் கூறியதாவது: ‘யான் இதற்குமுன் பார்த்தறியாத மக்களிடையே ஒரு புதிய ஓடகதல் நீங்கள் இருப்பதாக எனக்குப்பட்டது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லாஞ் சிறு பிரஸைகள் பலரும் பறுவம் வந்து வளர்ந்த ஒரு பெண்பிள்ளையும் உடைய ஒரு பெருங்குடும்பமாய் அது காணப்பட்டது. நான் அந்த இடத்திற்கு ஒரு சரக்குவண்டியில் வந்தென்; ஆனால், நீங்களோ எனக்கு முன்னமே அங்கு வரதிருக்கீர்கள். நீங்கள் அந்தக் குடும்பத்தாரோடு மிகவும் நெருக்கமான பழக்கமுடையிராய்க் காணப்பட்டார்கள். அந்தப் பெரிய பெண்ணுணவள் நங்கள் மடிதேமல் உட்கார்ந்து தன்கைகளால் உங்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்டு அடுத்தடுத்து உங்களை முதசமிட்டது. அசதுணை நெருக்கமாய் உறவுகோள் ஸ்ரூப்படி நீங்கள் இந்த மக்களை எங்கே

கண்டுபிடித்தீர்களென்று யான் வியந்துகொண் டிருக்ஷ்டில், நீங்கள் சடுதியிற் கீழ்விழுந்து இறந்துபோனீர் நானும் உடனே விழித்துக்கொண்டேன்.' என்றயாம்.

இந்தக் கணவு உண்மையாகவே நடைபெறுமோ அவன்று மனக்கலக்கங் கொண்டேன். யான் அவ்வளவு துண்புற்ற நிலைமையிலிருக்கின்றென்றும் உவால் டரைப்பற்றி யான் மிகவும் வருந்துதலால் எனது உயிர் வாழ்க்கை எனக்கே ஒருச்சமையாப் பிருக்கிறதென்றும் யான் அவளுக்கு மறுமொழி கூறினேன். காலையுணவு கொண்டின், என்மக்ளௌக்குப்பிட்டு உவால்டருக்கு ஒரு கடிதம் எழுதி உடனே அவன் வீட்டுக்கு வரும் படி சொல்ல என்றேன். அக்கடிதங்கட்டாயம் போய்ச் சேருப்படி அகனை முதல் வண்டிக்கே அவன் விடுக்கு மாறுஞ் செப்பேன். அதன்பின் மனக்கிளர்ச்சியின் பொருட்டு எனது வயல் நிலத்தைப் பார்க்கக் குதிரை மேற் சென்றேன். ஆற்ற, பகல் 12-மணிக்கெல்லாம் வந்த செய்திபானது என் மகன் கடிங்காயம் அடைந்து உணர்வின்றிக்கிடக்கின்றனர்களை அறிவித்தது. உடனே என்மனைவியையும் மகளையும் பின் வண்டியில் வருக வென்றுசொல்லிவிட்டு, யான் சரக்குவண்டியில் ஏறி என் மகன் அந்நிலையிற் கிடக்கும் இடத்திற்குச் சென் றேன். இப்போது அப்புதுமையான சிகழுச்சியில் உன் னிக்கத்கசகதொரு குறிப்புத் தொன்றலாயிற்று. ஏதோ ஒரு பிழைபாட்டால் என் மனைவியும் மகளும் புகை வண்டியைத் தவறுவிட்டு. ஒரு நாட்டுவண்டியில் ஏறி கேரேவந்து சேர்ந்தார்கள். வழியில் இடையிடையே ஒவ்வொரு சிற்றுரிமூலங் குதிரைகள் மாற்றவே சிருந்தமையால், அவாகள் என்மகனிடம் இரு

மனிக்குத்தான் வந்துகேரந்தார்கள். இக்குயரங்கமுச்சி நேர்ந்த இடம் மிகச் சிறந்த ஒரு சூடியானவரின் டீ லத்தின் அருகாமையிலாகும்; ஏனென்றால், இக் குயரங்களின் மகன் என் மகன் நெடுநாளாகப் போ பார்ப்பது வழக்கம். இவர் அவனுக்குச் சிறந்த நண்ராகையாலும், இவறது இல்லம் அருகே யிருந்தமையாலும் அவனை அவ்விடத்திற்கே கொண்டு சென்றார்கள். அவறது பெரிய அக்குடும்பத்தின் பிள்ளைகள் எல்லாரும் என் மகனிடத்தே மிக்கதோர் அன்புவைத்திருந்தார்கள். என்மகன் இறந்ததைப்பற்றி அவர்கள் அடைந்த துயாரத்தைவிட நாங்கள் மிகுதியாய்த் துயருந்திருமென்று என்னால் உண்மையாகவே சொல்லல்முடியாது. என்மகன் உணர்வின்றிக் கிடந்த அவ்வறையினுள் என்மனையாள் நுழைந்தபோது, யான்முன்னே குறிப்பிட்ட அக்குடியானவரின் மகன், என் மகன் து படுக்கையின் தலை மாட்டில் அழுதபடியாய் நின்றுகொண் டிருந்தாள். என்மனைவி அவ்விடத்தைச்சுற்றிலும் ஒருமுறை நோக்கியதும், “இதுதான் யான் கண்ட கனவு! நீங்கள் இருக்கக்கண்ட அறையும் இதுதான்! யான் கனவிற்கண்ட மக்களும் இவர்கள்தாம்!” என்று என்காதிற குச்சுசு வெனக் கூறினால். அவள் நாட்டுவண்டியில் வந்த செய்தியும் அவள் கண்ட கனவினை மெய்ப்படுத்தியது. அக்குடும்பத்தினரும் அவள் சொல்லிய அடையாளப் படியே யிருந்தார்கள். அவர்கள் கள்ளம் இல்லாத மிகச்சிறந்த சூடிமக்களாவர். மேலும், அவள் நெடுகப் பார்த்துவந்த நாட்டின் இயல்பும், இறுதியாக அவ் வில்லைத்தச்சுழி அவள்கண்ட இபற்றைகத்தோற்றமுங் தான். கனவில் தோன்றியபடியே முழுதும் ஒதுக்கையில் கொடுக்கப்படுகிறது.

முடிவாக யான் சொல்பாலது, என்னை அதுகாக்கும் பெரிதுங் துன்புறுத்திவந்த அத்துபரசினைவு என்னைகள்!ட்டு அகன்றதேயாகும். என் உயிரையே நசுக்கி பதேவதா யிருந்த சொல்லுகற்காகா அப்பெருந்துயர்ச்சிமையினை டிசம்பர் 17-ஆம் நாட்காலையிலிருந்து யான் உணரவில்லை. என்மகனை இழந்த நுயரம் எனக்கு உளதென்றாலும், இந்து யான் முன்னடைந்த துயரத்தின் வேறுவகாகும்.”*

எனப்போர்த் கனவு நிகழ்ச்சியில் இறந்துபட்டதன் மகனுக்கு வேறுகத் தன் கணவைனையே அவ்வாறு அவ்வம்மையார் கண்ட ஒரு பிழையைத் தவிர, மற்றையவெல்லாம் அக்கனவிற் கண்டபடியே ஒருங்கொத்திருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலதாகும்.

இன்னும், இழந்துபோன பொருள்களைத் திரும்பப் பெறுதற்கு எவ்வளவோ முபன்றும் அவற்றைக் கண்டு பிடிக்க மாட்டாமல் மிக வருந்திக் களைத்துப் படுத்து உறங்கினவர் சிலர் அவை இருக்குமிடங்களைக் கனவிற் கண்டு விழித்துப், பின்னர் அவ்விடங்களைப் போய்ப் பார்த்து, அவைதம்மைக் கண்டெடுத்த வரலாறுகளும் பல உள்ளன. அவை தம்முன், அறிஞர் சிலரால் ஆராய்ந்து உண்மை பெனத் தெளியப்பட்ட சிலவற்றை மட்டும் இங்கு எடுத்துக் காட்டுவாம்:

‘‘ஒருகால் வழக்கறிஞர் ஒருவர் ஓர் இரவு கடிதங்கள் எழுதத் துவங்கி, முடித்த பின் அவற்றைப் பன்னி ரண்டரை மனிக்கு அஞ்சறபெட்டியில்லை வெளியே சென்றார். சென்று திரும்பியவுடன் தம் உடைகளைக் கழற்றுகையிற் கருவுலத்தில் (Bank) தாம் ஒரு பெருந் தொகை வாங்கிக் கொள்ளும்படி, முன் நாளிற் குறித்

* T. V. Ivey to Prof. William James.

துக்கொடுக்கப்பட்ட ஒருாட்டை (Cheque) எவ்வாறே நாம் இழந்து விட்டமைகண்டார் உடனே அதனை எவ்வளவோ ஒவ்வொரிடத்துங் தேடிப்பார்த்துார். அஃது அகப்பட்டிலது. அதன்மேல் அவர் மனத்துபரத்தோடும் படிக்கைக்குச் சென்று உறங்கினார்; அங்கானம் உறங்கு கையில் தமது வீட்டு வாயிலுக்கு நெடுங்தொலைவில் அல்லாத வேலியடைப்புள்ளதோர் இடத்தில் அஷ்டீட்டுச் சுருளாய்க் கிடக்கக் கணவு கண்டார். கண்டு விழித்ததும், எழுந்து ஆடை யணிந்து புறத்தே தெரு வழி யேஏகித், தாம் கணவிற்கண்ட அவ்விடத்திலே பே அந்தச் சீட்டுச் சுருளாய்க் கிடத்தலைக்கண்டு, அதனை மகிழ்ந்து எடுத்துக்கொண்டார்.”

மற்றெருருகால் ஒரு பெருமாட்டி தனது வீட்டுக்கு அண்மையிலிருந்த ஒருகாட்டுக்குள் உலவப்போனான். போய்த்திரும்பி வந்ததும் அவன் தான் வைத்திருந்த ஒரு முதன்மையான சாவிபைக் காணுமற் கலங்களை. திரும்பிப் போய்த் தேடலாடுமென்றால் பாலைப்பொழுது போய் இருண்டுவிட்டது. அதன்மேல் அவன் மனக்கவலையுடையாய் உறங்கச் சென்றான். அவ்வாறு அவன் உறங்குகையில் தான் உலவிவந்த அக்காட்டின் கண உள்ள ஒருமரத்தின் வேர் அண்டையில் அச்சாவி கிடப்பதாகக் கணவுகண்டாள். மறுநாட்காலையில் அவன் அக்காட்டினுட் போய்த், தான் கணவிற்கண்ட அடையாளப்படியிருந்த ஒருமரத்தின் வேரண்டையிற் சென்று பார்க்க, அச்சாவி அங்கே கிடந்தது; உடனே மகிழ்ந்தெடுத்துக் கொண்டாள்.

இன்னுங், காணுமற் போன ஒரு பெண்ணின் சவுத்தை மற்றெருருபெண் தான் கண்ட கணவின் வாயிலாகக் கண்டறிந்த வரலாற்றினையும் இங்கெடுத்துக்காட்டுவாம்:

) ஷாங்க்லின் என்னும் ஊரிற் படைத்தலைவரான இம்ஸ்டன் (Lumsden) என்பவரின் மகளான மார்ஜோரி என்பவள் 1903-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 10-ஆம் நாள் நடைபெற்ற நாடகம் ஒன்றில் தானுஞ் சேர்ந்து ஆடினவள், அன்றைக்கு எப்படியோ மாயமாய்க் கானு மற் போய்விட்டாள். அதுபற்றிப் பெருந்துயர்கொண்ட அவள் தந்தையார், தம் மகளைக் கண்டுபிடித்துத் தருபவர்க்கு 50-பவுன் பரிசுஅளிப்பகாக விளம்பரப் படுத்தி யிருந்தார். அப்போது சிலஸ்கெம்பு என்னும் ஒரு செம்படமாது ஓரிரவு தான் உறங்குகையில் தனக்குத் தோண்றிய கனவில் ஓரினம் பருவத்து மங்கை கடற் கரைத் துறைமுகப்பாலத்தில் உலாவிக்கொண் டிருந்த நேரத்திற் கால்தவறிக் கடலில் வீழ்ந்தமையும், வீழ்ந்த அப்பெண்ணின் சவம் ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடப்ப தையுங் தெளிவாய்க்கண்டாள். கண்டுளியித்தவள் மறு நாட் காலையில் (அதாவது பிப்ரவரி 20-ஆம் நாள் விடியலீல்) தான் கனவிற்கண்ட இடத்தைப் போய்ப்பார்க்க, மெய்யாகவே ஒருபெண் பினமாய்க்கிடப்பதை நோக்கித் திடுக்கிட்டு, ஊரவரெல்லார்க்கும் அச்செய்தியை ஒழிவந்து அறிவித்தாள். உடனே அப்பெண்ணின் தந்தையாரும் ஊர்காவற்றலைவரும் அப்பினத்தண்டை வந்து சேர்ந்து, அவளது சாவின் உண்மையினை ஆராய்கையில், அக் கடறகாவலாளியாருவர் அப் பத்தாம் நாள் இரவிற் பதினெட்டுமணிக்குச் சிறிதுமுன்னேன் ஒரு மங்கை பாலத்தின்மேல் நின்று கொண் டிருந்ததனைத் தாம் பார்த்துவிட்டு அப்பாற்போய்ப், பத்துக்கிமிடங்கழிக்குறின் மீண்டும் அவ்விடத்தைவந்து நோக்க அம்மங்கையார் அங்கு இலராயினார் எனவும், அதன்மேல் அம்மங்கை எங்கே சென்றிருக்கக்கூடுமென்று தெரிதல்

வேண்டி அப்பாலத்தே ஒதுங்குதற்கென்று அமைக்கப் பட்ட சிறுகொட்டசைகளைத் தாம் பார்த்தும் அவற்றுள் ஞாம் அவர் இல்லாமையால் இராச்சாப்பாடு கொண்ட பின் அப்பாலத்தே உலாவவச்த அம்பங்கையார் திரும் பிப் போயிருக்கலா மென்றெண்ணித் தாம்வதுங் கலவ ரஞ் செய்யவில்லை எனவஞ் சான்றுபொழிந்தார். அதன் பின், அச்செப்படவயாது அப்பெண்ணின் பினத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு என்று அவர்கள் அவளை வினவ, அவள் அந்நிகழ்ச்சியைத் தான் தனது கனவிற் கண்டதும், அக்கணவிற் கண்ட இடத்தைப் போய்ப் பார்க்க அப்பெண் பினமாய்க் கிடந்ததும் ஆகிய வரலாறுகளை யெடுத்துரைத்தாள். அவற்றைக் கேட்டு இறும்பூதுற்ற தந்தையார் அவட்கு ஐம்பதுபவன் பரிசு கொடுத்தார் என்பது.

இனி, இறக்குந் தறுவாயில் உள்ளவர்கள், தமக்கு உறவினராயுள்ள எவர்மாட்டு அன்பு மிகுதியாய் வைத் திருக்கின்றார்களோ அவரை அந்நேரத்தில் கிணைத்தலும் அவரைக் காணவிரும்புச்சலும் உடையராய் இறந்துபடுவது வழக்கம். உயிர் உடம்பைவிட்டுப் பிரியும் அந்நேரத்தில் நினைத்த நினைவும் விருப்பிய விருப்பமும் விணுய்ப் போவதில்லை. அங்கினைவின் உறைப்புக்கும் விருப்பத்தின் அழுத்தத்திற்கும் ஏற்றபடி, கிணைக்கப் பட்டவர்க்கு இறந்துபடுவாரின் உருவமும் அவர் இறந்துபடு நிகழ்ச்சியுங் கனவின்கண் வரது தோன்றுகின்றன. இதற்கு உண்மையாக நிகழ்ந்த சில வரலாறுகளை ஈண் டெடுத்துக் காட்டுதும்:

ஒர் ஊரில் ஒர் அட்மையாருக்கு இரண்டு புதல்வி பர் இருந்தனர். அவர் அவ்விருவரையும் அவ் ஒரிலேயே மணஞ்செட்டு கொடுத்திருந்தனர். அவ்வய்யையார்

இடையே சென்று கணவர் இல்லத்திலிருக்குஞ் தம்புதல்வியர் இருவரையும் பார்த்து அளவளாவி வருநல் வழக்கம். அங்கனமே ஒரு நாள் மாலைக்காலத்தில் அவ் வர்மையார் தம் புதல்வியருடன் அளவளாவி யிருக்கு ஸிட்டுச், சிறிது தொலைவிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிப் போயினார். அப்புதல்விமார் இருவருஞ் தத்தம் இல்லில் இரவுனை அருந்தி உறங்கச் சென்றனர். எல்லாரும் அயர்ந்துறங்கும் நள்ளிரவில் ஓர் இல்லில் இருந்த ஒருத்தி பேரச்சத்தொடு வெருண் டெழுந்து, தன் கணவனைக் கூவி யெழுப்பி, “உடனேயான் என் அன்னையிடஞ் செல்லல் வேண்டும்; ஆதலால் வண்டி கொண்டுவரச் சொல்லுங்கள்! என் அன்னையார் மிகவும் நோய்ப்பட்ட டிருக்கின்றுரென்று உறுதியாய் நம்புகின்றேன்” என்றார். அதுகேட்ட அவள்கணவன் நீ கண்டது வெறுங் கணவேயாகையால் அதற்காக இவ்வளவு கலக்கம் வேண்டாம் என எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும், அவள் அமைதியடையாமையால், தனது வண்டியை வருவித்தான். அவளும் அதன்கண் அமர்ந்துதன் அன்னையின் வீட்டுக்கு அருகே செல்கையில் இரண்டு பாட்டைகள் ஒன்று சேருமிடத்தில் தன் தமக்கையின் வண்டியும் வரக்கண்டாள். கண்டு அந்நேரத்தில் என் வரல்தேவண்டும்? என ஒருவரையொருவர் வினவியபோது, “யான் உறங்கக்கூடவில்லை, நம் அன்னையார் நோய்ப்பட்ட டிருக்கின்றார் என்னும் உறுதியினால், யான் அவரைப் பார்க்கவந்தேன்” என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். பின்னர் அவ்விருவருஞ் தம் அன்னையின் வீட்டின் டை வந்ததுந், தம் அன்னைக்கு நம்பிக்கையுள்ள வேலைக்காரி அவ்வீட்டு வாயிலிலை கிற்கக் கண்டார்கள். கிட்டச் சென்ற

தும், அவள் அவ்விருவரையும் கொச்சி “தங்கள் அன்னையார் திடையிறன்று நோய்ப்பட்டு இறக்குப்பொகும் நிலையில் இருக்கின்றார்; நுக்கள் இருவரையும் பார்க்கவேண்டுமெனத் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.” என்று சொல்லினார். உடனே உள்ளூழைந்து அவர்கள் தம் அன்னையின் அருசீகசெல்ல, அவ்வம்மை அவர்களைக் கண்திறந்து பார்த்து மன நிறைவோடு உயிர் துறந்தார்.

இன்னும், 1857-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 21-ஆம் நாளுக்குமுன் நிகழ்த்த ஒருசனவு நிகழ்ச்சியும் இங்கே குறிக்கத்தக்கதா யிருக்கின்றது. இலந்தன்மா நகரத்திலிருந்த மென்னியர் என்னும் அட்சையார் தம் உடன்பிறந்தா நெருவனிடத்து நிரப்பிய அன்புடைய ராயிருந்தனர். என்றாலும், பல ஆண்டுகளாக அவன் இருக்குமிடமும் அவனைப்பற்றிய வரலாறும் ஏதுமே அவன் அறிந்துகொள்ளக் கூடவில்லை. இவ்வாறிருக்க, மார்ச்சுத்திங்களில் ஒருநாள், அவன், தன் நுடன்பிறந்தான் தன் படிக்கையன்டை தலைபற்ற முண்டமாய் நிற்கவும், அவனது தலை அவன் அருசீசாரிருந்த சவப்பெட்டியினுள்ளே கிடக்கவும் ஒரு பொல்லாத கனவு கண்டு, பேரச்சமும் பெருந்துயரமும் ஒருங்குசலந்த உள்ளத்தினால்விழித்துக்கொண்டாள். உடனே தான் கண்ட அட்கொடிய கனவின் செய்தியைப் பலர்க்குத் தெரிவித்ததோடு புதினத்தாள்களிலும் தன் உடன்பிறந்தானுகிய உள்ளவிந்தனைப்பற்றி எவ்வேறுங் தெரிந்தெழுதுமாறும் விளம்பரஞ் செய்திருந்தனார். அவ்வாறு செய்ததிலிருந்து, சாரவாக்கு என்னும் ஊரிலே அவன் சீனர்களால் தலைதுணிக்கப்பட்டு இறந்தான் என்னுஞ் செய்தி வெளியாயிற்று. அவ்வாற அவன் தலை வெட்டுண்ட அதொளிற்றுன் அவன்றன் உடன்பிறந்தாளான்

அவ்வட்டமை அக்கனவுங் கண்டமை பின்னர் அறிஞர் நிசப்த ஆராய்ச்சியாற் புலனுயிற்று.

இவ்விருவேறு உண்மைக்குச்சிகளி விருத்து பெறப்படுவது யாது? அன்பு மிக்கார் இருவரோ பல ரோ அண்ணையில் அகன்றிருப்பினும் அல்லது சேய் மையில் அகன்றிருப்பினும் அவருள் ஒருவர் இறக்குங் கால், அவர் நினைத்த நினைவானது உடனே தமக்கு அன்பரான ஏனை யோர்க்கும் அவரது இறப்பின் வரலாற் றினைப் பிழைப்பாடாமற் கனவின்கண் அறிவிக்கு மென்ப தேயன்றே?

இனி, இறப்பவரே யன்றி கோயாய்க் கிடப்பவருங் தமக்கு உதவி செட்வாரை உறுத்து கினைக்க. அங்கினைவு அவர்க்கு அன்பராயினார் கனவின்கட்டோன்றி அதனை அறிவிக்க, அவ்அன்பரும் விழித் தெழுந்து அவர்பாற் சேன்று அவர்க்கு கோய் கீக்கின வரலாறுகளும் மிகப் பல; அவற்றுள் ஒன்று இங்கே காட்டுவாம். “கட்டுல னாதவற்றைக் காண்டல்”* என்னும் அரியதுவின் ஆசிரியரான ஜெம்ஸ் கோட்ஸ் என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:—

“யான் என் குடும்பத்தவருடன் கிளாஸ்கோ என் னும் நசரத்தில் தங்கியிருக்குங்கால், டோனல்ட் மாக்கின் னன் என்னுங் கிறித்துசயய குருஎமது வீட்டுக்கு அய வில் உள்ளதோர் இல்லத்திற் குடியிருந்தார். அவரும் நாங்களும் மிகக் யேயமுடையராய் ஒழுகினேம். அவர் தம் மனைவியார் காலமாகிச் சில ஆண்டுகள் கழிந்தன. அவர் தம்மால் இயன்றமட்டும் வேலைக்காரரை வைத் தூக்கொண்டு தமது குடித்தனத்தை நடத்தியவாறேதமக்

* “Seeing the Invisible.” 1917, pp. 243, 244.

குரிய சமயவிளக்கத் தொண்டையுஞ் செவ்வையாக ஆற்றிவந்தார்.

“1891-ஆம் ஆண்டு முடிவின்கண் ஒருநாள் மாலைக்காலத்தில், வழக்கத்திற்குமாறுகச் சிறிது நேரங்களிட்டுக்குவங்கேன். எம் பிள்ளைகள் படுத்து உறங்கினார். என் மனைவியும் யானும் ஏறக்குறையப் பஷ்டரை மணிக்கு ஒருங்கமர்ந்து இராச்சாப்பாடு அயின் ரீரும். அங்கானம் அபில்கையில், என்மனைவி அன்று விடியற காலத்தில் எங்கள் அடுத்தவீட்டு நண்பரான அச்சமய குருவைப்பற்றித் தாம் கண்டகனவின் வரலாற்றை எடுத்து வரைப்பாராயினர். தாழும் யானும் அதேஅறையில் அமர்ந்திருந்து உரையாடுவதாகவும், அந் நேரத்தில் எவ்ரோ ஒருவர் கூழாங்கற் பதித்த தமது தோட்ட வழியே வந்து மனிபடிக்கை கேட்டுத் தாம் கதவைத் திறந்துபார்க்க இதற்குமுன் தாம் பாராத ஓர் இளையமாது, மிகக் மனத்துயரத்தொடு போங்கு அச்சமயகுரு மிகவும் நோயாய்க்கிடப்பதை வந்து பார்க்கும்படி தம்மைக கேட்டுக் கொண்டதாகவும், அதற்கிணைந்து தாம் அம்மாதராருடன் சென்று அச்சுருவினைப் பார்த்ததாகவுந் தாங்கண்ட கணவின் பகுதிகளை மொழிந்தார் அவற்றேரு, அவர் இருந்த உடம்பின் நிலைபினையும், அவர் படுத்திருந்த அறையின் அடையாளங்களையும் தாங் கணவிற் கண்டவாறே விரித்துவரைத்தார்.

அக்கணவில் ஏதேனும் உள்தோவென்று யாங்கள் எண்ணிக்கொண் டிருக்கையிற் குறிப்பிட்ட அவ்வழியே எவ்ரோ வரும் அரவங் தோன்றியது; வாயில் மனையும் அடிப்பட்டது. எங்கள் வேலைக்காரி உறங்கப் போய் விட்டமையால், என்மனைவியே வாயில்வண்டை சென்றார்; மெய்யாகவே ஓர் இளம் பெண் வந்து நின்றாள்;

இவள் அக்குருவினாற் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வேலைக் காரியாகசபால் என்மனைவி இவனை இதற்குமுற் பார்த்ததேயில்லை; அங்ஙனம் வந்து நின்ற அவ்விளமாது, மிகவும் நோயாய்க் கிடக்கும் முதிழ்பாரான அக்குருவினை வந்து பார்க்கும்படி என் மனைவியைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள் என்மனைவி யுடனே என்னைக் கூப்பிட்டார்; அவ்விளமங்கையின் ரேற்றமும் உடையுங் கனவின்கட்ட போந்த மங்கசயின் ரேற்றத்தையும் உடையையும் ஒத்திருந்தன. அப்பொழுதே என் மனைவி அவரைப் பார்க்கப்போனார்; யானும் டங்கன் என்னும் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரை அழைக்கச் சென்றேன். அம்மருத்துவர் வருகற்குச் சிறிது சேர்மாகு மெனக் கண்டமையால். யான் முன்னதாக அக்குருவின் இல்லத்திற்கு ஏக்கீனன்; மேன்மெத்தைமேல் அவரது அறைக்குள் நுழைந்ததும், என்மனைவியார் தாம் அதைனைக் கணவிற்கண்டு பின் எனக்குக் கூறியபடியே அஃதிருந்தது. சிறிது சேரத்தில் அம்மருத்துவரும் வந்தார். அவர் சொன்னபடியே எல்லாஞ்செய்ப்படுகின்றனவா என்று பார்த்தற்காக என்மனைவியுங் கூடவே யிருந்தாரா. என்மனைவி கண்ட கனவின் செய்தியைக் கேட்ட அம்மருத்துவர் நகைத்து, அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடியவைதாம் என்று பொழிந்தார். அதன்பின் அக்குருவின் மகனுக்கும் மருமகனுக்குங் கம்பிச்செய்தி விடுக்க, அவர்களும் உடனே வந்து சேர்ந்தனர். அவர்கட்கும் என்பனைவி கண்டகனவு சொல்லப்பட்டது. பின்னர் அக்குருவும் உடம்பு நலம்பெற்றார்.” என்பது.

சமயத்தொண்டு ஆற்றுவாரான அக்குருதாம் நோயாய்க் கிடக்க பொழுது தமக்குதலி செய்வார் எவரும் அருகில் இல்லாது போகவே, தமக்கு அயலி

நான் தாடு கேபர்களை அவ்வுகளியின் பொருட்டு உறுத்து நினைக்க, அங்கினவானது, அங்கெபரில் ஒருவரான அவ்வம்மையாரது கனவின்கண் அவர்தம் பதிய வேலைக்காரியின் உருவினையும், அவர் நோபாட்ச கிடக்கும் சிலைபினையும். நன்கு விளங்கப் புலப்படுத்தி. அவ்வாற்றால் அவ்விருவரும் உடனே போந்து அவர்க்கு உதவிபுரியுமாறு செட்டமை காண்க.

இங்கனமே. பேரிடரில் அகப்பட்டுக் கொண்டார் பலரின் கோற்றமானது அநால் உள்ளப் பூட்டயார் சிலரின் கனவின்கட்ட தோன்றி. அவரது உதவிபால் அவர்களை அவ்விடரினின்றும் ஏவ்வித்த உண்மை தீகழ்ச்சி கரும் பலவுண்டு; அவற்றால் ஒன்று இங்கே காட்டுவாம்:

“காலிபோர்னியா என்னும் ஊரிலிருந்த ஒரு படைத்தலைவர், அப்ளாடு குடியேறப் புகுர்த ஒரு கூட்டத்தார் குளிராலும் பசியாலுங் துண்புறாதலை ஒருநட்ட கனவின்கட்ட கண்டார். அவர் கண்ட அங்கிகழிச்சிக்குரிய இடத்தின் அமைப்பும் அவரால் சென்னிவாக அறியப்பட்டது; அவ்விடத்தின்கட்ட செங்குத்தான் பெரிய வெள்ளை மலைப்பாறை யொன்று அடையாளமாக நிற்றலையும் அவர் குறிப்பிட்டா; அங்கே சாண்டப்பட்ட மக்கள் ஆழமான பனிப்பாறைப் பினவுகளினுடே வளர்ந்திருந்த மரங்களின் உச்சிகளைத் தறித்தலுங் கண்டார்; அம்மக்களின் உருவஅடையாளங்களையும் அவர்கள் அணிந்திருந்த உடைகளின் குறிகளையுங்கூடச் செவ்வென கெரிந்துகொண்டார். இவ்வாறு கண்ட கனவினின்றும் அவர் விழித்தவுடனே, அச்கனவின் தெளி வும் உண்மையும் அவரதுள்ளத்தை உறுத்தின. திருப்பவும் அவர் அபர்ந்து உறங்கத், திருப்பவும் அக்கனு

நிசழ்ச்சி முற்கண்டபடியே எள்ளளவும் பிச்காமல் அப் படியே தோன்றலாயிற்று.

‘விடிபற்சாலையில் அவர் படிக்கையினின்று எழுந்த பிறகும் அக்கணவின் தோற்றத்தைத் தட்சினைவினின்றும் அகற்றல் முடியவில்லை. பின்னர்ச் சிறிது சேரத்திலைல் லாங் தாம் எதிர்ப்பட்ட தமக்குப் பழைய தோழனை ஒரு வேட்டுவனிடங் தாங்கண்ட அக்கனு நிசழ்ச்சியை எடுத்துரைத்தார். அதுகேட்ட அவன் அவர் கணவிற் கண்ட இடங் தனக்குக் தெரியுமென்று சிறிதும் பலையாது விளம்பினான். விளம்பியபடியே அம்மலைப் பள் எத்தாக்கின் கண்ணதான் அவ்விடத்தையுர் தெரிந்து காட்டினான் உடனே அத்தலைவர் பக்கட்கூட்டம் ஒன்று சேர்த்துக், கோவேறு கழுத்தசனஞ்சுக்கப்பளிக்கஞ்சும் உணவுப் பண்டங்களுக் தொகுத்தார்.

‘கணவிற் கண்டதை நம்பி இவர் இவ்வளவு ஏற்பாடு செய்தல் கண்ட அண்டை அயலார் இவ்வரை ஏனான்று செப்தனர். அதற்கவர் சிறிதும் வருந்தாது ‘யான் இதுசெய்ய வல்லமையுடையேன்; ஆகைபால், இது செப்வேன்; யான் கணவிற் கண்டதை உண்மையென்றே நம்புகின்றேன்’ என மொழிந்துவிட்டு, அம்மலைகளின் இடையே நூற்றைப்பது மைல்களுக்கு அப்பால் உள்ள கார்சன் பள்ளத்தாக்குக் கணவாய்க்குத் தாம் சேர்த்த மக்கட் கூட்டத்தாரையும் பிறவற்றையும் போக்கினார். போன அக்கூட்டத்தார், அவர் கணவிற் கண்டபடியே ஒரு மக்கட்குழு அங்கே பெருந்துபர் உழுத்தலைக் கண்டு, அவர்களுள் இறந்து போயினார் ஒழிய, எஞ்சியவர்களை உயிருடன் கொணர்ந்தனர்.’

இன்னும், மூச்சு ஒட்டம் நின்று உணர்விழுந்து கிடந்தார் சிலரை இறந்து போனவராகக் கருதி அவர்தம்

உறவினர் அவரைப் புதைப்படதோ எரிப்பதோ செய்து விடுகின்றனர். இத்தகைய சிசம்ச்சிகள் எல்லா நாட்டவர்கள் இடையிலும் பிழைபாக நேர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒருகாற் சவப்பெட்டியில் அடக்கஞ்செப்பப்பட்ட ஒருவர் தமது நினைவின் வன்மையால் தோலைவிலிருந்த தம் நண்பர்க்குத் தமது இடர்ப்பாடான நிலைமையினைக் கணவிலும் நணவிலும் அறிவித்து அவ்விடரினின்றும் மீண்ட மெய்வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுதம்:

“மிச நெருங்கிய நட்புவாய்ந்த ஆற்னர் இருவரில் ஒருவர் ஒரு கல் ஹுரியில் ஆசிரிபாய் இருந்தனா. மற் கொருவர் அவர்க்குப் பதினெட்டுக்கல் தோலைவான தோரிடத்தில் ஓர் அலுவலில் அமர்ந்திருந்தனர் ஒருநாட்கல் ஹுரிபாசிரியர் இரவில் அயர்ந்து உறங்குகையில், தம் நண்பர் தமது கனவின்கட்ட டோன்றித் தாம் உயிருஞ்புதைக்கப்படப் போவதைப் பெருந்திக்கொடு கூறக் கண்டார். கண்டு, அதனால் நெஞ்சங் சலங்கி விழித்த அவர் தாம் கண்டது கனவாதலையுணர்ந்து ஆறுதலுற்று மறுபடியுங் தூக்கத்திற் சென்றார். மறுபடியும் அக்கணவு அப்படிபே தோன்ற லாயிற்று. திரும்பவும் விழித்துப் பார்க்க, விடிந்துபோன மையாற் காலைக்கடன்களை முடித்துச் சிற்றனடி சொண்டு, அவர் ஒரு கைந்காற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது எவ்வோ ஒருவர் கதவைத் தட்டும் ஒசை கேட்டது. உடனே அவர், “உ-வனே வருக!” வென்று கூவினார். அடுத்துக் கதவு திறக்கும் ஒலியும் எவ்வோ உள்நுழையும் அரவமுந் தென்பட்டன. வருபவன் தேவலைக்காரனு யிருக்கலாமெனக் கருதி அவர் நிமிர்ந்து கோக்கவில்லை. ஆலை, “நண்பரே. அவர்கள் என்னைப் புதைக்கின்றார்களே!” எனத் தம் நண்பரின்

குரல் ஒவி அவர் காதண்ணடக் குச்சுச் வென்று நுழைக்கு அவரைத் திடுக்கிடச் செப்தது. உடனே அவர் எழுக்கு பார்க்க அவ்வறையில் எவருங் தென்பட்டிலர்; கேவலிக்காரரும் எவரும் வந்திலர். ஆகவே, அவர் காலங் தாழாது புறப்பட்டுத் தம் நண்பர் இருக்கும் ஊருக்குக் கடிதிற் போயினார். அவரது வீட்டின் ணடக் செல்கையில், ஒரு சவப்பெட்டி அதன் வாயிலே அப்போது தான் கொணரப்பட லாயிற்று. தம் நண்பரின் உடம்பை அதனுள் வைத்து ஆணியறைந்து விட்டுப், புதைக்கு மிடத்திற்கு எடுத்துப்போக அங்கிருந்தார் புறப்படுதலைக் கண்டார். கண்டதும், அங்குள்ளாரை நோக்கி அப்பெட்டியைத் திறக்கவேண்டுமென்றஞ் சவச்சடங்கு செய்ய லாகாதென்றும் வற புறுத்தினார். அங்கனமே பெட்டி திறக்கப்பட்டது; தம் நண்பரின் உடம்பை அதனினின்றும் எடுப்பித்தும் படிக்கைமீற் கிடத்திச் சூடான ஒற்றடம் அதற்குக் கொடுப்பித்தார். அவ்வாறு செய்யவே பின்மாய்க் கிடந்த அவர் உயிர்பெற்றுச், சில நாட்களிலெல்லாம் முழுலை மெய்தினார். அதன்பின்னர் அவர் ஒன்பதாண்டு கள் உயிர் வாழ்ந்தார்” என்பது.

இஃபொன்றே’ ஒருபேரிடரில் அகப்பட்ட ஒருவரது நினைவு ஒரோவொருகால் அவரது கனவு நிலையிற் போற்றல் வாய்ந்ததாகித், தொலைவின்கண் உள்ள பிறர் சிலர்க்குத் தன்னை யுடையாரது உருவத்தைத் தோற்று விக்கு, அவர் அகப்பட்டிருக்கும் இடர்ப்பாடான நிலை வினையும் அறிவித்து, அவரை அந்நிலையினின்றும் மீட்ட வரலாறுகளும் பலப்பல; அவற்றுள் ஒன்றை இங்கே வரைகுவது:

இவிவர்ப்புல் என்னுங் துறைமுசப் பட்டினத்திற் கும் மற்றொரு துறைமுசப் பட்டினத்திற்கும் இடையிலே ஓடிக் கொண்டிருந்த வாணி கங்கப்பல் ஒன்றின் தலைவனும் அவன் துணவனும் ஒருஏட்கப்பளின் மேற் றடில் இருந்தவாறே பகலவன் இபக்கத்தை உற்று கோக்கிக் கணக்குச் செப்துகொண்டிருந்தனர்; அது செப்தனின் இநவநும் அற்றை நாள் வேலைக் கணக்குப் பார்த்தற்குக் கீழ்க்கத்தில் இருக்கின்ற. இரக்கிப படிக் கட்டுக்கு எதிரே பிரிந்த சதுக்கான ஒரு வெளியிடத் தின் ஒரு பக்கத்திற் கப்பற்றலைவன் இருக்கும் ஒரு சிற் ரறையும், மற்றொருபக்கத்தில் அக்தலைவனுக்குக் குளைவனிறுக்கும் அறையும் இருந்தன துணவனிறுக்கும் அறையின் சாய்வு மேசையின் அருகிருந்து ஒருவன் தன் ரேள்வழி பேப் சிறிது திரும்பி கோக்கினால், தலைவனிறுக்கும் அறையின் உட்பகுதி அவனுக்கு நஸ்ருப்தி தரியும்.

இனித், தன் அறையுளிருந்து கணக்குச் செப்தவ அன துளைவன் அகனை முடித்தவுடன் திரும்பி, எதிர் அறையினால் விருந்த தலைவனை விளித்து, நூங்கள் கணக்கு எப்படி? என்று வினவினான். அகற்கு விடை வராது போகவே, திரும்பத்திரும்ப அகனைபே வினவிக் கூவினான். அங்கனங் கூவுகின்றுமிகுத் தன் தோட்பக்க மாப்சு சிறிது திரும்பி கோக்க, அக கப்பற்றலைவன் தனது கற்பலகையிலே விரைவாய் எழுதிக்கொண்டிருப்பது போல் அவற்குக் காணப்பட்டான். பலகாற் கூவியும் ஏதும் விடைவராமை கண்டு, அக்குளைவன் வெளியே போந்து தலைவனறையின் கதவன்டை நின்று உள்ளோக்கத், தலைவன் என்று தான் பிழைபாகக் கருகிய அவ்வாறு வந் தலைசிமிர்ந்து இவனைப் பார்க்க, அஃதொரு புதிய ஆடவனின் உருவமாகத் தோண்றக் கண்டான். கண்ட

கணவிஹ்பேர்ஸும் உணர்ச்சிகள் காக

அத்துணவன் கோழி நெஞ்சம் உடையவன் அவ்வன். என்றாலும், ஏதும் வாய்ப்பேசாது அவ்வருவம் இவனை உறுத்தப்பார்க்க. இசற்குமுன் தான் கண்டிராத அவ்வாடவனின் அவ்உருவிலை அவற்கு அச்சத்தினை விளை விபாது ஒதியும்மா? ஆகவே, அத்துணவன் வெருக்க சொன்ட சென்சினானும். அதன் மேல் ஏதும் வினவாது, மேற்றத்தின் மேல் விரைக்கொடிக் கப்பற் றலைவனை அனுகினுன்.

அங்கனம் வெருண்டு வந்தானே நோக்கி, “நன்பனே. யாது நினக்கு நேர்ந்தது?” என்று தலைவன் வினவ, “நங்கள் சாப்பு மேசையண்டை உட்கார்ந்திருப்பவர் யார்?” என்று அவன் எதிர் வினவினுன். “எவரும் இல்லையே!” என்று அவன் உரைப்ப, மீண்டும் அத்துணவன் “யான் இதற்குமுற் பாராத ஓர் ஆள் அங்கே உட்கார்ந்திருக்கின்றா!” என்று வலியுறுத்திச் சொன்னுன். அதன் மேல் இருவரும் இறப்புதுறவு ராப் ரூவரை பொருவர் மறுத்துப் பேசிச், சிறிது நேரத்திற்குப்பின், இருவருமே ஒன்றுசௌர்ந்து கீழ்உள்ள அவ்வறையண்டை சென்றனர் அதனுள்ளோக்க அங்கே வாவறையுள் கண்டிலர். அதன்மேற் கப்பற்றலைவன் தன் துணவனை நோக்கி, “நீ கண்டது கணவேபன்றிப் பிறி தன் ரென முன்னமே யான் சொல்ல வில்லையா?” என்றனன். “ஐய, சொல்வது எனிது; யான் கண்ட ஆள் மொய்பாகவே நங்களது கற்பலகைமேல் எழுதியதை நான் பார்த்திராவிட்டால், மறுபடியும் யான் என் இல்லத்தையும் மனைவிமக்களையும் காணு தொழிலேவனுக!” என்று துணவன் மீண்டும் உறுத்திக் கூறினன் அது கேட்ட தலைவன் “அங்குனமாயின் அக்கற்பலகையேல் அவ் ஆள் எழுதிய எழுத்து இருக்க வேண்டுமென்றே”

என மொழிந்து, அதனை யெடுத்துக் காணக், “கப்பலை வடமேற்கில் ஒட்டுக!” என்னுஞ் சொற்றெடுத் தான்-கண் எழுதப்பட்டிருந்தது.

அதன்மேல் அத்தலைவன் பெரிதுங் திகைப்பற்றவ ணப் அதனை ஆராய்வான் புகுந்து தன் துணைவனையும், அம்மரக்கலத்தி இள்ளார் அனைவரையும் அழைத்து, அக் கற் பலகையில் வரையப்பட்டிருந்த அச்சொற் றெடுரின் கீழ், அதனைப்போலவே வரையும்படி ஒவ்வொரு வரையும் ஏவினான்; அங்கனமே வரைத்தவற்றில் ஒருவ ரது கையெழுத்தாவது அதனேடு ஒத்ததாய் இருக்க வில்லை. அதன்மேல் அதில் ஏதாவது ஓர் உண்மையிருக்க வேண்டுமென்று எல்லாருமே ஒரு முடிவுக்கு வர, அக் கப்பற் றலைவன் தனது கற்பலகையில் வரையப்பட்ட அச் சொற் றெடுரின் படியே தன் கப்பலை வடமேற்கு முக மாய் ஒட்டுவிப்பானுயினன்.

கப்பல் அம்முகமாய் ஓடுகையிற், பிற்பகல் மூன்று மணிக்குப், பெரும் பணிப்பாறை ஒன்றம் அதன் அன் டையில் ஒரு மரக்கலமுங் தென்படலாயின. உடனே, தலைவன் தன் மரக்கலத்தை அவ்விரண்டற்குஞ் சிறிது தொலைவிலேயே நிறுத்தித், தனது தொலைவு நோக்கிக் கண்ணேடியினால் நோக்க, ஒரு கப்பல் பணிப்பாறைகளின் கடுவே அகப்பட்டு உறைந்து போகவும். அதன்கண் மக்கள் பலர் துண்புற்றங்கிலையி விருக்கவுங் கண்டு, உடனே தனது மரக்கலத்திலுள்ள படகுகள் சிலவற்றைக் கீழ் இறக்குவித்துப் போச்கப், பணிப்பாறையில் தாக்குண்ட மரக்கலத்தை அவையனுகி, அதிலிருந்த மக்கள் அனை வரையுங் கொணர்வித்தன.

முன்றுவது படகு கொணர்ந்த மக்கள் இம்மரக் கலத்தின் மேல் ஏறுகையில், அவர்களுள் ஒருவனது

முகத்தை மேலிருந்து கண்ட துணைவன் பெருந்திலில் விசாண்டான். ஏனெனில், அவன் தன் கப்பற்றலைவனது அறையில் மூன்றல்லது நான்குமணி நேரத்திற்குமுற் கண்டது அன்னவனது முகமேயாகும். முதலில், இவன் தான் கண்டது மனத்தின் பொய்யான தோற்றமாயிருக்கலாமோ வென என்னினேன். ஆனால், அவ் ஆளின் முகமே யன்றி உருவ அடையாளமும் அவன் அளிந்திருந்த உடையும் முன்னே தான் கண்ட உருவத்தின் அடையாளத்தையும் உடைபையும் முழுதும் ஒத்திருந்தன. மீட்கப்பட்ட வழிப்போக்கர்களுக்கப்பல் வேலையாட்களும் பட்டினியும் பசியுமாய்க் கிடந்துவந்தவர்களாதலால், அவர்கட்டு வேண்டும் வசதிகளைல்லாம் உடனே செய்யப்பட்டன. பின்னர்க்க, கப்பற்றலைவனுந்தனது கப்பலை ஒட்டுவானுயினேன். அங்கனம் அஃது ஒடுக்கையில், அத்துணைவன் தலைவன்பாற் போந்து அவனே. ஒரு மூந் தனி பேயமைத்து, “ஐய, யான் இற்றைப்பகலிற் கண்டது பேய் உருவம் அன்று. யான் கண்ட ஆள் அதோ! நம்மால் மீட்கப்பட்ட குழுவினருள் ஒருவராய் இருக்கின்றார்! யான் நங்களது கற்பலகைபேல் எழுதக்கண்ட ஆள் அவரேயென ஆணையிட்டுக் கூறுவேன்!” என்றான். அதுகேட்ட தலைவன், “பனிப்பாறையின் நடுவே அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்தி விருந்த ஆள், வேறு தொலைவில் ஒடிக் கொண்டிருந்த சமது கப்பலுக்கு எவ்வாறு சுடுதியில் வந்து சுடுதியில் மறையக் கூடும்? இஃது ஏதோ ஒரு பெருமாயமாயிருக்கின்றது! இதனை ஆராய்ந்து பார்ப்போம், வா!” என்ற கூறி, அவனே அம் மீட்கப்பட்ட குழுவினரிடஞ் சென்றான்.

அப்போது அப் பாய்ஆன் தான் ஏற்யிருங்க எப்ப வின் மீகாபள்டம் பேசிங்கொன் டிருந்தான். இவ்விரு வருந் தம்பால் வரக் கண்ட அவ்விருவரும் உடனே வதிர்போந்து, தப்பமை அச் கொடிந் துன்பத்தின்று பீட்ட அத்தலைவற்குஞ் துணினவற்கும் நெங்கார நன்றி மொழி சொல்லி வாழ்த்தனர். தாம் அக்ஷகைபலிருந் துன்பத்தில் அசட்பட டிருக்கக் காண்ன் அவர்களுந் தப்பமை அங்கைபே மீட்பது உறுதியாதால்தாஞ்செய் தது கடமையே யென பொழுத்து, அவ்விருவரையுந் தன் அறைக்கு அத்தலைன் அனுபுத்தச் சென்றுன். சேன்றதும் அம்ப்காபனுடன் வந்த வழிப்போக்கனை நோக்கி ‘ஜிய’ யான். ஏதோ குறுப்புப்பன் ஜுகின் ஜூன் என்று நினையாபள். இந்தக் கற்பலைக்கொற்க கப்டலீ வட பேற்கில் ஒட்டுகே! என்னுஞ் சொற்றெடுவர எழுதுங் கள்” என்று தலைவன் வேண்டியனுன். ‘இத்தலைப் பேரூச்விச்பாத்தாங்கள் எது வேண்டுபாயினால் செய் : வேண்” எனப்படசன்று. அச்கற்பலைக்கொபேல் அவ்வாறே அவ்வழிப் போக்கனுப் வரைந்தான். வரைந்தபிலை தலை வன் அக் கற்பலைக்கயை கார்கி பறைவாய்ப் பறாதிருப்பி “இது நங்கள் கை யெழுத்துத்தானு? என்றபாருங் கள்!” எனக்கேட்டான். அதற்கவன் இப்போதுதான் அதனை எழுதினேனே; அதைப்பற்றி ஜூயை வன்!” எனக்கூறினுன். பிரகு தலைவன் அவன் எதிர்வோடையே அங்கற்பலைக்கயைப் புறாதிருப்பிக் காட்ட, அதன் கண் முன்னும் பின்னும் அதே சொற்றெடுவர அதே கை யெழுத்தில் எழுதப்பட்டிருந்தலைப் பார்த்து. அவன் ‘ஜூய். யான் ஒருமுறை தானே இதன்கண் எழுதி னேன் மற்றும் முறையும் இதனை எழுதினவர் பாவர்?’ என வினுபிறுன். அதற்குத் தலைவன் ‘யான்

ஆறிலைபன். இற்றைப்பகல் ஸீர் தாம் இந்தச் சார்வு மீதைபண்ண—யிருந்து எழுதினீர் என என்று சீணவன் கூறினான் “என்றான் அதுகீட்ட அவ்வழிப் போக்க ஆம் அவன் ஏறவுக்கு மரக்கல மீதாபனும் ஒருவரை பொருவு கோக்கி இறங்குகிறார். பிறகு, அம்மரக் கலமீசாபன் அச்சப்பற்றலைவீண கோக்கி “இற்றைக் காலை யில் இவ் வழிப்போக்கர் கலைப்பினால் அயர்ந்து உறங்கி னார். விழிக்கமின் இவர் என்னை கோக்கி ‘நட்மை இப் பேரிடரினின்று மீட்பதற்கு ஒரு கப்பல் வருகின்றது; அக் சப்பவின் கேற்றட்டின்மேல் யான் கோயிருந்ததா வங் கனவுகண் தேடன்’ என்ற கூறி, அக்கப்பவின் அடையாளத்தையும் விரித்துவரத்தார். அவ் வடையாளப் படியே இந்தக் கப்பவிற் போந்து நீங்களும் எங்களை மீட்டுக் காப்பாற்றினீர்கள்!” என மொழிக்கணன், ஆனால், அக்கணவின்கண் தான் கற்பலகைமேல் ஏதும் எழுதினதாகத் தனக்கு நினைப்பில்லை பென்றும். என்றாலும் இக்கப்பவின் மேற்றட்டின் மேலுள்ள ஒவ்வொன்றும் யான் அறிந்தவைகளாகவே காணப்படுகின்றன வென்றும், இக்கப்பவில் ஏறிப்பிராத எனக்கு இங்குள்ள வைகள் எல்லாம் நன்று தெரிந்தவைகளாகக் காணப்படுவது பெரிப்பதாரு புதுமைபாம் இருக்கின்றதென்றும் அவ் வழிப்போக்கன் வியப்பு நன் மொழிக்கணன்.

உண்மையாக நிகழ்க்க இந்நிகழ்ச்சியில் வழிப் போக்கன் கண்ட கனவின் நிலைதான் பெரிதும் விபக்கத் தக்கா யிருக்கின்றது. பனிப் பாறைகளினாலே டெயகப் பட்டுக்கொண்ட பரக்கலத்திற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்த அவ் வழிப்போக்கனது நினைவு, அவனது கனவின்கண் மிக்க சுருசாருப்பு உடையதாய்த் தந்பாதுகாப் பின் பொருட்டு, வேலெற்று மரக்கலத்தின்கண் அவனது

நன்னூடப்பின் உருவினைத் தோற்றுவித்தத். தானி ருச்கும் மரக்கலத்தின் முகமாய் அப்மரக்கலம் வருமாறுக் கற்பலகையில் எழுதுவித்துத் தன்னையுங் தன்னுடன் இருந்தாரையும் ஒருங்கு உயிர்பிழைக்கச் செட்டது. கனவின்கட்ட கண்டவைகளைப் பெரும்பாலும் நனவின் கண் பற்றுபோதல் எல்லார் மாட்டுங் காணப்படுதலின், அவ் வழிப்போக்கன் தன் கனவின்கண் நன்னூடப்பினிருந்து கற்பலகையில் எழுதியதை மறந்து போயின ஞகலின். அதுபற்றி ஸண்டைக் காவதோர் இழுச்கிள்லை. இங்ஙனமாகச் சிற்சிலர்க்கு அவர்தம் நினைவு கனவின் கட்சிற்சிலவேங்களில் மிக்க ஆற்றலுடைபதாய் இபங்கும் உண்பையும். அஃது அக்காலங்களில் நெடுந் தோலைவி னுள்ளார்க்குந் தன் னையுடையானது நன் உருவினைத் தோற்றுவித்துச் செயற்கரிய செய்யுங் தன் மையுங் கருத்திற் பதிக்கற்பாலன வாகுபென்க.

இங்ஙனமாகக் கனவிடைச் சுருசருப்பாய் இயக்கும் ஒருவனது நினைவு அவனது நன்னூருவினைப் பிற ஜெருவனுக்கு நனவின்கட்ட தோற்றுவித்தல் போலவே, நனவின் கண் ஒருவன் உறுத்து நினைந்த நினைவும் அவனது நன்னூருவினைக் கனவிச்கண் உள்ளார் சிலர்க்குத் தோற்றுவித்தலும் உண்டு இவ்வுண்மையினை கிளக்குஞ் சில உண்மை நிகழ்ச்சிகளை இங்ஙன் எடுத்துக் காட்டிவாம்.

“சென்ற பழைகாஸ்தில் ஒரு னாயிற்றுக்கிழமை பிரவு ஒரு பணிக்கு, எனது வீட்டுக்கு மூன்றுகல் தொலைவினுள்ளதொரு வீட்டிலிருந்த என் நேயர் இருவரது கவவின்சண் எனது உருவினைத் தோற்றுவிக்க விரும்பி உறுத்து நினைந்தேன். பின்னர்ச் சிலாட்ட சென்று யான அவர்களைப் பார்த்தபோது யான செய்த

அவ் வாராய்ச்சியினைப் பற்றி வேண்டுமென்றே ஏதுஞ் திசால்லாதிருந்தேன். ஆனால், அவர்கள் என்னேடு உரையாடிக்கொண்டு வருகையில் ஒருவர் என்னை நோக்கிச். ‘சென்ற ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு புதுமையான ஓர் இரவினைக் கழித்தோம் என்றுசொன்னால் நீர் நம்பமாட்டார்!’ என்று முதலிற் சொல்லிப் பின்னர் எனது உருவான தமது அறையில் நிற்கக் கண்ட காட்சியினை விரித்து ரைத் தார். எனது உருவத்தோற்றம் மிகவுங் தெளிவாய் இருந்தமையால், அவர்கள் விழித்தெழுந்து தமது நாழிகை வட்டிலை நோக்க அப்போது மனி ஒன்றுபிருக்கக்கண்டார்கள்.” என்பது. இந்திகழிச்சிக்கண்ண நினைந்தவரது நினைவு ஒருமுகமாய் உறைத்து நின்றமையால், அந்தினை வின் உறைப்புக்குத்தக, அவரது நுண்ணுருவு அவர்தம் நேரது கனவின்கண் மிகவுங் தெளிவுடையதாய்க் கோன்றலாயிற்று.

இன்னும், நாட்டுப்புறத்து மாதான பெர்த்தா என் பவள் பாரிசமாநகரத்து மருத்துவ விடுதியிற் குழந்தை மருத்துவஞ் செய்யும் வேலையில் வந்து அமர்ந்தபோது. அவ்விடுதித் தலைமை மருத்துவர்க்கு அறிமுகம் ஆயி னன். அப்மாது எளிதிலே அறிதுயிலிற் செலுத்தப்படும் இபற்கை வாய்ந்தவள். அவளது அவ்வியறகை அறிந்த அவ் விடுதித் தலைவர் தாம் தொலைச்சி விருந்தபடியே அவளைப் பலகால் அறிதுயிலிற் செலுத்தியிருக்கின்றார். இங்னனம் அம்மாது எளிதிலே அறிதுயிலிற் செல்வது மட்டும் அன்று, தொலைச்சிலுள்ளாரையுங் தான் நினைந்த படி நடத்த வல்ல நினைவாற்ற லுங் தனக்குண்டென மொழிவள். இவ்வாற்றல் தனக்குத் தன் அன்னையிட மிருந்து பிறப்புரிமையாக வந்ததென்பதும் அவளது கருத்து. தான் எண்ணினால் நடப்பவர் தடுக்கிவிடுவும்

வழிபசகிப்போகவுங். குறிப்பிட்ட இடத்திற்குப்போகா மல் தடைப்படவுஞ் செய்தல்கூடும் என்பள். இங்னன மெல்லாஞ் செய்யக்கூடிய தன் நினைவாற்றலே அவள் அவ்விடத்தியின் மருத்துவத் தலைவர்க்குப் பலகாற் புலப் படுத்திக் காட்ட, அவரும் அதனை ஒப்புக்கொண்டிருக் கின்றார். அவள் அக்தலைவர்க்கே தான் எண்ணியதொரு தோற்றத்தினே அவர் கட்டுலனதிரே விளைக்க அவர் அதனைப்பற்றி வரைந்தது வருமாறு:

“யான் நன்றாக உறங்கும் இயல்பினேன். என்றாக கத்தின் இடையே எப்போதாயினும் யான் விழித்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், ஒருநாளிரவு இரண்டு அல்லது மூன்றுமணிக்குச் சட்டியில் யான் விழித்தெழுந் தேன். எனகண்களைத் திறவாமலே ‘இது பெர்த்தா வின் சூழலாயிருக்கலாம்’ என நினைந்தேன். அதன்பிற கண்களைத்திறந்து எனக்கெதுதீரயிருந்த சுவரைநோக்க, அதன்கண் வட்டமான ஒர் ஒளிவிடவினைக் கண்டேன்; அஃது ஒரு கொட்டமட்டிப்பழ அளவினதாய்க் காணப்பட்டது; சிறிதுநேரம் பான் அதனை உற்றுநோக்கியபடி யாய் இருந்தேன்; பின்னர் அது மறைந்துபோயிற்று. திரும்பவும் நான் நன்றாய்ப் படுத்துத் தூங்கிவிட்டேன். மறுநாட்காலையில் பெர்த்தா என்னைப் பார்த்தபோது, அவள் முதலீல் என்படுக்கையைச் சூழச் சில சில நாட்கள் தோன்றுமாறும், இரண்டாவது சிலர் சண்டையிடு மாறும், மூன்றுவது ஒருவிளக்குவெளிச்சங் காணப்படுமாறும் தான் உறுத்துநினைந்ததாகப் புகன்றனள். முதல் இரண்டும் எனக்குத் தோன்றிலவாயினும், மூன்றுவது அவள் எண்ணியபடியே ஒரு விளக்கினேளி எனக்குத் தோன்றியது.” என்பது

பின்னர் ஒருகால் அப்மருத்துவத்தலைவரும் அவர்தம் நண்பர் ஒருவருமாக ஒருவண்டியில் ஓரிடத்திருந்து பிறதோரிடத்திற்குப் போய்க்கொண் டிருக்கையில், அவர்கள் சென்ற நேரம் நள்ளிரவாதலால் தெரு வெங்கும் விளக்கீற்றப்பட்டு வெளிச்சமுடையதா யிருந்தும், அஞ்சத்தக்க காரணம் ஏதொன்றுமே இல்லாதிருந்தும், அப்மருத்துவருக்குத் திடீரென உள்ளத்தில் ஓர் அச்சங் தோன்றியது. “ஓ! இது பொந்தாவின் சூழலா யிருக்கலாமென்று அவர் சோல்கையில், அவர்தம் நண்பரும் நகைத்துக் கொண்டு, ஆ! என்னையறியாமலே எனக்கும் உள்ளத்தே ஒரு திகில் தோன்றுகின்ற” தென்றார். இத்திகிலானது குறிப்பிட்ட இடத்திற்குப்போய்ச் சேரும் வரையில் அவ்விருவருக்கும் இருந்தது. பின்னர் அவர்கள் வண்டியைநிட்டுக் கீழ்இறங்குகையில், அவர்தம் நண்பர் வானத்தில் எவையோ வெண்மையானவை தம் சண்ணைத்திரே பறந்து செல்லக்கண்டார். ஆனால், அதனை அப்மருத்துவத் தலைவர் காணவில்லை.

அடுத்தநாள் அத்தலைவர் தமது மருத்துவமிடுதியிற் பெந்தாலைப் பார்த்தபோது, நேற்று இரவு தாழும் தம் நண்பரும் அடைந்த நிலைமைகளைச்சொல்லும்படி அவளைவெண்ட, அவனுஞ் சொல்வாளாயினாள். “முதலீல் நூங்கள் வண்டிக்காரன் வண்டியை வழிதப்பிப் பல முகமாய் ஓட்டிச்கொண்டுசென்றன; ஆனால், வண்டிக்குள்ளிருந்த நீங்கள் அதனை உணரவில்லை” என்றனள். இவள் இதுசொல்லியபிறகுதான் தமதுவண்டி வழிதப்பிப் பலமுகமாய் ஓட்டப்பட்டமை அவரதுநினைவுக்கு வந்தது. அதன்பின் அவள், “துவக்கத்தில் நீங்களும், அதன்பின் நூங்கள் நண்பரும் ஏதொருகாரணமும் இன்றி கீட்டிய பெருந்திகில் கொண்டார்கள்! அதன்பின்னர் வெள்

நிய புருக்கள் சில நங்களைச்சுற்றி அருகிலே பறந்து செல்லக் கண்ணர்கள்!” என்னமொழிந்தனள்.

பாருங்கள்! விழிப்பில் நினைவுடன் இபங்கும்போ ஸீத பெர்த்தான்பவள் தான் உறுத்து நினைந்தநினைவுகள், விழிப்பில் இபங்கிய அம்மருத்துவத் தலைவர்க்கும் அவர்தம் நண்பர்க்கும் அவர்தம் வண்டிக்காரற்கும் அதக்தையும் புறத்தையுங் தோன்றி அவர்தம் உள்ளங்களைத் தம்வழிப் படித்துவிட்டன. யாம் மிக இளையமா பிருந்தபோது எம்மைக் காணவந்த ஒருவர், எம் எதிரி ஓலையே ஒருக்கப்பலகையைப்படுத்து அதில் ஏதோ ஒன்று வரைந்தன் அதனை அப்பால் மறைத்துவைத்து, ஏதே ஹும் ஒரு பூவை நினைத்துச் சொல்லும்படி எம்மைக்கேட்ட ரார்; அங்கனமே ஒருபூவின்பெபரை யாம் சொல்ல சொன்ன அப்பூவின் பெயர் இப்போது நினைவில் இல்லை), உடனே அவர் தாம் எழுதிய அக்கற்பலகையை யெடுத்துக்காட்ட, அகன்கண் முன்னமே அப்பூவின் பெயர் அவரால் வரைந்து வைக்கப்பட்டிருத்தல் கண்டு விபப்புற்றீர்ம். இங்கனமே அவர்தொடர்பாகப் பல பொருட் பெயர்களை முன்னெழுதிப் பின் ஒவ்வொன்றை எம்மை நினைத்துச் சொல்லும்படிகேட்க, யாம் சொன்னவைபெல்லாம் பிசுகாமல் முன்னமே அவரால் வரைந்துவைக்கப்பட்டிருந்தன

இங்கனமாக நனவிலையே ஒருவர் உறுத்துநினைத்த நினைவின்படியே நினைக்கப்பட்டவரும் நனவின்கண் நினைத்தலும், உறுத்து நினைந்த பொருள்களின் உருவங்கள் நினைக்கப்பட்டவரின் கட்டுலெனதிடே நனவின்கண் விளங்கித் தோன்றுதலும் ஆங்காங்கு உண்மையாக கிகழ்ந்துவருதலை எண்ணிப்பார்க்குங்கால், மந்திரகாரிற்கும் சிலர் தமக்குப்பரைக்காவராயினர் வேறுசிலர்க்கு ஏவல்

பில்லி வைத்து அவரைத் துண்புறுத்துவதிதல்லாம் பெரும்பாலும் அவர் தம் நினைவாற்றலினுடையே விளைக்கப்படுகின்ற தென்னும் உண்மை நன்குவிளங்காகிற சூழம். அம் மந்திரகாரர் பேப்களை ஏவி விட்டு அவ்வாறு செப்பிக்கின்ற எரன்பது முற்றுமே உண்மையானது. அவர் கனவினும் நன்னினும் உறுத்து நினைக்கத் தீபதினைவு களின் தீபவடிவங்களோ, அவர்க்குப் பகையாயினுர்க்குப் பேப்வடிவங்களாகக் காணப்படுகின்றன. மந்திரகாரர் தாம் துண்புறுத்துதற்கு முனைக்க பிறர் அம்மந்திரகாரரி னும் ஆற்றல் மிக்க மனவொருக்கமடியையாய், அவர் ஏவிப அவ்வடிவங்களைக் கிரும்பிச்செல்லு மாறு தாமும் உறுத்து நினைப்பராயின், அத்தீபவடிவங்கள் அவரை வருக்தாவாய்த் திரும்பிச்செல்லும். இங்னனாந் தமக்குப் பகையான மந்திரகாரர் சிலர் தமக்குத் தீங்கிமூத்தலை எம்மிடஞ்சொல்லி முறையிட்ட அன்பர் சிலர்க்கு, யாம் “இவ்விவ்வாறுசெய்க!” என்று கற்பித்தேமாக, அவர் அவ்வாறே செய்ய, உடனே அத்தீபவடிவங்களின் தீய செயல் ஒழுங்கு போய்கென்று சொல்லக்கேட்டேம். இவ்வியல்புகளை மனிதவசியம் என்னும் எமதுநுவின் கண் விரித்து விளக்கியிருக்கின்றேமாகவின், மீண்டும் அவைகளை இங்ஙன்விரியாது விரிகின்றேம். அது விற்க. இங்ஙனமாகப் பேரிடரில் அகப்பட்டாரது நினைவு அவரது கனவின்கண் மிக்க சுருசருப்புடையதாய் இயங்கிக் கனவிலும் நனவிலும் உள்ளார்க்குத் தன்னையுடையாரது சிலைமையினை அறிவித்தல்தோலைவே, நனவிலே உறுத்து நினைப்பாரது நினைவுங் கனவிலும் நனவிலும் உள்ளார் பிறர்க்குந் தன்னைப் புலனுக்குதல் காண்க.

இன்னும், அன்புடையார் இருவரில் ஒருவர்க்கு நேரும்இடர் உடனே மற்றவர்க்குங் கனவின்கட்டோன்

முதலைக் காட்டும் இரண்டு உண்மைவரலாறுகளை ஈண் டெடுத்துக்காட்டுதும்:

“என் தந்தையார்க்கும் எனக்கும் மிகுதியான அன்பு உள்ளு ஒருநாட்பகல் கடிமைபான வேலைகளைச் செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குப்போய், உடனே உணவுசொண்டு, களைப்பினால் உடனே உறங்கச் சென்றேன். என்தலை தலைபணை மேற்பட்டதும் மிக அபர்ந்த துயிலிற் சென்றேன்; என்மனை படிக்கையண்டைவர்த்து கூட எனக்குத் தரியாது அவ்வாழ்ந்த தூயிலின்கண் என்தந்தையார் ஒருபடிக்கட்டின் உயரத்திலிருந்து வழுக்கிக் கீழே விழுக்கண்டேன். கண்டதும் அவரை விழுமாற்ற பிடித்துக் கொள்வதற்காக என்படிக்கைக் காலண்டை பதைத்துக்குதித்தேன். அங்குனங்குதித்ததாற் பெரிபதோர் ஒசை உண்டாயிற்று. என்பனை உடனே விழித்துக்கொண்டு ‘யாது குறும்பு செய்கிறீர்?’ என்று வினவினால். யான் விளக்கேற்றி எனது கைக்கடிகாரத்தை நோக்கினேன், மணி இரண் டேகால் ஆயிற்று யான் கணவிற் கண்டதை அவட்கு எடுத்து மொழிந்தேன். அவள் அகளை நைக்பாடி விடப்படி என்னைத்தூண்டினை; ஆனால், அது கூட வில்லை. அதன்பின் அவ்ஸிரவில் யான் தூங்கவேயில்லை. என்தந்தையார் சீழ்விழுந்து காயம் அடைந்திருக்க வேண்டுமென்னும் எண்ணம் அழுத்தமாக என்னுள்ளத் திற் பதிந்துவிட்டமையால், யான் திரும்பப் படுக்கையண்டை செல்லாமல், எப்போது விழியும், விடியும் என்று பதைப்படுன் காத்திருந்தேன். பகலவன் கிழக்கே எழுகண்டதும், யான் பட்டினத்திற் சூப்போய்க்கம்பிச் செய்தி விடுத்து. அவரது நலத்தைப்பற்றிக் கேட்டேன். அதற்கு யான் பெற்றவிடையில், என்தந்தையார் படிக்

கட்டின் மேலிருந்து விழுந்து கடுங்காயம் அடைந்த நிகழ்ச்சி, யான் கனவிற் கண்டவாலே அதே நேரத்தில் நேர்ந்தமை குறிக்கப்பட்டிருக்கல்கண்டு உள்ள துடித் தேன். எனக்கு நெடுந்தொலைவிலிருந்த என்தாக்கையார் கீழ் விழுந்தமை எனக்குத் தோன்றலாயது எங்கன மென்று எண்ணிப்பார்த்தும் யான் அகணை யறியக்கூடவில்லை” பென்று அக்கணவுகண்ட துரைமகன் வான் நூலாசிரியர் ஒருவர்க்கு எழுதியிருக்கின்றார்.

இன்னும், ஒருகால் வேவிறூரு துரைமகன் தான் பார்த்து வந்த அலுவலை ஒருவிளாடி நேரத்தில் விட்டு விலக வேண்டுமென்று அறிக்கைவந்தது. அப்போது அவர்தம்மைனவியார் அவர் இருந்து இடத்திற்கு அறுபது கல் தொலைவிலுள்ள தொரு நாட்டுப் புறத்தில் தங்கி யிருந்தார். அத்துரைமகனார் தாம் இங்கிலாந்திற்குப் போம் வழியிற் பேருது என்னும் ஊர்க்கும் போக வேண்டியவரானார். ஆதலால், அவர் தாம் போகும் அவ்விடத்திற்கு உடனே தம்பின்னே வந்துசேரும்படி தம் மைனவியாக்கு ஒரு கடிதம் வரைந்து போக்கிவிட்டுத், தாம் அவ்லூர்க்குச் சென்றார்.

சதிங்கனமிருக்க, நாட்டுப்புறத்திலிருந்த அவர்தம் மைனவியார் தமக்குக் கடிதம் எழுதிய அதே நாள் இரவில் வழக்கம் பொற் படுக்கைக்குச் சென்றா.. சென்று ஆழந்த தூக்கத்தில் இருக்கையில், எவ்வோ தம்மைப் பிடித்திமுக்கக் கணவுகண்டு விழித்தெழுந்து படுக்கைமேல் உட்கார்ந்தனர். அப்போது அவ்வம்மையாரது செவியினுள் “நீ ஏன் அங்கே படுத்திருக்கின்றோய்? நின்கணவன் நின்னை வரவேண்டுகின்றன; எழுந்து அவன்பாற் செல்!” என்னும் ஒவ்வு குசுகுசு வென்று நுழைந்தது. ஆயினும், அந்த அம்மையார்

மறுபடியும் படுத்து உறங்க முயன்றார்; ஆனால், திரும் பத்திருப்ப அதேஒலி முன்றுமுறை தமது காதினுள் வந் தொலிக்கக் கீட்டு, அவர் பெரிதும் அச்சங்கொள்ள, அதனால் அவரது நெந்றியில் விபர்வை பெருந்துளிகளா கத் தோன்றலாயின. அப்போது அவரது அண்டையிற் படுத்திருந்த ஏவற்காரி துயில் கலைந்து “அம்மா! நீங்கள் நடந்து கொண்டும் பேசிக்கொண்டுமா இருங்கின்றீர்கள்?” என வினவினால். அதற்கு “இல்லை. வேறு யாரோ அப்படிச் செய்கிறோ, நீபா?” என்று அவ் வம்மையார் எதிர் வினவினார். “இல்லையம்மா, யான் படுக்கையைவிட்டு அசையவில்லை; ஆனால், நீங்கள் எவ்ருடனே பேசுகின்றீர்களே” என்று ஏவற்காரி மொழிந் தாள். அச்சொற்கேட்டபின், இதில் எதோ உண்மை யிருக்கவேண்டு மென்னும் நம்பிக்கை வரப்பெற்றவராகி அந்த அம்மை படுக்கையை விட்டுக் கீழேகுதித்துத், தமதுகுதிரைக்குச் சேணம் இட்டுக் கொண்சூசனானார். அவ்வீட்டிலிருந்தவர் ஒவ்வொருவரும் அவ்வம் மைக்கு மூனை பிசுகிப்போனதென்று கறைந்து, அவரை மறுபடியுங் தூங்க வைக்க முயன்றனர். ஆனால், அவ் வம்மை அதற்கு அடங்காராய்க் குதிரைமீது இவர்ந்து, பாறைகளின் பீதுஞ் சதுப்புநிலங்களின்னடும் அதனை விரைவாய் ஊர்ந்துவந்து வண்டிப்பேட்டையைச் சேர்ந்தார். அப்போதுதான் ஒரு நல்லகுதிரைவண்டி புறப் படத் தொடங்கியது. கடவுளும் அவர்பக்கமிருந்தார். வியர்க்க விறுவிறுக்கச் சேறும் புழுதியும் படிந்த உடையுடன் அவ்வம்மை வருதலைக்கண்ட அவ்வண்டிக் காரண், அவர் கைக்குறிகாட்டியதைக்கண்டு வண்டியை நிறுத்தி அவ்வம்மையை அதனுள்ளே ஏற்றிக்கொண்டு அதனைக் கடுக ஓட்டிச்சென்றான். அதனால் அவ்வம்மை

யார் தம் கணவன் ஏறிக்கெல்ல வேண்டிய கப்பல் போருது நகரைவிட்டுப்புறப்படுத்திருக்கு ஒருநாள் முன்னாடி யே அவர்பாற் போய்ச்சேர்ந்தனர். அங்கனான் சேர்ந்த யையினுலீலதான். தங்கணவனுடைய ஏற்பாடுகளை, இங்கிளாந்துக்குப் புறப்படும் முன்னரே, கலந்துபேசி ஒழுங்குச்செய்யக் கூடியவரானார்.

பார்மின்சன்! இங்கிளாந்துக்கியிற்போந்த துரைமகனார் தமச்குத் திடீரென வந்த கட்டளைபால் தாம் இருக்கு மிட ததைச் சடுதியில்லிட்டு நிங்குமாறு நேர்ந்த கட்டா பததையுந், தம்பணைவியார் தம்முடன் இன்றி நெடுங் தொலைவில் அப்போது இருந்தமையால் அவரை எப்படி உடனமூத்துச் செல்வதென்பதையும் நினைந்து மனம் வருந்தித் தப்பணைவிக்குக் கடிதம் எழுதியக்கால், அந் தேரத்தில் ஒருமுகப்பட்டு நின்ற அவரது உணர்வானது தொலைவிலிருந்த அவர்தம் பணைவியார்க்குக் கனவிலும் நணவிலுந் தொன்றி, அவ்வம்மையாரைத் தங் கணவன் பால் உடனே புறப்பட்டு வரும்படி செய்தது.

இனி, முன்னெருகால் அன்பினால் உருகி ஒன்று பட்ட நேய உள்ளம் உடையரான நண்பர் இருவர், பின் நெருகால் நேர்ந்த பிழையால் ஒருவரை யொருவர் வெறுத்துப் பிரிந்து போதலே ஆக்காங்குக் காணகின் ரேம். அங்கனம் அவர் பிரிந்துபோயினும், அவரிருவருள்ளமுந் தூயவாயிருப்பின், அவரது பழைய நேய உணர்ச்சி அவ்விருவர்க்குங் கணவின்கட் டோன்றி, அவரை மீண்டும் ஒருங்குகூட்டி அளவளாவச் செய்த லும் ஒரோவழி நிகழா நிற்கின்றது. இதனை மெய்ப் படுத்தும் ஓர் உண்மை வரலாற்றினை ஈண்டு எடுத்துக் காட்டுதும். “கிறித்துவருலகு” என்னும் வெளியீட்டுக்கு ஒருவர் எழுதியது வருமாறு:

“நாற்பது ஆண்டுகளாக எனக்கு நண்பராயிருக்கும் ஒருவர் அமெரிக்கா தேயத்தில் இருக்கின்றார். பதினாண்டு ஆண்டுகளுக்குமுன் நேர்ந்த ஒரு பிச்கால் எமக்குள் மனவேற்றுமையுண்டாகக் கடிதப் போக்கு வரவு அடியொடு நின்றுபோயின. அங்கனமிருக்க 1898-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் ஒருநாளிரவு மிகவுங் தெளி வான் ஒருக்கனுக் கண்டேன். எனக்கு ஜியாயிரமைல் தொலைவானதோர் இடத்திலிருந்த என் பழைய நேய ரைப்பற்றி அப்போது யான் கிளைவுகூர்தற்கு ஏதொரு காரணமும் இல்லாதிருந்தும், அவர் பழமைப்பால் எனக் கெதிரே வந்துநின்று, ஏதோ முன்னுண்டான் ஒருபிச்கால் கழக்குள் நேர்ந்த பிரிவினைக்காகத் தாம் பெருந் துபர் கூர்வதாற், ‘போனது போக’ இனிமேல் நாம் முன் போல் அன்பாயிருத்தலே செயற்பாலதென ஆற்றுக்கூட யொடு மொழியக்கேட்டு, அவரும் யானும் மீண்டும் ஒரு பித்து அளவளாவுவதாக எனது கனவிற் கண்டேன். கண்டு விழித்துப்பார்க்க அஃதொரு வெறுங்கனவாதல் தெரிந்து ஏமாந்தேன்.

‘ஆனால், இரண்டு கீழமைகள் கழித்து, அதே நண்பரிடமிருந்து எனக்குவந்த கடிதம் பெரியதோர் இறும்புதினை விளைவித்தது. அக்கடிதத்தில் அவர், ‘யான் நம்மைப்பற்றி ஒருவியப்பான கனவுகண்டேன். பதினாண்கு ஆண்டுகளுக்குமுன் நீர் என்னிடம் எவ்வளவு அன்புடன் அளவளாவினிரோ அவ்வளவு அன்புடன் அளவளாவிப், ‘போனதுபோக’ வென்று அதிற் கூறக் கண்டேன். அதன்கருத்து இன்னதென அறிந்திலே வையினும், நும்மைக் கானும்பொருட்டே இங்கிலாந்திற் குப் புறப்படுகின்றேன். யான் கனவிற் கண்டபடியே கிறைவேறுமென நம்புகின்றேன்’ எனவரைந்திருந்தனர்.

களவிற்குறையும் உணர்ச்சிகள் கடன்

அதன்படியே அவர் என்பால் வர, அவரும் யானும் எமது கனவைப் பற்றி ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டோம். யாங்கள் குறித்துவைத்திருந்த'குறிப்பு களை ஒத்திட்டுப் பார்க்கையில், அக்கனுக்கள் இரண்டும் ஒரே தன்மையவாய்மட்டும் இன்றி ஒரே நேரத்தில் இருவர்க்குஞ் தோன்றினவைகளாகவும் இருத்தல் அறிந்தேம்” என்பது.

இனித், தீராக கொடுநோய் கொண்டு வருந்துவார் சிலர்க்கு அது தீர்க்கும் மருந்து கனவின்கண் அறிவிக் கப்படுதலும், ஆங்காங்கு நிகழாகிற்கின்றது. இங்ஙனம் சிகழும் அறிவிப்பு, நோய் கொண்டாரின் அறிவு கனவுடம்பின்கண் ஒரோவழி மாச ஈங்கி விளங்குதலால் அதுதன்னினின்றே புலனுகின்றதோ, அன்றி ஆவி வடிவின்கண் உலவும் நல்லோரே இரக்கம் மிகுதியால் அங்கோய்கொண்டாரது கனவிற்குறேன்றி அதுதீர்க்கும் மருங்கை அறிவித்துச் செல்கின்றனரோ, அன்றி நோயாளிக்கு உறவினராய்உள்ளார் அவர்படுந்துயரை நினைந்து அதனைத் தீர்த்தற்குரிய மருந்தினை ஆராயும் நல்லறிவே அங்கோயாளியின் கனவின்கட்ட டோன்றி அதனையொழிக்கும் வழி காட்டுகின்றதோ, அம் மூன்றில் இதுதான் உறுதியென்று தீர்மானித்தல் இயலாததா யிருக்கின்றது. என்றாலும் இத்தகையதோர் அறிவிப்புநோயாளியின் கனவின்கட்ட டோன்றுதலும், அவ்வறிவிப்பின் படியேசெய்ய அவர்க்கு அங்கோய் நிங்குதலும் மறுக்க ஏலாத உண்மை நிகழ்ச்சிகளாய் ஆங்காங்குக் காணப்படுகின்றன. “உடல்நலத் தூதுவன்” என்னும் வெளி யீட்டின் ஆசிரியரும் புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவருமான ஹாஸ்டிரூக் என்பவர் தமக்குவந்த கொடிய

தோர் இருமல் நோய் தீங்கந் வரலாற்றினைப் பின்வருமாறு எழுதி அறிவித்திருக்கின்றார்:—

‘1870-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் யான் மிகக் கொடியதோர் இருமல் நோயாற் பற்றப்பட்டேன். ஒவ்வொரு கார்காலத்தும் இளவேனிற் காலத்தும் அந் நோய் என்னைத் தொடர்ந்து பற்றிப் பல்லாண்டுகள் துண் புறுத்திவந்தமையால், அது நாட்பட்ட நோயாய் வே ரூன்றி விட்டேயோ வெனவும். அதுவே எனதுயிர்க்கு இறுதியாய் முடியுமோ வெனவும் பெரிதும் உள்ளகலங்கி னேன். அப்போது யான் இளைஞரைப் பிருந்தமையா லும், நீண்ட காலக் கைக்கொண்டு ஒழுகத்தக்கதோரு தொழிலை அப்பொழுதான் யான் மேற்கொண்டதை பாலும், எனது வருங்கால நிலையினைத் தெரிந்து மிகவுந் சோர்வடைந்தேன். இவ்வாறு சோர்வுகொண்ட நிலை பில் ஒருகால் உறக்கங்கொண்டேன்; ஆனாலும், அஃது ஆழ்த துயில் அன்று; அப்போது, பிற் சொல்லப்படும் நிச்சம்சியானது இன்னும் என்மனத்தைவிட்டு அகலாத படியாய்த் தோன்றலாயிற்று. இருப்பினு ஆண்டுகளுக்கு முன்னாக இறந்துபட்டமையால், ஏற்குறைய எனது நினைவைவிட்டு நீங்கிப்போன என் உடன்பிறந்தாள் எனது படுக்கை யண்டை வந்து நின்று. ‘நின் உடல் நலத்தைப்பற்றி நீ கவலைப்படாதே; யாம் அந்தோயை நினக்குத் தீர்க்கவந்திருக்கின்றேம்; இன்னும் நீ உலகத் திற் செய்ய வேண்டுவது மிகுதியாய் உள்ளது.’’ எனக் கூறினான். அவ்வாறு கூறியபின் அவள் மறைந்துபோய் னாள் ஒரு மின்னற் பொறி (Electric Battery) யிலிருந்து தோன்றிய மின்னற்றல் எனது மூளையினூட்டுருவி நிறைந்தாலென எனக்கு ஒர் உணர்ச்சி தோன்றியது; ஆனாலும், அஃது எனக்குத் துண்பமாயில்ஸாமல் இன்ப

மாகவே காணப்பட்டது. அவ்வாறு திடீமணத்தோன்றிய அம்மின்னற்றல், மூளையிலிருந்து கீழ் இறங்கிப்பரவுவாயிற்று; என்னுடைய செஞ்சிலும் முச்சுப்பையிலும் அது மிக்க வலிவுடன் சிரம்பிக்கிற லுணர்ந்தேன். பின்னர் அங்கிருந்து அது கைகால் முனைகள்வரையிற் பரவவும், அம்முனைகளில் அஃது இனிதாய்ச் சுடர்ந்து ஏரியவுங் கண்டேன். உடனே யான் அக்துயில் சீங்கி விழித் தேன்; விழித்ததும் யான் முழுநாம் பெற்றிருத்தல் அறிக்கேண்டன். அதுமுதல் அந்தொய் எனக்குத் திரும்ப வந்ததேயில்லை என் உடன்சிறந்தாளின் உருவும் அத்துணைத் தெளிவாக எனக்குத் தோன்றுவிட்டாலும், அவளது குரலொசி மட்டும் மிகவுங் தெளிவாய்க்கெட்டது. இதற்கு முன்னும் பின்னும் இக்தகையதொரு சிகழ்ச்சி எனக்குத் தோன்றியதே யில்லை.⁷ என்பது.

இனி, இக்தகைய சிகழ்ச்சிகள் எமது வாழ்நாளிற்கில் முறை எம்பால் நேர்ந்தனவேனும், அவற்றுள் இரண்டு இன்னும் எமது உளத்தை விட்டகலாபல் மிகவுங் தெளிவாகப் பதிந்திருத்தலால், அவையிற்றில் ஒன்றை இங்கே எடுத்துக்காட்டுகின்றேம்:

யாம் எழுதும் நூல் ஒவ்வொன்றும் பன்னுஞ்சும் பலமுறையும் ஆப்ந்தாய்ந்து எழுதப் படுவது. யாம் எழுதுவன் எமதுளத்திற்கு இனிமைதரும் வரையில், எமதறிவிற்குப் பொருத்தமாகக் காணப்படும்வரையில் அவற்றைப் பன்முறையும் நினைந்து நினைந்து விரையாமல் மெல்லென் எழுதுதலே எமக்கு வேறுன்றிய இயற்கையாய்விட்டது. அதனால், யாம் எழுதும் நூல்களையாமே எமது செலவிற் பதிப்பிட்டு வெளியிடுவதன்றிப், பிறர் அவ்வாறு செய்தற்கு அவற்றைக் கொடுப்பதில்லை. என்றாலும், எம்மை இருகாற் கொழும்புமா நகர்க்கு வரு

வித்து எமது தமிழ்த் தொண்டிற்கு உதவிபல ஆற்றிய அன்பார் சிலருள் ஒருவரின் அக்கால மனங்கிலையினை வியந்து, அவர்க்குக் கைம்மாறேன்று செய்ய விழைந்து, யாம் எழுதிய திருவாசக விரிவுரையினை அவர் வெளி பிடிக் கொடுத்தேம். அவர் அதற்காக எமக்குப் பொரு ஞாதவியுஞ் செய்துவந்தாரெனினும், யாம் திருவாசகச் செய்யுட்களை ஆழந்தாராய்ந் தெழுதிக்கொடுத்து வரு கையில், உரையினை விரைந்தெழுதித் தருமாறு இடை பிடையே எம்மை அவர் வன்சொற்களால்நெருங்கி வந்தனர். இரவில்லைந்பதுமணிக்குமேற் கண்ணிழித்திருந்து எதும் எழுதல் செய்யாத யாம், அவர்தம் வன்சொற்களைப் பொறுக்கவலாமல், தொடர்பாகச் சிலாட்ட பதி னெருமணி வரையிற் கண் விழித்திருந்து அதனை எழுதி வரலாயினேம். அவ்வாறு செய்துவரவே, எமது மூனை யிற் குடேறி மயக்கம் மிகுந்தது; உண்ட சிறிதுணவுஞ் செரியாமற் கக்கலாயிற்று; உடம்பெங்குங் காய்ச்சலும் உண்டாயிற்று; இருப்பில் இருந்தால் தாங்க முடியாத மண்டைக் கிறுகிறுப்பு வந்தது; அதனும் படுக்கையிலேயே கிடக்கலாயினேம்; இங்கனந் துன்புற்றுக்கொண்டு வந்த சில நாட்களிலெல்லாம் எமது கீழ்வயிற்றின் வலப் பக்கத்தினுள்ளே ஒரு குடகு நாரத்தம்பழ அளவின தான் ஒரு கழலீக்கட்டி யுண்டாயிற்று. அக்கட்டியுண்டானயின், எமதுடம்பில் விடாக்காய்ச்சல் வீசியது; படுக்கையிற் பிறருதவியின்றி அப்புறம் இப்புறம் புரள் வதும் எழுந்திருப்பதும் இயலாவாயின. வரவரட்டம் பும் மெலிந்தது. வந்தனோய் மிகுந்து வருதலன்றிச் சிறி துங் தணிந்திலாமையின், எமக்கு அந்நோய் தீர்க்க அன்பினால் வந்துதவிய வல்ல மருத்துவர்கள் உளங்கலங்கினர். எமக்கும் உயிர்வாழ்க்கையில் நம்பிக்கை யற்றது,

என்றாலும், 'எமதுளத்திற் கலக்கம்மட்டும் உண்டாக வில்லை. அஃது எதுகாரணத்தாலோ இப்போது அதனை அறிகல் இபலவில்லை. இத் துணையற்ற நிலைமையில், எமக்கு இந்த நில உலக வாழ்வு இன்று ஒழியுமோ! நாளையொழியுமோ!' என்று எதிர்பார்த்திருக்குங் காலத்தில், ஒரு நாள் இரவு விடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னே எமக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று. அது கனவு நிலையோ, நனவு நிலையோ இன்ன தென்று துணிக்கு சொல்லல் கூடவில்லை. எம்மைச்சுழு ஒரு பேரிருள் தோன்றியது அவ்விருளில் எவ்வோசிலர் உலவும் அரவங் தென்பட்டது. அவ்விருளையும் அதன்கண் உலவுவாரது அரவத்தையுங் கண்டு கேட்ட எமதுள்ளம் பெரிது நடுங்கியது. அந்துக்கம் உண்டான சிறிது நேரத்தி லெல்லாம், அப் பேர்இருளின்கண் எம்மைச்சுழுப் பளபளப்பான ஒர் ஸ்ரீ தோன்றியது. உடனே, பார்ப்பதற்கு இனிய முனிவரையொத்த மிக வெண்மையான ஓர் ஆங்கிலத் துறைமகனாரது திருவுருவம் எமத்ருகே கையில் ஒருகண்ணுடி விளக்கைப் பிடித்துக் கொண்டு வந்தது. அத்துறைமகனாரது திருவுருவத்தைக் காண்டலும் எமதுளத்தே யிருந்து நடுக்கம் முற்றும் ஒழிந்துபோக, யாம் முன்னியாத ஒரு மகிழ்ச்சியும் இன்பலணர்வும் வரப்பெற்றேம். அவரது உருவத்திலுயரன் சிறிது குள்ளமா யிருந்தது; அவரது பாக்கை திண்ணியது; தலைமேற் குறுகிய மயிரும் மோவாயில் நீண்டதாடி மயிரும் நரைத்து வெண்மையாகத் தோன்றின; சிறிதேறக்குறைய எழுபத்தைந்து அல்லது எண்பது ஆண்டிற்கு மேற்பட்டவராகக் காணப்பட்டனர்; மிக வெண்மையான நிறமுடையராய் ஆங்கில மக்களைப் போலவே மேலுங் கீழும் வெள்ளிய சட்டை யணிக்

திருந்தனர்; இருந்தவாற்றால், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப்புத்துரையவாகளின் வடிவத்தையே அவர் ஒத்திருந்தனர். இங்ஙனங் தோன்றிய அத்துரைமகனுர் தமது கையிற் பிடித்திருந்க கண்ணுடி விளக்குடன் எம்பைச் சுற்றிச்சுற்றி நடந்து, எமக்குச்சிறிதுதோலைவிற் சூழத்தோன்றிய அப் பேர்திருளில் இயங்கின சிலரைச் சுடித்து பேசினார்; “இவரால் இவ்வுலகிற்கு எவ்வளவோ நன்மை விளையிடவண்டியிருக்கின்றது. ஆகலால். நீங்கள் இவரை அனுகாமல் ஒடிப் போங்கள்!” என்று தமிழிற்பேசி அவர்களைத் தூரத்தினார். அவ்வள்ளில் யாம் திடுமென விடித்துக் கொண்டேம். விழித்த சிறிது நேரத்தி லெல்லாம் பொழுதுவிடிந்தது எமதுடப்பிற் சாய்ச்சலும் இல்லை; அடிவயிற்றின் வலதுபுறத் திருந்தசமூலைக் கட்டியையுங்காணேம். அன்று எப்பை வந்து கண்ட மருத்துவரும் பிறருபெல்லாம் அத்துணைவிரைவில் அக்கொடு நோய் நிங்கியது கண்டு மிக்கதோர் இறுப்புதெட்சினர்.

அவ்விரலில் எப்பால் அங்ஙனம் வந்து நோய்தீர்த்த அப்புனித உருவப் பூமது அருமைத் திருவாசகத் தமிழ் மாமறையில் அளவிறந்த அன்புவைத்திருந்த போப்புத் துரையவர்களின் ஆவி வடிவாயிருக்கல் மோ, அல்லது பேலுலகத்தில் வைகும் அத்துரைமசனுளின் நல்லெண்ணே அவரதுருவத்தினைத் தோற்றுவித்து எமக்கு வந்த அப்பேரிடரை நீக்கியதோ இன்னதுதான் என்றுரைத் தல் இயலாது. யாம் அப்போது திருவாசக விரிவுரை யெழுதி வந்தமையால், அதற்கு இடையூறு நேரலாகா தென்று நினைந்தே, திருவாசகத்தை யெண்ணி யெண்ணி யுருகிய போப்புத் துரையவர்களே அங்ஙனம் வந்து எமக்கு நோய்தீர்த்தாராகல் வேண்டு மென்படுதே எமது

முடிபு. வந்த அவ்வாங்கிலத் துணைமகனார் தமக்குரிய ஆங்கில மொழியிற் பேசாது, செந்தமிழிற் பேசி, எம் பைச்சுழிந்த இருள்ள உலாய தீய ஆவிச்சௌத் துரத்திய தும் யாங்கொண்ட முடிபினையே வனுப்படுத்துகின்றது. இங்ஙனமே பின்னரோருகாலும் யாங் கடுங்காய்ச்சல் நோயால் துண்புறவழிப் பருத்துயர்ந்த கருமேனியும் மழித்த தலையும் அருட்பார்வையும் உடைய ஒரு துறவியின் உருவம் எமது கனவின்கட்டோன்றி எமக்கு அந் நோய் தீர்த்தருளிபது

இத்தகைய கனு நிகழ்ச்சிகள் எபது வாழ்நாளில் மிக அரியவாய்ச் சில முறைசளே தோன்றின. வணைக்கனு நிகழ்ச்சிகள் பெருப்பாலும் எபது நினைவுச்சு வருவதில்லை. மேலெடுத்துக் காட்டியவைபோன்ற சிற் சிலவே இப்போது எம் மனக்கண்ணேதிரே தோன்று நிற்கின்றன.

இன்னும், பிராவின் ஆகஸ்டூஸ்லர் எனப் பெயரிய ஒரு மாதரார் தபது நினைவின் ஒருபையால் வெளேரு மாதர்க்குக் கணவின்கட் சென்று நோய்தீர்த்த வரலாற்றினையும் இங்கே எடுத்துக்காட்டுவாம். இப்பாதரார் இருந்தாற் போலிருந்து திடுமேன அறிதுயிலிற் சேல்லும் இயற்கை வாட்ந்தவர். இவர் அங்கம் அறிதுயிலிற் சென்றிருச்குங் கால் தப்முடப்பிலுள்ள நோய்சௌயும் பிறருடப்பிலுள்ள நோய்சௌயுங் தெளிவாய் எடுத்துக் கூறியதோடு அந்நோய் தீர்க்கும் எனிய இயற்கை முறை களையும் நன்கு விளக்கிச் சொல்வார். அவை டட்டுமே யன்றிப், பிறருள்ளத்தில் உள்ள எண்ணங்களையும் அவர் தம் நடச்சைக்களையுங்கூட வெளிப்படச் சொல்வார். தோலைவில் வியன்னு நகரத்தி அள்ள தம் உடன்டிறந்தா னுக்குத் தம துருவத்தைத் தாடு தோற்றுவித்தல் கூடு

மென்றும் உரைப்பர். தம்முடைய கண்களை இறுகக் கட்டிவிட்டாலும் அவர் நாடசசாலீச் சீட்டுகளையும் இசைதாலி ஆள்ள பாட்டுகளையுங் கண்ணாற் பார்த்துப் படிப்பதுபோற் படித்துச் சொல்வா். இவர்க்கு கேயரான ஒரு மருத்துவஆசிரியர் ஒருகால் இம்மாதரை தோக்கித், கமது குடும்பத்திற் சில நாட்களுக்கு முன் நிசழுந்தது யாதென்றுவினவுடனே அவ்வம்மையார், “பதினைந்து கல் தோலைவிலுள்ள ஒரு பட்டினத்தில் உகள் மாமனார் இறந்துபட்டார்” என நுவன்றா; அஃதுண்மையாகவே பிருந்தது.

இத்தகைய ஆகஸ்டு மாதார்க்கு நண்பரான மற் கிறு மங்கையார் தாம் அப்போது பல்வளியாற் பெரி தும் வருந்திக்கொண்டிருந்ததால், அடுத்த நாள் வழக்கம் போல் அவரை வந்து பார்த்தல் இயலாதெனக் கூறினார். “அப்படியாயின் யான் இன்றிரவு துங்களைவந்து காண் பேன்” எனப் புகன்றார். புகன்றபடியே, தம் நண்பரான மங்கையார் பல்வளியால் துன்புற்றுப் படுத்திருக்கும் அவ்வறைக்குள் அம்மாதரின் உருவும் இராப்பொழுதிற்குரிய உடையணிகதவன்னமாய்த் தோன்றி, அம்மங்கையாருடன் பச்சக்கிற் படுத்துக்கூடிந்தது. காலையிற் கண்விழுத்த அம்மங்கையார் தமக்கிருந்த பல்வளி முற்றுமே கீங்கிப்போகக்கண்டு பெறிதும் வியப்படைந்தார். ஆகஸ்டு அம்மையார் தமது இல்லத்தின்கண் தமது படுக்கையைவிட்டு அகலாதிருந்தும், அவர் எங்கணா தமது இல்லத்திற் புகுந்து தம்முடன் படுத்திருந்தார்? என்பதை நினைந்து அம்மங்கையார் அடைந்த வியப்பி அக்கு ஓர் அளவேயில்லை.

இனி, நனுணர்வினால் எவ்வாற்று தும் அறிந்து கொள்ளல் இயலாத கல்விப்பொருள்கள் சில கணவின்

கண் இனிதுவிளங்கித் தோன்றிய வரலாறுச்சனும் பல; அவற்றுட் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும்:

பாபிலோனிய தேயத்தில் நிப்பூர் என்னும் கரசுத் திண்கட்ட பல்லாபிர ஆண்டுகட்கு முன் அழிந்துபட்ட அரண்மனைகளிலே பண்டைநாள் அரசர்களாற் செதுக்கி வைச்கப்பட்ட சல்வெட்டுகளைக் கண்டுபிடித்து, அவற்றிற் சொல்லப்பட்ட குறிப்புகளைக்கொண்டு, அஞ்சூன்றை அரசர்கள் அவர்க்கீழ் உயிர்வாழ்ந்த மக்களுடைய நாகரிக வரலாறுகளை யெல்லாம் ஆராய்ந்தெழுதுகற்பொருட்டு. அந்கர்க்குச் சென்ற தெர்மன் ஆசிரியரான ஹில்பிரெசு (Professor Hilprecht) என்பார் ஆண்டெடுத்த இரண்டு சிறு மோதிரத் துண்டுகளிற் செதுக்கப்பட்டிருந்த சொற்றூர்களைக் கண்டறிதற்கு எவ்வளவோ முயன்றும், அப்முயற்சி அவர்க்குச் சிறிதும் பயன் தந்திலது. ஏனென்றால், கண்டெடுத்த அச் சிறுதுண்டுகள் இரண்டும் ஒரே மோதிரத்தின் துண்டுகளாகக் காணப்படவில்லை. ஆகையால், அவற்றை எவ்வளவுதான் இணைத்துப் பார்த்தாலும், அவற்றின்கட்செதுக்கப்பட்ட சொற்கள் இணைந்து ஒரு பொருள் தந்தில். நிப்பூரிலிருந்த பகலவன்கோயில் அழிந்து கிடக்கும் இடத்தை அகழ்ந்து தேடியதில், அவ்விரண்டு சிறு மோதிரத் துண்டுகளை யொத்தவை பின்னும் பன்னிரண்டு கிடைத்தன. அவற்றின் யேலெல்லாஞ் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் ஆப்புவடிவம் வாய்ந்திருந்தன. அவை செதுக்கப்பட்டகாலம். இற்றைக்கு 3000 ஆண்டுச் சனுக்கு முன்னே துவங்கி 3600 ஆண்டுகள் வரையிலாகும். இத்துண்டுகளையெல்லாம் பன்னுனரும் பன் முறையும் அவர் இணைத் திணைத்துப் பார்த்தும், அவற்றின் பொருளைக் கண்டறிதற்கு எவ்வளவோ பாடுபட்டும்.

அது சிறிதுங் கைகூடவில்லை. பின்னர் ஒருநாள் நன் ஸிரவு மட்டும் அவர் இவ்வழைப்பிற் கருக்கை ஓயாடற் செலுத்திப்பார்த்தும் பயன் ஏதும் உண்டாகாமையால் மிகவும் அயர்வடைந்தவராட்ப் படுக்கையிற் சென்று ஆழ்ந்து துயில்கொள்ளானார். அங்கும் அவர் ஆழ்ந்து துயில்கையில், அந்த நிப்பூர்ப் பகலவன் கோட்டத்திற் பண்ணைக்காலத்திற் குருக்களா யிருந்த ஒருவரின் உருவும் அவரது அகக்கண்ணதிரே தோன்றியது. அவ் வருவும் நீண்டு ஒல்லியாய், நாற்பகாண்டி அகவையின தாய்ப், பொதுவான உடை யணித்திருந்தது. இவ்வாறு தோன்றிய அவ்வருவும், அக்கோரிலின் தென்கிழக்கில் உள்ளதாகிய கனஞ்சிய அறைக்கு அவ்வாசிரியரை அழைத்துச் செல்வதாகக் காணப்பட்டது. அந்தே சென்றதுந், தாழ்ந்த மச்சஸ்டையதாய்ச் சாளரம் ஏதும் இல்லாததாய்ச் சிறியதாய் அதனுள்ளிருந்த மற்றே ரறைக்குள் அவ்வாசிரியரை அது கூட்டிச்சென்றது; அச் சிற்றறைக்குள் ஒரு பெரிய மரப்பெட்டி யிருந்தது; கிலத்திலே ஒருவகை மணிக்கல் (agate) லின் தண்டு களும் வைடீரியங்களும் இறைந்து கிடந்தன. அவ் வறைக்குட் சென்றதும் அவ்வருவும் அவ்வாசிரியரை கோக்கி, “22, 26-ஆம் பக்கங்களில் சீர் தனித்தனியே வெளிப்படுத்தி யிருக்கின்ற இரண்டு துண்டுகளும் விரசில் அணியும் மோதிரங்கள் அல்ல, அவற்றின் வரலாறு இது:கி.மு 1300-இல் இருந்த அரசன் குறிகழுவென்பான். ஒருகாற் பகலவன் கோயிலுக்குத் தான் சேர்ட் பித்த ஏனை மணிக்கற்கள் வைடீரியங்களுடன், எழுத்து வெட்டிய ஒரு மணிக் கற்குழாயினையும் நேர்த்திக்கட்டுகைச் செலுத்தி யிருந்தான். அதன்பிற் சுடுதியிலே, கினிப்பு என்னுங் கடவுளின் றிருவருவத்திற்காக மணிக்

கல்விற் சமைத்த ஒரு சோடு காதணிகள் செய்யும்படி அரசனிடமிருந்து குருக்களாகிய எங்களுக்கு ஒரு கட்டளை வந்தது. அந்தெந்ததில் எங்கள் கையில் மணிக்கல் ஏதும் இல்லாமொபால் யாங்கள் பெருந்திகில் கொண் டோம் அரசனிட்ட கட்டளைப்படி செய்தற்கு, அவன் செலுத்திவைத்த அம்மணிக் கற்குழாயை மூன்று கூறுக அறுத்து, மூன்று வளையங்கள் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. அக்குழாயின் மேற் செதுக்கப் பட்டிருந்த எழுத்துத் தொடர் அதனால் மூன்று கூறுக அறுத்து ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு வளையத்தின் கண் இருப்பதாயிற்று. முதலிரண்டு வளையங்களும் அக்கட வுளின் திருவுருவத்திற்குக் காதணிகளாயின; நுமக்கு அத்தனை வருத்தத்தை விளைவித்த அத்துண்டுகளிரண் மே அக்காதணிகளின் பகுதிகளாகும். அவ்விரண்டை யும் ஒன்று சேர்த்துப் பார்ப்பிரானால் என் சொல்லி இனுதி புலனுகும். ஆனால், மூன்றும் வளையத்தை நீர் இதுகாறும் அகழ்ந்து பார்த்துக் கண்டெடுக்கவில்லை; அஃது ஒருகாலும் நுமக்கு அகப்படாது.” என்று கூறிய அளவில் மறைந்துபோயது. உடனே அவ்வாசிரியர் விழித்தெழுந்து தாங் கண்ட அக்கணவினைத் தம் மனைவி யார்க்கு எதித்துவரத்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் அவ்விரண்டு துண்டுகளையுங், தமக்குக் கணவிற்கேண்றிய குருக்கள் உருவும் மொழிந்தவண்ண மே ஒன்றுசேர்த்துப் பார்க்க, அவை பெரிதும் வியக்கத் தக்கவைக்கயாய் ஒருங்கு பொருந்திப், “பகலவன் புதல் வரான கினிப்புக்கடவுளாகிய தன்பெருமானுக்குப் பாவலவனின் பெருங் குருக்களான குறிகழுவென்பான் காணிக்கையாக அவித்தது இது” வெனப் பொருள் பயந்தது.

பார்மின்கள்! இற்றைக்கு நடவடிக்கை ஆண்டுகளுக்கு முன் அழிந்தபட்ட நிப்பூர்ப் பகலவன் கோட்டத்திலிருந்து அகழ்ந்தெடுத்த வளையத் துண்டுகளிற் செதுக்கப்பட்ட சொற்றிடூர், நன்னின்கண் எவ்வளவே ஆராய்ந்து பார்த்துப் பூரு சிறிதம் பலப்படாதுபோக, மற்று அது கனவின்கட்டோன்றி அறிவித்த குருக்களின் வாய் மொழியால் நன்கு புலனுயிற்று மிக அரிய இவ்வண்மைச்சம்ச்சியினை நுணுக்கி ஆராய்த ஜூரோப் பிய ஆசிரியர்கள், அத்துண்டுகளை அகழ்ந்தெடுத்த ஹில் பிரச் சென்பார் நானு ஞாம் நன்னின்கண் ஆராடந்து கோண்டு இடப்பட்டவராதலாலும், அச்கோயிற் சிற்றறையின் வரலாற்றினை மற்றே ராசிரியர்பாற் கேட்டிருந்து அதனை பற்றுபோயினும் அவரது அவ்வாராட்ச்சி யறிவு கனவுடன்பின்கட்ட டெள்வு மிக வுடைய தாய் அதனை நினைவுகூர்ந்து இயங்கினமையாலும், அவரது நுண்ணறிவை கனவின்கண் அச்சொற்றிடூரை இலைச்சும் மூகாட்டி, அதற்கு அக்கோயிற் குருவி னாருவத்தையுந் தோற்றுவித்த் தெனக் கூருநிறகின்றனர். அவர் கூறும் அவ்வளச்கம் எவ்வளவில் ஏற்றுக்கொளற் பாலதென்பது அந்தார்ச்சேனை முடிவுசட்டற்பாலார் மூவாயிரத்து தீருநூறு ஆண்டுகளுக்கு முன் அப்பகலவன் கோட்டத்திலிருந்து ஒரு குருக்கள் உருவத்தையும், அவ்வருவம் எடுத்துரைத்த உண்மையையுப் பல்லாம், நன்னின்கண் இடாப்பட்ட ஹில்பிரச் ஆசிரியரது நன்னுணர்வே கனவின்கட்ட கற்பித்துவிட்டன என்னும் உரை எடுதுளத்திற்குப்பொருத்தமுடையதாகக் காணப் படவில்லை. எமதறிவுக்குப்பட்ட மட்டிற், பண்டிருந்த அக்குருக்களின் உருவமும் அது பொழுந்த உண்மை களும் அவ்வாசிரியரது நினைவே கற்பித்தன ஆகா.

உயர்ந்தோர் செப்பும் அரிப அவிவுமுபற்சிகள் பபன் ஸ்டாவாப்பொக. அவர் படும் பாட்டி னைத். தொலைவில் நுண்ணுப்பிலிருந்து அறியும் ஆன் ரீருவின் ஆவி போ, அவ்வது அவரது நினைவோ, அங்கும் இடாப்பட்டி வருந்தும் அரிஞர்க்குக் கணவிக்கட்ட டோன்றி உண் மையை அரிவித்து அவர்தம் இடர்ப்பாட்டினை கீக்கிச் செல்லாநிரகின்ற சித்தனப்பேதே எமக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. அது நிற்க.

இன்னுஞ், சமயப்பொருள் விரிவுரை செய்வதில் மிகச் சிறந்தவரான சமயகுரு ஒருவர் (Spurgeon) ஒரு கால், ஒரு சிறப்பு நாளிற் செய்யவேண்டிய விரிவுரை யோன்றினை எழுதுவதற்காகத் தமதுகருத்தினை ஒரு முகப்படுத்தி அமர்ந்து, அதனைச் செய்யப்படுகுந்தார். ஆனால், அன்றைக்கு அவரால் அஃது அழகிதாக எழுதி முடிக்கப்படுதற்கு இடந்தராமற் பேரிடர் பயப்பதாயிற்று எவ்வளவோ முயன்றும், அஃது ஒர் உருப்படா மையால் மனத்தளர்ச்சி யுடையாய் அது செய்வதை விட்டெழுந்தார்; என்றாலும், அவ்விரிவுரை யடுத்த நாளிற் செய்யப்பட வேண்டுவதாதலால், அதுபற்றி அவர் பெரிதும் மனங்கவன்று அபர்ச்சியாற் படுக்கையிற்கிடந்து உறங்கினார். அங்குனம் உறங்குகையில் அவர் நள்ளிரவிற் றிடுமென எழுந்து நின்று அவ்விரிவுரை யினை மிக்க கிளர்ச்சியுடனும் உருக்கத்துடனும் ஒரு தொடர்பாக ஒழுங்காகப் பேசுவாரானார். அவர் அங்கு நம் விரிவுரை கிகழ்த்தும் அரவங் கேட்டுத் துடிலொழிந்த அவர்தம் மனைவியார் அதனை அருகிருந்து கேட்டுப் பெருவியப்படைந்தார். அவ்வாறு அவர் விரிவுரை கிகழ்த்தியபின் திரும்பவும் படுக்கையில் அமர்ந்து உறங்கிவிட்டார். மறுகாட் காலையில், அவர்தம் மனைவி

யார் அவர்க்கு அங்கள் ஸ்ரீரவு நிகழ்ச்சியினைத் தெரிவித்த பிறகுதான், 'அவர் அவ்விரிவுரை தபது கணவின்சன்ஷர் உருவாகி ஒழுங்குபட்டதை நினைவுகூர்ந்தார்.

பேற்போத உண்மை நிச்சிச்சிசளாகிய பேட்ச் சான்றுகள் கொண்டு, கல்வியாராய்ச்சியிற் சருத்தூண்றி நிற்பார்க்கு அவர்தம் ஆராய்ச்சித் துறையில் நேரும் இடர்ப்பாடுகளை, நுண்ணுடம்பிற் சென்ற அவரது நுண்ணுணர்வோ, அன்றி பேலுலகங்களில் உறைவாரான கலைவல்லாரின் ஆவிகளோ, அன்றி அக்கலைவல்லாரின் நினைவுகளோ அவர்தங் கனவிற் ரேஞ்றி நீக்கி, அவர் தமக்கு மெய்யறிவுச்சடர் கொளுவும் உண்பையினைத் தெற்றேனத் தெரிந்துகொள்க.

இனிப், மீண் நிகழ்டபோகும் இடர்சள் சனவின் கண் முன் அறிவிக்கப்படுதலும் ஆங்காங்கு நடைபெறு விற்கின்றது. இதற்கு பெய்யாக நிகழ்ந்த சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும்:

1890-ஆம் ஆண்டு குலைத்திங்கள் 12-ஆம் நாள், ஒரு துரைமகனார் (William Tudor) தமக்கு வேண்டிய நிலங்களை வாங்குதற்கென்று, தாப் இருந்த ஊரைவிட்டு வெளியூர் ஒண்றிற் சென்றிருந்தவர், அன்றிரவு படுக்கைக்குச் சென்றார். சென்று நன்றாக அயர்ந்துறங்கின வர், நள்ளிரவில்துப்பினையார் தபது பெயரைச் சொல்லி அழைக்கக்கோட்டு விழித்தெழுந்து படுக்கைபீல் உட்கார்ந்தார். உட்கார்ந்து தாம் ஓர் ஊரிலும் தம் பணையார் மற்றொர் ஊரிலும் இருத்தலை நினைவுகூர்ந்து, திரும்பவும் விழுந்து படுத்துக்கொண்டார். என்றாலும், பறுநாட் காலையில் எழுந்தது முதல், அவர் முன்னள் இரவில் தம்மைனையார் தம்மைப் பெயாசொல்லி அழைத்த ஒவியினை நினைந்து நினைந்து பெரிதும் மனங்கலங்குவா

ரானார். நாடோறுங் தம்மைனவியாரிடமிருந்து சடிதம் ஒரும் வழக்கம்போற் சிலநாட்களாகக் கடிதம் வராமை பின்னையும் நினைக்கவே அவர்க்கு அக்கலக்கம் பின்னும் மிகுவதாயிற்று. ஆகவே, அவர் தம்மைனவியார்க்கு உடனே ஒரு கபபிச்செய்திவிடுத்தார். அதற்கு ஏதொரு விடையும் வராமையால், மறுபடியும் ஒரு கம்பிச்செய்தி விடுத்தார். அதற்கும் விடை வந்திலாமையால், தம மைனவிச்குத்தான் உடம்பு நலமில்லையோ. அல்லது தம பிள்ளைகளுள் எவ்வொன்றுந்தாம் நோய்வாய்ப்பட்டனரோ, அல்லது தம் நெருங்கிய உறவினரெவர்க்கேசனுந்தாக் தீங்கு நேர்ந்ததோ, அல்லது அவரில் எவ்வொன்றாம் இறங்குபட்டனரோ என்று பலவாற்று ஜெல்லாம் என்னியெண்ணி அவர் துன்புறலானார். பிறகு இரண்டொரு நாளில் அவர்தம் பணிவியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வந்த அக்சடிதம், அத்துறைமசனுரின் மருமகன் சூலை, 11-ஆம் நாள் நள்ளிரவில் ஒரு மௌனவன்டியின் எதிரே விழுது பட்காயம் அடைந்தன ஜென்றும், ஒற்றைக்கால் போம்பிட்டதேனும் அவன் உயிர்பிழைக்குக்கொண்டா ஜென்றும் அறிவிப்ப தாயிற்று. அவர்தம் பணிவியார் அத் துயரங்கழிச்சியைப் பின்னுட்பிறபகல் அறிந்து, அன்றிரவேல்லாம் பெருந்துயர் கூர்ந்து தங்கணவரையும் நினைந்திருந்தாராதலால், அவரது அநநினைவே தொலைவில் வேறேர் ஊரிலிருந்த அவர்தங்கணவரை அதே நாள் இரவில் அழைப்பதாயிற்று என்க.

இன்னுங், கொலபபா என்னும் முனிவர் ஒருநாளிரவு தந் திருக்கூட்டத்துடன் துயில்கொண்டிருப்புழிச், சடுதியில் துயில்லூழிந்து தந் திருக்கூட்டத்தவரையெழுப்பித், தறியிற கட்டியிருக்கும் படகையவிழ்த்துத் தாப் இருக்கும் இடத்திற்குஅருகாபையில் அதனைக்

கொணர்ந்து நிறுத்துகவென அவர்க்கு மொழிந்தார். நுனைன்றுல், அவர்கள் அப்படகை முன்னே நிறுத்தி பிருந்த கரைப்பக்கச்சி இருள்ள சிற்றார் நெருப்புக்கு இரையாகப்போதலை அவர் எங்குனமாகவோ முன்னரே தெரிந்துகொண்டார். அவர் கட்டளையிட்ட வண்ணமே அப்படகு அவர்கட்கு அண்மையிற் கொணர்ந்து நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலெல்லாம், அவர் கூறிய அச்சிற்றார் நெருப்புபற்றி யெரிதலை அவர்கள் எல்லாருங்கண்டு வியப்புற்றனர்.



நனவிற்றேன்றும் முன்னறிவிப்புகள்.

இன்னும், இவ்விர்திய நாட்டின் அரசியற்படைக் குத்தலைவராயிருந்த ராபர்ட்ஸ் என்பார் ஒருகாற் காழுல் நகரை விட்டுக் கைபார் கணவாப்வரையில் மிகுவிரைவாய்க் குதிரையூர்ந்து வருகையில். திடுமென அவருள் எத்தில் ஓர்உணர்வு தோன்றிப் பின்வரும் பேரிடரை அறிவித்து, அவர் அதற்குமேற் செல்லாமல் அவரைத் தடைசெய்தது. அவர் அதனால் அங்குனான் தடைப்பட்டு நின்ற சிறிது கேரத்திலெல்லாந, தமக்குக்கிழக் தலைவராயுள்ளார் இருவர் அவர்பாற் கடுகிப் போந்து. காந்தாரத்திலுள்ள தம்மவர் படையானது பகைவர் தலைவனுல் முறியடிக்கப்பட்டு முற்றுகை செய்யப்பட்டிருக்கும் மிக வியப்பான செய்தியைத் தெரிவித்தார். அது கேட்டதும், அவர் காந்தாரத்திற்குத் திரும்பிச்சொன்று, தமது படைக்கு வந்த அப்பேரிடரை கீக்கிப் பெருஞ்சிறப்புப் பெற்றார்.

இங்குமே, போர் துவங்கும்போதும் போர்மேற செல்லும்போதுமெல்லாம் ராபர்ட்ஸ் படைத்தலைவர்க்கு இத்தகைய முன்னறிவிப்புகள் அடுத்தடுத்து வருதலுண்டு. அவ்வறிவிப்புகளின்படி தாம் மேற்கொண்ட போர்வினைகளை நடாத்தியே அவர் வெற்றி பெற்று வந்தார். 1914-ஆம் ஆண்டு சூலைத் திங்களில் ஜர்மன் அரசுக்கும் ஆங்கில அரசுக்கும் போர் மூண்டபோது, இப்படைத்தலைவர் கூறிய அறிவுரைகளைக் கேளாமையினாலேயே, ஆங்கிலர் பெருந்துன்பு உழந்தனர். இவர்தம் அறிவு மொழிகளைமட்டும் அவர்கள் கேட்டு நடந்திருந்தனர்.

தால் அத்தகைப பெருந்துன்பத்திற்கு ஆளாகி இரார்கள் இன்னேறன்ன முன்னறிவிப்புகள் விக்டோரியா பேர் அரசியார்க்கும் அடுத்தடுத்து வருதலுண்டு. அங்கனம் அவை வருங்காலங்களிலெல்லாம், அவர், தம் அமைச் சர் பின் வருவன் அறியாகையாற் புகல்பவைகளையெல் லாப ஒரு சிறிதும் ஏலாமல் ஒழித்துத், தாம் பெற்ற அவ் வழிவிப்புகளின்படியே நடந்து தங்கீழ் வாழ்வார்க்கு வரறபாலனவாயிருந்த பேரிடர்களை யெல்லாம் வராமற் றடைசெய்து, அவர்களைக் காத்து வந்தனர்.

இன்னுட், உடல்வலிமையில் தமக்கு நிகரில்லாதவ ரென்று உலகம் எங்கனும் பெரும்புகழ் ஒங்கப்பெற்ற சாண்டோ (Sandow) என்பவர் தாம்இயற்றிய “வலிவு பெறுதல் யாகுவனம்?” என்னுட் அரிய நூலின்கட்ட பின் வருமாறு வரைந்திருக்கும் பெரிய உண்மை மனத்தின் கட பதிக்கற்பாலதாகும்:

“பாங்கள் ஏறிச்சென்ற கப்பல் (Elbe) விரைவில்³ அமிழ்ந்தி யழியப்போகிறது என்னும்உணர்ச்சி எட்படி போ என்னுளத்தில் அடுத்தடுத்துத் தோன்றலாயிற்று. பொதுவாக யான் இத்தசையறிவில் நம்பிக்கை கொள் வதில்லை; ஆனாலும், இவ்வுணர்ச்சி ஏன் தோன்றுகின்ற தேனபதுப் அறியக்கூடவில்லை. இவ்வெண்ணத்தைத் தோலைக் கான எவ்வளவோ முயன்றும் அஃது நாளைனவிடடிச் சிறிதும் நிங்கியபாடில்லை. என்றே ஒரு நாள் இம்பரக்கலம் அமிழ்ந்திவிடப் போகிறதென்னும் உணர்ச்சி வரவர உரம்பெற்றது. அம்பரக்கலத்துப் பொறியை இயக்கும் துரைமகனுமோடு யான் நேயங் கொண்டமையால், அவர் அமர்ந்திருக்கும் அவ்வேலை யை விடுத்து இனிக் கடல்மேற் செல்லாதிருக்கும்படி அவர்க்கு அறிவுரை மொழிந்தேன் அவரும் என்

நனவிற்றேன்றும் முன்னறிவிப்புகள் கங்கை

சொற் கேட்டு அவ்வேலையை உடனே விட்டு நீங்கின யையால் உயிர் பிழைத்தார். ஏனென்றால், எனக்கு அம் முன்உணர்வு தோன்றிய சிறிதுகாலத்தி லெல்லாம் அக்கப்பல் கடலுள் அமிழ்ந்திப்போயிற்று.

இங்கானமே, ஒருமாது இருப்புச் சுரங்கத்தில் வேலைசெய்துவந்த தன் கணவனை ஒருநாள் வேலைக்குச் செல்லாதபடி தடைசெய்தாள். எதனுலெனின், அன்றைக்கு அவ்விருப்புச்சுரங்கத்தின் மேற்கூரையின் ஒரு கூறு இடிந்துவிழுமென்பது அம்மாதின் உள்ளத்திற் பட்டது. மற்று, அவள் கணவனை அவள் சொற் கேளாமல் வழக்கம்போல் அன்றைக்குத் தன் அலுவல்மேற் சென்றான். ஜியகோ! அன்றைக்கு அவன் மனைவி சொல்லியபடியே, அச்சுரங்கத்தின் ஒரு மேற்பகுதி இடிந்துவிழும், அதன்கீழ் வேலை செய்து கொண்டிருந்த அவன் அதன்கீழ் அகப்பட்டு உடல்நசங்கி இறந்து போனான்!

இன்னும், மேல்நாட்டிற் பெரும்போர் நடந்த காலத்திற் காயம்பட்ட மறவர்க்குப் பேருதவி செத்தவரும், விரிவுரை நிகழ்த்துவதற் பெரும்புகழ் படைத் தவருமான ஓர் ஜிரோப்பிய மாதார் ஒருகாற் புகை வண்டியிற் போய்க்கொண்டிருக்கையிற் சடுதியில் ஓர் ஒலி தோன்றி, அவர்தாம் அவ்வண்டியில் அமர்ந்திருந்த அப்பக்கத்தைவிட்டுக் குதித்து வேறுபக்கத்தில் விரைந்து சென்று அமருமாறு கற்பித்தது. அவ்வொலி எங்கிருந்து வந்த தென்படை அவர் அறியக் கூடவில்லை. எனினும், அம்மாதார் அவ்வொலி கட்டளையிட்டபடியே விரைந்துகுதித்து அவ்வண்டியின் மற்றெல்லாம் பக்கத்திற் போய் ஏறியமர்ந்தார். அவர் அங்குனம் அமர்ந்த இரண்டொரு நொடியில் எல்லாம், அவர் முன் ஏறியிருந்த

அவ்வண்டியின் பக்கம் நுறுங்கி அழிந்தது. மற்று, அம்மாதரோ அத் தெய்வவொலி கற்பித்தவண்ணம் உடனே நடந்தமையால், உயிர் தப்பி நெடுநாள் நன்கு உயிர்வாழ்ந்தாரென்பது.

இன்னும், ஒன்பதாண்டுள்ள ஒரு சிறுமி தன் சிறிய தங்கையுடன் மாலை வேளையிற் பழைய ஓர் அரண் மணையில் இருந்து உலாவித் திரிந்துகொண் டிருந்தனான். மாலை வெளிச்சம் வரவர மங்கிக்கொண்டு வருகையில் நீருஞ் சேறும் நிறைந்த ஒரு படிகுழி யோரமாய் அவ் விருவரும் வந்து விட்டனர். இருண்ட நேரமாய் இருந்தமையால், அப்படிகுழி அங்கிருப்பதை அவர்கள் அறிய வில்லை; இன்னும் ஒரு நொடிப்பொழுது அவர்கள் நடந்திருந்தால் அப்பள்ளத்தின்கண் வீழ்ந்து அமிழ்ந்திப் போயிருப்பர். ஆனால், நான்கு திங்கட்குமுற் காலஞ் சென்ற அவர்கள் அன்னையின் குரலொலியானது தோன்றி, அவ்விருவரையும் பெயர் சொல்லி யழைத்து, அவர்கள் அப்பள்ளத்தன்டை செல்லாமல் தடைசெய்தது. அவ்வாறு தோன்றிய தந் தாயின் குரலொலியைக் கேட்டு, அவ்விருவரும் அப்பள்ளத்தின் அருகே செல்லாமல் விலகிச் சென்றமையால் உயிர்பிழைத்தனரென்பது.

இன்னும், படைத்தலைவராயுள்ள ஒரு துரைமக னும், அவரோடு உடனிருந்து வேலைபார்க்கும் மற் றேருவருங். தாம் இருந்து எழுதும் ஒரு மேசையின் இருபசகத்துமிருந்து பொருட்குறிப்புச் செய்துகொண் டிருக்கையில், வெளியே தாழ்வாரத்தின்கண் எவரோ நடக்கும் அரவங் தென்பட்டது. அப்போது அவ்விருவரும், இறந்துபோன தம் பற்றீருந்தன்பரை நினைந்து, “அவர் காலமாகியிராவிட்டால், அவரே இப்போது

நனவிற்குறேன்றும் முன்னறிவிப்புகளை கனகு

உள் வந்தாரென்று நாஞ் சொல்லல் வேண்டியிருக்கும்” என்று தமக்குட்பேசுகையில், இறந்துபோன அவர்தம் நண்பர் உண்மையாகவே உள்ளே வந்தார்; வந்து, “நான் சொல்லவேண்டுவதுஞ் செய்யவேண்டுவதும் ஒன்றிருத் தலால், நான் சொல்வதை நீங்கள் எழுதிக்கொள்வீர்களா? யான் இங்கிலாந்து தேயத்தைவிட்டுப் புறப்படும் முன், யான் ஒரு கோயிலிற்சென்று என் மனைவியை மறைவாகவே மணந்துகொண்டேன்.” என்று சொல்லித், தான் மணந்துகொண்ட அம்மாதின் பெயரையும் மணந்த நாளையுன் சுட்டிக்கூறிப், பின்னும், “என் மனைவி இப்போது அங்கேதான் இருக்கின்றனள்; எனக் கொரு மகனும் உண்டு. இவைகளை நீங்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும்; எனக்கு இங்கேயுள்ள சொத்தை விற்று அதற்கு வரும் பணத்தை என் மனைவிக்குச் சேர்ப்பித்தல் வேண்டும். யான் மணஞ்செய்து கொண்டதை எவரும் அறியாராதலால், இவ் வேற்பாடு செய்யப்படும் வரையில் யான் அமைதியிடுதல் இயலாது.” என மொழிந்து மறைந்து போயினார். ஆவி வடிவில் வந்து அங்குனம் உரைத்த தம் நண்பர் உரைகளை அவ்விருவருந் தனித் தனியே குறித்துக்கொண்டார்கள். குறித்த அக் குறிப்புகளை ஒத்து நோக்க அவையிரண் டும் முழுமையும் ஒத்திருந்தன. அதன் பின் அவ் விருவரும் இங்கிலாந்து சென்று அங்கே ஆராய்ந்தவழி, ஆவிவடிவிற் போந்து மொழிந்த தம் நண்பருரைகள் அத்தனையும் உண்மையாகவே யிருந்தன. அவர் நுவன்ற வண்ணமே குறிப்பிட்ட நாளிற் குறிப்பிட்ட இடத்தில் அவர்க்கு மனம் நடந்தது மெய்தான். அவர் விரும் யியலாறே அவர்க்கிருந்த உரிமைகளை விற்றுப் பெற்ற பணத்தை அவர்தம் மனைவியார்க்குச் சேர்ப்பித்துவிட்ட

னார். இறந்து ஆவிவடிவில் நின்ற அவர் அங்கனம் வந்து தம் நண்பர் இருவர்க்கும் அச் செய்திகளை அறிவியாது போனால், அவையிற்றை எவருமே அறிதற்கு வழிபில்லை யாய்ப் போம் என்பது.

இனி, இறந்துபோகும் நிலைமையிலிருந்த ஒருவர், தாம் இறந்து போகும் நாள் அண்மையில் வரத், தமக்கு அறிமுகமான மாதர் ஒருவரின் கண் னுக்குப் புலனாக நனவிலேயே தாம் தோன்றிய வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுதும்:

செல்வத்திற் சிறந்த ஒரு பெருமாட்டியும் அவர் தந்தங்கையுந் தாலதா என்னும் ஊரில் இருந்த ஞான்று, (1889-ஆம் ஆண்டு), அவர்கட்கும் ஒரு துரைமகனுர்க்கும் பழக்கம் உண்டாயிற்று. அப்போது அத் துரைமகன் எலும்புருக்கி நோய் உடையராய், அது முதிர்ந்து போன நிலைமையில் இருந்தனர். அம் மாதர்களும் அவரும் ஒருநாட் பேசிக்கொண்டிருக்கையில், அவ் விருவரில் தமக்கையார்க்குமுன் தாங் காலமாவதா யிருந்தால், தாம் அங்கனங் காலமாவதை அவர்க்கு முன் னறிவிக்க முயல்வதாக அத் துரைமகன் மொழிந்தனர். இவ் வரையாட்டு நடந்த பின் இடையிடையே அப் பெருமாட்டியாரும் அத்துரைமகனுரும் எதிர்ப்பட்டுப் பலகாற் பேசியதுண்டு. அத்துரைமகன் கடுக்காயைப் போற் பழுப்பு நிறமான சட்டை யணிந்தவராகவே பலகாலும் உலாவிச் செல்வதை அம் மாதரார் கண்டு நகை பாடுவது முன்டு. இங்கனம் அவர்கட்குட் பழக்கம் உண்டாகி முன்று திங்கள் கழிந்த பின், அப் பெருமாட்டியார் இருவருங் தாலதா என்னும் அவ் ஒரைவிட்டுப் புறப்பட்டு, அதற்குத் தொலைவில் உளதாகிய தமதூர்க்கு வந்து சேர்ந்தனர். அங்கனம் வந்து சேர்ந்த

சில திங்களுக்குப் பிறகு அவர்கள் அத்துறைமகனையும் அவர்தம் மனைவியையும் அறவே மறந்து போயினர். வனென்றால், அவர்கள் அவரை ஒர் அறிமுகமாகக் கருதினாரே யல்லாமல், நெருங்கிய நண்பராகக் கருதிற் நிலர். அவ்வாறிருக்க 1890-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12-ஆம் நாள் அம்மாதார் இருவரும் ஒரு நாடக சாலைக்குப் போய்த திரும்பி இரவு பன்னிரண்டாற மணிக்குத் தம் இல்லத்திற்கு வரும் வழியில், தம் நண்பர் ஒருவரைப் புகைவண்டி நிலையத்தில் விடும் பொருட்டுத் தமது குதிரை வண்டியை அவ்விடத்திற்குச் செலுத்தினர். செலுத்தி அந் நண்பரை வழிப்போக்கி விட்டுத், திரும்பத் தமது வண்டியி லேற வந்த மூத்த பெருமாட்டி பின்வருமாறு வரைகின்றார்:

“புகைவண்டி நிலையத்திலிருந்து யாங்கள் திரும்பி வருசையில், எங்கள் வேலைக்காரன் எங்கள் வண்டியைப் பார்த்துக்கொண்ட, முன்னதாகச் சென்றுன். ஆகவே, மாங்கள் படியண்டை வந்ததுட், வண்டி எங்களுக்காக வந்து காத்துக்கொண் டிருத்தலைக் கண் டோம். என் தங்கை முற்பட்டு ஏறி வண்டியினுள்ளே அமர்ந்தனான். யான மெதுவாகப் படி வழியே இறங்கி வந்தமையால் அவள் எனக்காகக் காக்க வேண்டியவளானான்; வேலைக்காரனும் வண்டிக் கதவைத் திறந்து வைத்துக்கொண் டிருந்தனன். யான் அவ் வண்டிப் படிமேல் ஒரு காலைத் தூக்கிவைத்ததுந் திடுமெனத் திகைப்பற்று, வண்டியினுள்ளே நுழையாயல் தடைப் பட்டு நின்றேன். வண்டியினுள்ளே இருளா யிருந்தது. என்றாலும், அப்போது யான் நோக்கிய அவ்விடத்திற் காணப்பட்ட ஒரு புதுமையான வெள்ளிய ஒளி மங்கலா யிருப்பினுங் குறிப்பிட்ட இடத்தில் அது மிகவுங் தெளி

வாய் ஒளிர, அதனிடையே ஒரு முகத்தின் வடிவம் என் தங்கையின் முகமாய் அவளை நோக்கிப்படியாய், மெல்லிதாய்த துலங்கித் தோன்றுதலைக் கண்டேன். இத் தோற்றும் நின்ற நேரம் ஒரு நொடிப்பொழுது தான் இருக்கும்; ஆயினும், எனக்கு அறிமுகமாகக் காணப்பட்ட அதன் ஒவ்வொர் அமைப்பும் யான் செவ்வையாக வே கண்டறியதக்கதா யிருந்தது. அம் முகத்தின் கூர்த்த சாயலும், ஒரு பக்கத்திற் சிறிது வகிர்ந்த குஞ்சியும், எடுப்பான மூக்குந், திருத்தமான மோவாயும், அதன் கட்கலகலப்பாய் மூளைத்துள்ள சிறு பழுப்பு நிறமான தாடியும் நன்கு விளங்கித் தோன்றின. மற்றைக் காலங்களில் அத்துணைத் தெளிவாய் விளங்கக் காட்டுதற்குப் போதாத அம் மங்கல் ஒளியிற் ரேன்றிய அப் புது வடி வத்தின் சிறங்களை அந்நேரத்தில் யான நன்றாய்ப் பகுத் தறிய வல்லளானது தான், இப்போது யான் அதைப் பற்றி நினைக்கசெயில் ஒரு புதுமையாக என் னுளத்திற் படுகின்றது. அவ் வடிவின் தலைமேல் தொப்பி யில்லை; ஆனாலும், தெற்கே யுள்ளார் அணியும் உசசிச் சட்டையினை யொப்பதொன்றே அதன்மேல் இருந்தது; அதன் சிறங்கடுக்காய் நிறத்தைச் சிறிது ஒத்திருந்தது. அவ் வடிவம் முழுதும் மிக்கதோர் இளைப்பு வாய்ந்து மெலிங் திருந்தது. எங்கள் வேலைக்காரன், யான் வண்டிக்குள் நுழையாமற் கற்சிலைபோற் படிமேல் நிற்றலைக் கண்டு, இறும்புதுற்றவனும் எனது பாவாடையின் கீழ் விளிம்பு என் அடிக்கீழ் அகப்பட்டதுபோலு மெனக்கருதி, என்னைக் கைகொடுத் தெடுத்து அவ் வண்டியினுள்ளே அமரவைத்தான் யான் என் தங்கையின் பக்கத்தே அமர்ந்ததும், ‘இஃது உண்மையிலே நமது வண்டிதானு?’ என அவளைக் கேட்டேன்; ஏனென்றால், ஒரு புதிய

ஆடவன் என் தங்கையின் எதிரே உட்கார்ந்திருத்தல் கண்டு என் உள்ளம் அவ்வளவு சலங்கி யுணர்வழிந்தது. மெப்யாகவே ஒர் ஆண்மகன் அங்கே உட்கார்ந்திருந்தன னயின், என் தங்கையாவது வேலையாளாவது அங்ஙனம் அவர்க்கெதிரே வாய்பேசா திருத்தல் இயலாதே யென்பது அந் நேரத்தில் என் மனத்திறகுத் தென்படவில்லை. யான் உட்கார்ந்த பிறகு அங்கே ஏதொன்றுங் கண்டிலேன். ஆகவே, என் தங்கையை நோக்கி ‘உனக் கெதிரில் நீ ஏதொன்றுங் காணவில்லையா?’ என்று வினவினேன். அதற்கவள், ‘ஏதொன்று மில்லை; நல்லது, நீ வண்டியில் ஏறுகையில், இது நமது வண்டிதானு? எனக் கேட்கும்படி செய்தது எது?’ வெனக்கேட்டு நகையாடினால். அதன்மேல் யான் கண்ட அத் தோற்றத்தை மேலே மொழிந்தபடி அவட்கு விரிவாய் எடுத்துரைத் தேன். ‘ஓ, அவ் அறிமுகமான முகமும், ஒரு பகசத்தில் வகிர்ந்த குஞ்சியுங், கடிச்காய் நிறச் சட்டையும் நாம் எங்ஙனே பார்த்தோம்? நீ குறிப்பித்தபடி யுள்ளது இங்கொன்றும் இல்லையே’ என அவள் கூறினான். யாங்கள் எவ்வளவோ அதைப்பற்றி நினைவு கூர்தற்கு முயன்று பார்த்தோம், ஏதொன்றுங் கிடைக்கவில்லை. பின்னர் நாங்கள் வீடு போய்ச் சேர்ந்தவுடன் எங்கள் அன்னையார்பால் அத் தோற்றுத்தைப் பற்றிச் சொன்னேனும். யான் சொன்ன குறிப்புகளி லிருந்து எங்கள் அன்னையார் அத்தகையதொரு முகத்தை ஏதோ ஒரு வகையாய்ச் சிறிது நினைவு கூர்ந்தார். மறுநாள் மாலையில், எங்களுக்குப் பழக்கமான ஓரினோஞர் எங்களைக் காண வந்தார். அவருக்கும் அந் நிகழ்ச்சியை அறிவித்தோம் அதைப் பற்றி யாங்கள் எல்லேமும் நெடுகேப் பேசியும் ஏதும் உண்மை தெரிந்துகொள்ளல் கூடவில்லை. யான் கண்ட,

அம்முகத்தைப் போல்வ தொரு முகம் என்க்குப் பழக் கமான முகங்கள் பலவற்றுள் ஒன்றுதான் என்பதே யான் நன்கு நினைவுகூர்ந்தேயைபினும், எப்போது எங்கே எனவும். யான் கண்ட அத் தோற்றத்திற் குரிய ஆண் மகனின் உண்மையான பெயர் எது வெனவும் யான் நினைந்தறியக் கூடவில்லை இங்கனமே அடுத்துத்து மறந்துவிடும் எனது நினைவைக் கொண்டு அதனைத் தெரிந்துகொள்ளக் கூடாதவ ளானேன். பின்னர்ச் சில நாட் சென்று, நாங்கள், எம்மை முன்னே காணவந்த இளைஞரின் பாட்டியாறைப் பார்க்கப் போனேம். எம் மைக் கண்டதும் அநத அம்மையார், ‘தாலதா ஊரி விருந்து எவ்வளவு துயரமான செய்தி எனக்கு வந்த தென்பதை நீங்கள் அறிவீர்களா?—என்னும் பெயர் சூண்ட அத்துரைமகனுர் இறந்துபோனார். ஆனால், அதன் வரலாறு முழுமையும் எனக்கு எட்டவில்லை.’ என்ற னர் அச்செய்தி கேட்டதும் யானும் என் தங்கையும் ஒருவரை யொருவர் பார்த்தோம். அத் துரைமகன் பெயர் கேட்ட பின்னர்; அக் கூர்த்தமுகச் சாயலுங் கடுக்காய் நிறச் சட்டையும் உடையவர் இன்னு ரென் பது புலனுயிற்று. யான் அத் தோற்றத்தின் கூறு பாடு களோ விரித்துச் சொன்னது நல்லதாயிற்று; ஏனென்றால், என்னைப்போலவே என் தங்கையும் அப்பெயர் சொல்லக் கேட்ட வளவில், யான் கூறியது இன்னு ரென்பதைத் தெரிந்துகொண்டாள். அவ் வம்மையாரின் பேரர் அப் போது வீட்டினுள்ளே வரக் கண்டு, அத் துரைமகன் இறந்துபட்ட நாளைப் புதினத்தாள்களி விருந்து திட்ட மாய்த் தெரிந் துரைக்கும்படி அவரை வேண்டிக் கேட்டேன். மார்ச்சுத் திங்கள் 14-ஆம் நாளே, அதாவது யான் கண்ட தோற்றத்திற்கு இரண்டு நாட்ட பிற் பட்ட

நளவிற்குறேன்றும் முன்னறிவிப்புகள் காதக

தே, அவர் இறந்துபட்ட நாளாதல் பெறப்பட்டது. இன்னும் அச்செய்தியைச் செவ்வையாய்த் தெரிதல் வேண்டிய தாலதாவிலுள்ள நண்பர்கட்கு யான் எழுத, அத்துரைமகன் நவம்பர் 24-ஆம் நாளிலிருந்து படுக்கையிலேயே கிடந்தன ரென்றும், அப்போதிலிருந்து அவர் மிகவும் வளி குறைந்த நிலைமையிலிருந்தனரென்றும். ஆனாலும் அவர் ஆழந்த துயிலில் நீகை கிடந்து வந்த மையால் அவர் காலமான கடைசி இரவு வரையில் அவர் பிழைத்துக்கொள்வ ரென்னும் நம்பிக்கையே யிருந்த தென்றும் விளக்கமான செய்தி எனக்குக் கிடைத்தது. அத்துரைமகன் என்தங்கைக்கு முன்னே தோன்றுவதாக உறுதிமொழி புகன்றிருந்தும், பிறகு அவர் என்னுடைய கண்களுக்கே தோன்றலானது எங்கட்கு மிக்க தோர் இறும்புத்தினை விளைவித்தது. ஆனாலும், இப்போது மொழிந்த இத்தோற்றத்திற்கு முன்னரே பலகால் யான் பல வியத்திற்கு நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளன் எனக்கூற வேண்டியவளாயிருக்கின்றேன். என்றாலும், இப்போது கண்ட உருவத்திலேதான் யான் ஒவ்வொர் உறுப்பினையும், முகத்தின் சாயலையும், உடையின் நிறத்தையும் தெளிவுறக் கண்டேன்.” என்பது.

இவ்வாறு அம் மாதரார் கண்ட உருவெளித் தோற்றமானது, அதற்குக் காரணமான துரைமகனார் இறந்துபடுதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தோன்றி, அவரது சாக்காட்டினை அவர்க்கு முன்னால் வித்தமை நினைவிற் பதிக்கற்பாற்று. தாம் இறந்து போதற்கு முற்பட்டே அவர் அவர்க்குத் தோன்றுவதாகக் கூறிய உறுதிமொழி அவரது நினைவின்கண் உருத்து நின்றமையால், அது பிழைப்பாமல் அவரது உருவினை அவரது கண்முன்னே தோற்றுவிப்ப தாயிற்று. அது

துரைமகனார் தாங் கூறிய சொற்படியே அவ் வம்மை யாரின் தங்கைக் கெதி ரே தோன்றியுந், தங்கையார் தெளிவுக் காட்சி (Clairvoyant vision) உடையரல்லா மையால் அவர்க் கது புலனுகாது நின்று, தெளிவுக் காட்சியுடையரான அவர்தந் தமக்கையார்க்கே புலனுவ தாயிற் ரென்க.

இன்னுங், கல்லூரியிற் கலைபயின்றுகொண் டிருந்த மாணவர் ஒருவர்க்குத் தோலைவி விருந்த அவர்தந் தங்கையார் தாஞ் சாகும் முன் தமது நிலைமையினை முன் நாறிவித்த வரலாறு மிகவும் வியக்கற்பால தொன்று யிருத்தலின், அதனையும் இங்கே யெடுத்துக் காட்டிதும்:

ஒரு கல்லூரி மாணவர் ஓர் இரவு சிறிது முன்ன தாகப் படுசைகைக்குச்சென்றார்; சென்றவர் தாம் இருந்து கல்விப் பயிற்சி செய்யும் அறையின் வெளிக் கதவைப் பூட்டிக்கொண்டு, அதற்குந் தமது படுக்கை யறைக்கும் கடுவிலுள்ள கதவைமட்டுந் திறப்பாக விட்டு வைத்தார். அவர் கலை பயிலும் அறையின் நடுவேயிருந்த பெரிய கணப்புச் சட்டியின் தீ கொழுந்துவிட்டு எரிந்தமையால், அவ் வறையினுள் விருந்த எல்லாப் பொருள்களும் பட்டப்பகல் வெளிச்சத்திற் ரேன்றுதல் போல் நன்கு விளங்கித் தோன்றின. அப்போது இரவு பத்தரை மணி; அம் மாணவரும் ஏதுங் தடையின்றி நெடுந்துயில் கொள் ளும் விருப்பத்துடன் படுக்கைமேற் சென்று படுத்தார்; அந் நேரத்தில் இரண்டறைகளின் நடுவேயுள்ள நிலையண் டை நிறைந்த அத் தீ வெளிச்சத்து மினுமினுப்பின்கண் தந் தந்தையாரின் உருவும் நிற்றலே அவர் கண்டார். கண்டதும் உண்டான இறும்பூதினால் அவர் சிறிது நேரம் வரையில் அசைவின்றிக் கிடந்தார்; துயரமும் ஆவலுங் கொண்ட அவ் வருவத்து முகத்தின்மேல் ஆக்

கணப்புத் தீ வெளிச்சம் படிதலை அவர் சிறிது நேரம் உற்றுப் பார்க்கையில், அவ் வுருவங் தன் கையை உயர எடுத்து, அவரைத் தன்பால் வருமாறு குறிசெய்து அழைத்தது. அதனைக் காண்டலும், அவரைத் தம்வயப் படுத்தி யிருந்த திகைப்புங் திகிலும் அகன்றன; உடனே அம் மாணவர் படுக்கையினின்றுக் கீழே குதித்து அங், சிலைக் கதவண்டை பாய்ந்தார்; ஆயினும், அவர் அங்கு நெருங்கும் முன்னோர் அவ்வுருவம் மறைந்து போயிற்று.

அதனால் அவர் திடுக்கிட்டவராய்த், தாம் இருக்கும் அறையினையும் படிக்கும் அறையினையும் அக்கக் காய்த் தேடிப் பார்த்தார்; தம்மைத் தவிர வேறொருப் புக்கில்லை பென்பது அவருள்ளத்திற்குத் தேற்றமாயிற்று; ஏனென்றால், புறத்தியான் ஒருவன் அங்கே புகுந்து ஒளிந்திருப்பதற்கு இடமே யில்லை. வெளிக் கதவோ அவர் தாம் முன் விட்டபடியே செவ்வையாகப் பூட்டப்பட்ட டிருந்தது! அது வல்லாமலும், அங்குத் தோன்றிய உருவமோ தப்பாமல் தெளிவாக அவர் தந் தநதையாகதே யாகும்; அவ் வுருவின் முகத்திற் புலனுன ஓர் ஆவற் குறிப்பைத் தவிரச், சில கிழமை கஞக்கு முன் அம் மாணவர் தாம் கடைசியாகப்பார்த்து வந்தபடியே தான் அது தோன்றிற்று. தன்னுடன் பயிலும் மாணவர் எவ்ரேனும் அங்குனான் கேவியாக வந்து ஏமாற்றினுரென்று கொள்வதற்கும் இடமில்லை. முடிவாக ஏதோ ஒரு பொய்யான தோற்றத்தில் தமது மனம் அகப்பட்டிருக்க வேண்டுமென அவர் எண்ணினார்; ஆனாலும், இயற்கையாய்த் தோன்றிய அவ்வுருவமும், அதன் முகத்தின்மேற்றுளங்கிய தீயின் ஒளியும் அவரது கிணைவின்கட்ட பதிந்து தோன்று நிற்கையில், அதனை அங்குனம் பொய்த்தோற்ற மென முடிவு செய்வதும்

அவர்க்கு இடர்ப்பாடாய் இருந்தது; ஆகவே, அம் மாணவர் தமது மனத்தை மறுபடியும் அமைதிப் படுத்தி கொண்டு துயில்கொள்ளச் சென்றார்.

ஆனால், அவர் கொண்ட மன அதிர்ச்சியானது அவர்க்குத் தூக்கம் பிடியாவாறு செய்தது; ஒருமணி நேரத்திற்கு மேலாக அவர் சுவரின்மேல் ஆடிக்கொண்டிருந்த நிழல்களையே உற்று நோக்கிக்கொண்டிருக்க, அதன் பின் அவர் தமக்குத் தூக்கம் வருதலே யுணர்ந்தார். ஆனால், உள்ளபடியே அவர் தூக்கத்திற் சென்றன ரோ, அல்லது தூங்கும் நிலைக்கு நெருங்கின்றோ என்பது அவராற் சொல்லக் கூடவில்லை. எனினும், மறுபடியும் அவ்வுருவம் அங் நிலைக் கதவண்டை தோன்றவே, அவர் திடுக்கிட்டு முற்றிலும் விழித்துக் கொண்டார்; அவ் வருவின் முசம் முன்போலவே ஆவல் நிரம்பிய குறிப்புடையதாகவும், அது முன்னையே விட அவர் தம்மை மிக்க விருப்பத்துடன் கைகாட்டியழைப்ப தாக வங் காணப்பட்டது. இம்முறை அது தம்மைத் தப்பிப் போய்விட விடுதல் ஆகாது என்னுங் தீர்மானம் உடைய ராய், அம் மாணவர் தமது படுக்கையில் விருந்து ஒரே குதியாய்க் குதித்து. அக் கதவண்டை சென்று அவ் ஆவி யுருவினை வலுவாய்ப் பிடித்தார். ஆனால், மறுபடியும் அவர் எமாற்றமே யடைந்தார். அதற்கு இரண்டு முழுத் தொலைவில் அவர் சென்றபோதும், முதற் ரேன் றிய உருவினையே பொத்திருந்த அஃது அவரது கையிற் பிடிப்பாமற் போகவே, அவர் வெறு வெளியையே பிடித்து ஏமாந்தவ ரானார். திரும்பவும் அவ்வறைகளினிடமெல்லாம் அவரால் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. அது மெய்யாகவே மக்கள் யாக்கையிற் ரேன்றியதொன்றுமிற், மூட்டப்பட்டிருக்கும் அவ் வறைகளை

நனவிட்டிரேன்றும் முன்னறிவிப்புகள் காட்சி

விட்டு அது வெளியே செல்லுதலாவது அல்ல தவற் றுள்ளே ஒளிந்திருத்தலாவது இயலாது.

இனானூர் பலரைப் போலவே, இம் மாணவரும் ஆவி வடிவங்களில் ஏறக்குறைய நம்பிக்கை யற்றவரா யிருந்தனர்; ஆகவே, தாங் கண்ட தோற்றத்தால் மிகவுங் துணுக்குறைனரேனுங், தம துடம்பின்கட் புப்படா துள்ள ஒரு நோய் காரணமாய் உண்டான் ஒரு மனக் கற்பனையே அத் தோற்றத்திற்கு ஏதுவாகுமென்று தமக் குள் ஒரு முடிவு செய்துகொண்டார். அதன் பின் அவர் தமது நெற்றியைக் குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவிக் குளிரவைத்து, ஏதோ மூளையின் பிச்காற் காணப்பட்ட அப்பொய்த் தோற்றத்தைப் பற்றி தாம் நினைத்தலாகா தென் உறுதிசெய்துகொண்டு திரும்பவுங் துயில்கொளச் சென்றார். அவர் அங்குனாங் துயிலச் சென்றபோது அவரது கல்லூரிக் கடிகாரங்கள் நள்ளிராப் பொழுதை மணியடித்து அறிவித்தன. தாம் பெறுதற்கு மிக விழுந்த துயிலையடைதற்கு அவர் எவ்வளவோ முயன் றனர்.

கடைசியாக அவர் தாம் வேண்டியபடியேதுயிலிற் சென்றார்; ஆனால், தாம் உணர்விழுந்து கிடந்த நேரம் மிகச் சிறிதாகத்தான் இருக்கவேண்டுமென்பது அவர்க் குப் பட்டது; ஏனென்றால், அவர் மறுபடியுங் திகில் கொண்ட நெஞ்சினராய்ச் சடுகியில் விழித் தெழுங்கார். அவர் கலைப்பிலும் அறையிற் கணப்புச்சட்டியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு இப்போது குறைவாய் எரிந்தது; தாங் தூங்கச்சென்றபொழுது கிளர்ந்து விளங்கிய ஒளி இப்போது மங்கலாகிச் சிவந்த வெளிச்சத்தைச் சுவர்களிலும் மச்சிலும் படுவித்தது. அதே நிலைக்கத் வண்டை அவ்வளிச்சத்தின் நடுவே அவர்தாங் தந்தை

யின் உருவம் மறித்தும் வந்துள்ளனரது. இப்பூறை அதன் முகக்குறிப்பிலும் செயலிலும் ஒரு வேறுபாடு விளக்க மாய்த் தோன்றியது. முன்னே அத்துணைத் தெளிவாய்க் காணப்பட்ட ஆவற்குறிப்பு மாறிக், கைவிட்ட துயரக் குறிப்பே இப்போது மிகுந்து காணப்பட்டது. முன் னே உயர எடுத்து அம்மாணவரைத் தம்பால்வருமாறு அழைத்த கைகள் இப்போது அவரைப் பின்னே செல் னும்படி மெதுவாக அசைத்துக் குறிசெய்தன. முன் போல் அது சுடிதியிலே மறைந்துபோகாமல், அதன் உருவம் வரவர மங்கலாகிச் சுவரின்மேற்பட்ட செவ் வொளியிற் சிறிது சிறிதாக மறைவதுபோற தேருண்றியது.

அவ்வாறு மறைந்துபோய்பிறகுதான் அவ்விளை ஞர் தம்முடைய கைகளை அசைக்க இடம்பெற்றார்; உடனே அவர் தமது கைக்கடிகாரத்தை இழுத்து, அப் போது நேரம் என்னென்று நோக்கினார். இரண்டுமணி அடிக்கப் பத்துக்கிமிடங்கள் இருந்தன. அவர் உடனே தமது வீட்டுக்குச்செல்லத் தீர்மானங்குசெய்தும், அந் நேரத்தில் அங்குள்ளாரவரவரையுங் தூயிலினின்று எழுப் புவதும், வீட்டுக்குப்போக வண்டிடிடிப்பதும் இயலா திருந்தன. தொலைவிலுள்ள ஒருநாட்டுப்புற ஊருக்கு இவ்விளைஞரின் தந்தையார் சமயகுருவா யிருந்தனர். இவர் சில கிழமைகளுக்கு முன் தம் தந்தையாரைப் பிரிந்துவருகையில் அவர் மிகக்தோர் உடம்பின் நலம் உடையராகவே யிருந்தனர்; அதனாலும், அவரைப் பிரிந்து வந்தபிற் கலவரங் கொள்ளத்தக்க செய்தியொன்றும் வந்திலாமையினாலும் இவர் தம் தந்தையைப்பற்றிப் பிறிதாக நினைக்க இடமேயில்லை. என்றாலும், அடுக்குடுத் துத் தோன்றிய அவ்வுருவத்திலும், இயற்கை நிகழ்ச் சிக்கு வேறுகத் தென்பட்ட அத்தொற்றத்திலும் ஏதே

நனவிற்றேன்றும் முன்னறிவிப்புகள் கால

நும் ஓர் உண்மையிருக்கவேண்டுமென்பது அவருளத் திற் பதிந்ததாயினுங், தம் கண்களால் தாமே நேரிற் சென்றுகண்டால் அல்லாமல், தம் தந்தையார் செம்மையாய் உயிரோடிருக்கின்ற ரென்பதைப்பற்றித் தமக்கு அமைதி உண்டாகாதென உணர்ந்தார். ஆகவே, அவ்விளைஞர் திரும்பவுங் தூங்க முயன்றிலர்; விடியற்காலத் தைக்கண்டதுந், தமது கல்லூரித் தலைமையாசிரியரிடஞ் சென்று, தாம் இரவிற்கண்ட நிசழ்ச்சிகளைச் சொல்லி. அவற்றால் தம்முள்ளத்தெழுந்த அச்சம் அசலுமாறு தாம் தமது வீட்டுக்குக் காலந்தாழாது உடனேசல்ல விடை தருகவெனவேண்டி விடைபெற்றனர்.

மிகவிரைந்துசென்ற பயணத்தால் அம்மாணவர் நேற்றிரவிற்கண்ட நிகழ்ச்சிகளைப்பற்றிய நினைவின்வலிவு சிறிது குறையலாயிற்று. மாலைக்காலத்து நிழல் தோன்று கையில் தங் தந்தையார் இருக்குந் தெருவின்முனைக்கு அவர் வந்துசேர்ந்தார்; தம் இல்லத்தவர் திடீரெனப் போந்த தமது வருகையைக்கண்டு எவ்வளவு திகைப்புக் கொள்வரோவென எண்ணினார்; ஆனால் அவர் வீட்டன்டைசென்றதும், அதன் சாளரத்திரைகள் தொங்க விடப்பட்டிருத்தல் கண்டு உளாந் திடுக்கிட்டார். மசங்கல் வேளையாயிருந்தாலும், அந்தேரத்து வெளிச்சத்தை யுங் தங் தந்தையார் விரும்புவதுண்டாகையால், முற்றும் இருள்குழந்தால்லாமல் அவர் மெழுகுதிரி வினக்கேற்ற விடுவதில்லையே என்று அவ்விளைஞர் நினைக்கவே, அவருள்ளத்தெழுந்த நடுக்கமானது, அவர் சிறிது நேரம் வரையில் வாயிற்கதவைத் தட்டவொட்டாமல் தடை செய்தது. கடைசியாக அவர் மனத்தைத் தேற்றிக் கொண்டு கதவைத்தட்ட, வேலைக்காரன் ஒருவன்

காச

தோலைவிலுணர்தல்

போந்து கதவைத்திறந்தனன். அவன் அவ்விளோஞர்க் குச் சிறுபருவங்பதொட்டுத் தெரிந்தவன்; உடனே அவன் முகத்திற்கீருங்றிய குறிப்பைக் கண்டதும் அம்மானாவர் கொண்ட அச்சம் மெய்யெனத்தொன்றியது.

அவ்வேவலன், “ஜியோ! தம்பி, நீங்கள் மிகவும் நின்திப் போனீர்களே! நேற்றிரவே நீங்கள் வந்திருக்க வாகாதா! ஐயா போய்விட்டாரே! அவர் நோயாய்ப் படுத்ததுஞ் சொல்லிய்சொல்லெல்லாம் உங்களைப்பார்க்க அவர் எவ்வளவு ஆவல்கொண்டாரென்பதே! நேற்றிரவு பத்துமணிக்குத்தான் அவர்க்கு இசிப்பு உண்டாயிற்று; அஃதுண்டாகி அரைமணிநேரங் கழித்து, அவர் சிறிது பேசக்கூடியவர் ஆனதும், அவர் முதலிற்சொன்னது: ‘என் மகனை வருஷியுங்கள்; இன்னும் ஒருகால் என் மகனை நான் பார்க்கவேண்டும்.’ என்பதே. பொழுது விடிந்ததும் ஓர் ஆளை விடுப்பதாக நாங்கள் சொல்லி னேம்; ஆனால், நாங்கள் சொல்லியதை அவர் கேட்டதா கத் தெரியவில்லை; ஏனென்றால், அவர் உணர்விழந்து பின்னே சாய்ந்துவிட்டார். மறுபடியும் பதினைஞ்சே முக்கால்மணிக்கு அவர் சிறிதுநேரம் உணர்வற்றெழுங் தார்; எழுங்கதும் அவர் சொல்லியதெல்லாம், ‘என் மகன் இப்போது இங்கே இருக்க வேண்டுமென்று யான் எவ்வளவு ஆவல் கொள்கின்றேன்!’ என்பதையாம். அதன்பிறகு அவர் இறந்துபோகுந் தறுவாயில்—அப் போது இரண்டுமணி யடிக்கப் பத்துசிமிடங்கள் இருந்தன, அவர் தம்முடைய கண்களைத் திறந்து, மிகுதி யாய்ப் பேசதற்குக்கூடாதிருந்தாலும், எங்களையெல்லாம் இன்னுரென்று தெரிந்துகொண்டவராய் மெஸ்லப்பேசிய தாவது: ‘நான் போகின்றேன்; இன்னும் ஒருகால் என் அருமை மகனைக் கண்டு பேச விழைந்தேன்; ஆனால்,

நனவிற்றேன்றும் முன்னறிவிப்புகள்

கங்கை

அவனைக்கானும்வரையில் நான் உயிர்த்திரேன்.' என்பதேயாகும் உடனே, அவர் தூக்கத்திறசெல்வார்போல் மிகவுப் அமைதியாகவே உயிர்விட்டனர்.' என்று கண்ணீர் சிந்தியபடியாய்ச் சொன்னான்.

பாருங்கள்! உண்மையாக நேர்ந்த இத்துயரங்கிழமீசியில், அக்கல்லூரிமாணவரின் தந்தையார் தாம் பினிப்பட்டுப் படுத்த இரவிற் பத்துமணிக்குப்பிற் குறிப்பாய்ப் பத்தரைமணிக்கும், அதன்பிற் பன்னிரண்டுமணிக்கும், அதன்பின் இறக்குந்தறுவாயில் இரண்டுமணி யடிக்கப் பத்துநிமிடங்களுக்கு முன்னுங் தம் மகனைப் பார்த்தறகு விழைவுற்று உணர்வுகூடிய மூன்று முறையிலுங், தொலைவிற் கல்லூரிவிடுதியிலிருந்த அவர்தம் மகனார்க்கு அந்நேரங்கள் தவழுமல் அவர்தம் ஆவிவடிவங் கட்டுலனுகே அவரை இருமுறை தம்மாட்டு வருமாறு அழைத்து, மூன்றாம் முறை அம்மகனைர் அதனைத் தெரிந்து வராமை கண்டு, உளந் தளர்ந்து, அவரைப் பின்னே போகுமாறு கைக்குறி காட்டினமை வியக்கற்பாலதொன்று யிருக்கின்றதன்கோரோ? அவர் அங்கஙம் மூன்று முறை தம்மகனார்க்கு முன்னே தோன்றியது ஆவிவடிவா? அல்லது நினைவுவடிவா? என்று ஆராயற்பாற்று. அஃது அவரது ஆவிவடிவேயாயின், அவர் தமது பருவுடம்பை நீத்தபின்னன்றி அது தோன்றுதல் இயலாது. மற்றங்களு அவரது நினைவுவடிவேயாயின், அஃது அவ்வாறு தோன்றுதல் இயலும். அவர் மூன்று முறையுந தம்மகனைப்பார்க்க வினைமுந்து நினைத்தது உயிரோடிருக்கையிலேயே யாகை பால், அவரது நினைவின் உறைப்பீப் அவரது உருவினை அவர்தம் மகனார் கட்டுலனதிரே காட்டுவதாயிற்று. உடம்பு நல்லங்களையிலேயே மக்கள் நினைவு ஜம்புலன்களின் வழிச்சென்று சிதர்ந்துபோகுதலாலும்,

அன்றி யங்கனம் புறத்தே சிதர்ந்துபோகாவழியும் அது புலன்வழிப்புகுஞ்ச உருவங்களிலும் அவற்றைப்பற்றிய எண்ணங்களிலும் ஈடுபட்டுச் சிதறி விரைந்து இயங்கு தலாலும் அங்கிலையில் ஒருவரது நினைவு முனைத்துநின்று அவரதுவடிவினைப் பிறரதுகண் ஜூக்குப் புலப்படுத்த மாட்டாது. உடம்பு நன்னிலையிலிருக்கும்போதுங் தம துருவினைப் பிறர்க்குப்புலப்படுத்துவார் சிலர் ஆங்காங்கு உள்ளாலெனின்; அவர் ஆற்றூமையினாலாவது நிறைந்த அன்பினாலாவது ஒரொவொருகால் மன வொருமை கை கூடப் பெறுதலால், அச் சிலநீரங்களில் மட்டுமே தம் மையறியாமலே தமதுருவினைப் பிறர்க்குப் புலப்படுத்தா நிற்பார். இன்னுங் தவத்தான் மனங்தூயராய் நினைவை யொருவழிப்படுத்தி அப்பழக்கத்திற் பெரிது முதிர்ந்தார்க்கு, அவர் வேண்டிய காலங்களிலெல்லாங் தமதுருவினைப் பிறர்க்குப் புலப்படுத்துநிறைந் தானே எனிதில் உள்தாகாநிற்கும். இவரல்லாத ஏனைப் பிறரெல்லாம் இறக்குஞ்சதறுவாயில்மட்டுமே தம்முடைய பொறிபுலன் அடங்கப்பெற்று, அதனால் அவற்றினாடு செல்லுங் தபது மனத்தின் ஆட்டமும் அடங்கப்பெற்று ஒருமுகப்பட்ட நினைவுடையாவர். ஆதலால், மேற்காட்டியவாறு தமக்குரியார்பால் தமதுருவினைத்தோற்றுவிக்கும் சிலை பெரும்பாலும் இறந்துபோகுஞ்சதறுவாயில் உள்ளார்க்கே வாய்ப் பதாகின்றதென் றனர்ந்து கொள்க. மேற்காட்டிய உண்மைநிகழ்ச்சியில், தந்தையாயினார் தம்மகன்மேற் கொண்ட பெருங்காதலே, அவர்க்கு நினைவொருமையினை மிகுவித்து, அவர்தாஞ்சாகுஞ்சதறுவாயிலிருத்தலே அவர்தம் முகனார்க்கு முன்னறிவித்தற்பொருட்டு அவரதுருவினை மகனுரெதிரே கணவிலன்றி நனவிலேயே தோற்று விப்பதாயிற்றென்க.

இனிச், சில்தேநரங்களில் ஒருவர் தாம் அறியாமையாற் செய்யப்போகும் ஒருசெயல் அவர்க்குப் பெரிய தொரு கெடுதியினை விளைவிப்பதாயிருந்தால், அதனைத் தடைசெய்ததற்குரிய சிலதோற்றங்கள் அவர்க்கு நனவி வேயேதோன்றி அவரதனைச் செய்யாவாறு தடைசெய்து விடுகின்றன. கடவுள் உதவியிலேயே மிக்க நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அத்தகைய தடைகள் கடவுளினு வேயே விளைவிக்கப்படுகின்றன என்பர்கள். நண்ணுடம் பில் நிற்கும் நல்லெண்ணம் மிக்க நல்லோருடைய ஆவிகளை பருவுடம்பில் நிற்கும் நல்லார் சிலர்க்கு வருந்தின்களை அகற்றுதற்கு அங்கனங் தடைசெய்த ஒண்டென்பர் வேறு சிலர். பின்னுஞ் சிலர், மக்களின் மறைந்த நினைவுகளினுலேயே நடக்கக்கூடிய இன்னே ரண்ன உதவிகட்டகல்லாம், இறைவனையும் நுண்ணுடம் பில் நிற்கும் ஆவிகளையுக் கொணர்ந்து தொடர்புபடுத்தல் வேண்டாசெய்தலேயாமென்பர். நண்ணுடம்பில் நிற்கும் நமதுள்ளம் எந்த நிகழ்ச்சியினையும் மறவாத தொன்றுகளின், அது முன் நடந்தவைகளையும் இப்போது நடக்கின்றவைகளையும் இனி நடப்பவைகளையும் நன்கறிந்து. பருவுடம்பில் நினைவு முனைத்துநின்று நாம் அறியாமற் செய்பவைகளையும் மறந்துசெய்பவைகளையும் எல்லாங் தடைசெய்ய வல்லதாமெனக் கூறுவாரே, இஞ்சான்று இத்துறையில் நிரம்பக் கருத்தாக ஆராய்ச்சி செய்வார் குழுவில் மிகுந்துகாணப்படுகின்றனர். ஆனாலும், இத்தடைகள் நமக்குப் புறத்தோ அகத்தோ தொலைவிலோ அண்மையிலோ எங்கிருந்து வருகின்றன வென்று வரையறாத்துச் சொல்லுதல்மட்டும் இந்று வரையில் எவராலும் இயலவில்லை. அங்கனம் வருந்தடைகள் நம்மறிவுக்கு எட்டா ஒரு முதலிலிருந்தேவரு

ககு

தோலைவிலுணர்தல்

கன்றனவென்பதுமட்டும் எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தொன்றும் இருத்தலின், அங்கிகழச்சிகளுள் ஒன்றிரண்டு எண்டு எடுத்துக்காட்டுதல் இன்றியமையாததாய் இருக்கின்றது.

ஓர் ஆங்கில அம்மையார் தமக்கு நேர்ந்த இத்தகைய தொரு நிகழ்ச்சியைப்பற்றி யெழுதிய கடிதத்தின உண்மை பலரால் ஆராய்ந்து தழுவப்பட்ட தொன்றுகளின், அக்கடிதத்தினை இங்கே மொழிபெயர்த்துவரைகின்றும்:

‘இருபல்லூ ஆண்டுகளுக்குமுன் தரங்களில் (தபாவில்) இருந்து ஒருநாள் எனக்குச் சிலகடிதங்கள் வந்தன; வந்த அக்கடிதங்கள் ஒன்றிற் பதினைந்து பொன் ஆக்கு நாணயமுறிகள் (bank notes) வைத்து அடக்கஞ் செய்யப்பட்டிருந்தன. அக் கடிதங்களைப் படித்துப் பார்த்தபிறகு யான் அவைகளைக் கையிலெடுத்துக் கொண்டு சமையலறைக்குட் சென்றேன. அப்பொது யான்மட்டும் அங்கே தனியே யிருந்தேன. அக்கடிதங்களைத் திரும்பவும் படித்தபின், அவற்றை நெருப்பில் எறிதற்கு முனைந்தேன. அங்கனம் முனைகையில் எவ்ரோ என் கையைப் பிடித்து அவ்வாறு செய்யவொட்டாமல் தடுக்கலைத் தெற்றென விணர்ந்தேன. ஏதோ வே ரெருருகை மெதுவாக என்கையைப் பிடித்துப் பின்னே யிழுப்பதுபோற் ரேன்றியது. அதனுற பெரிதும் வியப்புற்று என்கையை உறுத்து நோக்கினேன்; அப்பொது என்கையிலிருந்தவைகள் யான் அழிக்கக்கருதிய கடிதங்கள் அல்ல; மற்று அவை நாணயமுறிகளையாகும்; கடிதங்களோ எனது மற்றைக்கையில் இருந்தன. அங்கன மிருத்தல் கண்டு திகைப்புற்ற யான், ‘யார் இங்கே?’ என உரத்துக் கூவினேன்.’’ என்பது.

இம்மெய்ந்கிகழ்ச்சியில் நேர்ந்ததடையானது, அவ்வாங்கில மாதரார் நெருப்பில் எறியமுனைந்த கடிதங்களுடன், அவற்றுள் ஒன்றில் அடக்கங்கூடியப்பட்டிருந்த நூற்றைம்பது ரூபா நாணய முறிகளும் எறியப்பட்டு வீணே அழிந்துபடாமற்காத்து, அவர்க்குப் பேருதலி செய்தமை காண்க.

இன்னும், ஒருசெல்வரது இல்லத்திற் குளியலறையில் ஒரு தண்ணீர்த்தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில் நிரம்பியிருக்கும் ஓர் ஒருடெரிய ஆளுக்குக் கழுத் தளவேயுள்ளதாயினும், ஒரு சிறுபெண் னுச்சு நிலையாத ஆட்டமுடையதாயிருந்தது. ஆதலால், அவ்வீட்டிலுள்ள பெரியவர்கள் தம் சிறுவர் சிறுமிகள் அவ்வறைக்குள் நுழையாதபடி அதனைப் பூட்டிட்டு வைப்பது வழக்கம். மேலும், அவ்வறை வீட்டின் புறக்கடையில் தனியே யிருந்கமையால், அதனுள்ளிருப்பவர் வீட்டின் முன்பக் கூத்தே யிருப்பவரைக் கூவியழைத்தாலும், அவ்வழைப் பொலி அவர்க்குக் கேளாது. ஆனதுபற்றி. அக்குளிய லறையில் அழைப்புமணியொன்று கட்டப்பட்டிருந்தது. ஈதிநங்னமிருக்க, அங்குள்ள ஒரு சிறுபெண் ஒருநாட்ட புறக்கடையில் விளையாடச் சென்றவள், அங்கே அக்குளியலறை அன்றைக்குப் பூட்டப்படாமல் திறந்திருக்கக்கண்டு, அதனுட்சென்று தான் தனியாகவே அத்தண்ணீர்த்தொட்டியிற் படிவழியே இறங்கி நீராடவிரும்பித், தன்னை வீட்டிலுள்ளபெரியவர் எவ்ரேனும் பார்த்தால் நீராட விடாக்களை நினைந்து, அவ்வறைக் கதவைச் சாத்தி உள்ளே தாழ்த்திடப் புகுந்தாள். அப்போது அவ்வறையினுள்ளே தன்னைத் தவிர வேறொரும் இல்லாதிருந்தும், அதன் ஒரு மூலையிலிருந்து “கதவைச் சாத்தாதே, திற!” என்று ஓர் ஒலி நான்குமுறை தோன்

றிற்ற. அதனைக்கேட்ட அச்சிறுபெண் பெருந்திகில் கொண்டவளாய், அங்கே கட்டுண்டிருந்த மணியை உரமாக இழுத்தடித்துவிட்டுக், கீழே உணர்விழுந்து விழுந்து விட்டனன். முன்பக்கத்தே யிருந்தவர்கள் அம்மணி தீயாசையைக்கேட்டுக் குளியலறைக்கு ஒடிவந்துபார்க்க, அச்சிறுபெண் உணர்வின்றிக் கிடத்தல் கண்டு, அவளை வாரியெடுத்துக் கொண்டுபோய், மயக்கந்தெளிவித்து, நடந்தவரலாற்றை அவள் வாயாற்கேட்டுக், கடவுளுக்கு நன்றிசெலுத்தினார்கள். பாருங்கள்! அக்குளியலறையில் அத்தெய்வவொலி தோன்றி அச்சிறுபெண்ணைத் தடைசெய்யாதிருந்தால், அவள் அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியில் இறங்கி நீரிலமிழ்ந்தி இறந்துபோயிருப்பனன்டே?

இன்னும், அமெரிக்காவிற் பாஸ்டன் (Boston) என்னும் பெருநகரில் 1890-ம் ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் ஒருங்காள் ஒருப்பரிய உணவுவிடுதியில் நேர்ந்த, ஒருங்கிம்ச்சி பெரிதும் வியக்கத்தக்கதொரு தெய்வத் தடையாய் இருத்தவின் அதனையும் இங்கே வரைகுதும்:

அமெரிக்காப் பெருநகரங்களிலுள்ள உணவுவிடுதி கள் பத்துப் பதினைந்து அடுக்குகள் உடையனவாய், அகவை நிகள் உயரங்களில் மலைகளையே ஒப்பனவாய், உள்ளேசென்று சீங்குவார்க்குத் தம்மகததுள்ள அரிய பெரிய அழகிய பண்டங்களின் அமைப்பாலும் மின் விளக்குகளின் ஒளியாலும் வானுலகே கீழ்இழிந்து விளங்குதலை கிகாத்துத் திகழ்வனவாகும். அம்மாளி கைகளிற் கீழேயிருந்து மேற்கெல்லுதற்கும், மேலிருந்து கீழிறங்குதற்கும் படிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின்வழியே ஏறுதலும் இறங்குதலும் நேரம் பிடிப்பு பதுடன் மெய் வருத்தத்தையுங் தரும் ஆதலால்,

நனவிற்குறேன்றும் முன்னறிவிப்புகள் கக்க

கர் என்னுங் கோயிற்காவலாளர் ஒருவர் எனக்கு நண் பரானார். இவர் படைஞராயிருந்தவர்; இப்போது ஆண் டில் முதிர்ந்தவர்; கடவுளிடத்தில் அன்பும் நம்பிக்கை யும் மிக்கவர். இவ்வுலகத்துப் பொருளில் ஏழையாயிருப் பினும், இறைவன் நேயத்திலும் பெருந்தன்மையிலும் இயற்கை வாழ்விலுள்ள சிறந்த செல்வரென்றே இவரைச் சொல்லவேண்டும். யான் சில திங்களாக இவரைக் காணுதிருந்தும், இவரைப்பற்றி யான் ஏதுமே நினைபா திருந்தும், ஒருநாட் காலையில் யான் தெருவழியே விரைந்து போய்க்கொண் டிருக்கையில் இவரைப்பற்றி மிகுதியாக நினைக்கலாமேனன். அந்நினைவை மாற்ற எவ்வளவோ முயன்றும், அஃதென்னாற் கூடனில்லை. அவரைப்பற்றியே என்மனாந் தொல்லைபடுவதாயிறது. அவர்க்கு உடம்புதான் நல மில்லையோ? அல்லது அவர்க்கு ஏதீதனுந்தான் வேண்டியிருக்குமோ? என உள்ளுக்குள் வினவி, நல்லது அவரை விரைந்து போய்க் காண்பேன்? என்று சொல்லிக்கொண்டே விரைந்தேகி அவரது வீட்டுக்கதவுத் தட்டினேன். ஏன் என்று எவரும் வரவில்லை. அதன்மேற், கதவை உற்றுக்காக்க அது தாழிடப்படாமற் சந்துவிட்டிருத்தல் கண்டேன். பிறகு, யானே அதனைத்திறந்து, மெல்ல உள்ளேசன்று பார்க்க, ஆண்டில் முதிர்ந்த உவாக்கரும் அவர்தம் மனைவியாரும் அடுக்களையிலே முழந்தாவிட்டபடியாய்க் கடவுளைத் தொழுதுகொண்டிருத்தல் கண்டேன். அவர் மிகவும் உருக்கமாய் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். சிறிது பின்றுங்கிப், பிறகு யான் அவரை வணங்கி, அங்நேரத்தில் யான் புகுந்து குறுக்கிட்டமைக்காக அவரை மன்னிப்புக்கேட்டேன். ‘யான் பட்டினத்திற்குட் சென்றுகொண்டிருக்கையில் தங்களைப்பற்றி இடை

விடாது நினைந்து என்மனாந் துன்புற்றது. தங்களேப் பார்த்து உண்மை தெரிந்தால்லாமல் என்மனம் 'இன்மை தியற்றுதுனனத்தீர்த்தந்து தங்கள்பால் வந்தேன்' எனக் கூறினான். அதுகேட்ட அம்முதியவர், தம்மிடம் ஒரு காசும் இல்லாத நிலையில், உணவுப்பொருளும் விறகும் இன்றி மிடிப்பட்டமையால், அதனைத் தாம் இறை வனுக்குத் தெரிவித்துக்கொண் டிருந்ததாக மொழிந்த னர் அப்போது என்னிடத்தில் ஓர் அரைப் பொன் நானையம் இருந்தது. அதனை யெடுத்து அவரதுகையில் வைத்தேன். அம் முதியவர் தம் கண்களினின்று புறப் பட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தம்மனையியா ரைகோக்கி, 'மேரி, கடவுளின் அருளொப்பற்றி இனி நீ எக்காலும் ஐயங்கொள்ளாதே!' நமக்கு அவர் உதவி செய்வாரென்று நான் சொன்னேனே. நான் கேட்டதை அவர் கொடுத்துளாரன்தே? என்று விளம்பினார். பின் ஜும், அவர் தாம் விறகு வாங்கக்கூட்டக் காசுஇல்லாமல் வறுமைப்பட்டதையுந், தமக்கு ஐந்துரூபா தரும்படி இறைவனைத் தாம் வேண்டியதையுந், தாம் வேண்டியபடி யே அவ் வைந்துரூபாய்க்கு ஒரு பொன்நானையம் பெற்ற தையும் எடுத்துரைத்தார்." என்பது

"வேண்டியார் வேண்டியதே ஈவான் கண்டாய்" என்னும் அருட்சான்றேர் திருப்பாழிப்படி. இறைவன் தன்னையார் எதுவேண்டினாலும் அது வழங்கும் பெருந் திருவாளன் என்பது, மேற்காட்டிய மெய்னிகழுக்கி யினால் நன்கு புலகுகின்றதன்தே? அப்பருந் திருஞான சம்பந்தப் பெருமானுந் திருவீழி மிழலையில் இருந்த ஞானர், மாரிபெய்யாது மறுப்ப எங்கும் வறங்கூர்ந்தது. அதனால் மன்னுயிர்களெல்லாம் நீரும் உணவும் பெருது கொடுத்துயர் உழுக்க, அப்பறையுந் திருஞானசம்பந்தரை

யுஞ் சார்ந்துவந்த அடியார்களும் உணவின்றிப் பசித்து வருந்தினர். அதுகண்டு உளம் வெதும்பிய அப்பெரி யார் இருவரும், இறைவனேநாக்கி வழுத்திப்பாட், இறைவன் எங்கனமாகவோ அவ்விருவர்க்கும் பொற் காசுசள் வழங்கின்னென்றும், வழங்கிய அப்பொற்காசு கள் கொண்டு அவர்கள் உணவுப்பொருள் தொகுத்து அடியார்தம் அழிபசி தீர்த்தனரென்றும் அவ்விருவரும் அங்கேநரத்திற் பாடியருளிய திருப்பாட்டுக்களாலும், அவ் விருவரையும் அடித்துத்தோன்றிய சுந்தரமூர்த்திநாயனுர் தாம் அருளிச்செய்த திருவீழிமிழலைத்திருப்பதிகத்தில்,

“இருந்து நீர் தமிழூடிசை கேட்கும் இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்” என அதனைக்குறிப்பிட்ட மையாலும் கண்கறிகின்றனம் அல்லமோ?

இன்னும், ‘இக்குமானி’ என்னும் மருத்துவமாதார் ஒருவர் இருந்தாற்போலிருந்து திடீரெனக் காணுமற் போயினர். அவராற் பலர்க்குப் பேருதலிக்கிடைத்துப் பெருந்மை விளைந்து வந்தமையாற் சடுதியில் அவர் காணுமற்போனது குறித்துக் குடி மக்களும் பிறரும் பெருந்துபர்க்கார்ந்து, அவரைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயன்றுபார்த்தனர். எவராலும் அது முடியவில்லை. கடைசியாக, ‘உவில்வர் வேரார்’ என்னும் புகழீமாங்கிய சமயக்கு ஒருநாள் தாம்புரிந்த அறிவுரை கேட்கவந்த குழுவினரைநோக்கி “இன்றைக்கு ஸ்விர் எல்லீரும் ஒருமுகமாய் நின்று, மாயமாய் மறைந்துபோன இக்குமானி யம்மையைத் தரும்படி இறைவனை வேண்டித் தொழுமின்கள்!” எனக்கட்டளையிட்டார். அவர் இட்ட கட்டளைப்படியே அச்குழுவினர் அனைவரும் ஒரு வழிப் பட்ட உள்ளும் உடையராகி, மறைந்துபோன அம்மாத ரைத் திருப்பத்தரும்படி வேண்டிக்கேட்டனர். அவர்

கள் அங்கனம் வேண்டிய அதோளின் பிற்பகலில், அம்மாதரின் உடலம் ஒரு நீர்நிலையினின்றுங் கண்டெடுக்கப்பட்டது.

இம்மெய்க்கழச்சியினாலுங் கடவுளை வேண்டிக் கேட்பது வீண்போகா தென்பது தளியப்படுகின்ற தன்றே? நாம் வேண்டுவன வெல்லாங் கடவுளிட மிருந்து நேரே வருமென்று எதிர்நோக்குதல் ஆகாது. தோழுகமாகவோ, அல்லது அவ்வுதவிகளைச் செய்யத் தக்கார் வாயிலாகவோ அவை கிடைத்தல் தின்னாம். ஆனால், கேட்டது கேட்டபடி பெறுதல் கேட்பாரின் மனத் திட்பத்தையுங், கேட்கப்பட்டதன் நன்மை தீமையையும் பொறுத் திருக்கின்றது. எது தக்கதோ அது கிடைப்பதுமட்டும் உறுதி.

‘என்னிப் என்னியாங் கெய்துப என்னியார் தின்னிய ராகப் பெறின்’ என்னுங் திருக்குற ஞம் இதனையே வற்புறுத்துதல் காண்க.

இன்னும், உயர்ந்த நூலாசிரியரும் ஆங்கில நல்லி சைப்புலவருமான அந்தாரு லாங்கு (Andrew Lang) என்பவர் தம் நண்பர் ஒருவரின் தோற்றத்தைக் கண்ட சிகழச்சி விபக்கறபாலதொன்று யிருத்தலின், அதனையும் மற்றெல்லான்றையும் இங்கெடுத்துக் காட்டி அவ்வளவில் இப்பகுதியை முடித்து மேற்செல்வாம்:

இக்குறிப்பிட்ட ஆசிரியர் தமது இல்லத்தின் முன் புறத்தே ஒரு பலகணியன்டையிலிருந்து ஒருநாள் எழுதிக்கொண்டிருக்ககையில், எவ்ரோ தமது தோட்டக்கதவைத் திறந்துகொண்டு உள்வருதலைக் கண்டார். கண்டு, வந்தவர் யார் என உற்றுநோக்க, அவர் கு...எனப் பெரிய தம் நண்பரா யிருத்தலைத் தெரிந்தார். தெரிந்தும், அந்நண்பர் தாம் இருக்கும் பலகணிக்கு நேராக

வரும்வழி சீய வருதலும் பார்த்தார். அப்போது பட்டப் பகல்வேலை. உடனே தம் நண்பரை வரவேற்றற் பொருட்டாக அவ்வாசிரியர் தமது இருக்கையினின்றும் எழுந்து, தாம் இருந்த அவ்வறையின்கதவைத் திறந்து அவரையுள்ளே அழைத்தற்காகக் கதவண்டைசென்றார். சென்று கதவைத்திறந்ததுந் தம் நண்பரை அங்கே காணு ராகிப் பெரிதுந் திகைப்புற்றார். பின்னர், அதேநாளின் நண்பகற்பொழுதில் தமது பசலுணை எடுப்புதறகாக அவ்வாசிரியர் அதே நண்பரது இல்லத்திற்கு ஏகி. அவர்தம் மனைவியாரை நோக்கித் தாம் அன்றைக்காலையில் அவரைக் கண்ட வரலாற்றினை எடுத்துரைத்தார். அதுகேட்ட அவ்வம்மையார் பெரிதும் இறும்பூதற்றுத், தம் கணவரை அன்றைப் பகல் முழுதும் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை யென்றும், ஆனால் அவரை அவ்வாசிரியர் தமது தோட்டத்தினுள்ளே வரக்கண்ட அதே நேரத்தில் அவர் தமது படுக்கையில் நோயாய்க்கிடந்தன ரென்றும் நவங்றனர்.

இம் மெய்ந்திகழ்ச்சியில் தம் நண்பரின் நினைவுரு விளைக் கண்ட ஆசிரியர் அந்துருலாங்கு இதற்கு முன் னெல்லாம் இத் தகைய வியத்தகுதோற்றங்களைச் சிறி தும் நம்பாதவாய், இன்னே ரன்ன மறைபொருள் நிகழ்ச்சிகளைப் பேருழைப்பும் பேரறிவுங் கொண்டு அரிதாராய்ந்து அவற்றின் உண்மைகளைக் கற்றுமெல்லாம் ஏற்று மகிழ்ந்து கொண்டாடும்படி சிலைநாட்டிய நல்லி சைப்புலவரான மையர்சு (Myers) என்னும் பேராசிரி யரையும் பகடி செய்தவராவர்; பின்னர்த் தாமே தங் கட்டுலனால் இத்தன்மைய வான் மறைபொருட் தோற் றங்களைக்கண்டு, அவற்றின் உண்மைகளைத் தோங்து தெளிந்த காலங் தொட்டே இவரும் அவைகளை நம்பி

அரியநூல்கள் சில இத்துறையில் இயற்றினவர் ஆவர். அது நிற்க.

இனிப், பிறகுறப்படும் வியத்தகு நிகழ்ச்சியானது சிறந்த ஓர் ஆங்கிலக்கிழமைத்தாளில் வெளிவந்த தொன் ரூகும். அத்தாளின் ஆசிரியர் அந்திகழ்ச்சியின் மெய்ம் மையினைச் சான்றுகளான் ஆராய்ந்து உறுதிப்படுத்தி பிருக்கின்றாராகவின், அதனையும் ஈண்டெடுத்துவரை கிண்றும்:

“ஓர் இளையமங்கை தனக்கு மணமகனுக உறுதிப் படுத்தப்பட்ட இளையானிடஞ் சென்று சேர்தற்காகப் புகைவண்டியிற் ‘கேம்பிரிச்சு’ மாநகரை நோக்கிப் போய்க்கொண்ட டிருந்தாள். இடையே வண்டியானது தங்கும் ஒவ்வொரு நிலையிலும் அவள் தன்னிருக்கையினின்றும் எழுந்து சாளரத்தின் வெளியே நோக்கித் திகில்கொண்ட முகக்குறிப் புடையளாய்த் துன்புற்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு அண்மையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் அப்பெண் அங்கானம் ஒவ்வொரு நிலையிலும் எழுந்து சாளரத்தின் வெளியே நோக்கி வெருக்கொண்டு வெட்புதலைத் தொடர்பாக நோக்கி, ‘அம்மே, நீ ஏன் இங்ஙனம் எழுந்தெழுந்து வெளியே நோக்கி வருந்துகின்றனே?’ எனவினவினர். அதற்கு அப்பெண், ‘யான் கேம்பிரிச்சிற் காணப்போகும் என்காதலர், இடையே இவ்வண்டி தங்கும் ஒவ்வொருநிலையின் மேடைமேலும் போந்து என்னை வண்டியைவிட்டுக் கீழே இறங்கும்படி பெருங் திகிலொடு கைக்கருறி காட்டுகின்றார்; என்செய்வேன்! எனமொழிந்து தன்கைகளை நெரித்தனள். அதன்மேல் அம் முதியவர், ‘அப்படியானால், யான்சொல்வதை எடுத்துக்கொள்! அடுத்த நிலையில் அவ்வினோர் மறுபடியும் போந்து உனக்குக்

மேலடுக்குவரின் மேற்செல்வார் இறங்குவார்க்கு எளி தாக உதவிசெய்யத்தக்க தூக்குக்கூடுகள் (lifts) ஒவ்வொர் உயர்ந்த அடுக்குமாளிகைகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். கீழே ஒரடுக்கினுள்ள ஒரறையில் ஒரு தூக்குக்கூட்டிற்சென்று ஒருவர் நின்று அதனை எந்தமேலடுக்குச்செலுத்த இயக்கினுரோ அந்த மேலடுக்குக்கு அங்கு அவரை ஒருநொடிப்பொழுதில் தூக்கிக்கொண்டு போய்விடும். அது நேரே கீழிருந்து மேற்செல்வதும், மேலிருந்து கீழ்ச்செல்வதுமாதலால், அங்கு ஏற்பிறங்கும் நெடுக்கு ஓர் ஆழமானகிணறுபோல் மேலிருந்து நோக்குவார்க்குத் தோன்றுகிறது. மேற்குறிப்பிட்ட ஆண்டின் ஆவணித் திங்களில் ஒருநாள் அப்பாஸ்டன் நகரிலுள்ள ஒருசிறந்த உணவு விடுதியின் மேன்மாளி கையிற் றங்கியிருந்த ஒருமாதரார், தாங் கீழ் இறங்க வேண்டியிருந்தமையால் உடனே அங்குள்ள தூக்குக்கூடு மேல்எழுமாறு மணியடித்துவிட்டு, அது வருமிடத்தின் ஒரத்திற்கு விரைந்தோடினார். ஆனால், அப்போது அங்குவாந்து நின்றதுபோல் அம்மாதரார் கண்களுக்குத் தோன்றிய தூக்குக்கூட்டின் வாயிலின் எதிரே ஓர் ஆடவன் நிற்கக்கண்டு, அவர் அதன்கட்சென்று ஏறுமற் பின்தாங்கினார். பின்தாங்கிய சிறிது நேரத்திலெல்லாம் ஒரு தூக்குக்கூடு விளக்கொள்கியுடன் பேலேறித் தான் நிறகும் இடத்தின் ஒரத்தில் வந்துநிற்கவும், இப்போது அதன்கண் எவரும்இன்றி அதுவெறுமையாய்கிறுக்கவங்கண்டு அதன்கண் அவர் ஏறிக் கீழ் இறங்கினார் என்பது.

இங்கீகழ்ச்சியிற் போந்த மாதரார் கண்களுக்கு முதலில் ஓர் ஆடவனுடன் தோன்றிய தூக்குக்கூடு உண்மையானதன்று; அது, தான் விரைந்து சீழிறங்கவேண்டும் என்னுங் கலவரத்தால் ஒடிவந்த அவருடைய கண்களுக்

குப் பொய்யாகத் தோன்றிய பொய்த்தோற்றமேயாகும். அதனை உண்மையெனநம்பி அதனிற் கால்வைத்திருந்தால் அவ்வம்மையார் சிழ்விமுந்து மதிந்துபோயிருப்பார். அவர் அப்பொய்த்தோற்றத்தை நம்பி உயிர் இழவாமைப் பொருட்டே அப்பொய்க்கூட்டின் வாயிலிற் பொய்யான ஒர் ஆண்மகனுருவமும் உடன்றேன்றி அவர் அதன் கண் ஏறுமற் றடைசெய்தது. இதுகொண்டு, நாம் விரைந்து கலவரப்படுங்கால் உண்மையல்லாத பொய்த் தோற்றங்கள் காணப்படுமென்றும், அவற்றை நம்பினால் பேரிடர் உண்டாமென்றும், எவ்ரோ உயர்ந்த இயற்கை யுடையார் சிலர்மட்டும் அத்தகைய பொய்த்தோற்றங்கள்குத் தப்பி உய்யுமாறு சில கெய்வத்தடைகள் புகுந்து உதவிசெய்யுமென்றும், அவரல்லாத பிறர்க்கு அத்தகைய தடையுதவிகள் வருதல் அரிதாகையால் அவரெல்லாம் மிகவும் விழிப்பாகவே யிருக்கவேண்டுமென்றும், நல்லார் சிலர்க்குத் தோன்றுந் தடையுதவிகள் ஆங்காங்கு உண்மையாகவே நிகழ்கின்றனவென்றும் நாங் கருத்திற் பதித்தல்வேண்டும்.

இனிக், கொடும் ரினியாற் பற்றப்பட்டு மிகவுங்கு துன்புறுவோர், தமக்கு நெருக்கிப் நேயராய் இருப்பவரை நினைந்து. அவர் தம்பால் வந்திருக்க வேண்டுமென்று விழைக்குவராயின், அவர்கொண்ட நினைவு அவர்தம் நேயர்க்கு அதனை முன்னறிவித்து. அவரை அவர்பால் வரச் செய்தலும் ஆசகாங்கு நிகழாந்தின்றது. இதற்கு, மெப்பாக நிகழ்ந்த தொன்றை இகுகெடுத்துக் காட்டுவாம்:

சிறந்த தொழிலாளி ஒருவர் தாம் நடக்குந் தொழி லைச் சிறிது காலம் விட்டுவைத்து, இனைப்பாறி இன்புறுதற்காக இளமரக்கா மிடைந்த ஒரு நாட்டுப்புறத்தூரிற்

தனவிற்குறைம் மூன்றாவதிப்புகள் ககள

போய்ச் சிறிதுகாலங் தங்கினார். ஒருநாள் அவர் காலை யுணவு கொள்ளுக்கையில் தம் மனைவியாரை கோக்கி, ‘நமக்குச் சிறந்த நேயரான க...என்னும் அம்மையா ரைப்பற்றி எனக்கு அடித்தடுத்து கிணைப்பும் ஒருவகை யான மனக்கலக்கமும் உண்டாகின்றன. அவ்விரண்டை யும் என் உள்ளத்தினின்றும் அகற்ற முடியவில்லை; நீ இன்று பிற்பகல் அந்த அம்மையாரைப் போய்க்கண்டு, அவரும் அவர்தங் குடும்பத்தாரும் எப்படியிருக்கின்றார் கள் என்று தெரிந்துகொள்வது நலம்” என்றுகூறினார். அதுகேட்ட அவர்தம் மனைவியார் வியப்புடன், “இது புதுமையாய் இருக்கின்றது! நமக்கு நண்பரான அந்த அம்மையாரைப்பற்றியே யானும் மிகுதியாய் கிணைத்துக் கொண்டிருந்தேன்; அதைப்பற்றி உங்களுக்குச் சொல்ல யான் வாயெடுக்கையில் நீங்களும் அதனையே எனக்குச் சொன்னீர்கள்.” என்று மறுமொழிகூறினார். இவ்விரு வரும் இங்ஙனம் பேசத்தொடங்குதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னேதான் இருவ ரூப்ஸத்திலும் அந் கிணைவு அங்குனம் வலுப்பெற்றுத் தோன்றலாயிற்று. இருவரும் அங்குனங்கலவரப்பட்டு கிணைத்த க...என் னும் அம்மையார் அவர் இருந்த அவ்வருக்கு அந்தப் பக்கத்துக் கடைசியில் இருந்தனர்; அவரை இவர்கள் மூன்று திங்கட்கு முன்னேதான் சென்றுபார்த்தனர். அப்போது அவர் உடம்பின் நலத்தொடுதான் இருந்தார் ஆனால், இப்போதோ அவரைப்பற்றிக்கொண்ட கலவரத்தைத் தீர்க்குதுக்கொள்ளும்பொருட்டு, இவ்விரு வரும் அன்றைப் பிற்பகலே வீட்டினின்றும் புறப்பட்டு அந்த அம்மையாரைப் பார்க்கச்சென்றார்கள். சென்று அவரது வீட்டண்டை சேர்ந்ததும், அவ்வம்மையின் தங்கையார் வீட்டுள்ளிருந்து வெளியே வாயிலில் வரக்

கண்டார். வந்த தங்கையார் இவ்விருவரையுங் கண்டதும் இறும்புதுற்று, “யான் உங்களைத்தாம் பார்க்கப் புறப்பட்டேன்; நீங்கள் இன்றைக்கு இங்கேவந்து என் தமக்கையாருடன் தங்கியிருசுக்கக் கூடுமா என்று தெரிந்து சொள்ளூதற்கே புறப்படலானேன். என் தபக்கையார் மிகவும் நோயாப் பிருக்கின்றார்; அவருக்கு உண்டான் ஒரு கட்டியை இன்றைக்கு அறுக்கவேண்டியிருக்கின்றது. ஆதலால், தமக்கையார் உங்களைப் பசுகத்தில் வைத் துக்கொள்ளப் பெறிதும் விழைகின்றார்” என்று வந்த அம்மையாரை நோக்கி நுவன்றனர் என்பது.

இம்மெய்ந்கிகழ்ச்சியிற கொடியதொரு கட்டியினால் துன்புற்றிருந்த அம்மையார் தமக்கு அன்பிற்கிறநத நேய ரான மற்றொரும்மையாரைத் தம்பால் வந்திருசுக்கேவண்டிய உறுத்துங்கிணைந்த கிளைவானது. நினைக்கப்பட்ட அப்பையாராகும் அந்கிணைவினைத் தோற்றுவிக்க, அவ்வப்பையார்க்குத் தோற்றுவிக்கப்பட்ட அந்கிணைவே அவாக்குச் சிறந்த அன்புடையரான அவர்தங் கணவருள்ளத்துந் தோன்றலாயிற்று.

இன்னும், வறுமையால் துன்புறும் அடியார் சிலர்க்கு. அவர் வேண்டும் உதவியினைச் செய்யும் என்னம் மற்றைப் பிறர்க்கு வலிவாகத் தோன்றுதலால், அவர் உடனே அவர்பாற் சென்று அவ்வுதவியினைச் செய்து அவரது மிடி தீர்த்த வரலாறுகளும் பல; அவற்றுள் ஒன்றை இங்கெடுத்துக்காட்டுதும்:-

“மறைபொருட்காட்சி” என்னும் நூலின் ஆசிரியர் (James Coates) பின்வருமாறு எழுதுகின்றார்: ‘இத்தகைய நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்ப்பதில் யான் சிறிதுங்கருத்தின்றியிருந்த சில ஆண்டுகளுக்குமுன், யான் இவிவரப்பூல் என்னும் நகரிற் குடியிருந்தபோது, உவாக்

கைக்குறிகாட்டினால், உடனே நீ வண்டியை விட்டுக் கீழே இறங்கிவிடு!" என வசியறுத்திச் சொன்னார். அடுத்தநிலையில் அவ்வண்டி வந்துநின்றதும், அவ்விளைஞர் அம்மேடைமேல் மறுபடியும் போந்து, முன்னையை விட இப்போது கழிபெருங் திகில் கொண்டு கைக்குறிகாட்டக் கண்டாள். கண்டதும் அப்பெண் அம்முதியவர் கற்பித்தபடியே வண்டியைவிட்டுக் கீழே இறங்கி விட்டனார். அம்முதியவரும் அவளுடன் கூடவே வண்டியை விட்டு இறங்கினார். இருவரும் பின்னர்ப் போந்த வண்டியிலேறிக் கேம்பிரிச்சமாநகர் சேர்ந்தனர். அங்கே சேர்ந்ததும், அதற்கு முன் தாம் ஏறியிருந்த புகைவண்டியின் பெட்டி ஓரிடரில் அகப்பட்டு அழித்தமையால் அதிலிருந்தவர்களிற் பெரும்பாலார் மாண்டு போன செய்தி தெரிந்து வியப்புற்றத், தாம் உயிர் தப்பினமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இங்கே நினைவிற் பதிக்கற்பால தொன்றுவது: அவ்விளாம்பெண்ணின் காதலனது ஆவியுருவம் அவட்கு முன்னே ஒவ்வொரு வண்டிநிலையிலும் தோன்றி, அவள் அவ்வண்டியைவிட்டுக் கீழே இறங்குமாறு கைக்குறி செய்த நேரத்தில், அவ்விளைஞர் கேம்பிரிச்ச வண்டி நிலையின் ஒரறையில் இவளது வரவு காத்து அயர்ந்து நன்றாய் உறங்கிக்கொண்டிருந்தனன்; விழித்தபின் அவன் இச் செய்தியை அறியாதவனுக்கேவ காணப் பட்டனன் என்பது.

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள்

கனவிலோ நனவிலோ ஒருவர்க்குத் தோன்றிய நினைவுருவங்களின் விபத்தகு தொற்றங்களைப் பற்றி யே பெரும்பாலும் மேலே விளக்கிப் போந்தாம். இனி, ஒருவர்க்குபேல் இருவர் மூவர்க்குக் கனவிலும் நனவி அம் ஒரேகாலத்திற் ரேன்றிய வடிவங்களைப் பற்றி இங்கே சிறிது விளக்கிக் காட்டுவாம். உறுத்து நினைந்த ஒருவரது நினைவு அவரது வடிவத்தினை அவரொடு தொடர்புடையார் பலர்தான் கட்டுலனைத்திரே விளங்கக் காட்டுதல் பெரிதும் இறுப்புது பயப்பதாகவின், அவ் வியல்பினை நம்மனோர் தெரிந்து கொள்ளுதல் இன்றி யமையாத தாகும். மேலும், ஒரேகாலத்தில் ஒரு நினைவுருவினைப் பலர் காண வல்லராயின், அப் பலரும் ஏறக்குறைய ஒத்த மனவியற்கை வாய்ந்தவராயிருத்தலும் அதனால் போதராநிற்கும் முதலிற் கனவின்கட்ட பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்களை எடுத்துரைப்பாம்:

1887-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 14, 15-ஆம் நாள் இரவிற் பாரிசுமாநகரி விருந்த ஆசிரியர் இரிச் செத்து (Prof-Richet) என்பவர்க்குரிய ‘உடலாராய்ச்சி நிலையம்’ நெருப்புப் பற்றி எரியலாயிற்று. அவ்வாசிரியர்க்கு மிக நெருங்கிய நண்பர் இருவர் அப்போது நன்றாய் உறங்கிக்கொண் டிருந்தவர்கள் தம் கனவினிடத்தே அது தீப்பற்றியெரிதலைக் கண்டு அரண் டெழுந்து கூவினர். 15-ஆம் நாள் மாலைகோத்தில் ஒரு மருத்துவ ஆசிரியர் அறிதுயிலிற் செல்லப் பழகிய ஓர் அம்மையாரை அறிதுயிலிற் செலுத்தினார். அவ்வம்மையார் அறி

தூயிலிற் சென்றதும் அங்கிலையாக தீப்பற்றியெரிதலைக் காரும் அங்கிலையிற் கண்டு அங்கனமே அரண்டெடுமுந்து கூவினார். உடனிருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்துவது சிறிது வருத்தமாயிருந்தது.

1808-ஆம் ஆண்டிலிருந்து 1814-ஆம் ஆண்டு வரையிற் பிரித்தானி யர்க்கும் பிரஞ்சுக் காரர்க்கும் பெரும்பொர் நடந்தகாலையிற் சுவிதின்பாங்கர் என்பவர் 1883, மேத்திங்கன் 20-ஆம் கால் வெளியிட்ட அறிக்கையிற் பின்வருஞ் செய்தி குறிக்கப்பட்டுள்ளது:

சுவிதின் பாங்கரின் தந்தையாரும் அவர் தம் உடன் பிறந்தார் இருவருந் தோவர் என்னும் ஊரிற் பாடியீட்டிற் றங்கியிருந்தனர். அவர்தங் குடும்பத்தவர் தொலைவி ஹள்ள வேலேர் ஊரில் அப்போது தங்கியிருந்தனர். உடன் பிறந்தார் இருவரும் அப்பாசறையீட்டின் இரு வேறு அறைகளில் தூயில்கொள்வது வழக்கம். ஒருநாட்காலையிற் படைஞரின் கண்காணிப்பு நடந்தபின், அம் மூவரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டனர். எதிர்ப்பட்டதும், அவர்தங் தந்தையார், “பிள்ளைகாள், யான் சென்ற இரவு புதுமையானதொரு கணவு கண்டேன்” என்றனர். அவர் அது சொல்லிய வடனே அவர்தம் புதல்வர் ஒருவர், “அங்கனமே யானுங் கண்டேன்” என்றனர்; அதுகேட்டதும் மற்றைப்புதல்வர், அவ்விருவரும் இறும்புது எய்த, “யானும் அங்கனமே புதுமையான ஒரு கணவு கண்டேன். நம் அன்னையார் இறந்து கிடக்கக் கணவுகண்டேன்” என்றனர். அம்மூவரும் அதை கணவினைக் கண்ட அவ்விரவே அவ்வட்மையார் இறந்துபட்டனர். அப்புதல்வரில் ஒருவரின் மகளார் அம்மூவர் வாயிலிருந்தும் அக்கனு நிகழ்ச்சியினை ஒரே நேரத்திற் கேட்டார் என்பது.

இன்னும், மேல்நாட்டு மாதரார் ஒருவர் ஒருங்கள் மாலையில், தமக்கு அறிமுகமான ஓர் அயல்வீட்டு அம்பையாரைப்பற்றி, இதற்குமுன் தாம் அடைந்திராத ஒரு பெருங் கலக்கமுங் கவலையுங் கொள்ளலானார். அவ்வம் மையாரின் உடப்பு நல்ல நிலையில் இருந்தமையால், தாம் அவ்வாறு கலங்கிக் கவல்வது நன்றாகாது எனசகருதி, அதனை நீக்கிவிட மிகமுயன்றார்; ஆனால் அஃது அவமால் இயலவில்லை. அன்றிரவு அவர்க்குத் தூக்கமும் பிடிக்க வில்லை. அந்த அம்மையார் இறந்துபோவதாகவே நினைந்து நினைந்து துன்புற்றார். அதனால், மறுநாட்காலையில் அவர் அந்த அயல்வீட்டு அம்மையாரின் செய்தி இன்னதென அறிந்து வருமாறு தம் ஏவற்காரியை அவர்பாற் போக்கினர். போய்வந்த ஏவற்காரி, அந்த அம்மையார் நேற்றிரவே இறந்துபோயினர் எனத் தெரிவித்தனன்

மற்று, இறந்துபோன அவ்வட்மையாரோ தாம் இறக்குஞ் தறுவாயில் தம்மகளை அருகமைத்துத், தாம் இறந்துபோவதைத் தமக்கு அறிமுகமாயுள்ள அம்மாதரார் அறிவர் எனப் புகன்று உயிர்துறந்தார்.

அதுவேயுமன்றி, அம்மாதரார் மறுநாட்காலையில் தம் சமையற்காரியைப் பார்த்தபோது, அவனுங், தடக்கு அறிமுகமான அவ்வயல்வீட்டு அம்மையார் இறந்து படுதலைப்பற்றித் தான் ஒரு கொடிய கணவு கண்டதை எடுத்துரைத்தனன். அங்குனம் எடுத்துரைச்சுக்கால், அவள் தனது கணவின்கண் எவரோ ஒருவர் போந்து அவ்வட்மையார் இறந்ததைத் தனக்கு அறிவித்ததாகவுங் கூறினால் என்பது.

இப் பெய்ந்திகழ்ச்சியில், இறந்துபடும் நிலையினரான அவ்வயல்வீட்டு அம்மையார் தமக்கு அறிமுகமான அம்மாதராரைப்பற்றி நினைந்த நினைவே, அவர்க்கு நீக்க

பலர்க்குத் தோன்றிய நினைவுநுவங்கள் 20க

லாகா மனக்கலக்கத்தினையும் கவலையினையும் விளைவிப்பு தொயிற்று. இனி, அம்மாதரார்க்கு உண்டான அக்கலக்கமே, அவர்தஞ் சமையற்காரிக்கு அவ்வம்மையாரின் சாவைப் பற்றிய கணவினை உண்டுபண்ணுவதாயிற்று. அற்றேல், அவ்வறிவிப்பு ஒருவர்க்கு நனவிலும், மற் றெருவர்க்குக் கணவிலும் உண்டாயது என்னெயனின்: இறந்துபோன அம்மையார்க்கும் அதனை முன்னறிந்து கலங்கிய மாதரார்க்கும் ஏதோ ஒருவகையான அன்பினால் மனதிலை ஒன்றுயினுற்போலப். பின்னவரின் சமையற்காரிக்கும் அந்த அம்மையார்க்கும் மனம் ஒருங்கொத்தல் இல்லையாகவின், மனமொத்த ஒருவர்க்கு நனவிலேயும், அஃது அத்துணையொவ்வாத மற்றவட்டகுக் கணவிலேயும் அங்கிகழ்ச்சி தோன்றுநின்றதென்க. நினைவின் உறைப்பும் அங்கினைவினை ஏற்கும் மனதிலேயும் ஒன்றுபடுத்தற்கேற்ற வாய்ப்பு உள்வழியெல்லாம், உறுத்துநினைந்த நினைவு நினைக்கப்பட்டார்க்கு நனவிலேயே 'தோன்றுமென்றும், அல்லாதார் சிலர்க்கு அது கணவின் கண்மட்டுமே தோன்றுமென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல்வேண்டும்.

இனி, அயர்ந்து துயிலுங்கால் அரண்டெடுமுந்து, கனவோ நனவோவென்று உறுதி செய்யச்கூடாத நிலையில் இருப்பார் சிலர்க்கு, இறந்துபோயிருது உருவந் தோன்றி மறைதலும் ஆங்காங்கு நிகழாநிற்கின்றது. இங்கிகழ்ச்சி, இறந்து மறுமையுலகிற் சென்றவர் தப்பவரை உறுத்து நினைப்பதனால் நிகழ்கின்றதோ, அன்றி உயிரோ டிருக்கும் அவர்தம் உறவினர் சிலர் அவரை நினைந்து உருகுதலால் உண்டாகின்றதோ இன்னதுதான் மெய்யென்று முடிவுகட்டுதல் இயலாதாயிருக்கின்றது. பின்

வரும் மெப்பந்திகழ்ச்சி அத்தகையதேயாகும். ஒருமங்கை பின்வருமாறு எழுதுகின்றனர்:

“சில ஆண்டுகளுக்குமுன் என்கணவரும் யானுங்கண்டறிந்த நிகழ்ச்சி யிது: ஒருநாள் நன்றிரவில் எவ்ரோ ஒருவர் என் படுக்கையின் அருகே நிற்பதாக உணர்ந்து வெருண்டு விழித்தெழுந்தேன். எழு, ஒர் உருவம் என் படுக்கையின் பக்கத்தை விட்டுப்பெயர்ந்து, யான் என்னுடைய நைககளை வைத்திருக்கும் பேழை பண்டை செல்லக்கண்டேன். யான் கண்ட அவ்வடிவம் ஒரு திருடனது வடிவமாய் இருக்கவேண்டு மெனவே எண்ணினேன். அவன் தன் கையிற் படைக்கலம் வைத்திருக்கவேண்டுமென யான் நினைந்தமையால், என் படுக்கைக்கு இரண்டடி விலகிய கட்டிலின்மேல் துயின்ற என் கணவனை யான் எழுப்பாது வாளா இருந்தேன். ஏனென்றால், என் கணவன் எழுப்பப்பட்டால் அவர் அத்திருடனைத்தாக்க நேருமென்றும், அப்போது அவன் அவரைத் தன்கையிலுள்ள படைக்கலத்தால் ஊறுசெய்யக்கூடுமென்றும் அங்கினேன்.

“ஆனால், அவ்வருவமோ என் கட்டிலின் கால் மாட்டை விட்டகன்று, என் கணவனின் கட்டிலுக் கெதிரே செல்லவும், உடனே என் கணவன் தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அவ்வருவத்தை உற்று தோக்கவங் கண்டு திகைப்புற்றேன். ஆனால், இரண்டொரு தொடியிலெல்லாம் என் கணவன் மீண்டும் படுக்கையில் விழுந் து துயில்கொள்ளலானார். அந்த உருவமோ வாயிற் கதவண்டை போயது.

“அன்றிரவு நாங்கள் ஒரு சொற்கூடப் பேசவில்லை.

“மஹாநாள்விடியற்காலையில், எங்கள் அறையிலிருந்த மூன்று வாயிற் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தனவா

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் உசக

வென்று என் கணவனை வினவிட்டேன். அவைமுன்றுஞ் செவ்வையாகத் தாழிடப்பட்டிருந்தனவென்றே அவர் விடைபகர்ந்தார். எங்கள் இரண்டு படுக்கைகளும் எவ்வகையாலேலனும் ஒன்றையொன்று நெருங்கி யிருக்கக் கூடுமோவென்றும், அதனால் என்னையறியாமலே யான் என் கணவனை எழுப்பியிருக்கக் கூடுமோவென்றும் நினைந்து அவைகளின் இருப்பை ஆராய்ந்து பார்த்தேன்; ஆனால் அவை பிரண்டிந் தனித்தனியாகவே அகன்றிருந்தன. அதன் பிறகு, யான் அவரை நோக்கிச், “சென்ற இரவில் நிகழ்ந்தது ஏதேனும் நங்கட்கு நினைவில் இருக்கின்றதா?” என்றுகேட்டேன். அதற்கவர், ‘‘ஆம், ஒரு புதுமை; என் தந்தையார் அந்த வாயிற்கதவின வழியே செல்லக் கண்டேன் என்று நினைக்கின்றேன்’’ என மொழிந்தார். அவர் அது சொன்ன பின்னர்த்தான், யான் கண்ட அவ்வருவம் ஒரு திருடனக இருக்கவேண்டுமெனவும், அவன் படைக்கலம் வைத்திருந்தால் அவனைப் பிடிப்பது பொல்லாங்காம் முடியுமெனவும் நினைந்தே யான் அவரை எழுப்பாமற சம்மா இருந்து விட்டேனென்று நுவன்றேன்.” என்பது.

இம்மங்கை கண்ட உருவத்தைத் தானுங் கண்ட வகையினை அவடன் கணவனுர் பின்வருமாறு வரைகின்றார்:

‘‘என்மலைவி கண்ட காட்சியின் வரலாற்றினையான் படித்துப்பார்த்தேன்; அங்கு உண்மையென்றேயானும் நுவல்கின்றேன். யான் எனது படுக்கைமேல் எழுந்து உட்காருவதற்கு முன், யான் கணவு காணவில்லையென்று எனது நினைவுக்கு எட்டியவரையிற் சொல்கின்றேன்; ஆனால், அதன்மேல் யான் எழுந்துட்கார்ந்தபோதோ என் தந்தையார் எமது அறைவாயிற்

கதவண்ணட செல்லக் கண்டேன். அப்போது யான் அவருடைய காரியங்களைப்பற்றி நினைக்கவே யில்லை. என்றாலும் வேறு சில அலுவல்களைப்பற்றிமட்டும் யான் அப்போது சிறிது கவலைப்பட்டதுண்டு.

“யான கண்ட அவ்வடிவம் என் தந்தையாரது வடிவமென்றே எண்ணிடேன். அது வேறொருவரது வடிவமென்று யான் எண்ணவேயில்லை அஃது அரவின்றி அவ்வறையின் சூழக்கேபோய் அதன் வாயிற் கதவுவழியே மறைந்தேகியது. என் மனையாள் மறுநாட்காலையில் எண்ணோக்கி ‘நேற்றிரவு சீங்கள் படுக்கையில் எழுஞ்சு உட்கார்ந்ததைப்பற்றி நினைவுண்டா?’ என வினாவி எனதுகருத்தை அங்கிகழிச்சியின் முகமாய்த் திருப்பியிராவிட்டால், அதனை யொரு வெறுங் கனவாக வே நினைந்து விட்டிருப்பேன்.

“அவ்வருவங் தோன்றிய போது என்னுடையகண் கவு திறந்திருந்தனவென்றே யான் உறுதிசொல்வேனு யினும், யான் அதன் முகத்தைமட்டுங் காணவில்லை. யான் நினைவுக்காக கூடியவரையில் என் தந்தையாரின் பொது வான உடம்பின் ரேற்றுத்தை யான அறிந்திருந்ததி விருந்தே அஃது அவரது வடிவமாகத்தான் இருக்க வேண்டுமெனக் கருதினேன் யான விழித்திருக்கையில் அக்கையதொரு நிகழ்ச்சி வேறு கண்டிலேன். ஆயினும், என் தந்தையார் இறந்துபோனவுடேன ஒருகால் அவரது வடிவத்தினை யான ஒரு கணவினகட் டெளி வாய்க் கண்டதுண்டு” என்பது.

இம்மெய்க்கழிச்சியிற் போந்தஉருவத்தைக்கண்ட வர் அதனைக்கண்டபோதிருந்தாலே வெறுங்கனவாகவாதல் அல்லது வெறுங்கனவாகவாதல் இருத்தல் வேண்டு

பலர்க்குத் தோன்றிய தீணவீருவங்கள் உகந

மென்று உறுதிசொல்லக் கூடாமையால், அஃது அவ் விரண்டுக்கும் இடைப்பட்ட தொன்றுக்கேவ யிருத்தல் தீவன்டுமென்பது பெறப்படும். அற்றேல், நனவுங்கன வும் அல்லாத ஒரு நடுநிலையினை எமது பழக்க வழக்கத் திற் கண்டிலமாலெனின்; அறிதுயிலிற் செல்வாரையுங் தூக்கத்தில் நடப்பாரையுங் கண்டு அவரதுநிலையினை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, நனவுங்கனவும் அல்லாமல் அவையிரண்டற்கும் நடுப்பட்டதோர் உணர்வுநிலையும் மக்களிற்சிலர்க்கு உண்டென்னும் உண்மை நன்குவிளாங் காங்கும். அறிதுயிலில் இருப்பவர்க்கு நனவு இருக்கின்றது; ஆனால், அது நம்மேனர்க்குள்ளதை ஒப்பதன்று; அவர் அத்துயிலினின்று விழித்தபின் அந்நனவினை மறந்துபோகின்றார்; மற்று, அதனைக் கணவென்று நுவலு தற்கு மிடமில்லை; ஏனென்றால், திரும்பவும் அவ் அறி துயிலிற் சென்றவுடனே தாம் அதில் முன்னிருந்த நனவினை நன்குணர்கின்றார். ஓர் இரவில் உறங்குகையிற் கண்ட கணவினை அடித்து வரும் இரவிற் கானுங் கணவுடன் காம் தொடர்புடுத்து உணர்தல் இல்லாமையால், அறிதுயிலிற் சென்றவர்க்கு உண்டாம் நனவினைக் கணவென்று கூறுதலுஞ் சிறிதும் பொருந்தாது. ஆகவே, மக்கள் சிலர் பலர்க்கு நனவுகனவு இரண்டினும் வேறூய் அவையிரண்டற்கும் நடுப்பட்டதோ ருணர்வுநிலையும் உண்டென்பது தெளியப்படும். தூக்கத்தில் நடப்பார் நிலையுஞ் சிறிதேறக்குறைய அறிதுயிலில் இருப்பார் நிலையே ஒத்திருக்கின்றது. இத் தன்மையதாம் ஓர் உணர்வுநிலை மக்களிற்சிலர்பால் அரிதாய்க் காணப்படுத்திலை இதனைப்பயில்வார் நன்கு தெளிதல்வேண்டி, அதற்கு உண்மையாகநடந்த ஒரு நிகழ்ச்சியினை இங்கெடுத்துக் காட்டுதும்:

‘அன்செஸ்ட்ரான்’ என்னும் பெயர்வாய்ந்த கிறித்து சமய குரு அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கு என்னும் நகரில் 1826-ஆம் ஆண்டிற் பிறந்தவர் ஆவர். பிற்காலம் நிகழ்ச்சி நடந்தனான்று அவர்க்கு ஆண்டு அறுபத் தொன்று. அவர் தாம் வாங்கியதொரு நிலத்தின்விலை யைச் செலுத்தும்பொருட்டுப் பொருள்திரட்டுதற்காக 1887-ஆம் ஆண்டு ஐனவரித்தின்கள் 17-ஆம் நாள் தமதில்லத்தைவிட்டுப்புறப்பட்டு அப்பிலுள்ளதோர் ஊர்க்குச்சென்றார். சென்று கருவுலத்தில் (Bank) தாம்வேண்டியவளவு தொகை பெற்றுவந்து, சில சில்லரைக்கடன் களைத் தீர்த்துவிட்டுத், தம உடன்பிறந்தாளின் வீட்டின் வேறொருதெருவுக்குப்போயினார். அப்போது அவரைப் பற்றிக் கடைசியாகத்தெரிந்தது அதுதான். ஆனால், அவர் தம உடன்பிறந்தாளின் இல்லுக்குப் போகவும் இல்லை, தமது வீட்டுக்குத் திரும்பவும் இல்லை. அவர் இருந்தாற் போல் இருந்து திடீரென மாயமாய் மறைந்து போய்தைப்பற்றி நகர் காவலர்க்குத் தெரிவித்ததோடு புதின த்தாள்களிலும் விளம்பரஞ்செய்வித்தார்கள்.

இவ்வாறுகவெல்லாம் அவரது மாயமறைவினை அறி வித்தும், எட்டுக்கிழமைகள் வரையில் அவரைப்பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், அவ்வெட்டுக் கிழமைகளுங் கழிந்தபின், திடீரென மார்க்கச் 14-ஆம் நாள் அவர் தமது இல்லத்தில் மீண்டும் காணப்பட்டார். அவர் அங்கனான் திடீரென மறைந்தபோயது, திரும்பவுங் திடீரெனத் தமது இல்லம்வந்து சேர்ந்ததும் என்னை? யென்று உற்றிரும் மற்றிரும் அவரைப் பலவாறுவினாவியும், அவர் அவ்வினாக்களுக்கு ஏதொருவிடையுமே சொல்லத்தெரியாமல் திகைத்துவிழித்தார். என்றாலும், ஆராய்ச்சி வல்ல ஆசிரியர்கள் அவரைப்பற்றிப் பலமுக

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் உகடி

மாய் ஆராய்ந்துபார்த்ததிற் பின்வருங் குறிப்புகள் மூல ஞாயினா:

அன்செல்பூரன் தமது இல்லத்தைவிட்டு மறைந்து இரண்டு கிழமைகள் ஆனபின் பிப்பிரவரி முதல்நாளில் நாரிஸ்டன் என்னும் ஊரிற் போந்து தங்கினர். அங்கே அவர் பிரெளன் என்னும் பெயர் தாங்கி, அவ்வுரிமை கொரு தெருவில் ஒர் அறையைக் குடிக்கூலிக்குப் பிடித்து, அதன் நடுவே ஒரு திரையைவிட்டு அதனை இரண்டாய்த்தடுத்து, முற்பகுதியிற் சிறுவரின்விளையாட்டுக் கருவிகளுந் தித்திப்புப்பண்டங்களும் புதிதுசமைத் தபொருள்களும் வைத்து விற்பனைசெய்துவந்தார்; பிற பகுதியை உணவுசமைக்கவும் உறங்கவும் வைத்துக் கொண்டு அதில் தமக்கு வேண்டிய தட்டு முட்டுகளை இட்டுவைத்திருந்தார். விற்றுப்போன பண்டங்களைத் திரும்பக்கொண்டந்து நிறைத்தற்பொருட்டுக் கிழமைக் கொருகால் ‘பிலடல்பியா’ என்னும் ஊர்க்கு அவர்போய் வருவர். அவர் தாம் வைத்திருந்த அக்கடையின் முகப் பில் ‘ஏ. ஜே. பிரெளன்’ என்னும் பெயரையும் பொறித் திருந்தார். அவர் வாடகைக்குப் பிடித் திருந்த அறை, ‘ஏறல்’ குடும்பத்தார்க்குரிய வீட்டின் ஒரு பகுதியாகும். அக்குடும்பத்தவர் நாடோறும் பிரெளன் என்னும் அத்துரைமகனுரிடம் வந்து பேசுவதுண்டேனும், அவர்கள் அவருடைய குணத்திலாயினுஞ் செய்கையிலாயினும் ஏதொரு மாறுபாடுங் கண்டிலர். அவரது நடத்தை தீநர் மையும் ஒழுங்கும் அமைத்தியும் வாய்ந்ததாய் இருந்தது. தம்முடைய பற்றுச்சீட்டுகளுக்குச் செல்லவேண்டிய வைகளை விரைந்து செலுத்திவந்தார். தமதுகடையைச் சனிக்கிழமையில் மாலைப் பத்துமணி கும் மற்றை நாட்களில் ஒன்பதுமணி கும் ஒழுங்காகச் சாத்திவந்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயிலுக்குத் தவறுமற் போய்வந்தார். அவருடன் பழகியவர்களில் எவரும், அவர் அப்போதிருந்த உணர்வுகிலே எவ்வகையான மாற்றமும் உடையதாயிருந்ததென ஐயுறுதற்குச் சிறி தும் இடமில்லாதிருந்தது.

ஆனால், மார்ச்சு, 14-ஆம் நாள் விடியற்காலையில் 5-மணிக்கு அவர் தாம் ஒரு பிரங்கியின் அதிர்வெடி ஒசை கேட்டு விழித்துக்கொண்டதாகக் கூறினார். விழித்ததும், அவர் தாம் வழக்கமாய்த் துயில்கொளும் படுக்கையில் இல்லாமல், நடுவே அணையிட்டதோரு படுக்கையிலிருக்தலே உண்ணிப்பாய்ப் பார்த்தார்; தம்முடைய அறையின் சாளரங்களுக்கு எதிரே மின் விளக்குகளை யுங் கண்டார். உடனே அவர் எழுந்து திரைகளை விலக்கிக்கொண்டு சாளரத்தின் வழியே தெருவை எட்டிப் பார்த்தார். தாம் மெனிந் திருப்பதாகவுங் தமக்கு யாரோ மருந்திட்டதாகவும் எண்ணினார். பிறகு, தாம் இருத் தற்கு உரிமையில்லாததோரிடத்தில் தாம் வந்திருப்பதாக நினைந்து அச்சமுற்றார். தம்மை ஒரு திருடனாகக் கருதிக் காவலாளர் பிடித்துக்கொள்ளக்கூடுமே அல்லதொரேனுங் துன்புறுத்தக்கூடுமேயென நினைந்து அஞ்சினார். தமது வாழ்நாளில் இங்ஙனாங் தாங் காவலாளர்க்கு அஞ்சியது ஒரேமுறைதான்.

அவ் வீட்டில் யாரேனும் நடமாடுகிறார்களா வென்று உற்றுக் கேட்டார். அவ்வாறு இரண்டு மணி நேரம் வரையில் அவர் பெரிதும் மனம் வருந்தினார். கடைசியாக அவர் கதவண்டைபோய் அதனைத் தடவிப்பார்த்தார்; அஃதுள்ளே தாழ் இடப்பட்டிருத்தல் கண்டு அதனைத் திறந்தார். எதிர்ப்பக்கத்து அறையிலுள்ளே எவ்வோ நடமாடும் அரவங் கேட்டு, அதன் கதவைத்

பலர்க்குத் தோன்றிய நினைவுநவங்கள் உகள

தட்டினர். உடனே கதவைத் திறந்துகொண்டு வந்த ஏரல் என்பவர், “ஜெய பிரேளன், தங்கட்குக்காலை வணக்கம்” என்றார். அதற்கவர்: “இப்போது யான் எங்கே இருக்கின்றேன்?” என வினவ, ஏரல், “நீங்கள் செம்மையாகவே யிருக்கின்றீர்கள்” என்றார். அதற்கு பிரேளன், “எனக்கு எல்லாம் பிச்காய்த் தோன்றுகின்றது. என் பெயர் பிரேளன் அன்று. பான் எங்கேயிருக்கின்றேன்?” என மீண்டும் வினவ, ஏரல் “நீங்கள் இருப்பது நாளிஸ்டன்” என்றார். பிரேளன், “அவ்லூர் எங்கேயுள்ளது?” என, ஏரல், “இது பென்சில்வானியாவில் உள்ளது” என்றார். பிரேளன், “அஃது எந்த நாட்டைச் சேர்ந்தது?” என மீட்டும் வினவ, ஏரல், “அது பிலடல்பியா வுக்கு மேற்கே பதினேழுகல் தொலைவில் உள்ளது” என்றார். பிரேளன், “இஃது இந்தத் திங்களில் எத்தனையா வது நாள்?” எனக்கேட்ப, ஏரல், “இது 14-ஆம் நாள்” என்று மொழிந்தார். பிரேளன், “அப்படியா? இந்த ஊரிற் காலவட்டம் பின்னோக்கிச் செல்கின்றதோ? யான் வீட்டைவிட்டுப் புறப்பட்டது 17-ஆம் நாள் ஆகும்” என்றனர். அதற்கு ஏரல், “எந்தத் திங்களில் 17-ஆம் நாள்?” எனவினவப், பிரேளன், “ஜனவரித் திங்களில் 17-ஆம் நாள்” என்றனர். அதற்கு ஏரல், “இது மார்ச்சுத் திங்களின் 14-ஆம் நாள் அன்றே” எனக்கூறினர்.

பின்னர்ப், பிரேளன் என்னும் அத்துறைமகனாக்கு ஏதோ மூனை பிச்கியிருக்கின்றதென எண்ணி, ஏரல் ஒரு மருத்துவரை அவர்பால் உடனே வருவித்தனர். அன் செல்சூரன் அம்மருத்துவரைக் கண்டதுந் தமது வரலாற் றினை எடுத்துச்சொல்லி, ஜனவரி 17-ஆம் நாளிலிருந்து இன்றுவரையில் நிகழ்ந்ததொன்றுந் தமக்குத் தெரியா

தென உறுதிமொழிபுகன்றார். மேலும், “இங்குள்ள இக்குடிமபத்தார், யான் பென்சில்வானியாவிலுள்ள நாரிஸ்டன்ஜரில் இருக்கின்றேனன்றும், இவ்வீட்டில் ஆறுகிழமைகளாகக் குடியிருக்கின்றேனன்றும், இவ்வாறுகிழமைகளும் இவர்களாடு கூடவே யான் இருக்கின்றேனன்றும் நுவல்கின்றனர் ஆனால், இன்றைக்காலைக்கு முன் இவர்களில் எவரையேனும் யான் பார்த்ததாக நினைவுசூரக் கூடவில்லை” என்று வற்புறுத்திக்கூறித், தமது ஊரிலுள்ள ஆரிச என்னுட தம்மருமகனர்க்கு ஒரு கம்பிச்செஸ்ட்டி விடுக்குப்படி அம்மருத்துவரை வேண்டிக்கொண்டார். அங்ஙனமே அம்மருத்துவரும் அவர்தம் மருமகனர்க்கு ஒரு கம்பிச்செஸ்ட்டி விடுப்ப, அவரிடமிருந்துபோந்க விடையானது “ஆம், அங்செல்பூரன் என் மாமனுசேயாவர். அவர் எங்கேயிருக்கிற ரெண்பதும், நலமாக இருக்கிறா என்பதுஏதறியியுங்கள். மற்றைச்செய்திகளும் விளக்கமாக எழுதுககள்” என அறிவித்தது.

அதன்பின் அங்செல்பூரன் மருசான ஆரிச என்பவர் நாரிஸ்டன் என்னும் ஊருக்குர்போய். அங்கே கன்மாமனர் பிரெனன் என்னும் பெயர்பூண்டுவைத்திருந்த கடையிலுள்ள சரக்குகளைப்பல்லாம எலவிறப்பைச்செய்து, அவருடைய அலுவல்களைப்பல்லாமல் ஒழுகுபடித்திக்கொண்டு, அவரைக் கடாதாக்கும் அழைக்கதுவந்தார்

பிறகு, அங்செல்பூரனின் இருவேறுவகை வாழ்க்கை கிலைகளையுக கேள்வியுறை மனதூல ஆசிரியர்கள் மிகவும் விபப்புறவர்களாக அவர்பொற்போந்து அவரது மனவியற்கையை நுனுக்கமாக ஆராய்ந்து பார்க்கலாயினர். அங்செல்பூரன் கள்ளங்கவடறியாத வாய்மை

பலர்க்குத் தோண்டிய நினைவுநுவங்கள் உக்க

யாளரென்பதும், அவர் பிறரை ஏமாற்றுதற்காக அங்கானம் வேற்றார்க்குப்போய்த் தமது பெயரை மாற்றிக் கொண்டு கடை வைத்தில் ரெண்பதும் ஆராய்ச்சிவல்ல அவ்வாசிரியர்கள் திட்டமாய்த் தெரிந்துகொண்டனர். அற்றேல், ஒருவரையொருவர் அறியா இருவேறு ஆட்கள்போல் அன்செல்பூரன் ஒருவரே நடந்துகொண்ட தென்னை? என்று ஆராய்வான்புகுநது, புகழ்பெற்ற உள்நாற்பேராசிரியராகிய உவில்லியம் ஜேமஸ் என்பார், அவரை அறிதுயிலிற்செலுத்தி, அவரது வாய்ப்பிறப்பைக்கேட்டனர். அன்செல்பூரன் அறிதுயிலிற்சென்ற வளவானே, அன்செல்பூரன் என்னுங் தமதுபெயரையும் அப்பெயர் பூண்டு தாம் நடாத்திய வாழ்க்கையின் வகை களையும் முற்றுமே மறநது, தாம் பிரெளன் என்னும் பெயருடையவரென்றும் அப்பெயரோடு தாம் நடாத்திய வாழ்க்கையின் வகைகள் இவ்விவையென்றுந் தாம் நாரிஸ்டன் என்னும் ஊரிற்றங்கி வாணிகஞ்செய்து வாழ்ந்த வரலாறுகளையெல்லாம் ஒழுங்காக எடுத்துக் கூறினா. அதன்பின் அவ்வறிதுயிலினின்றும் அவர் எழுப்பப்பட்ட பின்னர்த, தாம் அன்செல்பூரன் என்னும் பெரோடுவாழ்ந்த தமது பழையவரலாற்றைத் தவிர்த்த, தாம் இடையே பிரெளன் என வேறுபெயர் பூண்டு வேறேர் ஊரிற் றங்கி வாழ்ந்தவரலாற்றைச் சிறிதுமே யறிந்திலர். இதனைக்கண்டு இறும்புதுற்ற அவ்வளநூற்பேராசிரியர், ஒருவரது உணர்வே இருவேறுவகையாய்ப் பினாவுபட்டு ஒன்றையொன் நறியாதாய் இயங்கிய இயக்கத்தைமாற்றி, இரண்டைனையும் இணைத்து ஒன்றையொன்றைருமாறுசெய்தற்கு, அறிதுயின் முறைகளினாலேயே எவ்வளவோ முயன்றுபார்த்தும், அது கைகூடாமலே போயிற்று.

இம்மெப்பங்கிகழச்சியின் ஆராய்ச்சியிலிருந்து, நன் வுங் கனவும் அல்லாமல் அவையிரண்டற்கும் வேறான ஓர் உணர்வுகிலையும் மக்கள் சிலர்க்கு உண்டென்னும் வாய்மை தெற்றென விளங்காநிற்கும். எனவே, அத்தகையதொரு புதுநிலையிலிருந்து தொடர்பாக நிகழும் உண்மைநிகழச்சிகள் உண்மையேயாகுமல்லாற் பொய்யாகாவெனவுங் கடைப்பிழத்தல்வேண்டும் இங்நனங்கனவும்நனவும் அல்லா ஓர் உணர்வுகிலையிலிருக்கும் ஒரு சிலர்க்கு ஒரோவாருகால் நினைவுருவங்கள் தோன்றும் நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு மெய்நிகழச்சிகள் ஈண்டெடுத்துக் காட்டுவாம். சமய குருவாகிய ஜப் (C. H. Jupp) என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

“1875-ஆம் ஆண்டு ஓர் ஆடவன் தன் மரையானோயும் ஆறுபிளைகளையும் விட்டு இறந்து போயினான். மூத்தபிளைகள் மூவரும் எமது அகதிப்பிளைகளையத்திற் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அதற்கு மூன்றாண்டுகள் கழித்து அப்பிளைகளின் தாயும் இறந்துபோயி னைக் அவர்கட்கு கேயராயுள்ளவர்கள் கையொப்பஞ்சேர்த்து மற்றைப் பிளைகளையும் இந்நிலையத்திற்கே விடுத்தனர். அங்கனம் வந்த பிளைகளுட் கடைசிப் பிளைக்கு நான் காண்டுகள் இருக்கும் இப்பிளைகள் வந்துசேர்ந்த ஆறுதிங்களுக்குப் பின்னர், அவர்களைக் காணச் சிலர் திடுமென ஒரு மாலைநீரத்தில் வந்துசேர்ந்தனர் பிளைகள் படுக்கும் அறையில் ஒன்பது படுக்கைகளிற் சிறுர் படுத்திருந்தனர்; ஒன்றுதான் வெறுமையாய் இருந்தது. வெறுமையாய் உள்ள அதில் இந்நிலையத்தின்காவலர் தூயில்கொள்ள இசைந்தனர்.

“மறுநாட்காலையிற் சிற்றுண்டி அருந்தாநிற்கையில், அக்காவலர் பின்வருஞ்செப்தியை எடுத்துமொழிந்தார்:

பலர்க்குத் தோன்றிய நினைவுநுவங்கள் உடக

‘யான் நினைவுக்கார்ந்து சொல்லக்கூடியவரையில், யான் பதினெட்டாமணியளவில் துயில் கொண்டேன்; சிறிது நேரம் மிக அயர்ந்துறங்கினேன்; அதன்பின் ஏதொரு காரணமும் இன்றித் திடீரென விழித்தேன்; பிள்ளைகள் படுத்திருந்தமுகமா பின்றிச் சுவரை கோக்கியபடியாய்ப் படுத்திருந்த யான் எனது முகத்தை அவர்களைகோக்கித் திருப்புதற்கு ஒருநினைவுகொண்டேன். அங்ஙனாந்திருப் புதற்குமுன் யான் நிமிர்ந்துபார்க்க, மென்மையான ஓர் ஒளியை அவ்வறையிலுட்கண்டேன். வெளியேயுள்ள நீள அறையில் ஆவிலினக்கு மங்கலாய் எரிந்தது; படுக்கையறையின் கதவுகள் திறந்திருந்தமையால், அவ்வொளி அவ்வெளியறையிலிருந்துவந்ததெனவே எண்ணினேன். ஆனால், உடனே விளங்கியபடி அஃது அங்கிருந்து வந்த தன்று. யான் அதனைகோக்கித் திரும்புதலுாந், திகைப் புறத் தக்கதொரு தோற்றம் என்கண்ணதிரே தோன்றிற்று. எனது படுக்கைக்கு இரண்டாவதாயுள்ள ஒரு கட்டிலின்மேல், அவ்வறையின் அதேபக்கத்தில், ஒரு சிறு மங்கலொளி மிதந்துகின்றது; அது நிலாக்காலத் திரவில் முழுமதியைச் சூழ்ந்து காணப்படும் ஒளிவட்டத் தின் துலக்கம் வாய்ந்ததாய் இருந்தது. புதுமையான அத்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே யான் எழுந்து என் படுக்கையின்மேல் நேராக அமர்ந்தேன்; அதன்பின் என் கைக்கடிகாரத்தை எடுத்துகோக்க அப்போது ஒருமணியாக ஜிது நிமிஷங்கள் இருந்தன. எல்லாம் அமைதியாய் இருந்தது; பிள்ளைகள் எல்லாரும் அயர்ந்து உறங்கினர். அவ்வொளிவட்டமானது மேன் மிதந்து கொண்டிருந்த கட்டிலின்மேல், முன்னேகூறிய ஆறு பிள்ளைகளிற் கடைசிப்பிள்ளை உறங்கிக்கொண் டிருந்தது. யான் கனவுதான் காண்கின்றேனேவன்று என்

னுள்ளே வினாவிடேன். இல்லை! நான் நன்றாக விழித் துத்தான் இருந்தேன். ஐந்தடி யுயரங் தோன்றிய அவ் வொளிப்பிழம்பை, அஃது எதுவாயிருந்தாலும், எழுந்து : தொட்டுப்பார்ப்பதற்கு எனக்குள் ஒரெண்ணைம் உண்டா யிற்று. அதன்படியே யான் எழு, ஏதோ ஒன்று என்னைப் பின் னுக்குப் பிடித்திழுப்பதுபோற் காணப்பட்டது. யான் என் காதினல் ஏதுங் கேட்கவில்லையென்பதுதின் ணைமே; என்றாலும், “எழுதே படுத்துக்கொள். அஃது உனசகு ஏதும் ஊறு செய்யாது” என்னுஞ்சொற்கள் மட்டும் என்னுள்ளத்திற் புலவைவதை உணர்ந்தேன். உணர்ந்து அதன்படியே உடனே செய்தேன. அதன் பிற சிறிது நேரத்திலெல்லாம் யான் துயின்றுவிட்டேன். பிறகு யான் எப்போதும் விழித்துக்கொள்ளும் நேரப் படி காலையிநத்தைமணிக்கெல்லாம் உறக்கம்கீங்கி எழுந் தேன் அதன்பின் ஆறுபயணிக்கு எனது கட்டிலுக்கு எதிர்க்கோடியிலிருந்த படிக்கையிலிருந்து துவங்கி, ஒவ்வொருபிள்ளைக்கும் யான் உடைஉடுப்பித்துக்கொண்டு வருகையிற், சென்ற இரவு ஒளிவட்டமொன்று மேன் மிதந்துகொண்டிருந்த படிக்கையன்டை வந்து, அதிற் படித்திருந்த சிறுவனையெடுத்து என்னுடைய முழுந்தாள் களின் பேல்வைத்து, அவனுடையஉடைகளை அவன்மேல் அணிவித்தேன். அப்போது மற்றைச்சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அப்பொடியன், சுடியிற் றன்பேச் சைகிறத்தி, எனது முகத்தை ஒருபுதுமையான சூறிப் புத்தோன்று உறுத்துப்பார்த்து, ‘ஓ! ஜூயா, என் அட்மை நேற்றிரவு என்னிடம்வந்தாள்; நீங்கள் அவனைக் கண்மர் களா?’ என்று வானை வினவினான். ஒருநொடிப் பொழுது யான் அப்பொடியனுக்கு விடைசொல்லா திருந்தேன். அதன்பின் யான் அதற்கு விடைசொல்

பலர்க்குத் தோன்றிய நினைவுஞ்சாங்கள் உடன்

லாது விடுதலே நன்றானினைந்து. “நாம் கடியப் போக வேண்டும்; இல்லாவிட்டாற் காலையுணவு தப்பிவிடும்” எனப் பகர்ந்தேன் என்பது.

“அச்சிறுன் மறுபடியும் அந்திகழ்ச்சியைக் குறித் துப் பேசிபதேயில்லை. அதைப்பற்றி ஏனையோரும் அவனுக்கு அதைச் சொல்லவும் இல்லை. அவ்வகுதித்திலையக் காவலர் அது தம் அறிவுக்கு எட்டாத மறைபொருளாயிருக்கின்றது எனப் புகன்றார். நிகழ்ந்த உண்மையை நிகழ்ந்தபடிசொல்லி, அவ்வளவில் அதனை நிறுத்திவிட்டார்; ஆனால், ஒரு கூறியவற்றுள் ஒன்றிலுங்காம் பிழை படவில்லையென்பதை முற்றுந்தம்மனமாரதுவன்றனர்.”

இம்மெய்ந்திகழ்ச்சியிற் போந்த ஒளியிரு, அதனைக் கண்ட அப்பொடியன்றன் அன்னையின் உருவுமே யாகும். தன்பின்னைகளை அக்தியாய் விட்டிறந்த தாயானவள் தனது நுண்ணுடம்பில்கின்று நினைத்த நினைவானது, அவளைபொத்ததொரு வடினினை அவடன் கடைசிப் பிள்ளையின் கண்ணத்திரே தோற்றுவிப்பதாயிற்று. அவள் கண்ற ஏனைப்பிள்ளைகள் எல்லாம் அவள் இறந்தனான்று சிறிது வினாக்கெரிக்கவர்களாதலால், அவர்களைப்பற்றி அவள் கவலை கொள்ளாது, வினாத்தெரியாப் பொடியனுகேயே தன் கடைசிப் பிள்ளையைப்பற்றியே கவலைகொண்டிருத்தமையால், நுண்ணுடம்பிற் சென்ற பின்னரும் அவள் அப்பிள்ளையைப்பேய மிகுதியும் நினைத்தாள் ஆகலவேண்டும். அதனாலேயே, அவளுக்குவு அப்பிள்ளையின் படுக்கைக்கு மீண்டுமிகுத்துக்காணப்படுவதாயிற்று. அவ்வகுதித்திலையக் காவலருஞ் சமயக்குருவுமாகிய ஜப் என்பவர் தெளிவுக்காட்சி (Clairvoient vision) உடையாராயிருந்தமையால். அவருங் தமது படுக்கையில் இருந்தபடியே அவ்வுருவினை ஒளிவடிவாய்க் கண்டார் தன் அன-

கீனயின் அவ்வருவினைக்கண்ட பொடியனுக்குள்ள அளவினும், அக்குருவுக்குள்ள தெளிவுக்காட்சியின் வசிவு சிறிது குறைந்ததிலையில் இருந்தமையால், அவர் அவ்வருவின் வடிவினைக் காணமாட்டாமல், அதனை ஓர் ஒளிப்பிழம்பாகவே கண்டார். இவ்வாறு அங்கினைவருவினைக் கண்ட அவ்விருவரில் அச்சிறுவன்மட்டுங் கனவுநிலையிலிருந்தே தன் அண்ணையின் அவ்வருவினைக் கண்டவன் ஆவன். மற்று, அங்கிலையக்காவலராகிய சமயகுருவோ கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்டதொரு நிலையில் இருந்தார் என்பதே புலனுகாநிற்கின்றது; எதனுலை னின், அவ்வொளிவட்டத்தைக் கண்டு தமது படுக்கை யின்மேல் எழுந்து உட்கார்ந்தவர், பின்னர் அதனைத் தொட்டுப் பார்ப்பதற்கு விரும்பி எழுந்தபோது எழுமாட்டாமற் பின்னே இழுக்கப்பட்டனர் என்பதனால்; அவர் தாம்வேண்டியபடி இயங்கவல்ல நனவுநிலையில் இருந்தனராயின் அவ்வாறு அவரது முயற்சி தடைபடுதற்கு இடம் இராதன்றே? மற்று, அவர் கனவுநிலையிலும் இருந்திலர்; ஏனெனில், அவ்வருவினைக் கண்டெழுந்தவர், “யான் கனவுதான் காண்கின்றேனே?” என்று தம் முன்னே தாம் வினவினராகனின்; கனவுநிலையிலிருப்பவர் அதனை நனவாகவே கருதியிருப்பால்லது கனவாக நினைத்தல் இல்லையன்றே. இங்னனம் இரண்டும் அல்லாதாகவே, அவர் அப்போதிருந்தநிலை, அறிதுயிலில் இருப்பார் நிலையினையுந் தூக்கத்தில் நடப்பார் நிலையினையும் ஒத்ததொன்றுகல் வேண்டுமென்பதே துணிபு என்க.

இன்னும், மேலத்தே ஞெடாத்த வெளேரு மெய்ந் நிகழ்ச்சியினையும் ஈண்டு மொழிபெயர்த்து வரைகுதும். மார்த்தா என்னுங் துறவுமாதரார் ஓர் ஆசிரியருக்குப் பின்வருமாறு எழுதுகின்றார்:

பலர்க்குத் தோன்றிய நினைவுநவங்கள் உடன

“1891-ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் 6-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பாஸ்டியன் என்னும் நோயாளியைப் பேற்றும்படி யான் அழைக்கப்பட்டேன். அன்றிரவு யான் ஐந்துநிமிஷம் அரைத்தூக்கத்தில் இருந்தபிறகு, ஒரு கனவுகண்டீடேன்—யான் கண்டது கனவெனக்கூறுதல் பொருந்துமாயின், யான் தூக்கத்திலிருப்பதாகவே நினைந்தேன். ஓர் ஒளியும் ஓர் ஒலியும் அங்குள்ள அடுப்பன்றையிலிருந்து வந்தன. ஒருமாது வெளியே போந்தனள்; ஆனால் அவளது உருவம் யான் இதற்குமுன் அறிந்ததாய் இல்லை; என்றாலும், அவளது குரலொலி மட்டும் பாஸ்டியன் அம்மையாரின் குரலொலியை யொத்திருந்தது. யான் உங்களைப் பார்ப்பதுபோல்கீல அவளை அத்துணைத்தெளிவாகக் கண்டேன். சிசில் என் பவள் உறங்கிக்கொண்டிருந்த கட்டிலன்றையில் அவள் சென்று, அப்பெண்ணின் கையை பெடுத்துச், ‘சிசிலி எவ்வளவு அழகாய் இருக்கின்றன! என நுவன்றனன். யானும், எனது கனவில், அவளைப் பின்பற்றிச்சென்றேன். பின்னர் அவள் கதவைத் திறந்து மறைந்துபோயினாள்.

“அது நேர்ந்தது இன்னநேரத்திற்குன் என்று என்னல் திட்டமாய்ச்சொல்லல் ஏலாது; ஆனாலும், அஃது அவ்விரவின் முற்பொழுதிற் பதினெட்டுமணிக்கும் ஒரு மணிக்கும் இடையே தான் தோன்றியதாகல்வேண்டும்; என்னிடத்திற் கைக்கடிகாரம் இல்லாமையால் அந்தே ரத்தைக் குறித்துச்சொல்லல் என்னால் முடியவில்லை. இக்கனவுகண்டவுடனே யான் விழித்துக்கொண்டேன். சிசிலியை யான் எழுப்பவில்லை; ஏனென்றால், அதைப் பற்றி ஏதும் அவளுக்குச்சொல்ல நான் விரும்பவில்லை; ஆயினும் அக்கனவு என்னுள்ளத்தில் மிகவும் உறுத்தின

மையால், மறுநாட்காலையில் யான் விழித்தபிறகு அதனை அவட்குக் கூறினேன். அங்குனந்தோன்றிய அம்மங்கை தன்கையில் ஒரு மெழுகுதிரி ஏந்திச்சென்றமையும், அவருடைய ஆடைகளின்மேற் பலநிறப் புள்ளிகள் இருந்தமையும் ஆகிய குறிப்புகளைத்தவிர வேறேதும் யான் சொல்லமாட்டாதவளா யிருக்கின்றேன்.

“இதற்குமுன் ஒருகால் இறந்து போன என் அன்னை என் கண்ணெதிரேதோன்றி, ‘நீ கடவுளைத் தொழுங்காலங்களில் என்னை நினைப்பதில்லையே’ என்று சொல்லக்கேட்டதை யன்றி, இத்தகையதொரு கணவு வேறு கண்டிலேன்” என்பது.

மார்த்தாளன் னுங் துறவுமாதரார் பாஸ்டியன் என் பவரைப் பேணியிருந்த அவ்விரவிற் கண்ட ஒருபெண் மகள் உருவத்தை, அதேயிரசில் அவர்தம் மகளாருங் கண்டு தெரிவித்தெழுதிய கடிதம் வருமாறு :

“என் தந்தையார் நோயாய்க்கிடந்தபோது துறவு மாது எங்கள் இல்லத்தின் மேன்மாளிகையில் அவரைப் பேணிக்கொண்டிருந்தனள். அப்போது யானும் என் தமையனுங் கீழேயிருந்தோம். இரவு பத்துமணிக்கு யான் என் தமையனைக் கீழேயே விட்டு, மேன்மாளிகையில் என்படுக்கைக்குச் சென்றேன். பின்னர்ப் பதி ஞாருமணிக்கும் நள்ளிரவுக்கும் இடையே—யான் விழித்திருந்தேனே அல்லது உறங்கிக் கொண்டுதான் இருக்கேனே அறிந்திலேன், பெரும்பாலும் அவ்விரண்டிற்கும் நடுவான் நிலையில் யான் இருந்திருக்கலாம்— எனதுகட்டிலின் அருடை ஓர் ஆவியுருவத்தையொத்த வெள்ளை நிழலைன்று நிற்றலைக் கண்டேன்; அதனை இன்னாருது வடிவமென்று தெரிந்துகொள்ள எனக்கு நேரமில்லை; உடனே யான் பெருந்திகில்கொண்டு இட்ட

பலர்க்கிதுத் தோன்றிய நினைவுருவங்கள் உள்ள

கூக்குரலானது என் தமையனைத் திடுக்கிடச்செய்யவே, அவனும் மேலே படுக்கவந்தவன், எனது அறைக்கு விரைந்துபோந்து, யான் வெருக்கொண்டு சுற்றிலும் விழித்தலைப்பார்த்தான். அவ்விரவின் பிற்பகுதி அமைதி யாய்க்கழிந்தது.

‘மறுநாட்காலையிற் சிசிலியென்பவள் துறவுமாது கண்ட கனவினை எனக்கு எடுத்துரைத்தனன். ஆனால், சிசிலி தான் ஏதொன்றுங் காணவாவது கேட்கவாவது இல்லை. நான் அவள் சொன்ன அக்கட்டுக்கதையைக் கேட்டு அவள்மேற் சிறிதுசினங்கொண்டு, அதனை ஒரு புல்வியகனவெனவே சொல்லிவிட்டேன்; அதேயிரவில் அதேநேரத்திற் ரேண்றிய அவ்விரண்டு தோற்றுகளை யும்பற்றி யான் பேரச்சம் அடைந்தமையால், அவை களைக் குறித்து எதுங் கேட்பதும் எனக்குப் பெருந்திக் காயிருந்தது. சிசிலியும் அத்துறவுமாதும் யான் கண்ட கனவைப்பற்றி எதுமே அறியார். இரண்டுநாட்ட கழியும் வரையில் நான் அதனை அம்மாதுக்குச் சொல்லவில்லை.’’

என்பது.

இம்மெய்ந்திகழ்ச்சியிற் போந்த உருவத்தை மாத ரார் இருவர் ஒரேயிரவில் ஒரேநேரத்திற் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்டதொரு நிலையிலிருந்து கண்ட மையும், அங்கனங்கண்ட அவ்வுருவினை ஒருவர் ஒரு பெண்மகள் வடிவமாகவும் மற்றவர் ஒரு வெள்ளியகிழு லாகவுங் கண்டபான்மையும், இருவரும் அவ்வுருவினைத் தமக்குத் தெரிந்த ஒருவரது வடிவமாகத் தெரிந்து கொள்ள முடியாமையுங் கருத்திற் பதிக்கற்பாலனவா கும். தாம் கண்டறியாத ஒருவரது உருவம் அம்மாதரார் இருவருமே நினையாதிருக்கையில் அவர்தங் கட்டுல ணெதிரே தோன்றியதனை உற்றுராயுங்கால், அவ்வுரு

வத்தோற்றம் உண்மையானதேயன்றி அம்மாதரார் எவ்வரையேனும் நினைந்த நினைவின் தோற்றமாதல் செல்லாது. இனி, அத்தோற்றம் இறந்துபோன ஒரு பெண்மகளின் நினைவின் தோற்றமோ அல்லதவளின் நுண்ணுடம்பின் தோற்றபோ, இன்னது தானென்று உறுதிப்படுத்துதற்குச் சான்றில்லை அது நிறக.

இனி, நனவின்கட்ட பலர்க்குத்தோன்றிய சில நினைவுருவு மெய்க்கிகழ்ச்சிகளை ஈண்டு எடுத்துக்காட்டுவாம்.

1850-ஆம் ஆண்டு, பிப்ரவரி 16-ஆம் நாள், பால்சன் எனப்பெயரிய ஒர் ஆங்கிலமாதரார் தமது இல்லத்தின் அடுக்களையிற் சாய்ந்காலவேளையிற் றங்குடும்பத்தினருடன் தேநீர் பருசிய பின், தன்னேவற்காரி, மேன்மாளிகையிற் படிக்கும் அறையை ஒழுங்குசெய்து வைத்தனாவென்று பார்க்கும்பொருட்டுப் படிமீது ஏறிச் சென்றார். படிகளின் மேல்உச்சியிற்சென்றதுஞ், சிறிது காலத்திற்குமுன் தம்மிடமிருந்துபோன ஒருமங்கை தம் மைக்கடந்து செல்லக்கண்டார். கண்ட அம்மங்கை கரிய கொருபட்டாடை உடுத்து, முகத்தின்மேல் வெள்ளிய மெல்லாடை கவித்திருந்தனன். அவள் அம்மாதரைக் கடந்துசென்றுபோது அவள் ழுண்டிருந்த அவ்வாடை சரசரவென அரவுஞ்செய்தது. அவள் முகத்தை அம்மாதரார் ஒரு சிறிது தான் பார்க்கக்கூடியவரானார். எனன்றால், அவள் அரவமின்றி மிக விரைவாகச் சென்று, அம் மாதரார் படுக்கும் அறையினுள்ளே நுழைந்துவிட்டனன். அவ் வருவத்தைச் கண்டதும், அவர் “ஐயோ காரவின்!” எனக் கூவிக்கொண்டே கீழிறங்கித் தம் கணவன் பக்கத்தேபோய் உணர்விழுந்து கீழ்விழுந்துவிட்டனர். பிறகு பெரும்பாடுபட்டு அவர் அக்களைப்படுத் தீர்க்கப்பெற்று உணர்வுகூடி எழுந்தனர்.

பலர்க்குத் தோன்றிய நினைவுநவங்கள் உடை

அடுக்களையில் வேலைசெய்யும் பணிப்பெண், மறுநாட்காலையில் அடுப்பைத் துடைத்துத் துப்புரவுசெய்கையில், அதே பெண்மகளுருவங் கறுப்புத்துணி யுடித்து முகத்தின் மேல் வெள்ளாடை மூடி யணிந்தபடியாக மார்பின்கட்ட குறுக்கிட்ட கையினதாய்த் தன் பக்கத் தே அமர்ந்திருக்கக்கண்டு அச்சிறுமி பெரிதும் வெருக் கொண்டாள். அதனால், அப்பணிப்பெண்ணை அவ்வடுக்களை யறையினுட் போகச் செய்வது பெருவருத்தமாயிற்று. இங்னனம் அப்பணிப்பெண்ணும் அதேயுருவத் தைக்கண்ட அவ்வரலாற்றினைச் சொன்னால், அஃதம் மாதர்க்குப் பெரியதொரு நடுக்கத்தை உண்டுபண்ணுமென நினைந்து, அவ்வீட்டிலுள்ளார் எவரும் அதனை அவர்க்கு மறுநாளியிலுள் சொல்லிற்றிலர்; என்றாலும், அவ்வம்மையாரைக் காணவந்த அண்டை வீட்டவர்கள் அவர் கண்ட அவ்வுருவத் தோற்றத்தைப்பற்றிக் கேட்டு இறும்புதுற்று, அவர்தம் மருகியாரான காரலின் நங்கைதன் உடல்நலத்தைக் குறித்து உடனே ஒருகடிதம் எழுதிக்கேட்கும்படி வறட்டுத்தினர். அவ்வாறே அவ்வம்மைபார், தொலைவாயதோர் ஊரிலிருந்த தம் மாமன் மாமியர்க்கு ஒருகடிதம் அடுத்தநாள் இரவே எழுதிவிடுக்க, அதற்கு விடையாகவந்த கடிதத்தில், மருகி காரலின் உருவத்தை அம்மாதாரர்கண்ட அதே நாள் மாலைக்காலத்தில் அவள் இறந்துபட்டாளென்பது குறிக்கப்பட்டிருந்தது

இம்மெம்பவலாற்றி விருந்து, பால்சன் மாதரும் அவர்தம் இல்லப்பணிப்பெண்ணும் விழித்திருக்கையீலேயே கண்ட காரலின் மாதின்உருவம், அம்மாது இறக குந்தறுவாயில் தன் மாமியாகிய பால்சன் அம்மையாரை அன்னினால் நினைந்தமையால் உண்டாயதாகும். இப்

பெண்மகள் தான் இறந்துபோதற்குச் சிறிதுகாலத்தின் முன் பால்சன் அம்மையார் இல்லத்திற் போந்து சில நாள் தங்கியிருந்து அவருடன் அன்பினால் அளவளாவி யிருந்தவள். அங்ஙனம் அளவளாவி யிருந்து பிரிந்த சின்னட்களில் அவள் இறக்கதீர்ந்ததமையின், அவள் அந்நேரத்தில் அன்பிற்சிறந்த தன் மாமியை உறுத்துநினைக்கலானது இயற்கையே யாம். உறுத்துநினைக்கும் நினைவு நினைந்தாரது வடிவினை நினைக்கப்பட்ட அன்புடையார்கண்முன்னே தோன்றச்செய்தலும் ஆங்காங்கு நிகழா நிற்றலின், பால்சன் அம்மையாரும் அவர்தம் பணிப் பெண்ணுங்கண்ட அவ்வுருவம் நினைவுருவமேயல்லாது ஆவியுருவம் அன்றென்பது தெளியப்படும். அற்றேல், அவ்வுருவம் அன்பின் ரூட்டர்பு இல்லாத அப்பணிப் பெண்ணின் கண்கட்கும் புலனுய தென்னையெனின் ; ஒருவர் தம்முறவினர் ஒருவரது இல்லத்திற்போந்து அளவளாவி யிருக்குங்கால், அவ்வில்லத்து ஏவலாளரில் ஆறிவுவாய்ந்த ஒருவர் தமச்கு அன்பினுற் பணிசெய்தன ராயின், அததகைய வவலரையும் அந்நேரத்தில் நினைப் பதூஉம் இயற்கையே யுண்டாமாகவின், அவ்வுருவம் அப்பணிப்பெண்ணுங்குந் தோன்றலானது பொருத்த மேயாமென்க.

இனித் ‘தேக்ரீன்’ என்னும் படைஞர் கண்ட நினைவின் தோற்றமும் விம்மிதம் பயப்பதொன்றும் இருத்தலின் அதனையும் இங்கெடுத்துக்காட்டுதும்; அவர் பின் வருமாறு வரைகின்றார் :

“யான் ஷாங்கையில் இருந்தபோது இம் முதல் நிகழ்ச்சி தோன்றுவதாயிற்று. அது 1854-ஆம் ஆண்டு மேத்திங்கள். இராப்பொமுதோ மிகவும் அழறசிவாய்ந்த தா யிருந்தது. சினர்கள் திட்டமெனப்போந்து தாக்குவ

பலர்க்குத் தோன்றிய நினைவுநவங்கள் உஙகு

ரென்னும் அச்சத்தால், யான் அப்போது எம்மைச் சுழலிருந்த இடர்களை நினைத்தவண்ணமாய் என் படிக்கைமேல் மல்லாந்து படித்து விழித்துக்கொண்டிருந்தேன் வரவர ஏதோ ஒன்று என்படுக்கையறையினுட் தோன்றுவதாக உணர்ந்தேன். என் கட்டிலுக்கு ஒரடி தொலைவில் மூடுபணிபோன்ற மெல்லிய ஒரு வெள்ளிய பொருள் இடைவெளியில் தொங்குவதுபோல் எனக்குத் தென்பட்டது. முதலில் அஃது ஒரு சிலாச்கதிரின் ஜூற்றமாயிருக்கலாமென எண்ணி அதனை உண்ணியாமலிருந்தேன்; பின்னர்ச் சிறிதுநேரத்தில் அஃது என் தங்கை பானி என்பவளின் வடிவமென அறியலானேன். துவக்கத்தில் அவளது முகந் துயரக்குறிப்புடையதாகக் காணப்பட்டது; பிறகு அதன்கண் இனியதொரு புன்னைகை தோன்றலாயிற்று; என்னை அவள் இன்னுரெனத் தெரிந்துகொண்டாற்போல் என் முகமாய்த் தன் தலையை வளைத்துக்கின்றன. அத்தோற்றுத்தைப்பார்த்து யான் மிகவும் மருண்டுபோனமையால், அதனெடுப்பேசதற்கும் எனக்கு நா எழவில்லை; என்றாலும், அதைப்பற்றி எனக்குச் சிறியதோரச்சமும் உண்டாகவில்லை. அவ்வருவும் முதலில் எவ்வாறு சிறிது சிறிதாய்க் கட்டுலனுகியதோ அவ்வாறே அது சிறிது சிறிதாய் மறைந்தேக்கியது. பின்னர் யாம் அறிந்த செய்தியால், யான் என் தங்கையின் உருவத்தைக்கண்ட அதே நாளிலேதான் அவள் திடுமென இறந்துபட்டாளோன்பது விளங்கலாயிற்று.

“இங்கிகழுச்சிக்குறிப்புகளை யான் தங்கட்கு எழுதி விடுப்பதாக உறுதிசொன்ன அதேநாளில் என் மற்றெலூருதங்கை எலியிசிலிக்கும் அவற்றை எழுதியிருந்தேன். அவள் அதற்கு விடையாக வரைந்த கடிதத்திற், “பானி

எனக்குமுன்னே தோன்றிய நேரத்தில் யான் விழித் திருக்கவில்லை; ஆனாலும், யான் உடனே கண்விழித்து, நீங்கள் விளக்கியெழுதியவாறே அவளது உருவத்தோற் றம் இருக்கக்கண்டேன். யான் அப்பொழுதே என் கை கணை நிட்டிப் “பானி! பானி!” எனக் கூவினேன். அவள் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புக்கொண்டு, என்னை சிட்டுப் பிரிவதிற் ரயரமுற்றுவ்போற் காணப்பட்டுப், பின்னர்த் திடீரென மறைந்துபோயினான்” என்பது குறிக்கப்பட்டிருந்தது.

இது நேர்ந்தகாலத்தில் தேக்ரீன் என்பவரும், அவர்தம் மற்றொருதங்கை எவிமிசிலி என்பவரும் ஒரு வரைவிட்டொருவர் ஆயிரமைலுக்கப்பால் விலகியிருந்தோராவர். அதனால், அவ்விருவருந், தமதங்கை மிக நோயாய்க் கிடந்தனவொன்றுவது, இறந்துபோவவென்று வது நினைத்தற்கு இடமேயில்லை. ஆனால், இறந்துபோன தங்கையோ தான் உயிர்விடுதற்குமுன், தனது கட்டிலைச் சூழ இருந்தாரிடத்தில் தன் தமையனையுந் தமக்கையை யும்பற்றிப் பேசியதுண்டு. அவள் உயிர்நீத்தது 1854-ஆம் ஆண்டு மே.30-இல் இரவு 10-மணிக்குமேல் 11-மணிக்குள்ளாகும்.

இன்னுங், ‘கூட்’ எனப்பெயரிய ஓரம்மையார் 1872-ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் ஈற்றிலோ அல்லது டிசம்பர்த்திங்கள் முதலிலோ ஒருநாள் விடியற்காலையில் ஐந்துமணிக்குமேல் ஆறுமணிக் குள்ளாகப் பகலவன் வெளிச்சங் தோன்றுதற்குச் சிறிது முன்னே தோன்றிய ஓர் உருவத்தோற்றத்தால் துயிலொழிந்து விழித்துக் கொண்டார். அவ்விருவமானது நீண்டவடிவினதாய் இரவிற் பூனும் ஆடையணிந்து அவ்வம்மையாரின் கட்டிலைக்குணிந்து நோக்கக்கண்டார். அதனை அவ்வம்

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் · உகந

மையார் உற்றுநோக்க, அது தம் நாத்துணரின் வழிவாய் இருக்கக்கண்டதுடன், அது தம்மைத் தன்கையாற் ரெட்டதெனவுங் தெளிவாய் உணர்ந்தார். |

அவ்வுருவம் அங்ஙனம் அவ் வம்மையார்க்குத் தோன்றியது போலவே, நெடுந்தொலைவில் வேலேரூர் ஊரில் உயிர்வாழ்ந்த முதியோளான தன் அத்தையின் முன்னுங் தோன்றியது. அம்முதியமாதை அனுகி அத் தோற்றத்தைப்பற்றிக் கூட அம்மையாரின் கணவர் கேட்க, அவள், ஒருநாள் விடியறகாலையில் தன் படுக்கையறையின் ஓர் இருண்டழுலையிலிருந்து ஒருசடரொளி வடிவாய் அத்தோற்றம் வந்ததென்றும், அஃது அத்துணையௌரீயோடு துலங்கினமையால் அதனைத் தன்மருமகளைனவே தான் கந்துணர்ந்தனவென்றும், அவ்வுருவுக் தின்மேற் காணப்பட்டு ஆடையில் அதன் பூத்தையலைக் கூடத் தான் காணக்கூடியதா யிருந்ததென்றும் எடுத்துரைத்தாள்.

இனித், தன் அத்தையார்க்கேயன்றிக், கூட அம்மையாரின் கணவர் தம் தமக்கையார் முன்னிலையிலும் அத்தோற்றம் அதேநாளின் அதேபொழுதில் அவ்வொளி வடிவிலேயே தோன்றிற்றென்ப்பதும் பின்னர்த்தெரியலா யிற்று.

இவ்வாறு வெவ்வேறாக வெவ்வேறாரிலிருந்த மூவர் முன்னிலையிலும் விடியறகாலையில் அவர் விழித் துக்கொண்ட நேரத்திற், கூட அம்மையின் நாத்துணர் வடிவங் தோன்றிய வியத்தகு நிகழ்ச்சியை, அம்மூவரும் பின்னர் ஒருங்காராய்ந்துபார்க்க, நெடுந்தொலைவில் அமெரிக்கா தேயத்திற்குத் தன் கணவருடனுங் தன் மூன்றுபிள்ளைகளுடனுஞ்சென்று பாஸ்டன்னகரிற் சூழ யேறிய அவ்விளமாது அம்மைனோயினால் இறந்துபோ

பினார் என்னுஞ்செய்தி அந்கரில் வெளியான புதினத் தாளிற் குறிக்கப்பட்டிருந்ததறிந்து இறும்புதுற்றனர். அங்குணம் அவள் இறந்தாரேத்திலோ அல்லததற்குச் சிறிதுகழிக்கோ அவருந்வத்தோற்றம் அம்மூவர்க்குந் தோன்றியதாகல் வேண்டுமென்பது, பிறகு அம்மூவரில் இருவர் அதனைக்கண்ட நாளையும் பொழுதையும் ஒத்து நோக்கினமையாற புலனுமிற்று. மூன்றும்மாதர்க்கு அத் தீகாற்றங் காணப்பட்ட நாள் அவராற் குறித்துவைக்கப் படாமையால் அதைப்பற்றிமட்டும் உறுதிசொல்லல் இயலவில்லையென்று அதனை ஆராய்ந்த ஆசிரியர், நவன் றனர். அதுநிற்க

மேற்கொட்டியவாறெல்லாம் உறவும் அன்பும் உடையாரில் ஒருவர் இறந்துபடுங்கால், அவர் அந்நேரத்திற்குமக்குரிபாரை அன்பினால் நினைக்க, நினைத்த அங்கினைவு அந்நேரத்தில் அவரிருந்த உருவநிலையினை. நினைக்கப்பட்டார் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் முன் னிலையிற் தேருன்றசெய்தல் மறுக்கப்படாத மெய்ந் நிகழ்ச்சிகளாப் ஆங்காங்கு உலகமெங்கணும் நிகழ்தலை விளக்கி வரைந்திட்டாம். இனி, அவ்வாறின்றித், தாம் திதற்குமுன் கண்டு கேட்டுப் பழகியறியாத பொருள் களின தேருற்றங்களையுப் பக்களின் தேருற்றங்களையுஞ் சிலர் பலர் விழித்திருக்கையிலேயே தம் கண்ணெதிரே காணப்பெறுதலாகிய நிகழ்ச்சிகளும் ஒரோவொருகால் ஆங்காங்கு மெய்யாக ஓவ நிகழ்கின்றன. இத்தன்மைய வாகிய தோற்றங்களை, நினைவின் தேருற்றத்தின்கீழ்க் கொணர்ந்துவைத்து விளக்கிக்காட்டுதல் இயலாத்தா யிருக்கின்றது. தாம் முன் கண்டு கேட்டுப் பழகிய பொருள்களையே ஒவ்வொருகால் மக்கள் உறுத்து நினைக்க மாட்டுவரன்றித், தாங்கானுத கேளாத பழகாத பொருள்

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் உடனடி

களை அங்கனம் நினைக்கமாட்டுவா ரல்லர். ஆகையால், முன்னறியாத பொருள்களின் ரேற்றங்கள் சிலகாற் சில மாற் காணப்படுமாயின், அவைதம்மை உயிரோடுலவும் மக்கள் நினைந்த நினைவின் ரேற்றங்களாகக் கொள்ளுதல் இயலாததேயாம். அத்தகையதேதாற்றங்கள் உயிரோடுலவு வர்க் நினைக்கும் நினைவின் ரேற்றங்கள் ஆகாவிடின், மற்று அவை இறந்துபோனவர்தம் நினைவின் ரேற்றங்களாகவாதல், அல்லதவர்தம் ஆவி யுருவங்களின் ரேற்றங்களாகவாதல் கொள்ளுதலே முறையாம். தாம் முன் கண்டு கேட்டுப் பழகி யறியாத சில பொருள்களின் ரேற்றங்களைச் சிலர் காண்டதுக்குச் சில உண்மை நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம்:

1851-ஆம் ஆண்டு மேத்திங்களில் 'உவார்டு' எனப் பெயரிய ஓரம்மையார் தாமுர் தங்கணவருங் கண்ட-ஒரு வியத்தகு காட்சியினைப்பற்றிப் பின்வருமாறேழுதுகின் றர்: ‘‘மேத்திங்களில் யானும் என்கணவரும் அண்டை யிலுள்ள எங்கள் நேசர்களின் விருந்தாட்டு ஒன்றிற்கு ஒருநாளிரவிற் போய்வந்தோம். நாங்கள் திரும்பிவந்த பொழுது மணி 12. எங்கள் வேலைக்காரர்களைல்லாரும் அந்நேரம் உறக்கத்திலிருந்தமையால், யாங்களே வீட்டினால் நுழைந்து, நேரே எங்களது படுக்கையறைக்குச் சென்றேயும். அன்றுமாலையில் அமைதியான அவ்விருந்தாட்டிலிருந்து வந்தபின், யாங்கள் பேசவேண்டுவதோன்றும் இல்லாமையால், எங்கணவனுர் உடனே கட்டிலிற் படுத்து உறங்கிவிட்டார். யானும் அவரைப் போலவே படுக்கச் சென்றுப்பொருட்டு மெழுகுதிரி விளக்கை அணைத்துவிட்டு, எங்களது அறையின் வாயிற் கதவை நோக்கியபடியாய்க் கட்டிலின்மேல் ஏற்றேனன். அப்போது அவ்வாயிற்கதவின் உச்சிக்கு அருகாமை

யில் ஒரு புதுமைபான சுடரொளி அசைவொடு தொங்கிக்கொண்டிருக்கக் கண்டு மிகவும் இறும்புதுற்றேன்; அஃது ஆறுவிரற்கடை நீளமும் நாலுவிரற்கடை அகலமும் உடையதாய் நீலனிறத்துடன் ஒளிர்ந்தது. அது கண்டு யான் மிகவுந்திடுக்கிட்டேன்; மேலும் மிகுதி யாய்க் கலங்கியிருப்பேன்; ஆனால், என்னு நெஞ்சத் துடிப்பின் அரவத்தால் என் கணவர் விழித்துக்கொண்டார். விழித்தவர் யாது நேர்ந்ததென என்னையினவ, இன்னும் அவ்வாயிற் படியண்டை தொங்கிக்கொண்டிருந்த அச்சுடரொளியை நோக்கும்படி அவரைத் தூண்டினேன். அங்கனமே அவரும் அதனைதொக்க, அஃது யாதாயிருக்கலாமென்று யாங்கள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில். மற்றொரு சிறியசுடர் அதனைப் போலவே அதன்பக்கத்தே வந்துசேர்தல் கண்டோம். வியப்பினைத்தரும் இவ்விரண்டு சிறு சுடரும் பின்னர் எங்களோக்கி மெல்லுவர்ந்தல் கண்டு, எங்கட்குண்டான இறும்புது இவ்வளவென அளவிடற்பாலதாயில்லை அவைகள் அங்கனம் எங்கள் கட்டிலண்டை வரலேவ, யாங்கள் அவற்றின் தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்துப், படுக்கைமேல் எழுந்துட்கார்ந்தோம். என்கணவர் அவற்றைத் தம்கைகளாற் பிடித்தார்; பிடித்து அவற்றை எம்மிடமிருந்து தொலைப்பான் வேவண்டி அவற்றைத் தம் மிரண்டுகைகளின் நடுவே வைத்துத்தேப்பத்தார். ஆனால், யாங்கள் பெரிதும்கியக்க, அவை சிறு சிறு ஒளிமணிகளாய் உடைந்து எங்கள் மெத்தைத் துப்பட்டிமேலெல்லாம் பாதரசம்போல் ஒடின. அதுகண்டு, அவைகளை அவித்தற்கு யாங்கள் முயல்கையில் அவை கட்டுலனுதலின்றி மறைந்துபோயின.” என்பது.

‘பதுர்க்துத்தோன்றிய’ தினைவுருவங்கள் உடல்

மேற்கொல்லிய மெய்ந்திகழுச்சியில் , ஒருமாதர்க்கும் அவக்கங்கணவர்க்கும் ஒரேகாலத்திற் கட்புலனுண் நிலச்சுட்ரோளி, அதற்குமுன் அவர் கண்டறியாத தொன்றாகும். அவ்விருவரும் அதனைக்கண்டதுஉங், கணவிலன்றி நனவின்கண்ணதே யாகும். அத்தோற்றத்தை அவ்வொருஞ்சளிலன்றி அதற்கு ஆண்ணும்பின்னுந்தாங் கண்டதில்லை யென்றும் அவர்கள் உறுதிமொழி புகீன்றிருக்கின்றனர். ஆதலால், அப்புதிய சுட்ரோளித் தோற்றம்யாது? அஃது எங்கிருந்துவந்தது? அஃதேன் அவர்கள் முன்னிலையிற் கேளுந்தியது? அஃது அவ்வாறு தோன்றியதன் குறிப்பு என்னை? என்று அவ்விருவரும், ஆராய்ச்சிவல்ல ஆசிரியரும் எவ்வளவோ ஆராய்ந்து பார்த்தும், அதைப்பற்றி அவர்கள் ஏதொரு முடிவுங் தெரிந்துகொள்ளல் இயலவில்லை. இங்ஙனமே தாழ் முன்பின் காணுத ஒரு குதிரைவண்டியின் தோற்றத்தை ஒரு துரைமகனாகும் அவர்தங் குடும்பத்தாருங்கண்ட வரலாற்றினை அத்துரைமகனார் கூறியபடியே இங்கு மொழிபெயர்த்து வரைவாம்:

“அஃது ஆகஸ்ட்டுத்திங்கள்; இராப்பொழுது நிலவின்றி இருண்டு ஒவென்றிருந்தது. ஒருநாள் நள்ளிரவில் யான் படுக்கைக்குச் செல்லும்முன், எனது வழக்கப்படி வானத்தின் நிலைமையைப் பார்க்கத் தலைவாயிலிற் சென்றேன். சென்று, அதன்படிமேல் ஒருநொடிப்பொழுதுதான் யான் நின்றிருப்பேன்; அப்போது சடுதியில் இரட்டைக் குதிரைகளால் இழுக்கப்பட்டஒரு சாரட்டுவண்டி பெட்டிமேலிருந்த இருவராற் செலுத்தப்பட்டு எங்கள் வீட்டுப்பக்கமாய்த் திரும்பிவரக்கண்டேன். அஃது எங்கள் வீட்டினைதிரே மிகுஷிரைவாய்ச் சென்று, இரண்டு செங்குத்தான் கரைகளுக்கு நடுவே

ஓடும் ஒரு நீரோட்டத்திற்குப் பேருகும் ஒரு வழியிற் புகுவதாயிற்று. எங்கள் வீட்டின் அப்பக்கத்தில் ஏதொரு வண்டிப்பாட்டையும் இல்லாமையால், அவ்வழியே விரைந்துகெல்லும் அவ்வண்டி வெள்ளத்திற்போய் விழுமேயென அஞ்சி, வண்டியை கிறுத்துமாறு வண்டி யோட்டிகளை அழைத்துக் கூவிட்டேன். ஆனாலும், அஃது அந்தோட்டத்தின் வரையிற்சென்று பின்னர்த் திடை ரென கிண்றுவிட்டது; அதன்பின் அஃது அங்கிருந்து திரும்பி அடுத்திருந்த மைதானத்திற்சென்றது. யான் உடனே வீட்டைவிட்டு அவ்வண்டியண்டை போயி னேன்; அந்தேரத்தில் என்மகனுங்கையிற்பிடித்த ஒரு கண்ணுடி விளக்குடன் என்பால் வந்துசேர்ந்தனன். பெட்டியேவிருந்த ஆட்களிருவரும் எதும்பேசிற்றிலர். அவ்வண்டியினுள்ளிருந்தும் ஏதொருபேச்சுக்குறலும் கேட்கவில்லை. என்மகன் வண்டியினுள் ஓன் நோக்கினான். அப்போது அவன்பார்வைக்குத் தென்பட்டதெல்லாம், அவ்வண்டியினுள்ளே ஒருமூலையில் முறைப்பாக உட்கார்ந்திருந்த ஒரு பெண்பாவின் வடிவமேயாகும். அவ்வடிவம் முடியிலிருந்து அடிவரையில் வெளைவிற்ற வெள்ளுடை மேற்கொண்டிருந்தது. வெளியேட்கார்ந்திருந்த ஆண்பாலார் இருவரும், உயிர்ப்பொருளைன் னுங்குறிகாட்டாமல் அரவமின்றி உள்ளேயிருந்தபெண் பாலெனத் தோன்றிய ஒரு வெள்ளிய உருவும் வாய்ப் பேச்சு எதுமில்லாதிருந்தமை ஒருபெரும் புதுமையாகக் காணப்பட்டது. யான் அவ்வூரின் வளப்பமெல்லாம் நன்கறிவென்றெனும், இப்போது தோன்றிய வண்டியை யும் அதனையோட்டும் ஆட்களையும் அதனையிழுக்குங்குதிரைகளையும் இதற்குமுற் சிறிதும் அறியேன். பின்னர் அவ்வண்டி அம் மைதான வெளியினுரோடேசென்று,

பலர்க்கித்துத் தோன்றிய நினைவுநுவங்கள் உடக்

அங்குள்ள குதிரைவாடி (இலாயத்து)க்குப் போகும் பாட்டையிற்புகுந்து அதனையுங் கடந்துபோய்விட்டது. மறுநாட்காலையில் அவ்வண்டியூருளின் சுவடுக் குதிரைக் குழுட்படிக்களின் சுவடும் அதுசென்ற வெளிநிலத்திலா வது பாட்டையிலாவது பதிந்துளவர் என்று நோக்க அஃதோன்றும் அங்குக் காணப்படவில்லை. அவ்லூரி ஆள்ளாரிடம் அவ்வண்டியைப் பற்றியும் அதிலுள்ளவர் களைப்பற்றியும் எவ்வளவோ கருத்தாய் உசாவியும், ஏதொரு வரலாறும் புலனையிற்றில்லை. ஆனாலும், யான் உரத்துக்கூவிபது கேட்டு என்மனையியும் புதல்வியுங் கூடச் சாளரத்தண்டை ஒழிவந்து அவ்வண்டியைக் கண்டார்கள். இது நிகழ்ந்தது 1878, ஆகஸ்டு, 23-ஆம் நாளிலாகும் ” என்பது.

இந்நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தறியச் சென்ற ‘உயிர்நிலை ஆராய்ச்சிக் கழக’ ஆசிரியர் ஒருவர் (Podmore), அவர்கள் கண்டது பருப்பொருள் வண்டி யன்று என்பதை ஆராய்ந்து உறுதியாகத் தெரிந்துகொண்டார். பருப்பொருள் வண்டியாயிருந்தால் அது திரும்புதற்குப் போதுமான இடம் அப்பக்கத்தில் இல்லை. மேலும், அவ்வண்டி சென்ற மைதான வெளி பாசிப்டாந்து புல் அடர்ந்த ஈரங்கிலமாயிருந்தது. அதன்கண் அவ்வண்டியூருள்களின் சுவடுஞ் சிறிதுதானுங் காணப்படவில்லை. அவர்களது வீட்டின்முன்னே அவ்வண்டி சில இமைப்பொழுதுதான் நின்றிருக்கலாம். அதனைக்கண்ட துரைமகனூர் அதன்மேலிருந்த இருவரொடு பேசியும் அவர்களிடமிருந்து விடையேதும் வரவில்லை மேலும், அத்துரைமகனுரைப்பொலவே, அவர்தம் மனையியும் புதல்வன் புதல்வியரும் அதனைக் கண்டுளார். அதனால், அதனை வெறும் பொய்த்தோற்றுமென்

றங்கறுதல் பொருந்தாது. ஆகவே, அவ்வண்டியின் ரேற்றம் முன்பின் அறியப்படாத ஒரு புதுமையாகவே கொள்ளற்பாலதாயிருக்கின்றது: இங்கள்மே இன்னும் வண்டியின் ரேற்றங்கள் பல பூரிக்குப் பலகாற் பல விடங்களிற் ரேஞ்சியிருக்கின்றன.

இனி, வண்டியின் தோற்றங்களேயன்றி, மெய்யான பருப்பொருள் வண்டிகள்' செல்லுங்கால், அவற்றையடுத்து மக்களைப்போன்ற சில உருவங்கள் தோடர்ந்து செல்லுதலையும் அவ்வண்டிகளின் உள்ளேயும் வெளி யேயும் இருந்தவர்கள் கண்டிருக்கின்றார்கள். அதற் கோருண்மைங்கழச்சியினை ஈண்டெடுத்துக் காட்டுதும்; ‘ஸ்டோன்’ எனப்பெயரிய ஓர் அம்மையார் பின்வருமாறு வரைகின்றார்:

“வேணிற்காலத் தொருநாள் இனிய மசங்கல் மாலை பில் யானும் என் மருகியும், என்தோழியும் வேலைக்கார னும் ஒருவண்டியிற் போய்க்கொண்டிருந்தோம். அப் போது எமது வண்டியின் வலதுகைப்பக்கத்தே ஓர் ஆடவன் எங்கள் குதிரையின் தலைமாட்டில் மிதந்து செல்வதுபோல் நடக்கக்கண்டேன். என்தோழி ‘மேரி’ என் அண்டையில் அமர்ந்திருந்தாள். எனது மெல்லிய குரலில் அவனுக்கு அவ்வாடவன் உருவினைச் சுட்டிக் காட்டினேன்; ஆனால், அவள் கண்களுக்கு அது தென் படவில்லை. என்மருகியும் வேலைக்காரனும் எங்கெது ரேயுள்ள இருக்கைமேல் இருந்தார்கள். யான் சொல்லி யதைக்கேட்டு என் மருகி தன் முகத்தைத்திருப்பிப் பார்த்து, ‘நீங்கள் சுட்டிய ஆடவன் உருவினை யானுங் தெளிவாய்க்காண்கின்றேன்’ என்றனள். எங்கள்வேலைக் காரனை திகில்கொண்டகுரலினாலும், ‘அம்மா, ஒன்றும் பேசாதீர்கள்! சம்மாயிருங்கள்!’ என்று மெல்லச்சொல்

பலர்க்குத் தோன்றிய நினைவுங்கள் உசக

வினான். குதிரைகளும் மற்றைவிலங்கினங்களும் ஆவி புருவங்களைக் கண்டு வெருள்கின்றன வென்று பலர், சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனால், எங்கள் வண்டியிற் சென்ற குதிரையோ சிறிதும் வெருண்டோட வில்லை; ஒரே வகையான ஓட்டத்திலேயே ஏகியது; அஃது அங்கனஞ் சென்ற தன்மையினை என்னிப் பார்க்க அஃது அவ்வாடவனுருவினால் அடக்கப்பட்டே அவ்வாறு சென்றதென அறியலானேன். அவன் முகம் எங்கள் பக்கமாயின்றி எதிரே திரும்பி யிருந்தபையால் அவனது முகம் என் கண்களுக்குத் தெரியாவிட்டா அங், கரிய உடை பூண்ட அவ்வாண்மக னுருவம் எனக்கு நன்கு புலனுகியபடியே தொடர்ந்து முறசென்றது. என் மருகியும் ஏவலனும் அதனைத் தெளிவாய்க் கண்டனர். அவ்வுரு அம் மாலைக்கால வெளிச்சத்தில் தெற்றெனத் தோன்றியும், என் தோழிமட்டும் அதனைக் காணக்கூடவில்லை; அவள் என்பக்கத்தீத யிருந்தமையால் எமக்கு எதிரே முன்னேறிச் சென்ற அவ்வாடவனுருவினை, மற்றை பிருவரையும்விட அவடான எளி திற் காணக் கூடியவளாய் இருந்தாளாகல் வேண்டும். இனி, நாங்கள் ‘சார்மின்ஸ்டர்’ என்னும் ஊருக்கு அணித்தாக வந்த வுடனே, அவ்வுருவம் மறைந்து போயது; அதனை மீண்டும் யாங்கள் பார்க்கவே யில்லை. அப்பாட்டையிற் பேய்கள் நடமாடுவ துண்டென்று இதற்குமுன் நாங்கள் கேட்டதுமில்லை” என்பது.

இம் மெய்ந்திகழ்ச்சியிற் காணப்பட்ட ஓராண்மக னுருவின் ரேற்றம், அதனைக்கண்ட மாதர் இருவராலும் ஏவன் ஒருவனாலும் இதற்குமுற் சிறிதும் அறியப் படாததாகும். அப்பாட்டையிற் பேய்கள் இயங்குவதுண்டென்று அவர்கள் யாருங் கேட்டதில்லாமை

யால், அவர்களது அச்சவுள்ளத்திலிருந்து அத்தோற் றம் உண்டாகியதென்று கூறுதலும் ஆகாது. ஆதலால், ஆஸியுலகில் நிற்கும் ஒரு குதிரைக்காரனது ஆவி யுருவமோ, அல்லது வன்றன் நினைவுருவமோ அங்கேரத்தில் அம்மூவர் கண்களுக்கும் புலனுகி அவர்தம் வண்டிக் குதிரையினை ஏவிக்கொண்டு சென்றதாகல் வேண்டுமெனக் கொள்ளுதலே பொருத்தமுடைத்தாம். அற் றீல், அவ்வண்டியுட் சென்ற கால்வரில் மூவர் கண்கட்குப் புலனுகிய அவ்வுருவட் ஏனையொரு மாதுக்குப் புலனாகமை பெண்ணையெனிற்; பருப்பொருள் வடிவுகளையன்றி நுண்பொரு ஸ்ரூவுகளைக் காண்டற்கியைந்த பதம் அம்மாதுக்கு உண்டாகவில்லை பென்று தெரிந்து கொள்க. இனி, மூவர் கண்ட ஒரு பெண்மகளுருவின் தோற்றத்தை இங்கெடுத்துக்காட்டுதும். ‘மந்துகோமாரி’ என்னும் மாதரார் ஒருவர் பின்வருமாறு வரை கிஞ்றார்:

“1875-ஆம் ஆண்டு வேனிற்காலத்து ஒருநாட்டிற்பகலில் 4-மணிக்கு யானும் என் தங்கையும் ஒரு வேலைக்காரப் பையனுடன் ஒரு குதிரைவண்டியி வேறி எங்கள் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். அப்போது திடீரென் ஒருபெண்மகளுருவம் பாட்டையின் ஓரமா யுள்ள வேலி மீழிருந்து அரவ மின்றி மிதந்துகொண்டு வந்து அப்பாட்டையின் குறுக்கே சென்றது அவ்வுருவம் முழுதும் வெள்ளாடை யுடித்திருந்தது; அஃது ஒருபக்கஞ் சாய்ந்த உடய்பினதாய் நிலத்துக்கு மேற் பத்தடியுபரத்தில் ஏகியது. அதனைக் கண்டதும் எங்கள் குதிரை திடுமென நின்றுவிட்டது; அச்சத்தினாற் குதிரையின் உடலம் நடுநடுங்கியது; அதனால் அதனை ஏவிச் செலுத்துதலும் இயலவில்லை.

பலர்க்குத் தோன்றிய நினைவுஞ்சுகள் உசா

உடனே யான் என் தங்கையை விளித்து, ‘நீ அதனைக் கண்டீன்யா?’ எனவினவ, அவரும் ‘ஆம், அதனைப் ‘பார்த்தென்’ எனத் திகிலுடன் கூறினள்; கூடஇருந்த ஏவற்காரச் சிறுவனுக் தான் அதனைப் பார்த்ததை நடுக் கத்துடன் சொல்லினான். இதற்குள் அப்பெண்மக ஞருவமானது அப்பாட்டையின் அப்பக்கத்துள்ள வேலியை மேற்கடந்து ஒரு வயல்வெளிமேற் சென்றது; அதனை நாங்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, அது தொலைவிற் காணப்பட்ட ஒரு தோட்டத்தினாடே புகுந்து மறைந்துபோய்து. ஆக, நாங்கள் அதனைக்கண்டது இரண்டு நிமிடங்களான் இருக்கலாம். அவ்வுருவம் அங்கனம் ஏகியபோது அதன் காலடிகள் நிலத்தைத்தொடவே யில்லை; அஃது அழைதியாய் மிதந்து நீளச்சென்றது. பிறகு நாங்கள் இல்லம் போய்ச் சேர்ந்தவுடனே எங்கள் அன்னையார்க்கு யாங்கள்கண்ட அத் தோற்றத்தைப்பற்றிச்சொன்னேன். அஃது எங்கள் நினைவின்கேற்றமும் அன்று, வேறு எத்தகைய பொய்த் தோற்றமும் அன்று என்பதை நான் உறுதியாய்ச் சொல்வேன். இதற்கு முன்னாலும் பின்னாலும் யான் இத்தன்மைத் தாகிய உருவத்தோற்றத்தைக் கண்டதேயில்லை. அப்போது நாங்கள் உடல்நல மனநலத்தோ டிருந்தோம். அதற்குமுன் வேறெவரும் அவ்விபல்பினதாகிய ஆவியின் கேற்றத்தைப்பற்றி எங்கட்குச் சொல்லி எங்கள் நினைவை அதிற் படிய வைத்தது மில்லை. ஆனால், அப்பாட்டையிற் பேய்கள் உலவுவ துண்டென்றும், அப்பக்கத்துக் குடியானவர்கள் சிலர் ஓர் ஆவியின் உருவினை ஒரோவொருகாற் காண்ப துண்டென்றஞ் சிறிது காலத்திற்குப்பின் சிலர் சொல்லக்கேட்டேன்.” என்பது.

இனி, ஆசிரியர் ‘செஸ்டர் பீல்டு’ என்பாரும் அவர் மனைவியாருங் கண்டதோ ரூருவின் ரேற்றத்தைப் பற்றி அவ்வாசிரியர் எழுதிவைத்த கடிதத்தினை இங்கே மொழி பெயர்த்து வரைவாடு:

“மிகப்புதுமையானதொரு நிகழ்ச்சி என் கண்முன்னே இவ்வாண்டில் (1625) நிகழ்ந்தது. யான் ஒரு வழக்கின்பொருட்டு இலங்தன்மாநகரில் வந்திருந்தேன். ஒருநாட்ட காலையில் 8-மணிக்கு யான் துயிலொழிந்து கண்விழித்ததும், என்கட்டிலுக்கு இரண்டுமுழும் எட்டித், தலைமேல் ஒரு முடிச்சுடைய ஒரு வெள்ளிய ஆடையைத் தொங்கவிட்டா வென்ன, நான்கு அல்லது ஐந்தடியுயரம் வாய்ந்த ஏதோ ஒரு வெண்மையான உருவம் நிற்றலைத் தெளிவாய்க்கண்டேன். அதனைச் சிறிது நேரம் நோக்கியதும், இன்னும் நன்றாய் அதனைக்கண்டு தெளிதற்பொருட்டு என்படுக்கைமேல் எழுந்து உட்கார்ந்தேன். பின்னர் என்னிறண்டு கைகளையும் நிட்டி அதனைப் பிடிக்க முயன்றேன ; உடனே ஒரு நொடிப் பொழுதில் அஃதென் கைகளை விட்டு நிழல் போல் வழுவி என்கட்டிற கால்மாட்டண்டை சென்றது. பானுங் கட்டிலைவிட்டுக் குதித்து அதனைப் பின்றெடாங் தேன்; ஆனால், அது மறைந்துபோய்து. இகதோறாறத் தைக் கண்டின், என்மனைக்குத்தான் யாது நேர்ந்ததோ வென ஐயங் கொண்டேன். என் மனைவியைச் ‘செக்லில்’ உள்ள ‘பெட்வர்த்’ நகரில் அவடன் தந்தையார் இல்லத்தில் விட்டுவந்தேனுதலால், அவளைக் காண்டறகு உடனே குதிரை யூர்ந்து சென்றேன். சென்று, அவ்வில்லத்தின் மேன் மாளிகைக்கு மேற்போகையில் என் ஏவலன் ஒருவன் எனக்குவந்த கடிதங்களைக் கட்டி பெடுத்துக்கொண்டு என்னிடம் வருதற்குப் படிமேல்

பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள் உசநி

இறங்கிவரக்கண்டேன். அவன் என்னிடங் தான் வருவதாகப் புகன்றமையால்; அவன் கையிலிருந்த கடிதக்கட்டை பான் வாங்கிக்கொண்டு, மேலே என் மனைவி பால் ஏக்கேனன். என்மனைவி தன் தங்கையுடனும் மற்றெல்லா துரைமகளுடனும் உடல்நலத்தோ டிருந்தனள். என்னைப்பார்த்ததும், அவர்களெல்லாரும் ‘முன் எண்ணியதற்குவேறாக இப்போது இவ்வளவு விரைந்து திரும்பியது ஏன்?’ என என்னைக்கேட்டனர். அதன் மேல், அன்றைக்காலையில் யான் கண்ட தோற்றத் தினைப்பற்றி அவர்கட்டு எடுத்துரைத்தேன். அது கேட்டு விபப்புற்ற அவர்கள், என் ஏவலனிடமிருந்து யான்பெற்ற கடிதக்கட்டைப் பிரித்து அதிலுள்ள கடிதங்களைப் படிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அங்ஙனமே யானும் அதனைப்பிரித்து முதலில் என்மனைவி எனக்கெழுதியிருந்த கடிதத்தை எடுத்து உரக்கப்படித்தேன். அக்கடிதத்தில் அவள், தான் அன்றைக்காலையில் முழுதும் வெண்மையானதோர் உருவங்கரியமுகத்தினதாய்த் தன் படுக்கையின் பக்கத்தே சிறநிலைக்கண்டமையால், எனக்கேடுகைனாங் தீது நேருமோ என அஞ்சி உடனே யான் திரும்பிவரும்படி வேண்டி வரைந்திருந்தனள். யாங்கள் கண்ட அவ்விருதோற்றங்களின் கிகழ்ச்சிக்குறிப்புகள் அத்தனையும் யாங்கள் ஒப்பிட்டு நோக்க, அதொளின் அதேபொழுதில் அதேமனி நேரத்தில் யான் கண்டபடியே நாறப்புகல் தொலைவிலிருந்த என் மனைவியும் அத்தோற்றத்தைக் கண்டமை புலனுமிற்று.’’ என்பது.

இனிக் ‘குவினி’ என்னும் ஒருமருத்துவ ஆசிரியரும் அவர்தம் மனைவியாருந்தாங் குடியிருந்த ஒருமாளி கையில் 1853-ஆம் ஆண்டு கண்டதோர் உருவின்

தோற்றுத்தை அவர் வரைந்த கடிதத்தினின்றே ஈண்டு மொழிபெயர்த்து எழுதுவாம்:

“ஒருநாளிரவில் (துயில்கொள்ளக்செல்லுப்புமன்) முழுதும் உடை பூண்டிருந்ததோர் உருவம் எனது கட்டிலின் கால்மாட்டிலி நூநு குறுக்கே போய் அடிப்பண்டை அனுகூக்க கண் டென் அது தனது கையை உயரத் தூக்கி, அவ்வடுப்பின்மே னுள்ள பலகையேல் எரிந்துகொண்டிருந்த விளக்கினைச் சுட்டியது. அநநே ரத்தில் என்மனைவி என்கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போது அடிப்பின் பலகைமே விருந்த. விளக்கு அணிக்கப்பட்டது. விளக்கு அவிநது போனு னும், அவ்வருவங் கதவண்டை சென்றதைத் தெளிவாய்க்கண் டென். எங்கள் வேலைக்காரிகளில் ஒருத்தி தான் அங்கனம் எங்கள் அறையில் னுள்ளே நுழைந்திருக்க வேண்டுமென யான் எண்ணி, என்படுக்கையினின்றுங் குதித்து அவளோ மறிக்கழுயன்றேன்; ஆனால், அங்கொன்றும் இல்லை. அதன்பேல் அவ்வறையின் வாயிற்கதவண்டை பாய்ந்து, எங்கள் உடம்பாடின்றி இராவேளோயிற் புகுந்த அவளைப் பின்றெடுரவும் முயன் றேன். ஆனால், வழக்கப்படி அவ்வாயிற்கதவு பூட்டப் பட்டிருந்தது என்மனைவியோ பெரிதுங் திகில்கொண்ட நிலையிலிருந்தாள். நான் கண்டது யாது? என்று அவள் வினவ, யான் அவ்வருவின் ஞேற்றுத்தை எடுத்துரைத் தேன். அதுகேட்டு, அவள் தானும் அதையுருவினைக் கண்டதாகக் கூறியதோடு, அவ்வருதன்கையை அவ்விரா விளக்கின்மேல் வைத்து அதை நிறுத்தி விட்ட தெனவும் மொழிந்தாள்.

அவிந்துபோன விளக்கசைத் திருப்பவும்ஏற்றி முகங்கழுவும் எனத்தில் வைத்திட்டோம்; மின்னர் அஃது

பலர்க்குத் தோன்றிய நினைவுநுவங்கள் உசை

எப்போதும்போல் எரிந்தது யான் அவ்விளக்கு கிணறு போனதைப் புகைப்போக்கியின்வழியே கீழ்வீசிய காற் றின் செயலாக கிணைந்து என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன்; என்றாலும், அவ்வருவாங் தோன்றிய காரணம் புலப்படவில்லை ” என்பது.

உயிர்கிலை ஆராய்ச்சிக் கழகத்தார் ‘குவினி’ என்னும் அம்மருத்துவ ஆசிரியர் கண்ட இத்தோற்றுத் தைப்பற்றி அவர்தம் மனைவியாரை எழுதிக்கேட்க அவர் பின்வருமாறு விடையெழுதினார்:

“என் கணவனுர்ச்சியப் பறுதுமொழியைப் படித்துப்பார்த்தேன். தாம் கண்ட ஆவியுருவத்தைப்பற்றி அவர் மொழிந்தவைகள், யான் அதனைக் கண்ட கிளைவுடன் இணங்கியனவாகவேயிருக்கின்றன. அவ்வருவாங்தன் கையை இரா விளக்கின் மேல்வைத்து அதனை அணிந்தத்தை யான் தெளிவாய்க்கண்டேன். யான் அசுசத்தால் என் கணவர் கையைக் கெட்டியாப்ப்பிடித்துக் கொள்ள முயன்றேன்; ஆனால், அவர், பின்னர்த்தெரி வித்தபடி, யாரோ உள்நுழைந்தவரை மறிப்பதற்காக எமது படுக்கையினின்று கீழே குதித்துவிட்டார். அவ்வறைவாயிற்கதவு என்றும்போற் டூட்டப்பட்டிருந்தது; அவர்போய் அதனைத் திறக்க முயன்றபோதும் அஃது அங்குனமேதான் இருந்தது. உடனேஅவர் ஒரு மெழுகு திரியை ஏற்றினார்; ஏற்றிக் கட்டிலின்கீழும் உள்ளறையும் நோக்கினார்; ஆனால், ஒன்றுங் காணவில்லை. இராவிளக்குர் திரும்பக் கொளுத்தப்பட்டு, முகங்கூழுவும் பாண்டந்தாங்கியின்மேல் வைக்கப்பட்டு, மெழுகுதிரிவிளக்குடன் இரவுமூழுதும் எரிந்தது. அவ்விடதிற்கு யாங்கள் குடிவாங்கு தங்கும் முன் நான் இரவில் விளக்குவைப்படேயில்லை; ஆனால், அதிற் குடிபுகுஞ்ச

பின் எவ்ரோ பெருமச்சவிடும் ஒசையுங் குறட்டையும் அடிக்கடி என்படுக்கையின் அண்டையில் உண்டாகி என்னை மிரளச் செய்தமையால், யான் இரணில் விளக்கீகரியிட வானேன். என் கணவனுர் அவ்வுருவத் தோற்றுத்தைத் தாழும் யானுங் கண்டபின், திகில் கொண்ட என்னை அமைதிப் படுத்தும் பொருட்டு, நிலாவெளிச்சமும் மாசியின்திமிலுன் சாளரத்துடே தோன்றினமையால் அத்தோற்றும் உண்டாயிருக்க வேண்டுமென்றும், விளக்கு அவிந்துபோனது புகைப் போக்கியின்வழியே கீழிறங்கி வீசிய காற்றினால் நிசமுந் திருக்கவேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லி எனது அச்சத்தை மாற்றமுயன்றுர் ஆனாலும், நாங்கள் இருவரும் ஒரேநேரத்திற் கண்விழித்து, நீண்டு ஒரு துறவு மாதைப்போல் உடை யணிந்திருந்த அவ்வுருவத்தைக் கண்டு, அஃது அவ்வறையின்கண் ஜூள் அடிப்பண்டையிற் சென்று அதன் மேற்பலகையில் ஏரிந்து கொண்டிருந்த விளக்கையுந் தனது வலக்கையால் அளைக்கப் பார்த்தபிறகு, அதைப்பற்றி வேறுவகையாக நினைப்பதற்கு இடமே யில்லை. என் கணவனுர் தம் முடையகைகளை நீட்டி அவ்வுருவினைப் பிடித்து நிறுத்த முயன்றபோது, அவ்வுருவங் திரும்பி அவ்வாயிற் கதவிலுடே போகாநிற்கையில் அதனுடை சரசரவென ஒலித்ததையும் நான் தெளிவாய்க் கேட்டேன். நிலவொளி மிகவுங் தெளிவான துலக்கமுடையதாய்த் திகழ்ந்தது; சாளரத்தின் வெள்ளியதிரை அதனை ஒரு பக்கமே தான் மறைத்திருந்தது.” என்பது.

‘குவினி’ என்னும் மருத்துவ ஆசிரியரும் அவர்தம் மனைவியாரும் அவ்வீட்டிற் குடிபுகும் முன்னரே அத்தகைய தோற்றங்கள் அங்கு நிசமுந்ததனை மற்

பலர்க்குத் தோன்றிய நினைவுங்கள் । உரக

றும் பலர் பலகாற் சொல்லியிருக்கின்றனர். ஆனால், அம் மருத்துவ ஆசிரியர்க்கும் அவர்தம் மனைவியார்க்கும் அந்திகழ்ச்சிகளைப்பற்றியது ஏதொன்றுமே முன்னரே தெரி யாது. ஆதலால், அவர்கள் அந்திகழ்ச்சிகளைப் பிறர் சொல்லக்கேட்டதிலிருந்து, அவர்களது உள்ளத்தின்கட்ட தோன்றிய உருவெளித் தோற்றமே அவர்களுடைய கண்களுக்கு அவ்வாறு காணப்படலாயிற்று என்று கூறு தற்குஞ் சிறிதும் இடமே இல்லை. இனி, மேற்சொல்லிய தோற்றத்தைக் கண்டபிறகு அவ்விருவரும் அவ்வீட்டைவிட்டு வேறு ஒரு வீட்டிட்டுக்குக் குடிபோயினர்.

இனி, மூவர்க்குக் கட்டுலனுள் ஓர் உருவத்தோற்றத்தைக் குறித்துப் ‘பெத்தானி’ என்பார் 1854-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களிற் பின்வருமாறுமுதினர்:

‘இவ்வாண்குன் துவக்கத்திலேயே ஒருநாளிரவில் என் படுக்கை யறையின்கண் ஓர் உருவம் இயங்குதலை உணர்ந்தேன். அது கண்முதுகுடைய ஒரு பெண் பாவின் உருவாய்க், கரியதொருபோர்வையினால் முடிமுதல் அடிவரையிற் போர்த்துக்கொண்டிருந்தது. அது முதுமை மிக்க ஒரு பெண்பாவின் உருவமாகத்தான் இருக்கவேண்டுமென என் உளத்திற் பட்டதாயினும், அதன் முகத்தை யான் காணக்கூடவில்லை. அது மெது வாயுங் கள்ளத்தனமாயும் என்படுக்கை யறையின் வாயில்வழியே சென்று, அவ்வறையின் அதே பக்கத்தி ஹள்ள ஆடைவைக்கும் அறையை அனுக்கண்டேன். அதன்பின் அது சட்டியில் முற்றமே மறைந்து போயிற்று. திடீரென உண்டான் அதிர்ச்சியினால் யான் உரக்கக் கூனினேன். அத்தன்மையதான் ஒரு தோற்றத்தை இதற்கு முன்னையினும் பின்னையினும் கண்டிலேன். எனது இயற்கையும் ஆவியிருவங்களைக் காண்

பதற்கு ஏற்றதன்று. அவ்வருவமும் அது தோன்றிய நிகழ்ச்சியுங் கணவல்ல; எனக்கது மெய்ம்மையான தெளிவு நிகழ்ச்சியேயாகும். இனி, அது தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்டதொரு நிகழ்ச்சியும் அன்று. நான் கண்டது நனவு நிகழ்ச்சியேயெனத் தெளிவாய் உணர்ந்தேன். யான் கண்ட அவ்வரு எவருடையதென் பதை யான் அறிந்திலேன். மூன்றுண்டுகளாக யான் இவ்வீட்டிற் குடி யிருந்து வருகிறேன்; எனக்குமுன் இதிற் குடியிருந்தவர்களைப் பற்றி யான் ஏதும் அறி யேன். அந்த அறையில் விளக்குக் கொண்டுபோகவும் இல்லை; வேறொருவிளக்கு. அதன் கண் எரியவுமில்லை. என்றாலும், அவ்வருவம் நன்றாகவே கட்டுலனுயது; ஆடை யறையும் அங்கனமே கட்டுலனுயது; ஆனால், அது மறைந்து போயதும் எல்லாம் இருளாகவே யிருந்தது; கதவும் பூட்டப்பட்டிருந்தது.”

மேலதை எழுதிய துரைமகனுரைப் போலவே அவர்தம் மனைவியாருக் தாம் அவ்வருவத்தைக் கண்ட தனியுங். தம் சிறுமியுஞ் சமையற்காரனும் அதனைக்கண்ட தனியும் பின் வருமாறு. தெரிவித் தெழுதுகின்றார்:

“மூன்னே குறிப்பிடப்பட்ட இரவில் யான் திடு மென விழித்தெழுந்தேன்; ஏது காரணத்தாலென்பதை அறிந்திலேன் என் கணவனுர் தமது முழுங்கைமேற் சாய்ந்துகொண்டு புதியான ஒரு கிழவியை உற்றுநோக்கிக்கொண் டிருந்தனர்; அக்கிழவி ஆடையறை யண்டை குணிந்து சென்றதை யானுங் கண்டேன். அதனை உண் மையான வடிவமென்றே நம்பினேன் ஆனால் அது திடு ரென மறைந்துவிட்டது. அப்போது என்கணவனுர் தாம் கூறியபடியே ஒருபெருங் கூச்சவிட்டனர்; அதன்பின் தாங் கண்டதிதுவென எனக்குச் சொல்லினார். யான் கத-

பலர்க்குத் தோன்றிய நினைவுங்கள் உடுக

வைத் திறக்க முயன்றேன்; ஆனால், அது பூட்டப்பட்டிருந்தது. என்கணவனுர்க்குண்டான நினைவே எமதுள் எத்தின் ஒற்றுமையால் எனச்சும் அங்கனாந் தோன்றி யது போலுமென முதலில் எண்ணினேன்; ஆனால், அவரைவிட யானே அத்தகையதொரு தோற்றத்தைக் காண்டற்கு ஏற்றவெளன் எண்ணினேன். அவ்வுருவத் தோற்றத்தைப்பற்றி யான் என் ஏவலாளர்ச்சு உரையா திருந்தும், மறுநாளில், மூன்றாண்டுள்ள ‘மூரியல்’ என் னுஞ்சிறுமி அன்றிரவு தன் செவிலித்தாயை யெழுப்பி, அச்சம் இல்லாமலே ‘கிளாரா, கிளாரா, அறையிலே ஒரு கிழவி வந்திருக்கிறோன்’ எனச் சொல்லியதென்று அச்செவிலித்தாயே எண்ணிடம் பகர்ந்தாள். எனினும், அச்செவிலித்தாய் அத்தகையதேதுங் கண்டிலள். இன் னும், என்சமையற்காரி ‘இராக்காலங்களில் நீங்கள் என் அறையில் வந்ததுண்டா?’ என என்னைப் பலகால் வின வியதுண்டு; ஆனால், யான் அங்கனம் அவளாறையிற் சென்றதேயில்லை. இதனை யான் அவட்குச் சொல்லிய போது அவள் இறும்பூதுற்றுத் தியங்கினால்.” என்பது.

இந் நிகழ்ச்சியிற் போங்க துரைமகஞரும் அவர்தம் மீணவியாரும் அவர்தஞ் சிறுமியுஞ் சமையற்சாரியு மெல்லாங் கண்ட அக்கனந்த் கிழவியின் உருவம் அதற்கு முன் அவர்களால் அறியப்படாத தொன்றுபிருத்தலால், அஃது அவ்வீட்டிலிருந்து முன்னெருகால் இறந்து போன கூனற்கிழவியின் உருவமோ, அல்லது மறுமை யுலகத்தில் ஆவியுருவில் நிற்கும் அவளது பற்றுள்ளத் தில் எழுந்த நினைவின்றேற்றபோ இன்னதுதா னென்று உறுதிப்படுத்தல் இயலாததா யிருக்கின்றது. அதுவேயு மன்றி, நால்வர் கண்ணுக்குத் தோன்றிய அவ்வுருவம், அந்கால்வரில் எவர்க்கு உண்மையாய்த் தோன்றியது?

மற்றெவர்க்கு அவரது நினைவின் எதிருருவாய்த் தோன் நியது? என்றால் இதுதான் முடிவெனக் காண்ட இல்லை இயலாத்தா யிருக்கின்றது. ஆனாலும், அத்துரை மகனுரின் மனைவியார் தாங்கண்ட அவ்வாருத் தங் கண வனார் நினைவின் ரேற்றமா யிருக்கலாமோவென முதலீல் ஜியற்றுப், பின்னர் அத்துணை நினைவு வன்மை தமக்கண்றித் தங் கணவனுர்க் கில்லாமையை யுணர்ந்து பார்த்துத், தாங் கண்ட காட்சியே உண்மையாக இருக்கவேண்டு மென்று முடிவுசெய்து கொண்டதிலிருந்து, ஒருகால் அவரது கணமுற் ரேன்றிய தோற்று மே உண்மைத் தோற்றமாய், ஏனை அவர்தங் கணவர் சிறுமி சமையற்காரி முதலாயினுர் கண்டது அத்துரை மகளாரின் நினைவின் ரேற்றமா யிருக்கலாமோ என்று கருதுதற்கும் இடம்லண்டாகின்றது. அது வல்லாமலும், அவர்தஞ் சமையற்காரி அவ்வாருவி னியக்கத்தைத் தன் அறையிற் பலகாற் கண்டு தன் தலைவியை வினவிய துபோல, அவடன் றலைவி அங்ஙனம் அதனைப் பலகாற் கண்டு பிறரிடங் கூறினுரென்பது மேற்போந்தபகுதியிற் புலனுகாமையின், அச்சமையற்காரிக்குத் தோன்றிய தே உண்மையான தோற்றம், மற்றையோர் கண்டன வெல்லாம் அச்சமையற்காரிதன் நினைவின் ரேற்றமா யிருக்கலாமெனக் கூறுதற்கும் இடனிருக்கின்றது. அஃப் தெங்கன மாயினும், முதலீல் ஒருவர்க்குத் தோன்றிய அக்கிழுவி யுருவின் ரேற்றம் மட்டும் உண்மையான தொன்றுகத்தான் இருக்கவேண்டு மென்பதிலோ ஜியங் கொள்ளுதற்கு இடனில்லை. என்றாலும், அக்கிழுவியின் நினைவுருவமோ அல்லதவளின் நுண்ணுடம் புருவோ அங்கே தோன்றியது என்பது மட்டுந் துணிப்பப்படாத தொன்று யிருக்கின்றது. அதுகிடக்க.

தெளிவுக் காட்சி

ஒருவர் உறுத்து நினைந்தனினைவும் உறுத்துக் கண்ட காட்சியும், அண்மையிலோ சேய்மையிலோ உள்ள பிறருடைய உள்ளத்தில் விலக்க முடியாமற் ரேன்றுதலும், அல்லதவரது கட்புலனைதிரே உருவ கொண்டு தோன்றுதலுமாகிய நிகழ்ச்சிகளைப்பற்றியே இந்நாளில் இதுகாறும் நன்குவிளக்கிப் போந்தாம்.

இனி, அவ்வாறின்றி, எவரும் நினையாத நினைவு களையுங், காணுத காட்சிகளையும், எவர்க்கும் புலனுகா திருந்த மறைபொருள்களையும் அண்மையிலுஞ் சேய் மையிலுஞ் தெளிவாகக் காணுஞ் ‘தெளிவுக் காட்சி’ மக் களிற் சிலர்க்கு உள்ளத்தே அமைந்திருக்கின்றது என்ப தனியுஞ் சிறிது விளக்குவாம். இதற்கு அமெரிக்கா தேயத்தில் நிகழ்ந்த உண்மைவரலாறு ஒன்றனை இங்கே மொழி பெயர்த்து வரைகுதும்:

‘சிக்காகோ நகரமென்பது இந் திலவுலகத்துள்ள எல்லாங்கரங்களைப் பார்க்கினும் முயற்சியிற் நலைசிறந்த தொன் தென்பது எவரும் அறிந்ததே யாம். யோனு முனிவரது சுரைக்காயைப்போல் அஃது ஓரிரவிலேயே முளைத்து விட்டதெனத் தோன்றியது. அதன் குடிமக் களதுதொகை விழரங்கு பெருகியது; அதனாற், புழக் கத்திற்கும் இன்ப நுகர்ச்சிக்குஞ் தண்ணீர் இன்றியமையாது வேண்டப்படுவதாயிற்று. நிலதூல்வல்லார் அத்த கைய நிலப்படையின்கீழ்த் தண்ணீர் இருத்தல் இயலாது என்றனர்; அதனாற் கலைநூலறிவு பிழைப்பட்டது. நிலத் தின்மேலுள்ள தண்ணீரையே எதிர்பார்க்க வேண்டின

யையின், உடனே ஒரு கூட்டுறவுக் கழகத்தார் ஏற்பட்டு மேலுள்ள அழுக்குத் தண்ணீரைசிய வல்லார்க்குங் கொடுத்து வரலானார்.

‘அப்போது அச்சிக்காகோ நகரத்தில் ஆபிரகாம் ஜேம்ஸ் எனப் பெயரிய ஒருவன் இருந்தனன்; அவன் கல்வியறிவில்லாத ஒருபேதை; கள்ளமில்லாத வெள்ளோயுள்ளத்தினன். ஆனாலும், அவன் இயற்கையாகவே தெளிவுக் காட்சி வாய்ந்தவன்; உண்மையான ஒரு குறிகார வென்றும், அவன் வெளியுணர்வு சிறிது மில்லா அறிதுயிலிற் செலுத்தப்பட்ட போது அந்நகரத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு நிலப்பகுதியின் கீழ்த் தண்ணீரும் மண்ணெண்ணெண்யும் ஏராளமாய்க் கிடைக்குமெனக் கூறினுடென்றுங் காரசின் ஜார்டன் என்னும் அம்மையார் அறிந்து உரைத்தார். ஆனாலும் நீண்ட காலம் வரையில் அவன் கூறிய அவ்வரைகளை எவருமே உண்ணித்திலர். கிடைகியாக ‘மையின்’ என்னும் ஊரிலிருந்து சிக்காகோ நகரத்திற்கு அலுவல் பேல்வந்த ‘உவைட் ஹெட்’ ‘ஸ்காட்’ என்னும் இருவர், ஆபிரகாம் ஜேம்ஸ் என்னும் அக்குறிகாரன் கூறிய உரைகளைக் கேள்வியற்றுத், துளைத்துச் சென்றால் தண்ணீர் ஏராளமாய்க் கிடைக்கு மென்று அவன் குறிப் பிட்டுக் சொல்லிய இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவன் உடனே அறிதுயிலிற் சென்றவனுக்கித் தண்ணீர் கிடைக்கக் கூடிய அவ்விடத்தைச் சுட்டிக் காட்டினான். பின்னும், அவன் தான் தண்ணீர் மட்டு மேயன்றி, இரண்டாயிரமைலுக் கப்பாலுள்ள பாறை மலைகளிலிருந்து அந்நீரோட்டந்தாமங்கிற்கும் அவ்விடத்திற்கு வருதலையுங் கண்டதாகப் பகர்ந்தனன்; அந்நீரோட்டம் ஊடுருவிவரும் நிலப்படைச்சௌயும் நிலவறை

கணையுங்கூடத் தான் ஒரு சிறி(map)யில் எழுதிக் காட்டுதல் கூடுமெனவும் மொழிந்தனன். உடனே அங்கிலத் தை வாங்கிக் கொள்வதற்கு உடன்படிக்கை செய்யப் பட்டது; நிலத்தைத் தோண்டும் விளையுந் துவங்கியது. இங்னன் துவங்கியது 1864-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களிலாகும். அவ்விணை நாடோரும் நடைபெற்று நவம்பர்த் திங்கள்கூக்கு வந்ததுங்கீழே 711 அடி ஆழம் அகழுப் பட்டது; அவ்வளவு ஆழந் தோண்டியதும் நீர்க்கிலை தட்டுப்பட, அப்பொழுதே நாளொன்றுக்கு அறநாறு பிர நானுழி தீஞ்கைவத் தண்ணீர் மேற்பொங்கி வழிந் தோடலாயிற்று. அக்குறிகாரன் பேச்சை முதலில் நம் பாதிருந்த மக்கட்கு நட்பிக்கை வருஷித்தற் பொருட்டு அவன் அகக்கண்ணேற் கண்டு வரையறுத்துச் சொல்லிய வாறே துளைக்கருவி துருவிச் சென்ற நிலப்படைகள் அமைந்திருந்தன. துவக்கத்தில் துருவகருவி 100 அடி வரையிற் ரூணைத்துச் சென்றங்கிலம் அடைமண் படையாயிருந்தது; அதன்பின் 35 அடி வரையில் எண்ணெய் கலந்த சுக்கான்கற்படை யாதலால் அது நிலக்கரியைப் போல் நன்றாய் ஏரியத்தக்கதாயிருந்தது; அதன்பின் 100 அடிகாரும் ஒருவகையான சலவைக் கற்படை (Joliet marble); அதன்பின் 125 அடி வரையும் மண அஞ் சக்கிமுக்கிக்கல்லும் ஒருங்குதிரண்டு இருப்புத்தீக் கல்லுள் சிறிது செம்புங் கலந்த படை; அதன்பின் 156 அடிகாரும் மண்ணெண்ணெய் ஊறிய பாறைக்கவிப்பு, இது தகரமும் சுயப் பொடியுங் கலந்த பசைபோல் தடிப் பாய்க் கொழுவிய வண்டலாய் மேற்கிளம்பியது; அதன்பின் 530 அடி ஆழத்திற் கந்தகக்கலப்புள்ள சுக்கான் கற்படை; அதன்பின் 639 அடி ஆழத்திற் கந்தகங் கலந்த இரும்புங் சக்கிமுக்கிக் கல்லும் உடைய ஒரு சுக்கான்

கற்படை துளைக்கப் பட்டது ; இச் சுக்கான் கற்படை மிகவுங் கெட்டியாய் இருந்தமையால் வேலை மெதுவாக வே நடந்தது : உள்ளடங்கியிருந்த ஆவி இப்போது வெளிக் கிளம்புதற்கு இடங் கிடைத்தமையால் இந்திலைப் படையின் கண் ஒருவகையான கொந்தளிப்பு அடிக்கடி உண்டாயிற்று ; அதனால் அங்கிருந்த தண்ணீர் 30 அடி யிலிருந்து 60 அடிவரையிற் சடுதியிற் கீழிறங்கி மறுபடி யும் மேன்மட்டத்திற்குச் சடுதியில் எழுவதாயிற்று ; அப் போது, தருவகருவியாற் பெயர்ந்த துண்டுகளும் மற் றைப் பொருள்களும் அத்தண்ணீரொடு கலந்து உடன் வர லாயின் ; மேலும் மேலும் அத்தருவு தொழில் நடந்துகொண்டே போயிற்று ; பின்னர் 711 அடி ஆழத் திற்கு வந்தவுடன் கீழுள்ள பாறையின் வளைவு துளை யிடப்பட்டது ; நால்கரை விரற்கடை அடியிற் தருவப் பட்டதுளைவழியே 58 வரை வெதுவெதுப் புள்ளதோரு செழும்புனல் பளிங்குபோற் றெளிவாய், வைரம்போற் றாய்தாய், சிலையியற் பொருள் இயங்கியற் பொருள் எதுங் கலவாததாய்ப், பருகுதற்கும் உடம்புஙலம் பேணு தற்கும் இதுவரையிற் கிடைத்த எல்லாவகையான நீரை யும்விட மிகச் சிறந்த தொன்றூய், எக்காலத்தும் ஏழை மக்கட் குதவும் நட்புப் பொருளாய்ச் சடுதியில் வெடித்து மேல் வந்தது.”

“நம்பிக்கை யில்லாதவர்கட்கு இஃதோர் அரிய பெரிய நிகழ்ச்சியா யிருக்கின்றது ; கட்புலனுகாத ஓர் அறிவுக் காட்சியால் வெளிப்புடுத்தப்பட்ட இவ்வண் மை நிகழ்ச்சியை மறுத்து உரைக்கத் தக்கது எதுமே இல்லை. இயற்பொருள்நூல் தண்ணீர் அகப்படாதென்று கட்டுரைத்துச் சொல்லியது ; மன்னாலோ அதனுரை யைப் பொய்யென மொழிந்து, இங் சிலவுக்கமானது

தன் அருவாணிமேற் சமூன்று செல்லுங்காறும் ஏராள மாய்ப் பெருகியோடும் நீரோட்டம் உள்ளதாகிய ஓரிடத் தை யான் சுட்டிக் காட்டுவேன் என்றது. 1864 ஆம் ஆண்டிலிருந்து சிக்காகோ நகரத்து இந் நீர்ஊற்றுஞ்சு நாளொன்றுக்குப் பதினைந்து நூற்றிராணுமி தண்ணீர் அளித்து வருகின்றது.” என்று கலைநூற் புலமையில் மிகக் சாழுகிவெல் ஏடன் என்னும் பேராசிரியர் வரைந் திருக்கின்றார்.*.

இம் மெய்ந்கிகழ்ச்சியினுற் போதரும் உண்மையாது? பல கலைநூற் புலமையின் மிகக்காராலும் அறியப் படாத மறைபொருள்கள், கல்வியறிவே சிறிதுமில்லாத பேதையர் சிலரின் அகக் கண் காட்சியால் நேரே கண்டு தினைத்தனையும் பிழைப்படாமல் வெளிப்படுத்தப் படுகின்றன வென்பதன்றோ? ‘ஆபிரகாம் ஜேம்ஸ்’ என்னும் அகக் கல்லா ஆண் மகன், இந்நிலத்தின் மேற்பரப்புக்கு 711 அடி ஆழத்தின் கீழ் உள்ளதான் அத் தீஞ்சுவைத் தண்ணீர் நிலையை எங்கனாங் கண்டறிந்தான்? கல்வித்துறையில் ஆழந்துபோன துரை மக்களின் காட்சிக்கும் அறி வுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாத இந்நிலத்தின் ஆழத்தையும், அவ்வாழத்திலுள்ள பெரியதொரு நீர் நிலையையும் கண்டது அவன்று புறக்கண்ணு அல்லது அகக் கண்ணு? புறக்கண்ணே மேலுங் கீழும் முன்னும் பின்னும் மறைப்பட்டிருக்கும் பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு சிறிதுங் காணவல்லதா யில்லை; அங்குன மிருக்க, அங் நாலிடங்களிலும் அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்றும் மறைப்பட்டிருக்கும் பொருள் நிகழ்ச்சிகளைப் பிழையாமற் காணவல்லது ஒன்று உள்தாயின். அது நம்

* “Phrenological Annual,” 1892. Extract from article by Dr. Samuel Eadon, M. D., M.A., L.L.D., & Ph. D.

உடுதி

தோலைவிலுணர்தல்

மக்களிற் சிலர்க்கு வாய்ந்துள்ள அகக்கண்ணே யாக வேண்டுமென்பது தெற்றெனப் புலனுகின்ற தன்றே?

அற்றேலாலிதாக, கல்வித் துறையிற் சிறந்தாராய்த் திசமும் அறிஞர்க்கும் புலனுகாத மறைபொருள் நிகழ்ச்சிகள், கல்வியறிவில்லாப் பேதையர் சிலர்க்கு நன்குவிளங்குதல் என்னை யெனின்; இப்பிறவியிற் கல்லாதவராய்க்காணப்படும் அகக் கண்ணுடையார் சிலர் மேற்சென்ற பிறவிகளிற் பலதுறைகளிலும் நன்கு கற்றுத், தம் அகக் கண்ணை மறைத்த அறியாமையிருள் விலகி அகவறிவு நன்கு விளங்கப் பெறுகின்றாகவின், அவர் இப்பிறவியிற் கல்வியறிவின் ருணையில்லாமலே எல்லாவற்றையும் நன்கு நேரே கண்டறிய வல்ல அகக்காட்சி யுடையராகின்றுரென்க.

மேலே காட்டிய மெய்ந்திகழ்ச்சியில் ‘ஆபிரகாம் ஜேம்ஸ்’ என்னுங் தெளிவுக் காட்சியினன் கண்ட நிலத்தின் கீழ் நீர் நிலையினை, அவன் காலத்திருந்தார் எவருமே அறியாராகவின். பிறரொருவர் அதனைக் கண்டறிந்து நினைந்த நினைவே அவனுளத்திற் தேரேன்றிய தென்று கூறுதலும் ஆகாமை உணர்ந்து கொள்க.

இனிக், கல்வித் துறையிற் தீர்ச்சி பெற்றார் சிலர்க்கும் மறைபொருள் நிகழ்ச்சிகளைக் காணும் அகக்கண்காட்சி யுளதென்பதனை விளக்குவாம். மறைபொருள்களைக்காணும் அக்காட்சிக்கு, அவர்கள் இப்பிறவியிற் பயின்றதூல்களால் உளதாய அறிவு நேரேது ஜெனசெய்யாவிட்டும், இப்பிறவியின் நூலறிவும் மேற்பிறவிகளின் நூலறிவும் ஒருங்குசேர்ந்து, அவரது அகக்கண்ணை மறைத்த வல்லிருளை அகற்றி அதனை நன்குவிளங்கச் செய்தவின், அவை அக்காட்சிக்கு நேரல்காரணமாதல்கருத்திற் பதிக்கற்பாற்று. இற்றைக்கு 163-ஆண்டு

கருக்குமுன் மேனுட்டிற் சவீடன் தேயத்தில் ஸ்டாக் கோம் என்னும் நகரில் 84-ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவரான ‘சவீடன்பர்க்கு’ (Swedenborg) என்னும் ஆசிரியர் கலைநூற்புலமையிற் றலைசிறந்து விளங்கினவர் ஆவர். இவர் தமக்கு அகவை 55-நடக்கையில், இவரது அகக்கண் திறக்கப்பெற்று, மேலுலகக் காட்சிகளையுங், கடவுளின் இயல்புகளையும், பலதிறப்பட்ட உயிர்கள் உலகங்களின் காட்சிகளையுங் கண்டு நூல்கள் பல எழுதினார். அவர் எழுதிய அந்தால்கள் ஒன்றில், தாம் மேலுலகக் காட்சிகளையுங் கடவுளியல்புகளையுங் கண்டு, அவை தம்மை நேரே காணமாட்டாத இந் நிலவுலகினர்க்கு அறிவிக்கும்படியாகவே கடவுள் தமக்கு அகக்கண் திறப்பித்தருளினார் என்று நுவன்றிருக்கின்றார். அவரது காலத்திருந்த ‘காண்டு’ (Kant) முதலான மெய்ந்துலா சிரியரும் பிறரும், அவரது அகக்காட்சியின் மெய்ம்மை யை வியந்துபேசிப் பாராட்டி யிருக்கின்றனர். அத் தகையஅப்பெரியார் பலரறியக்கண்டுசொல் வியழிறன்டு மறைபொருள் நிகழ்ச்சிகளை ஈண்டெடுத்துக்காட்டுதூம்:

‘வீஸ்டாக்கோம் நகரத்தில் உலாந்தா அரசன் தூதுவராய் அமர்ந்திருந்த துறைமகனுரீன் மனைவியான; ஆர்த்தி வில்லி’ இறந்துபோன தம் கணவர் உணவுபடைக்கும் வெள்ளிக்கலங்களைத் தண்ணிடங் கடனுக வாங்கினமையின், அவற்றிற்குரிய பணத்தைச் செலுத்தும்படி ஒரு பொற் கொல்லனால் அடிக்கடி வேண்டப் பட்டார். ஆனால், அப்பணம் அவனுக்குத் தங் கணவராற் செலுத்தப் பட்டதெனவே அவ்வம்மையார் நம்பினார்; என்றால், அதற்குப் பெற்ற பற்றுச்சிட்டை அவர் கண்டெடுக்கல் முடியவில்லை; ஆகவே; அச்சிட்டு எங்கேயுள்தென்று தங் கணவரைக் கேட்டு அறிவிக்கும்படி

அவ்வம்மையார் சவீடன்பார்க்கு ஆசிரியரைக் கெஞ்சி வேண்டிக் கொண்டார். முன்றுநாட் கழித்து அவ்வா சிரியர் அவ்வம்மையாரது இல்லத்திற்குப் போந்து. அங்கே காணவந்திருந்தார் பலர் முன்னிலையில், தாம் அவர்தங் கணவனுரைக் கண்டு பேசியதையும், அவர் அக் கடனைச் செலுத்திப்பெற்ற பற்றுச்சீட்டு அவரது அவ்வில்லத்தின் மேன் மாளிகையின் கண்ணதான் ஓர் அறையில் உள்ள நிலைப் பேழையில் வைக்கப்பட்டிருத் தலைத் தாம் அவர் வாய்க் கேட்டறிந்ததையும் எடுத் துரைத்தார். ஆனால், ஆர்த்திலில்லி என்னும் அவ்வம்மையார் தாம் அங்கிலைப் பேழையை முன்னமே தேடிப்பார்த்தும், அஃதங்கில்லாமையை அறிவித்தார். அதற்குச் சவீடன்பார்க்கு சொல்லியதாவது : அவ்வம்மையாரின் கணவரது ஆவியிருவந்தமக்கு அறிவித்ததில், அங்கிலைப் பேழையின் இடது பக்கமாயுள்ள, ஓர் இழுவையை இழுத்தால் அதில் ஒரு பலகை காணப்படும்; அப்பலகை யை இழுத்தால் அதில் ஒரு கள்ள அறை காணப்படும்; அக் கள்ளவறைக்குள் மறைபொருளாகத் தாம் உலாந்தா அரசற் கெழுதிய கடிதங்களும் அப்பற்றுச் சீட்டும் இருக்கும் எனப் போந்த செய்தி குறிப்பிடத்தக்கதாகு மென்பதே. அச் செய்திகேட்டு அங்கிருந்தா ரெல்லா ரும் உடனே மேன் மாளிகைக்குச் சென்று, அவர் விளக்கிச் சொல்லியபடியே இதற்குமுன் எவரும் அறியாத அக் கள்ள வறையில் அப்பற்றுச் சீட்டும் அரசியற் கடிதங்களும் இருக்கக் கண்டார்கள்.”*

இங் நிகழ்ச்சியிற் சொல்லப்பட்ட பற்றுச்சீட்டை மறைத்து வைத்து இறந்துபோன துரைமகனான்றி வே

* Prof. W. F. Barrett's Psychical Research, pp. 154, 155.

றெவரும் அதனை அறியாதிருந்தும், அத் துரைமகனுரின் ஆவியுருவினைத் தமது அகக் கண்ணினுற் றெளிவாய்க் கண்டும், மறைப்பட்ட அச்சிட்டு இருந்த இடத்தை அவ் வாவியினுற் றெரிந்துரைத்தும், ஒருவரண்றிப் பலர் முன் னிலையில் அதனை மெய்ப்பித்த ஆசிரியர் சுவீடன் பர்க் கிள் தெளிவுக்காட்சி எவரானும் ஐயுறுதற்கு இடங் தராத வியப்பினதாதல் கருத்திற் பதிக்கற்பாற்று.

இன்னும், இவ்வாசிரியர் 1759-ஆம் ஆண்டு செப் டம்பர்த் திங்களில் ஒரு சனிக்கிழமை பிற்பகல் நாலு மணிக்கு இங்கிலாந்திலிருந்து ‘காட்டன்பர்க்கு’ என்னும் நகர்க்கு வந்து, அங்கே ஒரு நண்பரால் அவர்தம் வீட்டிற்கு அழைக்கப் பட்டார். இரண்டுமணி நேரத் திற்குப் பின் அவர் அவ்வீட்டை விட்டு வெளியே போய்ப், பிறகு உள்ளே திரும்பிவந்து, அப்போதங் கிருந்த விருந்தினர் குழுவை நோக்கி “இப்போதுதான் ‘ஸ்டாக்கோம்’ நகரத்தில் ஒரு பொல்லாத தீப் பற்றி எரிகின்றது! அத் தீயானது விரைந்து பரவுகின்றது!” என்று சொல்லிக் கொண்டே அடிக்கடி வீட்டை விட்டு வெளியேபோன வண்ணமாய்த் துடிதுடித்தார். அந்த ஸ்டாக்கோம் நகரமானது காட்டன்பர்க்கு நகரத் திற்கு கீம்பது சௌமன் மைல் தொலைவி ஆள்ளது. மேலும், அங்கே தம் நண்பர் ஒருவரின் வீடு இப்போதே சாம்பலாய்ப் போய்விட்ட தெனவுங், தமது இல்லமுங் கூட இடர்ப்பாடான னிலைமையிலிருக்கின்ற தெனவும் மொழிந்தார். ஆனால், மாலை எட்டு மணிக்கு மறுபடியும் அவர் வீட்டைவிட்டு வெளியே போய்த் திரும்பி வந்து, தமது வீட்டிற்கு முன்றுவதான இல்லத் திலேயே அத்தீ அனிக்கப்பட்டுவிட்டது என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறினார். அவர் கூறிய அச்செய்தியா

னது அந்கர மெங்கும் பெரியதொரு குழப்பத்தினை உண்டாக்கியது; அன்று அம்மாலைக் காலத்திலேயே அச்செய்தி அரசியற் றலைவர்க்கு அறிவிக்கப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அத்தலைவர் சுவீடன்பார்க் காசிரியரைத் தய்ப்பால் வருவித்து அத்தீ சிகழ்ச்சியைப்பற்றி வினவினார். அதற்கு அவர் அந் நெருப்புண்டான வகையையும், அஃதெவ்வளவு நேரம் பற்றி எரிந்தது, பின் அஃதெவ்வாறு அணைக்கப்பட்டது என்பவைகளையு மெல்லாஞ் சீராய் எடுத்துரைத்தார். அங்ஙனம் அந் நெருப்புப் பற்றி எரிந்த நேரத்தில், வாணிகக் கழகத்தினரால் விடுகெப்பட்டது ஓர் ஒற்றன் திங் கட்கிழமை மாலையிற் காட்டனப்பர்க்கு நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கொணர்ந்த கடிதங்களிற், சுவீடன் பர்க்கு மொழிந்த வண்ணமே அந்நெருப்புப் பற்றிய வரலாறு குறிக்கப்பட்டிருந்தது. அதற்குத்தாட்காலையில் வந்த அரசியற் றாதுவனும் முன்வாத செய்தியின் உண்மையை அரசியற் றலைவர்க்கு உறுதிப்படுத்தி விளம் பினன். சுவீடன்பார்க் காசிரியர் மொழிந்தவாறே அந் நெருப்பு அன்று மாலை எட்டு மணிக்குத்தான் அவிக்கப் பட்டது என்க.

இங்ஙனங், தாமிருந்த இடத்திற்கு நெடுந்தோலைவி லுள்ள தபதூரில் நெருப்புப் பற்றி எரிந்ததனையும், பின்னரது அணைக்கப்பட்டதனையும் புறக்கண்ணதிரே கண்டாற்போல், அத்துணை விளக்கமாகத் தமது அகக் கண்ணாற் கண்டு அரசியற் றலைவர் உட்பட எல்லார்க்கும் எடுத்துக் கூறிய சுவீடன்பார்க் காசிரியரின் அகக்கண் காட்சியி லுண்மையினை எவ்வேறும் மறுத்துச் சொல் லுதல் இயலுமோ? இயலாதன்மே.

இனித், தெளிவுக்காட்சி யுடையார் சிலரால் நோயாளிகட்டு உண்டாகும் நண்மை சிறிதன்று. ஏனென்றால், சில கொடிய நோய்களின் நண்மை அங்கோய்களாற் பற்றப்பட்டு வருந்துவார்க்குங் தெரிவ தில்லை; அவர்க்கு நோய் தீர்க்கவரும் வல்ல மருத்துவர்க்குங் தெரிவதில்லை. சிறந்த மருத்துவர்களும் நோயின் நண்மையும் அதன் மூலமும் நன்குணரப் பெறுமற் பிழைபடுதலால், அவர் கொடுக்கும் மருந்து நோயாளிக்கு நோயினால் விளையுந் துன்பத்தைவிட மிகக்கொடிய துன்பத்தையும் உடலழி வையும் விளைத்துவிடுகின்றன. ஏனென்றால், உடம்பின் மேலே காணப்படும் நோய்களை மருத்துவர்கள் நேரே காண்பதனாற் பெரும்பாலும் பிழைபடாமல் அவை தீர்க்கு முறைகளைச் செய்து அவை தம்மைத் தீர்த்து விடுகின்றார்கள். ஆனால், உடம்பி னுள்ளே நிகழும் நோய்க் காரணங்களையோ அங்கனம் அவர்கள் நேரே காண்டல் இயலாமையால், வெறும் உய்த்துணர்ச்சி ஒன்றே கொண்டு ஆராய்ந்து தாங் கருதிய மருந்துகளை ஊட்டுகின்றார்கள்; அல்லது உடலுறுப்புகளை அறுத்துப் பார்த்து அவையிற்றை கீக்க முயல்கின்றார்கள்; இம் முயற்சியிலே பலகாலும் பிழைபட்டு விடுதலால், நோயாளிகள் அவர்தரும் மருந்தாலும் அவர் செய்யும் முறை பாலும் பெருந்துன்புமாந்து இறந்துபோகின்றார்கள்! இவ்வாறு நேரும் இடர்கள் சிலவற்றையாமே பார்த்திருக்கின்றேம். ஒருகால் ஒரு செல்வர் வீட்டு இளமாதரார் ஒருவர்க்கு மிகக்கொடியதொரு வயிற்றுவலி யுண்டா சிறை. அதற்காக ஆங்கிலமருத்துவர் சிலர்பாற் பெரும் பொருள் கொடுத்து மருந்துகள் வாங்கித் தொடர்பாக டூக்கிகாண்டும், ஏதும் பயன் விளைந்திலது. அதனாற், சிறிது காலத்திற்குப் பின் அம்மாதரார் சென்னைக்கு

வந்து, அங்கு அறுத்துத் தீர்க்கும் வல்லமருத்துவர் ஒரு வர்க்குத் தாம் படும்பாட்டை எடுத்துரைப்ப, அவர் வயிற்றினுள்ளே ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கின்றது; வயிற்றை அறுத்துப் பார்த்துத்தான் அந்தப் பிசகைநீக்க வேண்டுமென்றனர். அதற்கு அம்மாதரும் அவர்தனு சுற்றத்தாரும் இசையைவே, அம்மருத்துவர் அவ்வம்மையார்க்கு மயக்க மருந்து கொடுத்து அவரது வயிற்றை அறுத்துப் பார்க்க அதனுள்ளே ஏதொரு பிசகும் இல்லாமைகண்டு ஏமாற்றம் அடைந்தனர். உடனே அவரது வயிற்றை மறுபடியும் மூடித்தைத்து, அவ்வம்மையார்க்கு மயக்கங் தெளிவித்தார். அவ்வம்மையார் பின் னும் வயிற்று வலியால் துன்புற்றே வந்தனர். இங்குன் மே மருத்துவர் செய்யும் பிழைபாடுகள் இன்னும் பல வற்றைப் பார்த்துங் கேட்டு மிருக்கின்றேம். ஆகையால், வெறும் உய்த்துணர்ச்சி ஒன்றுகொண்டே உடம்பின் அகத்தே நேரும் பழுதுகளைத் திருத்தமாய் உணர்தல் செல்லாதென்பது உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இங்குனமாக எத்து ஜீனச சிறந்த மருத்துவர்களும் உடம்பின் அகத்துள்ள நோயின் கூறுபாடுகளைச் செவ்வைனே யறியப்பெறுமற் பிழைப்புதலாலும், அதனால் எத்தனையோ சிறந்த மக்கள் பெரிதுங்கு துன்புற்று உயிரிழுத்தலாலும் அப்ளநாடுகளிலுள்ள மருத்துவ அறிஞர் சிலர், தெளிவுக்காட்சியுடையார் சிலரைத் துஜீனகொண்டு நோயாளிகளின் உடம்பினுட்பகுதிகளின் நிலையினைத் தெளிவாகத்தெரிந்து, அவர்க்குள்ள நோய்களை எளிதிற்றீர்த்து வருகின்றார்கள். இதற்கு உண்மையாக திகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினை ஈண்டு எடுத்துக் காட்டுதும்:—

“உலில்டு எனப்பெயரிய ஒரு சிறந்த மருத்து ஆசிரியர் நல்ல காலமாய்த், தெளிவுக்காட்சி இயற்றி

வாய்ந்த ஒரு மாதராரது பழக்கத்தைப் பெற்றனர்; இம் மாதரார் நல்லதொருகுடிம்பத்தில் அமைதியாய்வாழ்ந்து வரும் நல்லெலாழுக்கம் வாய்ந்தவர். ஒருநாள் இம்மருத்துவர் அவ்வும்மையாரை நோக்கித், தமக்கு நண்பராயுள் எார் ஒருவர் பல ஆண்டுகளாக ஒவ்வொருநாளின் இரவி மூங் தம்முடைய முதுகிலும் நெஞ்சிலுஞ் சொல்லற்கரிய நோய்கொண்டு நெடுநேரம் வருந்துகின்று ரென்றும், இப்போது சிலநாட்களாக ஒரு நாற்காலியில் அவர் இரவு முழுதும் உட்கார்ந்திருக்க வேண்டியவராய் விட்டமையால் அவருடைய கால்கள் வீங்கத்துவங்கியிருக்கின்றன வென்றும் புகன்றூர். இந்த நண்பர் மூன்றுண்டுகளாக இலண்டன் மாநகரிற் புகழ்பெற்ற மருத்துவர் பலரால் முறையாகப் பார்க்கப்பட்டுவந்தவர். அவரிற் சிலர் அந் நோயாளியின் நெஞ்சப்பையில் ஏதோ கருகலான ஒரு நோய் இருக்கவேண்டுமெனக் கூறினர்; மற்றுஞ்சிலர் அஃப்தொரு நரம்பைப் பற்றிய வலியாய் இருக்கவேண்டும் என்றனர்; ஒருவர் அதனைப் பொருத்துப் பிடிப்பு என்றனர்; கடைசியாக உசாவப்பட்ட ஒருவர் அது முதுகெலும்பு அழுகிப் போன்மையால் உண்டாயதெனப் பகர்ந்தனர்.

“பிறகு அம்மருத்துவ ஆசிரியர் குறிப்பிட்ட ஒரு நாளில் அவர்தம் நோயாளிநண்பர் அவ்வும்மையாரை வந்து கண்டனர். அவ்வும்மையார் சிறிதுநேரம் அவரைச் சும்மா உற்றுநோக்கினர். அதன்பின் அந்நோயாளி அவ்வறையைவிட்டுச் சென்றபின், அந்நங்கையார் அவர்க்குள் நோயின் நிலைமையைப்பற்றிப் பின்வரு மாறு மொழிந்தனர்: ‘அந்நோய் எத்தன்மைய தென் பதைக் கண்டேன்; அவரது உடம்பு ஊடுருவிக் காணத் தக்க துலக்கமுடையதாய்த் தோன்றினமையால் யான்

அந்நோயின் றன்மையைத் தெளிவாய்க் கண்டேன். அவரது நெஞ்சப்பைக்குப் பின்னே ஒருகட்டி கிளம்பி யிருக்கின்றது; அஃதொரு கடுக்கொட்டையின் அளவுள்ளதாய்க் காணப்படுகின்றது; அஃது அழுக்குங்குறம் உடையதாயிருக்கின்றது; அஃது அசைவதைப்பார்த்தால் அது வெடித்துவிடும்போற ரேன்றுகின்றது. முறைம் ஓய்ந்திருப்பதைத்தவிர, வேறேதும் அவர்க்கு நன்மைசெய்யாது’ என்பது.

உவில்ட் என்னும் அம்மருத்துவ ஆசிரியர், அம்மாதரார் சொல்லியதன் கருத்து இன்னதென அறிந்து, தம்நோயாளி நண்பர்க்கு மருத்துவஞ்செய்யும் அறிஞர்க்குப் பின்வருமாறு ஒருகடிதம் எழுதினார்: ‘நம்நண்பர்க்குள்ள நோயின் இயல்பு இன்னதெனக் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சப் பையினின்று கீழிறங்குஞ் செந்திர்க்குழாயின்மேற் கடுக்கொட்டையி னளவுள்ள ஒருகட்டி கிளம்பி யிருக்கக் காண்கின்றோம்; விலாவெலும்புகளி னிடையே யுள்ள நரம்புகளை இக்கட்டி கெருக்குவதனுலேயே அவர்தம் முதுகிலும், மார்பின் புறத்தும் அத்துணைக் கொடியதோயும் வளியும் உண்டாயிருக்கின்றன. நாளை தீங்கள் கானும் மருத்துவ ஆசிரியர்க்கும் இந்நோயின் நிலையை எடுத்துரைத்து, அவர்யாது சொல்கின்றுரென்பதை எனக்குத் தெரிவியுங்கள்.’ என்பது.

‘பிறகு, அந்நோயாளியானவர் மற்றைய மருத்துவர்களோடுஞ் சூழ்ந்து பார்த்ததில், தெளிவுக்காட்சியுடைய அம்மாதரார் தமது அகக்கண்ணுற் கண்டு சொல்லிய அந்நோயின்றன்மையே உண்மையென்று உறுதிப்படலாயிற்று. இன்னும், அந்நோய்தீர்க்கத்தக்க முறைஅந்நோயாளி முற்றும் ஓய்ந்திருத்தலே யாகுமென்பதும்

அம்மையார் சொல்லியவாறே அம்மருத்துவ ரெல்லா ராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்மாதரார் அங்கோயினியல்பைக் கண்டுரைத்தமையினுலேயே அந்கோயாளி அந்கோய் தீர்ந்து உயிர்பிழைழத்தார். அவ்வம்மையாரைக் காண்பதற்குமுன் அவர் வேட்டமாடவுங், குதி ரை ஊரவும், வண்டி யோட்டவும், மேசைப்பந்தாடவும் மருத்துவர்களாற் கற்பிக்கப்பட்டிருந்தனர்!** ஆனால், அங்கனஞ் செய்திருந்தால் அவர் உயிரிழந்திருப்பார்! தெளிவுக்காட்சி வாய்ந்த அம்மாதரார் கூறிய அறிவுரை கேட்டு அவர் முழுதும் ஒய்ந்திருந்தமையினுலேயே, மறைந்த இடத்திலுண்டான அக்கொடிய நோய் நீங்கி நலம் பெற்றார்.

பார்மின்கள்! ஆராய்ச்சி வல்ல மருத்துவர் பலரறி வுக்கும் எட்டாத அப்பொல்லாத உள்நோயின்றனமை, மருத்துவப் பயிற்சியே யில்லாத அம்மாதராது அகக் கண்ணுக்கு எவ்வளவு நன்றாய்ப்புலனுகியது! அதுமட்டு மோ! அவர்கூறிய எளிய முறையைப் பின்பற்றி யொழு கியதனல் அதுமுற்றுமே தீர்ந்தும் ஒழிந்த தன்றே? ஆக வே, இத்தமிழ்நாட்டவர்களும் இயற்கையிலேயே தெளி வுக்காட்சி வாய்ந்தவர்களா யிருப்பவர்களை ஆங்காங்குத் தெரிந்தெடுத்துவைத்து, அவரது தவியினுல் தமக்குள்ள நோயின் றன்மைகளை உள்ளவாறுணர்ந்து, அவர்கூறும் முறைப்படியே வழுவாதுநடந்து, தமக்குள்ள நோய்கள் நீங்கி நலம் பெறுவார்களாக! இங்நாட்டில் தெளிவுக் காட்சி யில்லாதார் பலர் அஃதுடையார்போற் கள்ளமாய் நடந்து மக்களைப் பலவகையால் ஏமாற்றி, அவரது பொருளாயுங் கொள்ளை கொண்டு அவற்றையும் உயிர்

* How To Thought-Read, by Prof. James Coates, Ph.D., pp. 89, 40.

மாளச் செய்கின்றனர். ஆதலால், ஆராய்ச்சி வல்ல அறி ஞானின் உதவியால், தெளிவுக்காட்சி யுண்மையாக வாய்ந்தார் இன்னுரெனத் தீர்மானமாய்த்தெரிந்து, அதன்பின் அவருதவியை நாடுதலே செயற்பால தென்பதனை ஒவ்வொருவருங் கருத்திற் பதித்தல்வேண்டும்.

இனித், தெளிவுக்காட்சியின் ஆற்றல் மிகுதியாயுள்ளவர்களுக்கு இப்பிறவியின் நிகழ்ச்சிகள்மட்டுமே யன்றிக்கடங்குபோன பிறவிகளின் ஸிக்டூச்சிகளும், இனி வரும் பிறவிகளின் நிகழ்ச்சிகளுக்கு தெளிவாக விளங்கி விடுகின்றன. செர்மன்தேயத்து ஆசிரியரான ‘சோக்கீ’ (Zschokke) என்பவர் தாமே எழுதிவைத்தத தமது வாழ்க்கைவரலாற்றில் தமக்குள்ள தெளிவுக்காட்சியின் ஆற்றலை வியந்து கூறுவது வருமாறு:

“எனக்கு முழுதுமே அறிமுகமில்லாத ஒருவரையான் எதிர்ப்பட்டு, அவர் உரையாடுவனவற்றையான் உற்றுக்கேட்குங்கால், அக்காட்சி எனக்கு இடையிடையே தோன்றினமையால், அவரது முன்னைப் பிறவியில் விருந்து அவர் இப்போதிருக்கும் நேரம் வரையில் நிகழ்ந்த அவருடைய வாழ்க்கைவரலாறுகள் பல நுட்பமாகவுங் குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டு முதன்மையான செய்திகள் சிறப்பாகவும் என்முன்னே கணவெனக்கு குறுக்கிட்டுக் காணப்பட லாபின ; ஆனாலும், அவையான் வேண்டாமலே என்வயயமின்றித் தெளிவாய்த் தோன்றிச் சிறிது நேரத்தில் மறைந்துபோயின.

“ஒருகால் ஒரு தையற்காரியின் இளம்பருவத்து வரலாற்றினை, அவள் எங்கள் அறையை விட்டுப்போன அப்பொழுதே என் குடும்பத்தார்க்கு எடுத்துச்சொன்னேன். யான் அதற்குமுன் அவளைப் பார்த்ததேயில்லை. அவ்வாறிருந்தும், யான் சொல்லியவை முழுதும் உண்

‘எம்யாயிருந்தமையால், யான் அம்மாதின் இளம்பருவ வரலாற்றை முன்னமே தெரிந்திருக்கத்தான் வேண்டுமெனக்கூறி, அதனைக்கேட்ட என் குடும்பத்தினர் நகையாடினர்.

“இன்னும் ஒருகால் யான் கானகப்பணியாள் (forester) ராம் இளைஞர் இருவருடன் உவால்டுட்டு (Waldshut) என்னும் நகர்க்கு ஏக்னேன். மாலைக்கால மாயினமையால் வழிநடந்த வருத்தங் தீரே ஒருவிடுதிக்குச் சென்று, அங்குக் குழுமிய பலருடன் உணவருந்தானிற் கையில், அவர்கள் அறிதுயிலைப் பற்றியும், உறுப்புக் குறியைப் பற்றியும் பகடிபண்ணினர். அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டு, அக்குழுவில் ஓர் இளைஞரை நோக்கிச் சிறிது காலத்திற்குமுன் நடந்த உமது வாழ்க்கைவரலாற்றையான் எடுத்துரைத்தால் நீர் அதனை ஒப்புக் கொண்டு சொல்வீரா? என யான் வினவ, அவர் ‘உண்மையாயின் ஒப்புக்கொண்டுரைப்பேன்’ என்றனர். அதன்மேல் அவ்விளைய வணிகருடைய பள்ளிக்கூட நடக்கைகளையும், புல்லிய குற்றங்களையும், அவர் தந் தலைவனது இருப்புப்பெட்டியிற் செய்த திருட்டையும், அவ்விருப்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் அடையாளங்களையுமெல்லாம் நன்கெடுத்துக்கூறினேன். அவையெல்லாம் முழுதும் உண்மையா யிருக்கக்கண்ட அவ்விளைஞர் மிகவும் வியப்புற்றவராக, யான் எதிர்பார்த்த தற்குமேல் உண்மையை ஒப்புக்கொண்டு சொல்லி னர்.”* என்பது.

இப்பெற்றித்தான் தெளிவுக் காட்சியின் ஆற்றல் இன்னும் மிகுதியாய் வளரப்பெற்றுள்க்கு முற்பிறவி, இப்பிறவிகளின் நிகழ்ச்சிகளையன்றி இனிவரும் பிறவி

* Clairvoyance, by C. W. Leadbeater, pp. 127-130.

களின் நிகழ்ச்சியும் இனிது விளங்கானிற்கும். ஆகவே, இத்தெளிவுக்காட்சியினைத் தவப்பயிற்சியினால் விளங்கச் செய்துகொண்டு, நம்மனோர் தொலைவிலுணர்தலாகிய நிகரற்ற விழுமிய அறிவைப் பெறுவார்களாக! ஒம்.

தொலைவிலுணர்தல் முற்றும்-



44203